

கணபதி தலை.

திருப்பெருந்துறைப்புராணம்.

திருக்கைலாயமரம்பராத்
திருவாவடு துறையாதீனத்து
மஹாலித்துவானுகிய
தீசிரபுரம்
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்
இயற்றியது.

இது
மேற்படி ஆதீனத்து
ஸ்ரீயஸ்ரீ

அம்பலவாணதேசிகரவர்கள்
ஆஜ்ஞானின்படி
திருவிடைமருதார்க்கட்டளை
ஸ்ரீகாசிநாததம்பிரானவர்கள் செய்த
பொருநுதவியைக்கொண்டு
இந்தாலாசிரியர் மாணுகரும்
கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதருமாகிய
உத்தமதானபுரம்

வே. சாமிநாதயரால்
பரிசோதித்து,
கேள்வை :

வெ. நா. ஜமீலி அச்சக்கூடத்திற்புதிப்பிக்கப்பட்டது.

கு சீ பத் தி ரம்.

புதிதம்

கணபதி துணை.

திருப்பெருந்துறைப்புராணம்.

கடவுள்வாழ்த்து.

விநாயகர் காப்பு.

மாமேவு புயனிறத்து மோட்டாஸை முதுகொருகை வாங்கித் தந்குப் பாமேவு வயிறிரண்டென் ரகுச்சிப்பார் கொள்ளாத படியென் பாதி தாமேவு தங்கையகன் மார்பணிந்து புகழீமான்றே தாங்கைக் கொண்டு நாமேவு கருணையின்வாழ் களிற்றுமுகப் பெருமானை நயந்து வாழ்வாம். (க)

வேயிலுவந்தவிநாயகக்கடவுள்.

இலவுவந்த செவ்வாயெம் பெருமாட்டி பார்வையொடு மிருக்கு முன்னால் சொலவுவந்த நம்பெருமான் பார்வையுமேற் றமர்சிறப்புத் தோற்றி யாங்குப் பலவுவந்த பொழில்வளர்ச்சால் குருந்துறையும் பெருந்துறையிற் பண்பு கூரு நிலவுவந்த முடியினெனும் வெயிலுவந்த மெய்க்களிற்றை நினைத்து வாழ்வாம். (க)

சோக்கவிநாயகக்கடவுள்.

தக்கவினு யகன்மறையுட் பொருடேர்ந்துயங் திடுதிபுன ரூங்கு மாமே கக்கவினு யகன்மகச்சா லையினெனுந்த தீசிமுதற் கணிப்பி லோர்கள் புக்கவினு யகனமர்ந்து முதலானு யென்றெத்துப் போற்ற மேய சொக்கவினு யகன்புகலு மிக்கவினா யகனுயிற் றுன்னு ரென்னே. (க)

ஆன்மநாதசுவாமி.

ஈர்பூத்த வண்டகம்பாய் முண்டகஞ்சார் நான்முகனுங் கௌத்து வப்பேர்த் தார்பூத்த வோர்பானு மார்பானுங் கைலாய சைலத் தானு ஈர்பூத்த துதியெடுப்பக் குருந்துறையும் பெருந்துறையினயந்து மேவி யார்பூத்த வருள்கொழிக்கு மான்மா தக்கடவு எடி-தாழ்க் குய்வாம். (க)

சிவயோகாம்பிகையம்மை.

தூயநா மத்தருவ முருவமைவ யெனினுமொரு தோன்றல் போன்றே பாயநா னிலவைப்பின் கணுமமர்வா ஜென்றெரித்த படியே போல வாயநா தங்கடந்த வான்மகா தக்கடவு எமர்தற் சேற்ப மேவி யகிசிவயோ காம்பிகைதன் விளைமலர்த்தான் மேவி வாழ்வாம். (க)

சபாநாயகர்.

அலாப்புவித்தோன் மயிருகுப்பக் காற்புவித்தோன் மயிர்முகிழப்ப வணிபல் பாக்பும் வரைப்பகன்று குலையவொரு பாம்புநிலை நின்றுஙனி மகிழ மேக்குத் திளைப்பயமா தலைஇக்கவலக் கிழக்கிளங்கன் னினைகயின்பங் தினைப்ப நீர்சுழ் தகைப்பயனு மணிமன்று ணடாவிலு மொருமுதலீச் சரணஞ் சார்வாம். (ஈ)

சிவகாமியம்மை.

மாறுகரு தாதுமுகின் மழைபொழிவ தெளினுமுடல் வளமா மின்முன் ஹாறுபல வாமிடையீ ஊததுபோ லாதுவள முயிர்கன் மேவி வீறுமனி மன்றுண்ட மென்றமு றறநோக்கி விளங்கா னங்தப் பேறுபெறக் காட்டலெனு மருண்மழைபெய் பசுமுகிலைப் பேணி வாழ்வாம். (எ)

திருந்தழலப்பேநுமான்.

கரியவனுங் கலத்தலரும் பாதமவன் மனைவியுடல் கலப்பத் தோன்றிப் பிரியமிக் கெழுந்தருளி வங்குதிரு வாதலூர்ப் பெரியர் போற்றித் துரியங்கிலை கடந்துசிவ போகமது வண்டுகளி துன்ற நீழல் விரியவுயர் குருந்தழியி விருந்தருளும் பெருஹாழ்வை விளம்பி வாழ்வாம். (ஏ)

தூதியா சேவகன்.

அரியமலை மேலானென் றுகாப்பதஜைக் கற்றவர்நூ லளவை யானே தெரியவல ரல்லாதார் தெரிவர்கொலோ யாவர்களுந் தெரிய மாறு பிரியமிகு மொருவருக்காத் தலைச்சாத்து முதலியவை பிறங்க காஞ் முரியவொரு பரிஷேறி யுலாயசே வகன்மலர்த்தா ஞுள்ளத் துள்வாம். (க)

வீரபத்திரக்கடவுள்.

மேயசிவ நின்தைபுரி வெய்வர்க்குப் புரிகழுவாய் வேறின் றன்னார் மாயவொறுத் திடலன்றி யென்றுமறைக் கிலக்கியமா வாள்கைக் கொண்டு தீயகம் புரிதக்கன் சிரமநா நாச் சேர்ந்தாருஞ் சிதையச் செய்த காயகமா விறல்வீர பத்திரகம் பஜைவனங்கி நயந்து வாழ்வாம். (கா)

சோக்கவிநாயகக்கடவுள்.

அஞ்சொக்க நினைத்திவோர் கருவிபிற வேண்டானென் றறைத மேற்ற நஞ்சொக்க வழின்றெழுமால் களிற்றைமுகத் திருபாலு நகுவென் டிங்கட் பிஞ்சொக்க வொளிர்கோட்டு நொன்றுகொடு தருமமெலாம் பிறங்க மாட்டி மஞ்சொக்க மதம்பொழிந்து வருசொக்க மால்களிற்றை வணக்கி வாழ்வாம். (கக)

துமாரக்கடவுள்.

புரமுதல்வென் றுறுபுகழ்மாத் திரங்கொண்ட தந்தையினும் பொருமோர் யானே யுரனறவென் றத்தெனைமூர் தியுங்கொண்டு மிகுசிறப்பை யுறுமுன் னேனும் பரவுறச்சுர் தழிந்தவற்றே டோங்குகே தனமொருகை பற்றப் பெற்ற வீரவுமல மருந்துறையும் பெருந்துறைக்கு மாரணடி யேவி வாழ்வாம். (கங்)

திநுநீதிதேவர். வேறு.

முத்தியை யடைவோர் ஞான முந்தூற் வடைதல் போலை
சத்தியை யொருபால் வைத்த பிரான்றனை யடைவோர் முங்கிப்
பத்தியை யியற்றித் தன்னை யடைதரப் பண்பார் யோக
சித்தியை யடைந்த நங்கி தேவனை வணக்கஞ் செய்வாம்.

(கக)

அகத்தியழினிவர். வேறு.

நெடுமை குறுமை யுயர்பிழிபை சிரலே யவற்றிற் கெதிர்மறையாப்
படுமென் மையினிற் செயவல்லான் பரவை யுணலான் மிக்குயர்க்கு
விடுதென் றிசையைச் சமஞ்செயலால் வெற்பை யரத்து எழுத்துதலாற்
கொடுவின் மாலைச் சிவஞ்செயலா ஜென்னு முனிதாள் குறிக்கொள்வாம். (கச)

திநுகானசம்பந்தமுரித்திநாயனுர். வேறு.

பாலன் வின்னு ஞான்டான் ரூறுவியர்ப் பார்த்து வந்த
மாலள வின்னுண் கொள்ள வண்பாலோர் சிறுபோழ் துண்டான்
மேலள வலகீன் ரூளை விமலைஞக் கண்டு காட்டி
நாலள வொருதுல் சொற்ற நோன்னமையாற் ரெழுது வாழ்வாம்.

(கட)

திநுநாவுக்கரகநாயனுர்.

பாலிடை நஞ்சங் கண்டு பதைபதைத் தோழி யோர்பா
ஊலிடை யவருண் பாக்கு துவன்றமா லயனுண் ஞானப்
பாலிடை நஞ்சங் கண்டு பதைப்பின்றித் தாழுண் டோர்பா
ஊலிடை யவரே யென்னப் பொலியுநோன் மையர்தாள் போற்றி. (கச)

குந்தரழுரித்திநாயனுர்.

வகாபல பலபை யர்த்து மருவுபன் ஞானமு யன்று
புகாயறச் செறித்தோ ருங்கி கடந்தமால் புங்கி நான்த்
தகாகிழித் தெழுமோ ருங்கி தான்வழி விடமுன் பாடி.
விகாயவை யாறு மேய விமலர்தான் சென்னி சேர்ப்பாம்.

(கள)

மாண்கிகவாசகசுவாமிகள்.

இந்திய மொன்றற் காமன் ணிடந்துபன் ஞானமு யன்று
முந்திய பாதங் கானு முகுந்தனே மாற வைந்து
நங்கிய சிரத்தப் பாத சூக்குருந் தழி மே வப்பெற்
நங்கிய விறுமாப் புற்ற வொருவருக் கன்பு செய்வாம். (கட)

கண்டேசுரநாயனுர். வேறு.

ஆத்திமுத விடையில்லா வாத்திதீனத் தாபித்தே
யாத்திகழும் பாலாட்டி வழிபடுகா லிபவம் பொல்
லாத்தியக்க மென்றநுப்பா னடியறுத்து விடைமேலா
லாத்தியொடு மாத்தினைக்கண் டமர்ந்தபிரான் பதம்பணிவாம். (கக)

அறுபத்துழவர். வேறு.

புரிவினை புரிவோ னெய்தும் பயன்து பொருந்த நல்கும்
பெரியவன் சைவ மன்றிப் பேசாமற் றுள்ள வென்று
தெரிதரு மனத்த ராகிச் செயற்கருஞ் செயண்மேற் கொண்ட
பரிவறு பத்து மூவர் பாததா மணாகள் போற்றி. (கா)

திருப்பெருந்துறைப்புராணம்.

சேக்கிழார்நாயனுர்.

பரவறு மடியார் மேன்மை பாடவல் வவரென் ரெங்கள்
குரவரு ளொருவ ரன்பிற் குறிக்கொடு துதித்தல் கண்ண
தரமிகு சிறப்பு வாய்ந்த தன்மையார் சேக்கி மூனைக்
கரவறத் துதியே மென்னிற் கடும்பிழை யாகு மன்றே.

(2.க)

முந்தாற்றுவர்.

பிறைருமுடிக் கணிந்த வெங்கள் பெருந்தகைப் பதியைத் தம்மோ
டறைத்தர வயன்மா லாதி யாவரு மஞ்ச ரேர்ந்து
நிறையெம்மோ டொருவ னென்று நிகழ்த்துறத் துணிமுங் நூற்று
மறையவர் செம்பொற் பாத மனைமலர்க் கண்பு செய்வாம்.

(2.ஒ)

மற்றையடியார்கள்.

பெருந்துறை யான்ம நாதப் பெருந்தகை யால யத்துத்
திருந்துபல் பணிசெய் வோருக் தெளிபொருள் சிவமே யென்று
பொருந்திய மனத்த ரியாரும் புன்மையேன் மனத்து நீங்கா
திருந்துவெவ் விண்டய நாடு யெழாவகை யிருத்து வாரால்.

(2.ஏ)

பஞ்சாக்கரதேசிகர். வேறு.

அகைகடல்கு மூலக்கிரியா வருமுண்மை சொலக்கேண்மி னறமு யன்று
மறைறுதலா கியக்கிலேயோ திடல்வேண்டா வலவையனைத்தும் வயங்கி நாளு
முறைதிருவா வடுதுறையென் குருநெச்சி வாயன்பே ரொன்றே யோத
விறையிலிக பரமுத்தி யுண்டாகு மலைகொடுப்ப திலைமே வென்னே.

(2.ஏ)

பிள்ளேலப்பதேசிகர்.

நங்கியெனு நம்முதலா ரியலைமுனம் வழிபட்டு நயந்து பின்ன
ரங்கிமதி புனைச்சிலத் திறையைவழி படுதல்முறை யதுமா ருது
வங்கிவணியா முறைவாமென் றுறைதல்போற் பெருந்துறையை மருவி மாச
சிங்கியமர் துறைசைப்பின் வேலப்ப தேசிகன்றுள் சென்னி சேர்ப்பாம். (2.ஏ)

அம்பிலவாணதேசிகர்.

புண்ணியவா வடுதுறையிற் பொல்லாத பாவியேன் பொருட்டி யாரு
மென்னியவம் பலவான னெனுங்கிருப்பேர் பூண்டதனுக் கியையத் தோன்றித்
தின்னியமா மலமூலத் தொடுசிதைய வடிமுடியிற் செறித்தாட் கொண்டு
கண்ணியபே ரினபளித்தா னவற்கினியாற் றுதற்காய ஷக்மா தென்னே. (2.ஏ)

கப்பிரமணியதேசிகர்.

இருங்கிருவா வடுதுறைச்சப் பிரமணிய தேசிகத்ருஷ்ண் தினிய கூறிப்
பொருந்திதயத் திருத்தினே னுணவுதவு வேணென்று புகன்றங் காளே
வருங்கிமுய லவுமெனது போதவிளை வொழிந்ததங்கே மற்றென் செய்கே
னருங்கிறலா ரியன்பசிக்க வன்பானென் ஜெருபுறிய மலைந்து ளேனே, (2.ஏ)

கடவுள்வாழ்த்து முற்றிற்று.

அ வையடக்கம்.

துன்னுவளம் பொலிகாசி மாண்மியத்தை மொழிபெயர்த்துத் தோன்ற நீயே
பன்னுகென யான்பாடக் கேட்டுவந்தோன் றறவொழுக்கப் பண்பான் மிக்கோன்
மின்னுபெருங் துறைக்குரவன் கட்டளைமேற் கொடிசிகழும் விரதம் பூண்டோன்
முன்னுபுகழ் மிகுதிருவா வடுதுறைக்சப் பிரமணிய முனிவர் கோமான். (க)

வேறு.

வலமலி யான்ம நாதர் மாண்மிய மொழிபெயர்த்து
நலமலி தமிழாற் பாடி நன்றுநீ தருதி யென்னப்
புலமலி வில்லே னேனும் புகன்றசொன் மறுக்க மாட்டே
னிலமலி புலவர் முன்பு சிகழ்த்திட துணிபுற் றேனால். (ஒ)

கிறியுரு மது வாக்குக் கேட்டுவெப் பவுனைன் ரூகாச்
கிறியங்கின் வாக்குங் கேட்டல் செய்யுங்கொ வென்னின் மேனி
முறிநிக் ருமைய இணக்க வாக்குமெய் யொருவர் முங்கி
யெறிகலு மேற்ற தோர்ந்தே யிசைப்பதற் கிசைங்கேன் மன்னே. (ஒ)
மலைவிலா வருஞோ வன்றேல் வழுவிலா வியலோ நஞ்சொ
னிலையதென் றிளைநீர் பாடே னெடிதுநாள் கழித்தே னெள்ளி
ஞுலைவினை யில்லை யாக வேறேன்று முதவா தாகத்
தலைவிளக் கெரித்துயங் தார்தஞ் சரித்திரங் கேட்டி ருந்தும். (ஒ)

மணிமணி யாகத் தோன்றும் வார்த்தைகொள் செவிவெலம் பூசப்
பினியினேன் வறிய சொல்லும் பேணுது விடுமேல் வான
மணிமதி யன்றி யுற்றை யினைத்தையும் விலக்கும் வாவி
நணியதா மஹாய லான்மற் றைந்தையு நவியப் போக்கும். (ஒ)

மூவரு மிறைஞ்ச நின்ற முதலவ னுன்ம நாதன்
யாவரு மிறைஞ்ச நன்கேற் றினிதருள் சரக்கு மென்னின்
மூவருங் துதிப்பக் கொண்ட முடிவிலின் பனைய பெம்மா
னியாவருங் துதிப்பக் கொள்வா னென்பதற் கிழுக்கொன் றுண்டோ. (ஒ)

மறையினும் விரிந்தாற் போல்வ தொகையென வகுத்தா ரந்த
முறைதவ றியதொ கைக்கு மொழிந்திலர் வேறு நாம
நிறைபெரும் புராணங் கூறு நெறியில் தென்று ருள்ளா
உறைதவ றுறினும் வேறு பெயருடைத் திடலல் லாரோ. (ஒ)

முடியமெய்ஞ் ஞானங் தேர்ந்தார் முன்னவ னுன்ம நாத
நெடியவன் புராணங் தன்னு னிகழ்ந்தது குற்ற மேனு
மடியவ னவனு னைர்த்த வுணருஞ்சித் தாத லாலே
கொடியதென ரெனமேற் குற்றங் கூறவுங் துணிவார் கொல்லோ. (ஒ)
வென்றஷி ரான்ம நாத ரெனும்பெயர் விழைஞ்தார் ஞான
நன்றிலா வெனைவி எக்கார் நாவலு ராக்கு வென்னென
யன்றருள் செய்தா ரென்று மருச்சனை பாட்டே யென்று
ரொன்றுங்கின் பாட்டே யென்ன ருறுதியென் னிதன்மேல் வேண்டும். (ஒ)

அவையடக்கம் முற்றிற்று.

சி றப்புப்பாயிரம்.

தென்பூத்த பழனமெலாங் கண்ணலுஞ்செங் நெலுமுயர்ந்து சேண எாவும்
பொன்புத்த பெருவளஞ்சால் பெருந்தகை றமான் மியங்தமிழாற் புனைதல் செய்தான்
கொன்பூத்த ஞானகலை முதற்பலவு மரிறபத்தேர் குணத்தான் மிக்கான்
மன்பூத்த சிராமலைவாழ் மீனுட்சி சுந்தரகா வலவ ரேறே.

சி றப்புப்பாயிரம் முற்றிற்று.

தி ரு நா ட் ⑥ ப் படலம்.

இருவினை சிமிழ்க்க யாத்த வெய்திமேக் குங்கி முக்கு
மருவவே நியுமி மீங்தும் வருஞ்துபல் பவததி னுள்ளு
மொருபவ மேனு மெஂதா தாண்த முற்று வாழ்வான்
விருவளர் வாதவூர் சேவடி சேர்ந்து னோமே.

(க)

மின்னிய வருள்குற் கொண்டு மினிர்சிவ யோக மாதோ
டன்னிய மில்லா வான்ம நாதர்தா மமரு மேன்மை
துன்னிய தலமுற் பல்ல தன்னகங் துவன்றக் கொண்டு
மண்னிய பாண்டி நாட்டின் வளஞ்சில கூற அற்றாம்.

(எ)

பெரும்படி யகத்தி னுள்ளார் பெருந்தவ னனிசெய் தேய
விரும்படி யடைதற் காய மெஂசிவ லோக மன்பா
மரும்படி யொருவர்க் காக வழைக்குமூன் னெளிதாத் தன்பால்
வரும்படி தவஞ்செய் தன்றுன் மாப்புகழ்ப் பாண்டி நாடு.

(க)

புண்ணியக் குமரி யென்று பொருகையென் றுவா னேரு
உண்ணிய வையை யென்று நயக்கும்வென் குடினை யென்று
வண்ணிய வீரி ரண்டு மற்றுத் னுன்று மாகப்
பண்ணிய தவத்து தன்றே பண்புசால் பாண்டி நாடு.

(ச)

வலனுடை வருன னேவ வருகடல் வறப்ப வென்ற
வலமர முகிலை வென்ற வடிமுடி யுடைய தாய
குலங்க ரொன்று போலக் கோளைமா மதில்குழி வன்மைப்
பலங்க ருடைய தம்மா பலர்புகழ் பாண்டி நாடு.

(டு)

கம்பங்தங் காது நீத்த கரியமான் முதலோ ரேத்த
வம்பங்த மாக்குங் கொங்கை யானையை வயங்கோர் குன்றி
ஞம்பங்த மறுப்பான் வேட்ப நயங்தரு தெய்வ நாட்டுச்
சம்பங்தம் பெற்ற தன்றே தணாபுகழ் பாண்டி நாடு.

(கு)

ஏந்தகன் னூடீந் தன்னை நோக்குவா னியங்கு மேஏ
மந்தநன் னட்டு மாறி னடிப்பினீப் புறமென் றஞ்சி
முந்தநன் கமைய நோக்கிப் பொழிதர முற்று மேன்மைச்
சங்தமா தவஞ்செய் தன்று தவாப்புகழ்ப் பாண்டி நாடு.

(ஏ)

மருவட வின்ப மேவ மணக்கெழு நறிய சாந்து
மொருவரும் வாசக் காலு முதவவ தன்றி யான்மாப்
பெருகுற மின்ப மேவப் பிறங்குதீங் தமிழு நல்கும்
பருவா யுடைய தம்மா பலர்புகழ் பாண்டி நாடு.

(அ)

புண்ணிய வெண்ணீருய பொருவரு கவசம் பூண்டு
கண்ணிய பத்தி வைராக் கியமெனும் படைகை யேந்தி
யெண்ணிய சரியை யாதிச் சேளைஞ் செழுப்ப ரப்பித்
திண்ணிய சனனத் தெவ்வைச் செறுவது பாண்டி நாடு.

(க)

மறையுணர் புலவர் பொன்செய் வணிகர்மன் னவனே போல
நிறைப்பெரும் புகழ்வே ஓளர் கெருங்கப்பட்ட டொருகே டின்றி
முறைவிலை வடைத்தா யம்பொன் முகக்குமா கரம்பல் கொண்டு
குறையறப் பொலிவ தம்மா கொற்கையார் பாண்டி நாடு.

(கா)

மறையொவி யொருபா லாக வயங்குமா கமடு ராணத்
துறையொவி யொருபா லாகத் தோன்றிய பாண்டி நாட்டின்
முறையொவி பொதுவிற் சில்ல மொழிதரப் புக்கென் சொற்று
மறையொவி படுகொன் மூவின் வளஞ்சில வறைய ஒற்றும்.

(கக)

மழைவளம். வேறு.

சுருப்ப எங்கலெம் பிரானமர் சுருதிகுழ் வெள்ளிப்
பொருப்ப மைந்தோ ருருக்கொடு கொண்டன்மீப் போய்சீங்
குருப்ப வாழிசீர் கவர்க்கொளி நின்திர நீலப்
பருப்ப தத்துருக் கொண்டுமீண் டனபுவி பரவ.

(கர)

மீண்ட கார்மஸழ நம்மையூர் திறலுடை வேந்தன்
கூண்ட சேனையோ டமர்த்துழி யவன்குலாஞ் சென்னி
யாண்ட மாழுடி சிதர்தரச் சிதர்த்தரும் புகழா
னீண்ட காட்டின்மூற் பொழிவது தகுமென நினைந்து.

(கக)

உருப்ப மோவுறப் பொழிதிறக் கற்றநா மூன்றாத்
தருப்ப மோப்பிடு தண்டமிழ் சீதனச் சந்தம்
விருப்ப மேவதன் மாருத மேவியீபொதியப்
பருப்ப தத்தடை வேழுறை யாமெனப் படர்ந்து.

(கச)

வேலை கேர்சிற வடுகொ யகன்றிருமேனி
மாலை யாந்துழாய் நாறிய வரிமைறத் தாங்குச்
சோலை சூழ்தர நின்றவான் பொதியத்தின் கேருற்ற
மேலை வானரு முனர்தரா விதனே மறைத்து.

(கரு)

கழிய கற்பாட் டெட்மிறைக் கிளையவன் கலக்குங்
தொடிய கைம்மட மகஞ்டற் குருப்பமே துறுத்த
கொடிய வேளிலாங் கோளராக் குலைகுலைங் தின்றே
முடிய வாற்றுவா மென்ல்பொர மின்னுபு முழங்கி.

(கச)

பருவ மாறனுட் கொடுமூது வேளிலாம் பருவம்
வெருவ வொல்வொரு கிவலைகண் முந்துற வீழ்த்தித்
திருவ மேவிய பெருந்துறை யகத்தமர் செம்மல்
பொருவ வொன்றுமி லருண்மழை பொழிந்தெனப் பொழிந்த.

(கன)

திருநாட்டுப்படலம்.

கூ

ஆங்கு மேவிய முகில்புன ஸ்திக்கடி பருகிப்
பாங்கு மேவுற நால்வகை ஸ்லமெலாம் பரங்து
தேங்கு மாமழை பொழிந்தன வள்ளியர் திறம்போல்
வீங்கு வேணில்போய் வேறிடம் புக்கொளித் தன்றே.

(கஅ)

பெருமை மேயகம் புனலெலாவ் குடங்கையிற் பெய்தோ
ரருமை யின்றியின் டவனம் ரிடமிதென் றழன்று
கருமை யாழிமா மலயமேற் கவிழ்திறங் காட்டும்
பொருமை மாழுகின் மீளவு மாவயிற் புகுதல்.

(கக)

பகையை வெல்வது கருதிவா ரிதிமிசைப் படர்ந்து
தகையு ருதூர் நெருக்கவு முடைச்சாத் தவத்தின்
மிகையு ணர்ந்துவள் கியதென விளர்த்தன மேக
மகைசெய் வேணில்வெங் தீயொடு கோபத்தீ யவித்தே.

(எ.ஒ)

வணாம விந்தன வருவிகள் கலுழிகள் வனஞ்சார்
தணாம விந்தன வேரிகா லோடைவான் றடங்க
ணிலாம விந்தன தண்பளை கெய்தன்மிக் கூறித
திலாம விந்தன சிறுமணற் கேணியெத் திசையும்.

(எ.க)

கயிர வப்பகை யுருமறைத் தெழுந்தபல் காருஞ்
செயிர ரப்பொழி மழைபரங் தெங்கண்ணுஞ் செறியப்
பயிர்ப் ரப்புநா னிலமொரீஇ யுட்டினம் பாறிற்
றுயிர்வ ரக்குற ஞுக்கிதைங் தோவே தொத்தே.

(எ.ஏ)

மழைபொழி நீர்க்கணும் பரங்துசென் மாட்சி
பிழைசெய் வேணில்வெப் பொழிந்ததோ பெருநில மடங்கை
யுழையெங் காயினு முள்ளதோ வென்றுளத் தமைய
விழையுஞ் சோதனை புரிகுவான் மீச்செலல் கடுக்கும்.

(எ.ங)

பொங்கு மாழுகி விணையறப் பொழிந்தார் வெள்ள
மெங்கு மொப்பங்கி கியங்கியு முட்கொளா வியல்பாற்
நங்கு மேதினிக் கினிமிகை யென்பது தக்கொண்
டங்கு நின்றுவான் கடலகத் தடுத்தலை யன்றே.

(எ.க)

போற்ற வாருட ஹழுனு பலித்திடும் பொழுதே
யேற்ற மாகவா காமிய மீட்டுறு முயிர்போ
ஸாற்ற மாமழை பொழிந்தார் தேங்கவு மவாவி
ழுற்ற மார்ந்திப் புனல்கொனு மேரிக ஞுப்பில்.

(எ.ஏ)

வாரி வாய்க்கொடு மழைபுனல் பொழியுமென் றறிந்துஞ்
சீரி யோர்களவு வாரியைப் புகழ்திறங் செய்யார்
நாரி பாகர்தம் பெருந்துறைறத் தளிப்பணி நகுதார்
ஹரி வேம்புடை யான்பணி யென்றெவர் மொழிவார்.

(எ.க)

அலங்கு ஞாயிறு தோன்றலு மிருளழிந் தாங்கு
நலங்கொள் காலையுங் தவிர்ந்துநன் பகவி
விலங்கு மாறுதித் தியாவர்க்கு கணிவெதுப் பியற்றும்
பொலங்கொள் பாலைகா ருதித்தலு மழிக்குபோ யிற்றே.

(உ.ஏ)

மாய காரியப் பொருள்களை மடங்கையோர் புறத்து
நாய ஞார்கொளக் கொடித்தவர் நவிலொனு விண்ப
மாய வான்பயன் பெறுதல்போ அவர்க்குஞ் ராழி
மேய கார்முகிற் குதவிப்பின் கவர்ந்தது விழைநீர்.

(உ.ஏ)

விழைச் சத்தகார் காலமா கியபெரு வேந்தன்
மழைய மண்ணிறத் தமைக்கமை தவாப்பட மாடங்
கழைகொண் மால்வளை யதன்புறத் திடைவிசி கயிறு
பிழையி லாமணி கொழித்திழி யருவியின் பெருக்கம்.

(உ.க)

எவ்வு யிர்க்குமா தாரமா மழைவர வெதிர்ந்து
செவ்வி சர்னமயி லகவின கோகிலங் திகைத்த
வெவ்வி யம்பெருக் கவுண்மீயர் வரவெதிர்ந் தளவில்
சைவ ரேத்திட வமணரா தியர்த்திகை தகைபோல்.

(உ.க)

நந்த மால்வரைப் பாண்டிநன் னூட்டிடைத் தவாம
விந்த வாறுபெய் மழைவளை மியாரெடுத் திசைப்பார்
நந்த வாகிய வைந்தினை வளத்துஞ் நயப்ப
முந்த வாங்குறிஞ் சித்தினை வளஞ்சில மொழிவாம்.

(உ.க)

குறிஞ்சி.

வரைப யந்தவன் மகவெனப் படன்மயி லூர்தல்
வரைய மைந்தமான் மகட்புணர் விவைமதி யான்போல்
வரையெய நிந்தன னெனத்தவ னிலைன்று வயக்கி
வரைகள் சேயிடங் கொளப்பொலிங் தோங்குவ மாதோ.

(உ.க)

அருவி யார்தரு சாரல்வாய்ப் புலிறரு வழைய
மருவி மென்மலர் தோற்றுவ வேண்முடி வைப்பான்
வெருவி வண்டுக ஞாவிதம் விலக்குவ வேங்கை
பொருவில் சண்பக மற்றவை சூழ்தரப் புணர்க்தே.

(உ.க)

புளைம ணித்தொகை வரன்றின ரோரிடைப் போகட்
நினைவி லாத்தினை வளங்னி போற்றுவ ரெயினர்
நினைத ருந்தரங் தெரிதார் பாற்படி னிகரி
லனைய தாழுயர் பிழிபிழி புயர்பென வாமால்.

(உ.க)

நிறுவ ரற்குழம் கொடிச்சியர் கவண்மணி நிறுவித்
துறுகு ரற்கொள்ளுள் னிரிதரச் சுழற்றுபோ தொருகா
லறுதி ரத்தினைங் தொழிதா மணியவண் வீழு
மறுகு பாம்பினைச் சுழற்றவாய் மணியுதிர்ந் தெண்ன.

(உ.க)

இங்கு சாரவிற் றவழீமதிப் பிறைவழூக் குற்றுத்
தேங்கு நீர்ச்சளை யகம்விழ வல்வென்று சிலைமேற்
பாங்கு வாழ்க்காரங் கொன்றதன் மேலுறப் பார்த்தோ
ரீங்கு நின்பெயர் குரங்கியென் பஃதுமெய் யென்பார்.

(கக)

வல்வ மில்லராய்ப் பெற்றது கொண்டுவெப் பெய்தல்
செவ்வி யோர்கட னென்றெளித் தாங்குறு செவ்வி
நவ்வி நோக்குடைக் குறத்தியர் நயந்தடை யுடிப்பார
ரொவ்வ தில்லெனப் புன்றினை புன்கிழங் குண்பார்.

(கக)

மேய வெண்பிறைக் கோட்டுடை தேத்தடை விடுக்கும்
பாய விள்ளம்து வருவியா இனயின்கடாம் பரப்புற்
ரூய செம்மையால் வெண்மையாற் கருமையா லன்று
தோய யாவுரும் பகுத்துணர் தரத்தரோ சொல்வில்.

(கா)

மங்கி முக்கெலப் பெரும்பலாப் பழச்சளை வல்வி
முங்கி யுள்ளிடைக் கடுவன்பின் புகவுண ராம
லங்கின் மற்றொன்று புகவெளி வந்துடன் றமர்க்கு
முங்கி மாதவாய்க் கவியிரண் டமர்த்தவோர் முறைபோல்.

(கக)

கயமு னிக்குலம் பினைத்தனர் வட்டமாய்க் கனமே
வியவ றைத்தலைத் தினைக்குரல் பரப்புப் பிதிப்ப
வயம றச்சிலை யெயின்குடி விடமுகின் மருணாடு
பயமி குத்தொரு சீறைப்புகூட வருமொலி பரப்பும்.

(சா)

கடமை பண்றிமான் முதலிய மிருகலுன் கவர்த்து
கூடர்கொ ஞங்கழும் காய்ச்சுபு தேனிற்கிரேய்த் தருந்து
மடமை யென்னெனக் கிராதலா யிகழுவா யுண்டோ
படவ ராவணி காளத்தி யார்செயல் பார்த்தும்.

(கக)

கொடியிணடக்கொடிச் சியர்முலைக் கோட்டினுக் குடைங்தே
நெடிய மால்வூக் கோடுகெணீனிற முகிலான்
முடிய மூடப்பட் டொளித்திடு மூரிமா வியாலை
வடிய கோடுகள் விளர்த்திடு மணியகம் பரித்தும்.

(சா)

பிண்டி யங்களிர் வாடுதல் கண்டுபே துறுவோர்
யண்டி யாரமென் னறுந்தளிர் கொய்துதம் மங்கைக்
கொண்டி ரங்கினீர் கொண்மிழெனன் மீரங்கிடக் கொள்வார்
மண்டி யெங்கணுங் காவல்செய் புனங்களே வயங்கும்.

(சா)

உறும்ப லாயிர யோணிதோ றுதித்தன வாய
வெறும்ப லாவுயி ரியாவும்வாழ் திசைசுகுறித் திசைஞ்சுங்
குறும்ப லாவடைக் குற்றமொன் றுடையது குற்றஞ்சி
தெறும்ப லாயிர வாயினேன் செப்பலு மாமோ.

(சா)

வான மேலிய வாழ்க்கையர் புனிசூராய் வந்து
தான் மெங்கனூம் விராவுறுஞ் தடங்கொடுங் குஞ்ற
மேன நாடோனூர் ஞாலமுற் காட்டியாங் கிருப்பின்
மான மாருமக் குறிஞ்சியின் றவத்தையார் வகுப்பார்.

(சுடு)

இகல வாவுதோட் சூருயிர் குடி-த்தவெம் மிறைவன்
சகல யோனியு மின்புற யானைதோ டழுவி
யகல மார்பரங் குண்ணிடை யமருமேற் குறிஞ்சி
புகல வல்லரியார் மூல்லையின் வளஞ்சில புகல்வாம்.

(சுகு)

மு ல் லீ.

மானு ருத்தபுத் தான்முனம் வாளியா லெளினு
மானு ருத்தழூம் வாஞ்சைய ஞதலி னவனுன்
மானு ருத்தழை விப்பதை யெண்ணுபு மாலை
மானு ருத்தகான் தெற்வமாக் கொண்டது மாதோ.

(சுக)

மாய வன்வனங் காத்திட வதிதலின் மயக்க
மாய தெய்திடா வண்ணமாங் கமருவ வனமீப்
பாய கார்முகி லவன்வடி வொப்புமை படர்ந்து
நேய மோடவட் பயிலுவ பெயலொடு நிலவி.

(சுஷ)

பரவு தேரசைங் தாடுமா லைக்களனப் பஸ்து
விரவு தொத்துக கேக்கிய மதலைகூ விளங்சார்ந்
துரவு மேவியோ திமமூரு தோங்கிடு திறத்தா
லரவு பூண்பவன் சடைனை மவ்வன மாமால்.

(சுக)

மூவ கைத்தொழி ஓருவிழைத் தோட்டுண்முயன் ரூற்றுங்
தேவன் மேவலி னிடையையோ யாவுற் செறிவார்
மேவ வாளினாத் தோழமும் விசைத்தெழு கண்றிற்
காவ தாகிய தீவுமாங் காங்குறப் பரப்பி.

(து०)

சாயு நன்னிடை யாய்ச்சியர் தளிர்க்கைமத் திட்டித்
தோயும் வெண்டயி ருடைத்திடு துழனியாற் றுள்ளி
யேயு மோர்புதல் புகுமுயல் கலையத்தா னினப்பால்
பாயு மோதையா லயல்புகு சிலையிலார் பண்பின்.

(துங)

முருகு வார்குழ லாய்ச்சியர் முளிப்பேஉத் தோய்ந்த
பெருகு சின்றுகொள் வெண்ணையைப் பிறங்கழு லேற்ற
வருகு காலெழு மணங்குலா வலினுறு மாங்கு
வெருகு சூழ்வன யந்திரம் புஜைந்தவெள் னேற்றில்.

(துஏ)

இனித்த வேய்க்குழ லோகதயு மேற்புண் மணியும்
பனித்த மாலையு மெளவல்வன தேலும் பசங்கார்
குனித்த வில்லொடு தோன்றலுங் கோகிலத் தொழிப்புங்
னித்த மங்கைய ரிருக்கைசாய் கூற்றெனுக் தகைய.

(துங)

திருநாட்டுப்படலம்.

கஞ்

தொறுவி மார்மொழி பயின்றிடக் கோகிலத் தொகையு
மறவில் வாண்மை யரும்பிட வயங்கிய தளவு
நிறுவ வார்க்குழல் கனிந்திட சேயஞ்சார் களவு
மிறதி யில்வனத் திறதியில் லனவென விஷயம்.

(இச)

கோடு கூரிய கொழுவிடைப் புறம்பொலி யிமிற்குங்
கூடு மாய்ச்சியர் கலம்பொலி குடம்புகூ முலைக்கு
நாடு திண்டிறன் மதனுடைக் குறும்பொறை நாடர்
நீடு தோளினை யுயர்ந்தவொத் தனவென நிலவும்.

(இசு)

என்னாஞ் சாமையு மவையுங் துவகையு மிறங்குங்
கொள்ளு முற்கமுங் கோத்திர வழுங்கொழும் புல்லுங்
தன்னு நீர்மையின் நிடந்தொறும் பொலிவன தவாமே
நன்னு மால்வரை கானக நன்னைய வென்ன.

(இசு)

தூய கூவிளங் குருந்துவண் கடுக்கைபைங் தூர்வை
மேய வானிலைங் தோடுகான் யாற்றறல் விளாமிக்
காய மூல்லையின் களம்பழ முதலமை தலீனான்
மாய வன்சிவார்ச் சைனைசெய வகுத்தமை போலும்.

(இசு)

போற்று மாயவன் மேணியின் கருமையைப் புகழ்கோ
சாற்று பூவையிற் ரைதைந்தபூக் கருமையையப் புகழ்கோ
வாற்று மாய்ச்சிய ரணிகுழுற் கருமையைப் புகழ்கோ
தேற்று செங்கதிர்க் கிரணமுங் காரணச் செய்யும்.

(இஏ)

நானப் பேரருங் கடிக்குழு னங்கைய ரோடுங்
தானப் பேரர சாதியர் தவாதுவங் திறைஞ்சி
வானப் பேர்முடி யாமென மருதருள் வழங்குங்
கானப் பேருறத் தவம்புரிந் ததுகமழ் புறவும்.

(இகு)

அல்லை வென்றிகொள் கங்தரச் சுந்தரத் தன்ன
லெல்லை யில்லதாம் பேரருள் சுரங்தினி திருக்குங்
தொல்லை வைப்பென லாயவா டாஜையுங் துவன்ற
மூல்லை மாதவஞ் செய்ததேற் பிறிதெவன் மொழிவாம்.

(கா)

வேதம் யாவையும் பிரணவப் பொருளெனல் விளக்கப்
போத நாயகன் மதலையை யுவந்தமர் புத்தா
ரேதங் தீரக்கொண் டமர்வனத் தியல்பினென் னுகொத்தாஞ்
சீத மார்வய னிலவெனத் தினுஞ்சில தெரிப்பாம்.

(காக)

மருதம். வேறு. .

அருமணி வைரம் வாரி யகருவஞ் சந்துஞ் சாய்த்துக்
கருமதக் களிற்றுக் கோடு கையரிக் கொண்டு விண்டோ
யொருவரை நின்றுங் கல்லென் நிழிந்துறப் பரந்து வாரிப்
பெருவயி றகங்கு மூம்பப் பெருகுறும் பொருநை யாறு.

(கா)

கசு

திருப்பெருந்துறைப்புராணம்-

பிறைமுடிக் கணிந்த வெங்கள் பெருந்தகைச் சுந்த ரேசர்
நிறைதலில் குழிவ யிற்றுக் குறட்குஞர் நைசத ணிக்க
முறைமுன மழைத்த வாறின் றழைத்தனர் மொழியின் மண்ணு
மறைதரு மிதனுலென்ன வையையும் பெருகா நிற்கும்.

(கசு)

சங்கையின் பெருக்கோ தெய்வக் காவிரிப் பெருக்கோ வண்றிச்
செங்கையி னடல் கொண்டார் திருவருட் பெருக்கோ வெற்பன்
மங்கைதன் னருட்பெருக்கோ மற்றில் தெதற்கொப் பென்னச்
சங்கையின் ஒய்ப்ப ரந்து பெருகுறுந் தனிவெள் ளாறு.

(கசு)

பெருகிய நதிநீர் வெள்ளம் பெருமத கூடு சென்று
மருவிய வேரி புக்காங் குறுமத கூடு சென்றுங்
திருவியல் கழனி யெங்குஞ் செழிந்துபல் ஹிரிக் டோற்
மொருபரம் பரன்வி யாபித் துறுகிறங் காட்டிற் றன்றே.

(கடு)

அளப்பரு முயிர்கள் செய்யு மன்பினுக் கேற்ப யாரு
மளப்பரு மாண்ம நாத ராணிறைங் தென்ன நாட்டு
ளப்பருங் கழனி கொள்கைக் கியைதர வாற்று வந்த
வளப்பரு நீர்நிறைந்த தார்த்தனர் களம ரெல்லாம்.

(கசு)

சாதியின் றமையா தானஞ் சாதிசெய் வினையென ரேரங்தாங்
கோதிய பழையர் பாற்போய் வாய்க்கடை வழிய வண்டு
மோதிய மூவ ருன்ஞ முழுப்பல விராம னென்னக்
சாதிய வலந்தோன் மேற்கொண் டெழுந்தனர் களம ரெல்லாம்.

(கள)

நகநடு வேர்க்கால் சேர நோன்மையிற் பொருத்தி நத்தங்
தகமிளிர் கருங்க டாக்க டாழ்வயர் பொழியப் பூட்டி
மிகமிளிர் தரவி டக்கை மேழிபற் றபுவ லக்கை
யகமொரு முட்கோல் வாங்கி யார்த்துமு தனரான் மள்ளர்.

(கடு)

புரத்தல்செய் பவனில் ஸாய புடவிமெய் வடுவ இன்த்தும்
பரத்தல்செய் யாமற் செய்கை பாங்கெனக் கருதி யாங்காங்
குரத்தமுன் னேர்க் டக்கு முறுவிளாப் படைச்சான் மாய்க்குங்
தரத்து பின்னேர் பின்னுஞ் சார்வவத் தகைய மாதோ.

(கக)

குறிகொனும் பகட்டு நாஞ்சிற் கொழுமுகங் கிழித்துச் செல்லச்
செறிபசும் புற்க ளாதி யாவையுஞ் சிதைந்து மாய்ந்தே
முறிதரு முத்த லெய்த முடியவு மாறி மாறி
நெறியுமு தொழின்மு யன்றூர் நெடும்பணை யெலாஞ்சே ருக.

(ஏ)

தழைதரல் புரிப ணக்கியாங் தழைதரன் முறையே யென்று
குழைதரு தழைக ளாய்ந்து கொவெங்து னனிப ரப்பி
விழைதர மிதித்தல் செய்து மேயகன் கரிந்து யர்த்திப்
பழையதி தகருத் தேய்த் தான்மைய தெனச்செய் தாசே.

(கக)

திருநாட்டுப்படலம்.

கடு

கரம்புகா ணரிய தாக்கி மேடவல் கழியு மாறு
பரம்புமேற் கிடத்தி ழுங்கு பாறிய தோட நாளில்
வரம்புற வரம்பில் செய்யும் வாழ்கவென் றினையை வாழ்த்தி
நிரம்புதென் முனைவி தைத்தார் நிரப்பெனு முனைசி தைத்தார்.

(எல்)

கலங்கனீர் தெளிதல் கண்டு கவிழ்த்திளம் பருவச் சேமிய
னலங்கினர் பசியு ணர்து பாஹுட்டு நற்றுய் மான
விலங்குரூ மள்ளர் நன்னீர் வேண்டிய காலத் துய்ப்பக
குலங்கினர் முனைக வெல்லாங் கூட்டுறை வன்றே.

(ஏக்)

ஊறுதீர் பருவ நோக்கி நாறெலா முறப்ப நித்துச்
சேறுதீர் முனையின் மோதி முடிசெம்தோ ரிடச்ச ரக்கை
வேறுவே நிடத்தி னுய்க்கும் வாணிகர் விழைய மள்ளர்
மாறுதீர் பணைக் டோறு மதித்தனர் சுமங்குய்த் தாரால்.

(எச்)

ஆய்பிழி மாந்தி மீன்க ணனவும்வெற் றிடமின் றென்ன
வேய்ப்பா திரடோ ளாற்றுக் காலாட்டி மார்வி ராவிக்
சாய்தர காறு கட்டார் சாய்வொழித் திடுக மக்குத்
தோய்தரா திதுவென் றம்ம நிமிர்ந்தன தோகை காட்டி.

(ஏடு)

முனைவிளர்த் தப்பாற் பச்சென் ரூயதோர் முறைமை போலத்
தலைதொறு நாறு வெள்ளென் றுய்த்தனி பசப்பிற் றங்கக்
கலைவருங் தவத்திற் கூருக் காமமா தியசார்க் தென்ன
வினைசரோ ருக்குன் னுய பற்பல மிழடந்த வன்றே.

(ஏக்)

களைகளை பருவ மென்று கடைசியர் தம்மைக் கூவித்
தலைதொறு மள்ள றுய்ப்பச் சார்துவெள் னோதி மங்கள்
வினைகடை கற்பா வெண்ணி விழைந்துபின் ரூடரா வாங்கங்
கலைபல கலைக் கள்லாங் கொல்லுவா ணமைந்தா ரன்றே.

(ஏன்)

பேருற வற்ற போதுஞ் சிறுபகை யேனும் பேணூர்
சீருற வுயர்ந்தோ ரல்லார் செத்தவ ரென்றன் மெய்யே
யோருமா லுங்தி யாயு முத்திய ருறப்பு ள்ளாச்
சாருமோர் பகையான் மாண்டு சாய்ந்தவம் புயங்க வெல்லாம்.

(ஏய்)

ககமெனுங் தோட்டி யாலே நக்கவெள் ளாம்ப லெல்லாங்
தகவொறுத் தனர்கை யேவாற் ரும்மா பலவுங் கொன்று
ரகசிமிர் புல்லின் மேலா லங்கிரி யெடுத்து வைத்துட்
புகவடர்த் தனர்மற் றின்னும் புரிந்தவைக் களவுண் டாமோ.

(ஏக்)

நெடியபுண் டரீக மங்கோ கனகீ லோற்ப லஞ்சுழ்
கடியரக் காம்பல்லூவன்னோ முதற்கை கின்ற யாவுங்
கொடியவென் ரேருபேர் பெற்றுக் கடைசியர் கொல்லப் பட்ட
படியிலெல் வுயிர்க்குக் திதே கொடியன வெனும்பேர் பற்றல்.

(ஏஒ)

கசு

திருப்பெருந்துறைப்புராணம்.

சிலமலர் குழலில் வேய்த்தார் சிலமலர் கழுத்திற் சேர்த்தார்
சிலமலர் கையிற் கொண்டார் சிலமலர் மோங்கெ நின்தார்
சிலமலர் வாயின் வைத்தார் சிலமலர் வரப்பி னுய்த்தார்
சிலமலர் கான்மி தித்தார் தராதரங் தெரிந்தா ராஞ்சு.

(அக)

விண்ணமை பவர்க்கூ ஒருஞ்சு ராதியர் விளிந்தாற் போல
மண்ணமை பயிர்க்கூ ஒரு களையெலா மாய்ந்த பின்ன
ரெண்ணமை யுலோப மில்லா ரிரும்புகழ் பனைத்தாற் போலக்
கண்ணமை கழனி யெல்லாம் பனைத்தன கழைகொ லென்ன.

(அட)

இளங்கருக் கொடுமூ திரங்து வயிரெட்ட் டெட்டி போலுங்
துளங்கருங் தோற்றங் காட்டி வெளிப்பலேத் துவன்றி வின்ற
வளம்படு கதிர்க் கெல்லா மதிவிடு கதிர்வி ராவி
யுளங்கொளக் கனத்துச் சாய்ந்த வயிரெலா நிமிர மாதோ.

(அங)

கொல்லரம் பயின்ற தாய கொடும்பிறை யிரும்பு கைக்கொண்
டெடால்லெனக் கழனி தோறு முஹவர்க் கொருஞ்சு புக்குச்
சொல்லெனப் பட்ட வெல்லாங் தூரகத் தரிந்து சாய்த்தார்
வல்லையின் வரிந்து சென்னி வைத்தனர் கனத்துச் சேர்ப்பார்.

(அச)

பாகசா தனன்சி னங்து பருப்பத மனைத்துங் தள்ளி
மேகவா கனத்தைக் கூவி மிதித்திட விடுத்தன் மான
மோகமார் நெற்போர் தள்ளி மொய்க்காப் பினையல் செய்து
வேகமா மிதிக்கச் செய்தார் வெவ்வலிக் கனமர் மாதோ.

(அடு)

ஊர்தரு மினைவன் மெய்வே றுபிர்வேறு படுத்தன் மானச்
சார்தரு கடாவை வேறு நெல்வேறு சமைக்கக் கண்டு
போர்தரு திண்டோன் மன்னர் பொருந்திய பலால் நீக்கி
யார்தரு நெற்கு வித்துத் தூற்றின ரளவை செய்வார்.

(அகு)

கொற்றவ னுறி லொற்று கொளக்கொடுத் தறங்க கெல்லா
மற்றமின் ரூகத் தொற்று தொடுமூறை யமைய நல்கி
மற்றை வாரித் தத்த மனையலி னுய்க்கு மார்ப்புக்
கற்றவர் புகழ்வின் னுடு காதுகை பொத்தச் செய்யும்.

(அங)

கழைவடி சாறு காய்ச்சிக் கட்டிகொள் வாரு மிஞ்சி
விழையிரி சனமுன் னுய வேறுபல் வளங்கொள் வாரும்
புழைமனப் பொதுமா தோடு புதுப்புன லாடு வாரு
முழைவிழிக் கிழத்தி மார்த் தூடலை யுணர்த்து வாரும்.

(அஅ)

இறைபுரி யாட லெட்டெட்ட் டியற்றுவா னேற்றமாக
முறையையி னெவர்க்கு முங்கி முனைத்தலைப் பாய மூதார்
நிறைசிவ லோக மெண்ண நிகழ்த்திரு வால வாய்தண்
டிறைகெழு மருத்துள்ள தெனிவினிச் சொல்ல லென்னே.

(அக)

திருநாட்டுப்படலம்.

கள்

யாவண மேனிப் பொன்போல் வாருகிர்க் குறிக் போலத்
தேவன் மாலாக் கொண்டா ரேந்தினி தமரு முதார்
பூவண மென்ப தந்த மருதத்தே புணரு மென்னி
ஞவணச் செம்மை யாரு ஸியாவரே நயக்கி லாதார்.

(க௦)

ஆடக மினிரும் வையை யருகிற்கை வந்தா பித்த
வேடகங் கொண்ட தாய் வேடக மாப்ப ஊர்முற்
கூடகங் கொண்ட மென்பால் வளத்தெவன் குறித்துச் சொற்று
நாடக நிகழு நெய்தல் வளஞ்சில கவில வுற்றும்.

(கொ)

நெய்தல்.

மழைவளஞ்சு சுரங்து விண்ணு மண்ணும்வாழ் தரச்செய் கொண்மூ
விழைத்தரு முனைவு நல்கு மேன்மையிக் குடைய தாகிப்
பழையமா நதிகட் கெல்லாம் பதியெனப் பட்ட வாரி
யுழையுறப் பெற்ற நெய்த லோம்புவன் வருண ஞஞும்.

(க௧)

பொருசூரு மருப்பொன் றான்றிப் புன்னையம் போது சூட்டிப்
பெருகமீ னுணவு கல்கிப் பேணுபு வணங்குங் தோறும்
வெருவறக் கோட்டி என்றும் வெளிப்பட வருணன் ரேண்றித்
திருவமப் பரதர்க் கீழுஞ் சிலைத்தல்வான் செவிடு செய்யும்.

(கொ)

இரும்பினைத் திரித்தா ஸன்ன விருங்கருங் கோட்டுப் புன்னை
யரும்புகொன் குடுமி பற்றி யக்குகிர்க் கொடிவ ளைப்பக்
கருங்கடற் றிகாயெப் போது மறைவது கண்டு மாங்கே
விரும்பியல் குவவி லாபம் விளைவதை யறிகி லேமால்.

(கொ)

இடர்தப வாரி மேய விருங்சுற வாதி மீன
மடர்வலை வீசிக் கோற ஸன்றியுங் துண்டி விட்டுப்
படருறக் கோறற் காகப் பரதவ ரழைத்தாற் போலுங்
தொடர்புடைப் பகன்றை யெங்கு மரும்புக டோற்றுங் காட்சி.

(கௌ)

இறையவன் சினக்கு மாரூன் நியற்றியா மிழிந்தா மேனு
மறைகட ஹுக்கு மாரூன் ரூற்றியிக் குயர்வா மென்று
முறையுற வெண்ணித் தாழை மொய்பல புலவு மாறக்
குறையறப் பூத்தெண் டித்குங் கொளப்படும் வாசம் வீசும்.

(கொ)

தளிர்படு பின்டி வைப்புங் தவாக்கொடி முல்லை வைப்பு
மொளிர்செழுங் கமல மாம்பு ஏற்றதன் மருத வைப்பு
மினிருண வாக்கா நிலம் விராயதே யாக்கு மென்று
குளிர்திகா நெய்தல் வைப்பிற் குடிகொளுங் காகப் புள்ளு.

(கொ)

திலாயெடுத் தெறியுஞ் சங்குஞ் செழுங்குகிர்த் திரஞ்சும் விண்மீன்
புணாயோளி முத்து மற்றும் பொருங்துவ வளைத்துங் கொள்வான்
கொயக்கு செறியும் வண்ணு கங்கன்பொற் பொதிய விழக்குங்
தொயிது கண்டும் புண்மை யடைமொழி சாற்ற லென்னே.

(கை)

ஈஅ

திருப்பெருந்துறைப்புராணம்.

ஓரொலிக் குவகை சொல்லி னுலகஞ்சுழி பரந்த வாழி
யாரொலி யுனாப்பர் கற்ற வறிவுடைய வர்க் ளியாரும்
பாரொலி நிகழு நாவாய் பற்பல படைத்த லாலே
பேரொலி யுடைய தென்று பேணுடு மதித்தார் போலும்.

(கக)

ஙல்லவை நல்ல செய்யு நாட்டவர் மதிக்க நாளு
மல்லவை யல்ல செய்யு மென்பதை யறிந்தா மன்றே
பல்லமுன் டகம்புன் குகம் பானனல் வாசம் வீக
முல்லமுன் அய பன்மீ னுற்றதி வாசம் வீகம்.

(கே)

ஙல்லது தீய தோடு நண்ணுறிற் ரீய தாநன்
கல்லது நல்ல தோடே யனுகுறி னல்ல தாகு
மொல்லுநன் னீல டீன்சார்ந் துறுபுலா னூறு மீனும்
புல்லுநீ ஸஞ்சார்ந் தேநன் மணநாறு மிகுபு னீர்ப்பால்.

(காத)

மழுவளம் வேண்டி நிற்கு மறுநிலத் தவர்போ லாது
விழைவள நமக்கிதென்று வெயில்வளம் வேண்டி நிற்குங்
தழுழுதொழி இமனர் தம்மாற் றப்படு முப்பி னேங்கல்
பிழையற வெரும் வேண்டும் பெருஞ்சுவை யாயிற் றம்மா.

(காப)

உருவன மிரண்டி னாலு முறப்பெரி யவரே யானும்
பருவரல் கண்டுஞ் சந்தம் பயன்படா ரவ்வி ரண்டு
மருவிய சிறிய ரேநும் பயன்படு வாரு முண்டாற்
பொருதிஹாக் கடல்சிற் றுறற் கேணியாற் பொருந்த வோர்ந்தாம்

(காங)

கிலைவலி யிராமற் குற்ற பாதகன் தீர்த்த மேன்மை
ங்லைமரு விராமே சஞ்சிர் ங்லாந்தனுக் கோடி யோடு
மலைவற வைக கெய்தன் மாதவஞ் செய்த தென்னிற்
கலைவலீ ரஜின்ய கெய்த னிலப்புகழ் கணாயப் போமோ.

(காஸ)

வகையிரு சிறகு மாய்த்தான் வானக வாழ்க்கை மேவிக்
கணாயறு மகிழ்ச்சி யெய்தக் கைமல ரொருவே ரூட்ட
விளைகழம் கடப்பங் தண்டார் மேலவன் செந்தில் வைப்புங்
திணாயெறி கெய்தன் மேய தனிவினிச் செப்ப லென்னே.

(காந்த)

நனியருள் சுரக்குங் தீர்த்த நலமெலாங் தன்பாற் கொண்ட
புனிதமல் கியபே ராழி பொருந்திய கெய்தன் மேன்மை
தனிலெவ னுாத்தாங் கொற்றி தனியர சிருக்கப் பெற்ற
கனியழுற் சுரமாம் பாலை யினுஞ்சில கணாவா மன்றே.

(காச)

பாலை. வேறு.

பாலை யென்பது நானில மருங்கனும் பரல்கார்
மாலை வன்றிட ரேமுது வேணில்வாய் மாலை
காலை தீர்ந்துவெங் கதிர்ச்சு கடும்பக லாய
வேலை வெப்பமிக் காய்நினைப் பினுஞ்சும் விற்றதே.

(காஏ)

திருநாட்டுப்படலம்.

ககை

ஈந்து மேய்சிறு குரம்பையாங் காங்குற வியைத்துப்
போந்து வாழ்க்குவர் மறத்திய ரோடுபூன் ஞவர்கள்
காந்து வெஞ்சின விண்ததா டொழுங்தொறுங் கடும்போர்
ஈந்து வன்றிற லளித்திடப் பெற்றநிர் மையராய்.

(காஅ)

சுரநி லத்தமர் தரினுமா றலைத்திடு தொழிலாற்
பரவு நானிலீப் பொருள்களு மிறுக்கர்கைப் பற்றி
யுரவு மேவுற நுகருவர் கல்லுண வுண்டு
விரவு மென்புரு வயர்தல்கண் ஞோக்கியும் விடாரால்.

(காக)

கொடுமை யாளரே யாயினுங் கூடுபை காரப்
படுவ துண்டுகர்ச் சூரத்தா னெல்லியாற் பலவா
யிடுக னிக்கன விலைவிளாப் பாடல் மதுவாற்
ரெருவு றுங்கினாற் றகநிறைத் திடுவதச் சுரமே.

(ககா)

இந்த நாடுகாப் பவன்றிர டோண்மிசை யிவர்சம்
ஏந்த முண்மைதேர்ச் தாவயின் வேம்புகள் பரவு
மந்த நாயகன் சிவக்குறி யவாவலோர்ச் தறியச்
ஏந்த மார்கனி ஓஜையெலாங் ததைதரப் பழுக்கும்.

(ககக)

ஏருகை பேட்டிற்குச் சிறகரால் வெயின்மறைத் தியங்கிப்
பொருள்க் குத்துறப் போமவர் செலவழுங் குவிக்குங்
தெரிய வாவயி னியங்குவான் சென்றநெட்ட டராக்கள்
புரிமு துக்குடைங் தாலெனப் புரஞவ போகா.

(ககங்)

இலங்கை மாநகர் வாழ்ந்துருள் வீட்டை னென்னத்
துலங்கு மாவயிற் கண்ணிகா ரம்பல துவன்றி
ஈலங்கொன் காதலர் பின்டெருடர் நங்கையர் வருந்தா
தலங்கு சீறாடி யின்புறப் பஞ்சிக எமைக்கும்.

(ககங்)

ஓங்கு நம்பெய ரிங்கில் முற்றதென் றுறந்து
வீங்கு பாலைக னாவயிற் பழுப்பன மேன்மே
லாங்கு மேவியக் கணியுணில் வெளிப்படா ததர
கீங்கு மூலோட் டத்தொடும் பொருந்துத னிசமே.

(ககச)

இன்ன பாலைவங் தழுவெனக் கொதிப்பினு மிகழார்
முன்ன மாலைய னாடிய ததையென முன்னி
லன்ன பாலைசால் வள்ளத்திலென் னைறந்தன மறைவாஞ்
சொன்ன நானிலத் ததந்திலை மயக்கமாங் தொடர்பும்.

(ககடு)

தீண்மையக்கம்.

வாாகொள் பாகன்மேற் படர்தரு கறிக்கொடி வாவி
விளாகொண் மூல்லைநீள் குருங்கினமேற் படர்தர மேவிப்
புகொகொண் மஞ்சைகான் வரரண மெதிர்புரிந் தியங்குங்
கணாகொள் கூத்தியர் கயிற்றெதி ரெதிர்க்டப் பதுபோல்.

(ககக)

மேய வான்குழக் கன்றுன லொழிந்தபின் விடுபா
லாய தோரவ லகம்புக வல்வவ லகத்தே
பாய மாமரு தக்கத விக்கனி பலவுங்
தோய வீழ்வது கண்டில கெடுத்தின்னுஞ் சொல்லும்.

(கக)

செய்ய முண்டகச் செய்வள ரோதிமச் சேவன்
மெய்யி னெய்தன்முண் டகத்துகு மகரந்தம் விராவத்
ஈதய லார்பெடை புதுக்கடித் தன்மைதேர்ந் தூட
வைய மற்றல் தடிக்கடி தாள்பணிக் தலையும்.

(ககஅ)

அலையு றும்பவ ளக்கொடி செழும்பலை யகத்து
நிலைபெ றும்புய ளக்கொடி நெடிபடி முல்லை
யலைவில் பூவையைத் தழுவுவ மாலைமா மகன்று
முலைவில் பூமக ஞந்தழிஇ யுவப்பதை யொக்கும்.

(ககக)

கடலெ றிந்திடு தரளமென் கரும்பெறி தரள
மிடல்கொள் வேழவென் மருப்பெறி தரளமான் மிளிர்பல்
விடல்செய் முத்தமற் றிவைமது கத்தல ரியைய
வடன்ம றத்தியர் வாரியேர் கறையிலிட் டவைப்பார்,

(ககா)

நன்ன ரிவ்வள மலிதரு குலத்தினை நான்கு
மன்ன வெவ்வகைக் குடிகளு மரபுளி வைகச்
சொன்ன மேயெனத் துலங்கிடும் வழுதிநாட் டுறுசீ
ரென்ன சொற்றன ஈகர்வளத் தினுஞ்சில விசைப்பாம்.

(ககக)

திருநாட்டுப்பெடலம் முற்றி ற் று.

ஆகத்திருவிருத்தம் கடுஅ.

திருநகரப்பெடலம்.

பேசரும் வளத்தான் மிக்குப் பிறங்குறு வானங் காப்போன்
றேசமை வாழ்க்கை வேண்டேஞ் செய்யதா மாகை எண்ணல்,
வீசரும் வாழ்க்கை வேண்டேம் விண்வெள் வாழ்க்கை வேண்டேம்
வாசகப் பெருமான் செம்போன் மலரடி வாழ்க்கை யோமே.

(க)

வேறு.

நிலமெ லாம்புகழ் நெநீகர் பலவுஞ் நினைத்த
பலமெ லாந்தரு நகரமுஞ் சிலவை பரவ
வலமெ லாம்பொலிங் துயர்ந்ததொன் நேயென வயங்கு
நலமெ லாம்பொலி நாம்புகழ் பெருந்துறை தகரம்.

(க)

கூட்ட வல்லது பல்வகைக் குடியையுங் கூட்டி
கூட்ட வல்லது பல்வகைப் போகமு மூட்டிக்
காட்ட வல்லது புண்ணியப் பொருளினைக் காட்டி.
நாட்ட வல்லது கயிலையிற் பெருந்துறை நகரம்.

(ஏ)

நீடு வானவர் சூழாத்தொடு நிகழ்மக வானுங்
கூடு முண்டகா சனத்தனுங் கொண்டன் மே னியனும்
பாடு மெல்லையி னிரைறஞ்சியுட் புக்கனர் பரவ
காடு மான்மியம் படைத்தது பெருந்துறை நகரம்.

(஋)

அறிய வானவ ரியாவரும் வீதிதோ றைணந்து
செறிய வீழ்ந்துவீழ்ந் தழிக்கடி பணிந்தெழு திறத்தான்
முறிய கற்பக நாறுறு முண்டகத் தோடு
நறிய பைந்துழாய் நாறுறும் பெருந்துறை நகரம்.

(ஏ)

ஒளிகு லாம்பல விமானமு மதப்பெருக் குண்ணு
வளிகு லாங்கவள் வெள்ளைவா ரணமும்வெள் ஓனமுங்
களிகு லாங்கலு முனும்புற நகர்த்தலை காப்ப
நளிகு லாம்பளம் படைத்தது பெருந்துறை நகரம்.

(ஏ)

மதிசெய் வெள்ளிய மாடமு மாடமேன் மதியுங்
துதிசெய் வாலிய கொடிகளுஞ் சூழமுத் தார
நிதிசெய் மாலையும் படைத்தமைக் கேற்பளீ் வெள்ளை
நதியு மோர்புறம் படைத்தது பெருந்துறை நகரம்.

(ஏ)

மறைக னாகமங் தோற்றலாற் பரமன்வாய் மானுங்
குறைத ராவொளி யாலநித் தியமுருக் குணத்தான்
முறையி னியாவரும் வணங்கலான் முதலவன் போலு
நறைவி ராவிய பொழில்சலாம் பெருந்துறை நகரம்.

(ஏ)

ஆய விங்கர் வளமெலா ஞோக்கியிக் காசை
மேய தன்மையா லாகைமா நகரென்றும் வெறுக்கை
பாய தன்மையால் வெறுக்கைமா நகரென்றும் பகர்வார்
நேய மார்புல மையர்நிறை பொன்னக ரினையே.

(க)

எந்த மாங்க ரெங்கனும் புகவியங் கிடுவா
ரந்த மார்சிறு தனையறப் பற்றவ ரிதினை
நந்த வெய்துஙர் பெருந்துறை நயந்தகா ரணத்தா
லந்த மில்லதோர் பெருந்துறை மென்றதா லகிலம்.

(க)

குரவு பூண்பவ ரியாவரே யாயினுங் கொன்றைப்
புரவு வேணிய னேயெனப் பாவளை புரிவா
ராவு சூடுவ னேகுர வேற்றினி தமரும்
பரவு மாங்கர்க் குவமையு முண்டுகொல் பார்மேல்.

(க)

மதியி லைச்சிய சடாடவிக் கடவுளை மதியிற்
கதிவி ருப்பமை யடியவர் குழ்வது கடுப்பப்
பொதிவ எத்தமை திருப்பெருந் துறைநகர்ப் புறத்தே
துதிவி ருப்பமை யிளங்களி ரிரும்பெழுதில் குழும்.

(கூ)

மணிசி ரத்தவன் மார்பமே வையமம் மார்பி
னணிக வுத்துவ மணிதிருப் பெருந்துறை யாகும்
பணிசெ யம்மணி குழ்தரு பைஞ்துழாய்ப் படலை
திணிம திற்றிரு சுகரிது குழ்திகழ சோலை.

(கக)

ஆய சோலையின் மங்கைய ரம்மனை யாடப்
பாய வானர மதுகண்டு மாங்கனி பறித்துத்
தோய விண்ணக மெறிதரச் சுரரவை பற்ற
நேய மாரிவை மீடரா தென்னென சினையும்.

(கச)

பொங்கர் குழ்பசங் கழுகின் மேற் ரூவுவ புகாதீர்
மங்கு ரூச்செழுங் திரையவின் கொழுந்துமாத் திரமோ
பங்க மொன்றறப் பன்மலர் வாருபு பரவக்
கொங்கு கொண்டெழு சிதந்தித் திரையவின் கொழுந்தும்.

(கடு)

சோலை வாய்நிலா மிலாங்கலித் தலையுமஞ் சுரும்பார்
மாலை மாதரார் மார்பமுங் தாங்குவ குரும்பை
பால வாமொன்று சிறமையின் மறைப்புணும் பருமை
யேல வொன்றஃப் துண்ணுமால் வேற்றுமை யிதுவே.

(ககு)

வாவி வாளைதாய் வலிமுக மச்சுற வியற்ற
மேவி மற்றது தென்னையின் பழக்குலை மிதிப்ப
வோவி யப்பழ மாவிவீழ் ந் ததையச் சுறுத்துங்
தாவி யாவரு மிடர்க்கிடர் செய்வது தகவே.

(கன)

நெடிய கங்கியஞ் குழல்வாய் நிலவுவெள் ளாற்றுக்
கடிய வெண்டிலா வளைப்பவீழ் பழம்பசங் கதலி
முடிய வாங்குலைக் கூனக மோதுதல் முன்னென்
வடியி ராகவன் வில்லுண்டை கூனுறன் மானும்.

(கஅ)

தெங்கு சேர்பொழின் மாயவ னிற்பது சிவணுங்
தங்கு செவ்விய தேத்தடை சக்கரம் போலு
மங்கு வெண்பிறை யொருபுறத் துறல்வளை யாகும்
பொங்கு செங்கதிர் நடுவுறல் கவுத்துவம் புரையும்.

(கக)

நந்த னங்களி னுல்வகை மலர்களு நந்தி
மந்த மாருத மேற்றமர் தரக்கரு வண்ட
ரந்த மில்லென வீழுத லமரர்தே மென்று
முந்த வந்தவு னங்கள்பொர மொய்ப்பது புணாயும்.

(2-0)

திருநகரப்படலம்.

உங்

மன்னு மேன்மைசா றிருப்பெருங் துறைப்பெரு வளத்துண்
முன்னு சிற்சில பொதுமையின் மொழிந்தன மப்பாற்
றுன்னு மூவகை கைருளும் படைபல துறைத்து
மின்னு சின்றதா சியபுற கைர்வளம் விரிப்பாம்.

(உ.ஏ)

புறங்கர்.

யா இன க்கூட ம்.

கோடு கொண்டன மணியுடை யனமதவ் குலவு
நீடு பேரரு வியவருப் பெரியன ஸிலவு
மாடு வன்மைய வகாபொருஷம் யானைன் நிடுவ
வீடு சான்றியங் கிடுவன வேற்றுமை யிதுவே.

(உ.ஏ)

கறைய டிப்புகர் முகவளா நின்றிடு கண்ப
லுறைதெ நித்திடு மதப்பெருக் குவட்டெடுத் திடலா
னிறையு மற்றது மூவகை யெனப்படு நிகழ்பாற்
பிழையு ணர்ச்சியர் வாரியென் நிட்டனர் பெயரோ.

(உ.ஏ)

ஒரும ருப்புநால் வாய்க்கரி போகிய தண்ட
மருவு றக்கறை யடிச்சுவ டிறுவமற் றவற்றுட்
பெருகு றக்கடா னிறைதலாற் பெட்டளி யுண்ப
வொருக லக்கன்பன் மறையவர் கூடியுண் பதுபோல்.

(உ.ஏ)

கறைகொள் காற்றெரூடர் வைத்தொட ரன்றியுங் கால்பன்
முறையெய மூஞ்செவி யடித்தொட ரெதற்கென மொழிய
னிறைக டாம்பொழி குஞ்சர மியங்குறு னிலத்திற்
குறைவி லாக்கருங் கோலஞ்செய் தெனவவை குலவும்.

(உ.ஏ)

எதிர மேவிய மருவலர் மருவல ரென்னக்
கதிர்கொள் வானகக் கால்கொடு கசங்குற மிதித்தும்
பிதிர்செய் தீங்கிரி யான்மோ வாப்பெருங் தும்பி
யதிர யாத்தகூ டம்பல வயங்குவ வாங்கே.

(உ.ஏ)

து தீ ரா ப்ப ந் தி.

பரியெ னப்பலர் வேண்டவிற் பரியெனு மொருபேர்
தெரித ரப்பெறு குகிகாக டம்முருச் சிவனு
மரிபு ணர்ச்சிமெய் வெப்படா விதமுளத் தழைத்தே
யிரித லற்றிடத் தோய்ந்தோ யாவித மியங்கும்.

(உ.ஏ)

பரிக்கு மூங்கடன் முழக்கமீ ரிடத்தினும் பரவும்
விரிக்கு செட்டலை கவழ்தலை மற்றவை லீசங்
தெரிக்கு முத்தினம் விலாழியிற் சிதருறை யெனினு
மரிக்கு மோர்வட வைப்பெயர் முரணுடைத் தன்றே.

(உ.ஏ)

கிறையி லாமலே பறந்துகொக்கு கெனும்பெயர் தேற்று
மறையில் பூப்பின்றி மணந்துபாடலைப்பெயர் வயக்கு
நிறையி ஸ்க்கண மேவியுங் கோரப்பேர் நிலவு
மறையு ஞதுமே லெழுந்துகங் துகப்பெயராக்கும்.

(ஒகு)

ங்க டம்முரு வாதிரு ஜெத்திட விளைத்த
திங்கள் சூழமற் றதன்மிசைச் சிவணலா லீனய
வங்கண் மாலையான் மறைக்குமே லாணன்ப ரதனு
ஞங்கள் வாண்புகழ் பெரிதென் நவிறல்போன் முழங்கும்.

(ஒகு)

பகைத்த மன்னவர் மணிமுடி மிசைக்குரம் பதிக்கு
முகைக்கும் வீரர்க்கு வெற்றியே நாடெடாறு முய்க்குங்
திகைத்த தன்மையில் வாம்பரி பற்பல் செறித்த
நகைத்த மங்கிர மாவயி னெண்ணில் நண்ணும். -

(ஒகு)

தேர்ந்தெடுப்பு.

அம்பொன் செய்தகா வதன்மிசை வயிரஞ்செ யச்சா
லும்ப ரொண்பது மராகஞ்செய் பரப்புதன் மிசையே
நம்பு நீலக்கான் மிசையொளிர் மேதக நயந்த
பம்பு தேரெலாம் பூதமைந் தடுக்கிய படியாம்.

(ஒகு)

வெற்ற மேபொரு னெனக்கொண்டு விளங்குமே தகவாற்
கொற்ற மார்சயங் தனமென வொருபெயர் கூறிக்
கற்ற நாவலர் புகழுங்தேர்க் காற்கடுப் பதனுக்
குற்ற காற்கடுப் போர்சாக் காற்கடுப் பொவ்வா.

(ஒகு)

அருக்க னெண்பவ ஞடொறு மாழ்கட லாழ்த
நிருக்கு ருவொரு செலவன்றி மீடலுங் தெரிச்த
பெருக்க மாருமிப் புறகர்த் தேரெணப் பிறங்கு
முருக்கு லாவுதேர் பெருவொரு நாணத்தா லன்றே.

(ஒகு)

விண்கி பூத்திடு முடியுமோர் வியாளமு நடுங்க
மண்கி பூத்திடு மடியுங்கொ னீங்கெர் மணித்தே
ரெண்கி பூத்திடும் படிசெலுங் தன்மையெய்த் தன்றே
கண்கி பூத்திடு நுதலிதேர் நிலையுற்ற கடனே.

(ஒகு)

அடரு மாற்றல ரெதிர்ப்படி ஞகவத் தன்னார்
குடரு மூனையுஞ் சோரியுங் கொழுவும்வன் னரம்பின்
ரெட்டரு மென்புமற் றன்னவுங் துவையலே யாகப்
பட்டருங் கால்வலித் தேர்ந்தெடு யாவயிற் பலவால்.

(ஒகு)

வீரி நுக்கை.

கண்ணி மைத்திடார் வேவெதிர் கணன் றுமே விடு-னுங்
கண்ணி முன்னவத்த கால்பின்னவ யாக்கழல் வீரர்
கண்ணி வப்புறு தும்பைசு டுதல்கண மேனுங்
கண்ணி வாகையே சூடலென் றும்மவர் கற்றேள்.

(ஒகு)

திருநகரப்படலம்.

25

ஆசை யெட்டினு நிறூலம்பிர தாபத்தி னமைந்தார்
மாசை கேர்வது வரினுயிர் பொருளென வையார்
தேசை மார்கழ லார்பகை யெதிர்சினங் சழலா
ரீசை பாவின னிளமுளை யெனத்தகு மியல்பார்.

(கா)

கிலை ணக்குமு னெதிர்ப்படு மாற்றலர் தின்டோண்
மலைவு ணக்குவர் வாள்கொடு வீசமுன் மாற்று
ரலைக டற்புவி யவர்கொள வீசவ ரஜையர்
நிலையு டைத்திற விற்றென னிகழ்த்துவா ரெவரே.

(கக)

இனைய வீரர்த மேவலா எருமிகல் யானை
துனைவ யப்பரி சயங்தனக் கருவிதோற் றஞ்சு
முனைய வாயுதஞ்சு செம்சரு மாற்ப்பலர் முற்றி
நினைய மேவிய விருக்கைகள னாவயி னெருங்கும்.

(கா)

வருவ செல்வன கரிபரி முழக்கமு மணித்தேர்
தருவ தாசிய முழக்கமும் பகணெடுஞ் சலதி
யொருவ மிக்கெழும் புறங்கர் வளஞ்சில வனாத்தாம்
பொருவ தொன்றிலா விடைகர் வளஞ்சில புகல்வாம்.

(கா)

இடைநகர். வேறு.

தொகுபொன் மாடமுஞ் சுடர்செய் கூடமுஞ்
தகுபல் சோலையுஞ் தடநன் மாலையும்
புகுந ரியாவரும் பொருந்த நோக்குபு
ங்குசு வர்க்கமு நரக மென்பரால்.

(கா)

பற்ற வாளனி படருஞ் சோலைவாய்க்
கற்ற மங்கையர் கைதொட்ட டாட்டத்தோ
மற்ற மாதரா ருச லாடியாங்
குற்ற மைந்தலை ழுச லாட்டுவார்.

(கா)

மாட மேவிவர் மங்கை மார்கைசற்
க்ரேட ஸ்ட்டி மே இற்ற கற்பகப்
பாட வாங்கனி பறிப்ப ரிம்மையே
பீட வாமறு ஷமயும்பெற் றூரரோ.

(கா)

பலவின் மாடமேற் பளிங்கை நீர்னிறை
தலமெ னைபச் சுரபி தாவிட
முலவு தேவுரு வற்ற போதினு
மலம றுதெனின் மயக்கங் திருமோ.

(கா)

கொடிய மாடமேற் கூடு வார்த்தை
நெடிய வானவர் நிரம்ப நோக்கியுட்
படிய வோரமுக் காறு பற்றலா
ஸ்திய தாமக வாக்க நீத்தனர்.

(கா)

உசு

திருப்பெருந்துறைப்புராணம்.

முகைசெய் கூந்தலார் முறிசெய் கைகளாற்
நைகைசெய் பங்தெடுத் தழைத் ரக்கொங்கை
யுகைசெய் தொண்டுகி ஞேக்கு மோரிடர்
பகைசெய் வார்க்குறிற் பார்ப்பு ஒரெவர்.

(மூ)

தைய லார்முகஞ் சரிகொ ஸோவெனுக்
ஈய தாமதி காளை மைந்தர்கள்
செய்ய மாடமேற் சேர்ப்பக் கண்ணிட
மைய னாவலான் மறுவென் ரூயடே.

(சுஅ)

கோல மாதாக் கூடும் வாஞ்சையுட்
கோல மைந்தர்மேன் மாடங் கூடவைங்
கோலன் நேர்மிசைக் கொண்டு மென்றதக்
கோல னுய்ப்புகுங் குறுங்க னூட்ரோ.

(சுக)

இலக்க மாயபா சவலி டிக்கும்போ
துலக்கை தாக்கலா ஹதிர்வ மாங்கனி
நலக்க வொன்றைனை கண்ணுங் காலையொன்
தலக்க ணீங்குற வடைத ஹண்ட்ரோ.

(இது)

வஞ்சி யங்கலார் மாட மீமிசைக்
கஞ்சி யார்துகில் கமழு ஹுட்டிய
வஞ்செ மும்புகை யடைத லாலன்ரே
மஞ்ச வான்புகை வண்ண மென்பரால்.

(இதுக)

மூல்லை மாதரார் மூலைக்குத் தோற்றன்றே
வொல்லை யம்புய முறுக்கு ஸெங்கிடும்
புல்லு ரூதபங் கம்பு ரிங்கிடிற்
சொல்லு மீதொன்றே பல்ல துண்ணுமே.

(இது)

பினைய னார்மூலை பிறங்கு கைத்தழீஇ
யலையு மைந்தர்த மார்ப முந்துவ
துணையி லாத்தமிழ் முனிகை தொட்டபோ
திலையி லாவாலை யழுங்த லென்னவே.

(இதுக)

துங்க மைந்தர்தஞ் சிகையிற் ரேகைமார்
பங்க யப்பதச் சுவடு பாய்தலா
லங்க நான்மறை யாய்த வேதியர்
தங்கன் மைந்தரெச் சாதி யாருமே.

(இது)

ஆவி வாயினி தாடு மாதரா
ரேவி னம்விழி யிகுளை மாரெனத்
நோவி யோதிமங் தொடர்ந்து செல்லுவா
ரோவில் பேதைமை யொழிக்க வல்லரோ.

(இது)

திருநகரப்படலம்.

உள்

எங்கை மாதரார் வாரி சம்பொருஷன்
செங்கை மேவுவ கிள்ளை தேருங்கா
லங்கை யாவழி வங்க லார்த்தங்
கொங்கை ஏஞ்சக மேவல் கூடுமே.

(இசு)

நீடு தோன்வலி நிலைய மைந்தர்கள்
பாடு மாதீகாப் பரிச்து வேட்டொளி
யோடு பேர்மறு கூடு லாவுத
ஞடு மின்திர னறமு றப்பனால்.

(இங்)

காவ ணத்திடைக் கதவி யாத்துமென்
பூவ ணத்தொடை புளைதல் செய்தபே
ராவ ணத்தெழில் கேட்ட டைந்தவர்
மாவ ணத்தவா னுலகம் வாஞ்சியார்.

(இஏ).

மண்டு திஞ்சுவை வாய்ந்த சிற்றுனாக்
கண்டு நேருங்க் கனியு மற்றவன்
கொண்டு போமெனக் கூறுங் தேமமு
துண்டு னார்க்கும்வா ழற்றுண் டாக்குமே.

(இக்)

நயம மைந்தசொன் னங்கை மார்முலை
யியலு மைந்தர்க ஸியாவ ராயினும்
புயநெ ருங்குறப் புரியும் வீதிக்கு
ஷியம மெஞ்றபேர் நீதி யாங்கொலோ.

(கூ).

கடையு றப்படா வளங்க னிந்திடு
மிடைந கர்ச்சிறப் பென்னு காத்தன
மடையும் விண்ணுல கதனை யென்றுபு
மிடையு முண்ணகர் வளமும் விண்ணுவாம்.

(கக்)

அகங்கர். வேறு.

அ க தி.

போழ்ந்தவண் குசைநுனி யீனைய புந்தியர்
தாழ்ந்தபல் கலைகளு முணர்ந்த சான்றவர்
வீழ்ந்ததுன் புலமையர் மிஸிர்க ருத்தினு
மாழ்ந்தது சூழ்ந்தபே ரகழி யென்பவே.

(கஉ)

வண்ணிய கட்டவெல்லா மிந்த வண்ணமாப்
பண்ணிய வெனவிதிக் குணர்த்தும் பான்மைகொண்
டண்ணிய சிவபிரா னமைத்த வாழியா
நண்ணிய பெருந்துறை நகர்க்கு டங்கரோ.

(கங்)

வாரியு ஜாளித்தமை நாகம் வண்டமி
ழாரியன் குடிக்குங்கெதவ் வறியு மேயென்று
பேரிய ரெண்மாப் பிறங்கிப் பாம்புரி
சேரிய வினைக்குமேற் செப்ப வின்னுமென்.

(கங்)

உ.அ

திருப்பெருந்துறைப்புராணம்.

ஒருகடல் கண்மூமற் றள்ள வாரியுங்
திருகறச் சேர்த்தறி வாஞ்சை தீர்ந்தனஞ்
சுருதிசொ லிங்கர் சூழ்சி டங்கெனுங்
கருதருங் கடவினைக் கண்ட பின்னரே.

(குடு)

வெளியுற மணவர விந்த மாதிலீ
களிகரா மூன்றூறக் காணும் பேருடித்
தெளிநல மகம்புறங் திய தேற்றமை
யளிகலப் புத்தர்மா ஒய மைந்ததே.

(காகு)

ம தி ல்.

மும்மதில் வானவர் முனிய மேயதா
லம்மதி விகைறவனு மழலப் பட்டவென்
மிம்மதின் மற்றவர் விரும்ப வெட்திமற்
தெற்மதி விதற்சினை யென்னக் காக்குமே.

(குன)

கொடியது கொடியது கோளை நாஞ்சில்சா
னெடியதென் பாரடுக் கன்ற நீள்பொறிக்
கடியதா லொருபொருள் கண்ணிற் கண்டனை
முடியதொன் றனைவிழி முகங்த தில்லையால்.
உயர்மதி லுயர்மதி லென்று கொக்குமிப்
பெயர்மதி விதுமற்றைப் பெரும திற்கெலா
முயர்மதி ரூன்விதி யண்டத் துச்சியாம்
பெயரதி னுயர்திறம் பெற்ற தில்லையால்

(காசு)

பொறியடக் குபுபகைப் புலங்க டந்தகஞ்
செறிதர வயர்பொருட் சிவமி யாவரு
மறிதர வயர்தலா லைய மாமதி
னெறியமை முனிவரர் நிலைமை காட்டுமே.

(எ.ஏ)

கதிர்மதி முதலவாக் கணாயுங் கோளெலா
மதிர்வற வழிந்குதற் காய நொச்சிவாய்
முதிர்ப்பகைக் கஞ்சபு மூடு ஒப்புத
வுதிர்தவி லாத்திரத் துற்ற வென்றுமே.

(ஏக)

பரத்தையர்வீதி.

இராப்பக லெனுதினை விழைச்சி யற்றலால்
விராய்த்தழு ஏங்கிவ ரெனுத மெய்மையா
லராப்படக் கடிதடக் கணிகை யங்கலா
ரொராப்பெருஞ் சேரிமற் றும்பர் சேரியே.

(எ.ஏ)

அடிநிலங் கூடில வணியல் வாடில
நெடியகண் னூடில நிற்ப வோவியங்
கடிமனைச் சுவர்ப்புறங் கணிகை யங்கலார்
படிநல நகைஇச்சரர் படர்ந்த தொக்குமே.

(ஏக)

திருநகரப்படலம்.

உகை

நகைக்குறி கக்குறி நயந்த இனத்திடல்
வகைப்பய னுறச்சைவ யழுத மாங்திட
றகைத்திற முருதுகை தட்ட லாகிய
முகைத்தவோ வியங்தெரி மாண்பின் முற்றுவ.

(எசு)

பாடலாற் சிலர்பொருள் கருவி பம்பங்கின்
ரூடலாற் சிலர்பொரு ஸலர்வி னேதத்திக
ஸ்டலாற் சிலர்பொரு னேயம் போல்விராய்க்
கூடலாற் சிலர்பொருள் கொள்ளோ கொள்வரே.

(எடு)

முன்னவர் கலப்பினு மூரி சீர்ப்புவி
மன்னவர் கலப்பினும் வணிகர் கூடினும்
பின்னவர் கலப்பினும் பெட்டின் பாக்குவா
ரென்னவ ருக்குமின் பாக்கு மீசன்போல்.

(எகு)

முன்னிய வெச்சிலியா வருமு கத்தலால்
வன்னியும் பொதுமட வாரு மொத்தன
ரென்னினு மிருவரு மீயும் வெப்பந்தான்
றுன்னிடி னேங்கிடிற் கூதல் வேற்றுமை.

(எகு)

கணிகையர் பொதுங்களங் கருத்தி னென்னுஙர்
தணிவரி தாகிய தரும மென்னுவா
ரணிதரு மூருணி யறலை யென்னுவர்
பினிதவிர் முத்தியின் பழுமுட் பேணலார்.

(எசு)

வெள்ளணி செவ்வணி மேவி மற்றவ
ரொள்ளணி வீதிவா யுலாவு மங்கையர்
தள்ளரு மவர்பெருங் தவத்திற் பூஞ்தளி
விள்ளரு மங்கையர் விராய தொக்குமே.

(எகு)

கலையழுக் குறுமையாற் சிவிறி கைவிடார்
நிலைதிறத் துடம்பின்வே ரெழாத சீர்மையான்
மலைமலர் வாடுரு வண்ணஞ் சூடலா
லலைகடற் புவியகத் தரம்பை மார்களே.

(அஒ)

இப்புவி யரம்பைய ரென்ற தென்னெனிற்
றப்பில்பு சுரரனு மொழியுங் தப்பதா
மொப்பரும் பரத்தைய ருறையுஞ் சேரியி
னப்பெரு வளங்தெரிந் தளைக தோற்றதே.

(அக)

வேளாளர்வீதி.

கொபொரு சதிகளுட் கங்கை மேலதவ்
வகைபெறு நதிகுலத் துதித்த வேதுவாற்
றகைபுகழ் தூய்மைமுன் னுய சார்ந்தசீர்
வகைவில்வே னாளர்தந் தெருக்கண் மல்குல.

(அஒ)

தினகரன் முனமிருள் செறிவ தாயினு
முனகரு ணல்லருண் முயங்கு மாயினு
மனகமெய்ச் சகுணவே ளாண்மை மாக்கட
மினமளை யிடைப்பசி யில்லையே.

(அக)

அருமருங் தனையவே ளாள ரோம்புவர்
வருவிருங் திலரெனில் வாட்டங் தீர்வரோ
கருமுகில் வேண்டிய காலம் பெய்வதை
யொருவழி னுய்குவ துலக மெங்வனம்.

(அக)

மின்னிய புலமையர் மேவி நாடொறு
மன்னிய பொருட்கவி மாலை சூநெவர்
துண்ணிய வற்பலத் தொடையின் வாட்டமுன்
ஞன்னிய திறத்தர்மற் றெதையு வப்பரே.

(அடி)

கொடையொடு முகமனுங் குறிக்கொன் சிலகன்
ஞடையொடு ஞானமு நக்க வற்பலத்
தொடையொடு செந்தமிழ்த் தொடையு நாடொறு
முடையவர் தெருவள முரைக்க முற்றுமே.

(அக)

வைசியர்வீதி.

கணிதமில் வயிரமுங் கமல ராகமு
மணிமணித் தரளமு மவிர்கோ மேதமுங்
தணிவில்வித் துருமமுங் தாம்ப ரம்பலால்
வணிகர்த் தெடுங்தெரு வலன விந்ததேம்.

(அவ)

எதுபுகூல வினவினு மின்சுட் டாமலே
யதுதர வல்லவ ரிம்மி யாயினு
முதுகனக் கிடையொழி யாமு யற்சியர்
கதுவுதல் விடுதலுட் கணித்துச் செய்வரால்.

(அஅ)

கொள்ஞாட் கொள்ளலுங் கொண்டூயாஸவயுங்
தள்ளுநாட் டள்ளலுங் தெரிந்த தன்மைய
ரள்ஞாநா ஞவப்பதி னவைதம் பானின்றும்
விள்ஞாநா ஞவப்பது மிக்க தாமன்றே.

(அக)

நிறையுயிர் புணர்தர முன்ன நின்றதாங்
குதையுயிர் ரொழிதரல் குறித்துக் கற்பவ
ருதைதரு நக்தொழி லொத்த தாமென
மறைதவி லாப்பெரு மகிழ்ச்சி பூப்பரே.

(க. ०)

ஒருபுணர்க் கிரண்டெழுன் றற்ற காலையுங்
கருதுறு தோன்றவி ஜுவத்தல் கைக்கொள்வா
ரகுசிதிக் கிழவனி னுதாங் தாளினுற்
நீருவெனு மவர்தெருச் செப்ப முற்றுமோ.

(க.க)

திருநகரப்படலம்.

ஈக

அரசர்வீதி.

மருவல ரொடுசமர் வலியச் செய்தவர்

திருவறக் கவர்ந்துவிண் செல்ல வுத்துமன்

கண்ணுகில காத்தடுத் தாண்டின் புத்திடும்

பெருமனிற் பொலிபவர் தெருப்பி றங்குவ.

(கூ)

மகபதி யமர்த்தாண் மற்றிம் மன்னர்பாற்

நகவடைக் கலம்புக நகவெ ஞக்கில

நகமண்டங் தெனப்பொலின் துயர்நன் மாளிகை

யிகவரு மன்னர்த மியல்பென் சொல்லுகோ.

(கூ)

வண்டுதொட்ட டிடுமுனம் வண்டு தொட்டிடா

மண்டுதார் தரியலர் மார்பிற் சூட்டவான்

கண்டுநேர் மொழியவர் கண்டு கொள்வரே

லண்டுமேற் றவர்திற லறையப் போவதோ.

(கூ)

அரியுகைப் பவளைத்த மம்பு யங்கொடு

கரியுகைத் திடுதலுங் கலினம் பூண்டவாம்

பரியுகைத் திடுதலு முருளை பாய்பரிக்

கிரியுகைத் திடுதலும் வல்லர் கேழ்லார்.

(கூ)

ஆடலும் பாடலு மனுப வித்திரா

ஆடலுங் கூடலு மொருங்கு துய்துகைங்

தோடலும் வாடலு முறைப்ப கைத்திற

ஶாடலு முளார்திற நவில முற்றுமோ.

(கூ)

மறையவர்வீதி.

மிகுமறை யங்கமோ இணர்ந்த மேன்மையாற்

றகுமறைக் கொடியொரு கையிற் ரூங்கினுர்

நகுமறைப் பொருளுற நயந்த சிந்தையார்

தொகுமறை யவர்தெருச் சொல்ல நின்றதே.

(கூ)

தவமறை யவர்மகச் சாலை வாளென்றீஇக்

குவலயம் பயிலுமா கூட்டி யூட்டலா

விவர்தரு பெரும்புக ழிந்தி ராதிய

ரவாயைம் பூசர ராக்கி னரரோ.

(கூ)

முதல்வழி சார்பெனு முன்று நூல்களு

மிதமுறத் தங்கண்ணு சிருக்கு மென்பதைச்

சுதமின்முங் நூல்களுங் தோயப் பூணலாற்

கதமறக் காட்டுவர் கரிசின் முன்னவர்.

(கூ)

விற்படை வாட்படை யாதி வேறுள்

கொற்படை சமப்பவ ரியாருங் கும்பிடப்

பொற்படை மங்கிர மென்று போற்றின்று

சொற்படை சுமங்கனர் துண்ண லாரற்.

(கூ)

நூல்

திருப்பெருந்துறைப்புராணம்.

அதிதியர் பசித்தழு லவித்துக் கற்பெனும்
பொதிதழுல் வளர்த்திடும் பொன்னங் கொம்பனார்
மதிநுதற் பார்ப்பன மடங்கை மார்செறி
துதிமறை யவர்தெருச் சொல்லத் திருமே.

(க0க)

ஆதிசைவர் மாளிகைகள்.

மறையுட ஞகம முணர்ந்த மாட்சியர்
பொறையொடான் மார்த்தப ரார்த்தம் போற்றுவா
ரறைபெரும் புகழ்மிகு மாதி சைவர்வாழ்
நினைவள மாளிகை நிலாமொர் சாரெலாம்.

(க02)

வைத்திகசந்திகாசிகள் மடங்கள்.

மறைருழிப் போருஞனர்ந் தவர்ம யக்கமோ
ரினையுமில் வவர்ப்பை யெறிம மூப்பொருஉங்
குறைவிற்ண டியாத்தவெண் கோவ னத்தின
ருகைதிரு மடங்களு முள்ளவாங் கோர்சார்.

(க0ங்)

சைவாசாரியர்களினுக்கை.

மேவரும் பக்குவம் வீரும்பி தோக்குபு
மூவகைத் தீக்கையு முறையி னற்றிமுன்
னேவருஞ் சரியைமுன் னியங்க வய்த்துயர்
பாவனஞ் செய்ப்பு ரிருக்கை யும்பல.

(க0ச்)

சைவசந்தியாசிகள் மடங்கள்.

பதிபச பாசத்தின் பகுப்பு னர்ந்தற
முதிர்தா வருவமுன் மூன்று முற்றரு
னெதிருறக் கண்டுமே வின்ப மார்சைவ
மதிமுனி வரருறை மடங்க ஞம்பல.

(க0டு)

கல்விச்சாலையும் பிறவும்.

இலக்கண விலக்கிய மெலாழு ணர்த்துவார்
கலக்கமில் கழகமூங் கவிமுன் னல்வரு
மூலக்கரும் வாதஞ்செய் துறையி டங்களும்
விலக்கரு மற்றவு மேய வோர்புமத்.

(க0கு)

அன்னசத்திரம்.

முரிவரு மூல்லைவெண் முகைய மூரலுங்
தெரிசெழும் பொன்னிறப் பருப்புங் திஞ்சவை
யிரிதராக் கருளையும் பாகு மேனவும்
பரிவொடு மூட்டுச்சத் திரமும் பல்லவே.

(க0ங)

திருநகரப்படலம்.

ஈ. ஈ.

தண்ணீர்ப்பந்தர்.

தனகர னழுமூனீர் தெவ்வி மேரளா
யினங்கிற தோறுமுப் பிலிகு சங்கலங்
தனலுற வாக்கியோர் கணியு மொப்பகல்
கண்புனற் பந்தரு மனங்த முண்டரோ.

(கங)

திருக்கோயில்.

தூயபல் வளப்பெருங் துறைசெம் பொற்றக
டாயது பற்பன்மா விகைய தங்கணே
மேயபஸ் மணிகடு வறவி ளங்கிடு
நாயக மாமணி நம்பி ரான்றளி.

(கஙக)

மாண்கீகவாசககவாமிகள் மண்டபம்.

சிகரமுன் மேயதோர் தெய்வ மண்டபங்
ககனமார் விச்சவ கன்ம னேயடைஞ்
துகலறப் புரிந்ததென் ஞேத லாமலா
லகனிலத் தாக்குந ரரியர் போலுமே.

(கக0)

கோடிய கொடுங்கையுங் குலவு துண்டொறு
ந்திய விம்பலு நிகரி ஞுண்டொழில்
கூடிய யாவழுட் குறித்து கோக்கினு
மாடிய சேடனு மறைய வல்லனே.

(ககக)

திருக்கோபுரம்.

யானள வுகோப்பதற் கெளிய தாகுமோ
வானள வுயர்ந்தபொன் மணிசெய் கோபுர
மீனள வோங்குபு மேலும் போங்கொடிக்
கானள வதேகெடுங் ககனங் தாங்குமால்.

(கக2)

திருமதில்.

மதில்கடங் தவனென வயங்கு மையனிம்
மதில்கட வானென வழங்க வோங்குபொன்
மதில்பல கதிரவன் மதிமுற் கோங்கணம்
மதிலென நாடொறும் வைக வைகுமே.

(ககங)

துதிலாசிசேவகர்மண்டபம்.

ஒருபரிச் சேவக ஞய வுத்தமன்
மருவுமற் புதப்பெரு மணிசெய் மண்டபங்
திருவமிக் கோங்குறு தெய்வ நாட்டினு
மருமைய தனிற்பிறி தறைவ தெண்ணேயே.

(ககக)

திருந்தவிருட்சம்.

மறைறுத லாகமம் பராலா வண்கவ
உறைதரு புராணமங் திரங்க ளொண்கிளை
யறையிலை யரும்பலர் வாசங் தேணைதாக்
குறைதவிர் ஞானமாக் குருந் நிற்குமே.

(ககந)

துந்தழிலச்சபை.

செழுமலர்க் குருந்தமேற் கவித்தல் செய்திடப்
பழுதில்பொற் றகடுறப் பரப்பு மோர்ச்சைப
யெழுதரு மன்றமுடிக் கெட்டு ஒவொரு
முழுமுத அருவென முன்ன மேவுமே.

(கக்க)

சிவயோகாம்பிகைகோயில்.

ஒள்ளிய வருந்தவ யோக நாயகி
வள்ளிய வருவென வயங்கு மோர்தளித்
தெள்ளிய பொன்மயச் சிகர மாதிய
நள்ளிய கவர்தரு நயனம் யாவைவும்.

(கக்க)

மாணிக்கவாசகக்வாமிகள்கோயில்.

மன்னிய மாணிக்க வாச கப்பிரான்
றுன்னிய பெருந்தளித் தொக்க பன்மணி
மின்னிய விளங்குதல் விழுந்து நோக்கிமிக்
ஞன்னிய கழிர்வெதுப் புற்றி யங்குமால்.

(கக்க)

படைகற்புகை.

ஆயபொற் படைகனின் றுவி மேலெழுஉ
வாயிலின் வெளிப்படல் வழுதி முன்னைநா
ஸேயகொண் டலைச்சிறை யிட்டு விட்டிடத்
தாயது செலுமெரு தன்மை தேற்றுமே.

(கக்க)

மகதியாழ் முனிவரன் வழித்த வீணையி
னிகரிலா வொலிமறை நிகழ்த்து பேரொலி
குறையிலாத் தமிழ்மறை குலாய பேரொலி
முறையறு காலமு முழங்கு சின்றவே.

(கக்க)

இன்னவாம் பெருவள மியைந்த கோயிலு
ஞுன்னரும் பெருந்தவ யோக மாதெதனு
மன்னமென் னடையொடு மான்ம நாயகர்
நன்னலத் தருணைறி நடாத்தி வைகுவார்.

(கக்க)

மறுவறு பெருந்துறை வளமெ லாஞ்சொல
வறுநசை யொருவிதத் தோதித் தீர்த்தன
மறுபகை யுந்தவிர்ந் தையர் வாழ்தரப்
பெறுவன ஸைவிச வளமும் பேசவாம்.

(கக்க)

திருநகரப்படல முற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் 2-அ.0.

ந மி ச ப் பட ல ம்.

மங்கி ரிப்பவர் மனத்துளாய் மற்றவ ருஹகன்
மங்கி ரிப்பவ ரின்னும்வான் பேரரு ணனிச
மங்கி ரிப்பவ ரானந்தத் துய்ப்பவர் வழுதி
மங்கி ரிப்பவ ரவரெமைப் புரப்பவர் மன்னே.

(க)

மங்கி யாயிர கோடி வீழ் பசுந்துழாய் மார்ப
ஞங்கி யாகிய தாமகை முனைத்தெழு மொருவன்
மங்கி யாகையும் படைத்தார விடைத்தவா முயற்சிப்
புங்கி யாதிய விடங்களிற் ரேண்றிய புனிதர்.

(க)

அஜையர் தம்வழித் தோன்றிய பற்பல வறிஞர்
நினைய வல்லமைற் றவரரு ணிரம்பிய கெறிசால்
வினையம் வல்லவ ராயபன் முனிவரு மேவித
துனைய வேராரிஷடக் குழுமியுன் எத்திது குழ்வார்.

(க)

வங்கி டத்துமை மனுளான்மிக் காரருள் வழங்க
வெங்கி டத்தார மிருங்தருக் தவஞ்செய வியலு
மங்கி டத்திடை யூறுரு தென்றெடுத் தறைய
ஙங்கி டத்தவன் மதலையை நண்ணுவா மென்று.

(க)

தன்னாந் தாமகைக் கிழவனை யடைந்தனர் தாழ்த்தார்
வண்ணம் பொன்னினும் வயங்குவா யருங்கவும் வயக்க
வெண்ண மெங்கனுக் கதற்கிணை தேமிதென் றிசைப்பாய்
வெண்ணாங் தேங்கியோ னறிதாரா னருளொடு விராவி.

(க)

என்ற புண்ணீய முனிவர்சொ வற்செவி யேற்று
நன்றெ கின்கொடி யுயர்த்தியோ னுள்ளத்து நாடி
முன்ற யங்கொரு தருப்பையை கேமியா முடிந்து
சென்ற லங்கிட விவர்க்கிடங் காட்டெனச் செப்பி.

(க)

உருட்டி விட்டன ணீதுரு ளாதுதங் கிடமே
தெருட்டி. னின்றார் தவஞ்செயு மிடமெனச் செப்ப
வருட்டி றங்குறித் தஞ்சலி செய்தன ரவளி
வருட்டி யேகுமல் வளைவழி மாதவர் சென்றூர்.

(க)

சென்ற கேமிவெண் டி காயெறி கங்கையங் தீரத்
தொன்ற மேவிய வதக்குறு மொருவனத் துற்ற
நன்ற மைங்கிடத் தங்கிய தாதலா னனும்
வெண்ற வல்வன கைமிச நாமமே வியதால்.

(க)

ஈசு

திருப்பெருந் துறைப்புசாணம்.

மன்னு மாதவர் தவத்தினுக் கூறுவா எவனர்
துன்னு மாசெயி னவர்தலை துணித்திடற் பொருட்டு
மின்னு மாமணி மார்பினேன் விடுத்தசக் கரம்போ
ஹன்னு நான்முகன் விடுத்தசக் கரமவ னுறையும்.

(கு)

அகைக்கும் வெம்பொறி யாகிய பகையைந்து மடக்கி
நகைக்கு முன்னமயா கியபெருஞ் செய்யகோ னடத்தி
முகைக்கு மாதவ வரசவ னமர்ந்தலு வுலகு
முகைக்கு ரேமியொத் ததுமல ரோனுய்த்த ரேமி.

(கா)

வான யாறுதோய் தவின்மதி தவழ்தவின் மதலைக்
கான மேவலின் வில்லுவங் கமழ்தவிற் கண்ணேன்
ரூன தெற்றியான் சடாடவி கையிச வடவ
யேன மான்மகன் காண்பதொன் ரெய்தில தொன்றே.

(கச)

திருக்கு மேவிய வலக்கைமா முனிவர்வென் நினைவுத்
தருக்கு மேயமா னெருபுறத் துரிதூபு தவிர்க்க
மருக்கு லாமல ரிடக்கையா வைராதை வருட
விருக்கு மோருரு வெய்தினேங் திடத்தழா லேய்க்கும்

(கங)

உரைக்குஞ் சீதை மல்வன முறப்பரப் புதலால்
விளைக்குஞ் தார்முடி வானவ ரொடுதின மினிர்தா
மஸரக்கு நாயகன் சருக்கொள மேவுவன் குமுத
நிளைக்கு நாயக னேயெனத் தோன்றுவ னிரம்ப.

(கங)

கனிசெய் மாதவப் பெருமைய ஸாந்தழ னுப்பட
கனிவி னுன்பல வமர்ந்துளங் கலங்குரு திருத்தல்
பனிய டர்ப்பவன் வெப்பமுட் புகாவகை பாற்றித்
தனிவ யக்குமல் வனந்தரு தண்மையா னன்றே.

(கச)

பெருகு மாதவர் புரிமக குண்டத்துப் பெருங்கி
யருகு தீர்க்கவைக் கொழுங்கெழுஇச் சுடுதவி னக்தோ
ஏருகு கம்முல கெனக்சர ருள்ளஞ்சி யன்றே
கருது மாழுகில் வான்யா நடியுறக் கண்டார்.

(கஞ)

யோக மாதவர் பலர்குழீஇ நனிமுயன் றுஞ்றும்
யாக சாலையி னெழும்புகை யிடைப்படிக் தண்றே
மேக சாலங்கள் கறுத்தன மற்றவை வீராவ
வாக மெங்கனுங் கறுத்தா ஹவர்க்கட லம்மா.

(கச)

நாத மேவை னடிக்கலப் புறவது நயந்தா
஗ோத மேவெறு ழடிசிலெப் போதுநீத் திருத்தல்
போத வாம்பலா விளாவுயர் நாவுல்பூங் கதவி
குத மாதிய தருங்கணிச் சுலவயுணர்ந் தண்றே.

(கங)

கண்ட பேர்க்கத ரிசனமா னமக்கெனக் கலாயத்
தண்ட வாத்தளி ரிலைமலர் காய்களி தலையக்
கொண்ட மேன்மைய தஃநுணர்க் தேகுல மலர்மே
லண்ட னேமிதன் பெயரியை யவட்டவிர்க் தன்றே.

(க.ஏ)

ளளிக்கு மாலெரு முனிவரன் வையவு முறங்கு
களிக்குஞ் தானவ ரலைக்கவ மொருவன்கைக் கவர்க்கு
தெளிக்கு மாங்கில நிறவுவும் படாத்திரு வனத்தை
யளிக்கும் வன்மையி ஸாதயாம் புகழுதற் காமோ.

(க.க)

இன்ன கைமிசப் பெருவன வாழ்க்கைய ரின்னு
மன்ன மேனமு முணர்தரா னலங்குவெண் ணீறும்
பண்ன வாம்புகழ்க் கண்மணி மாலையும் பரிப்பார்
சொன்ன வைங்கெதழுத் தோதுவ தலாற்பிற சொல்லார்.

(2.0)

சதம கத்திறை வாழ்பத நறுஞ்சத தளஞ்சா
ரிதம ஸர்ப்பொகுட் டிறைபதங் கொடும்பகை யெறியுங்
கதமிகுத்தசக் கரத்தவன் பதமெலாம் வமன
பதமெ னக்கருத் துறநினைப் பவரருட் பவரே.

(2.5)

இன்ப மெய்தினு மெதிர்மறை யெய்தினு நமக்கு
முன்ப மைந்தன வாழுட ஹுழீன முன்னும்
வன்ப மைந்தவர் வரைபொரு குணத்தவர் வயங்கு
நன்ப யக்கர தேனுவிற் பயன்படு கலத்தார்.

(2.2)

கொடியகா லெழுஉக் குலவரை யொன்றனமே லொன்று
படிய வீழ்தர வெறியினும் பரவையே மூழுங்கு
முடிய மூடினும் பூதமைக் தடுக்கிய முறையை
முடிய மேவினுங் தந்நிலை முடிதரா வலியார்.

(2.ங)

மன்னு சங்கரன் மான்மியப் புகழ்ச்சிர வணத்தார்
பன்னு மற்றவ னருட்குறி பூசிக்கும் பண்பார்
துன்னு மாங்க மாகம வணர்ச்சியிற் ரேலார்
பின்னு யிப்பவன் சத்தியல் பொழித்துயர் பெரியார்.

(2.ஏ)

மாத வத்துயர் சவுனக னகத்தியன் வசிட்டன்
கோத மன்சுதீக் கண்ணன் போ தாயனன் குசரு
காதல் விந்துசான் டில்லீயன் சருச்சரன் கபிலன்
சாத நீர்புகழ் விச்சவா மித்திரன் சக்கன்.

(2.ஏ)

ஆணி மாண்டவி யன்கருக் கண்ணர பத்தன்
பாணி னிப்பெய ரான்பரா சரன்பயி வைனே
கோணி ரண்டுகா வீணன்பிர சண்டன்குச் சகனே
மாணி ரப்பியன் புருசண்டி புலத்தியன் வச்சன்.

(2.ஏ)

ஏ.அ

திருப்பெருந்துறைப்புராணம்.

கிருதன் பார்க்கவன் நிரணது மாக்கினி கீர்சன்
நிருதன் சம்புச தாணந்தன் சனகன்மா தேவன்
பிருகு ரோமசன் சனந்தன்மா தேசனே பிருங்கி
வருப ரத்துவா சஸ்புல கன்வாம தேவன்.

(உ.ஏ.)

ததி கூசமான் டன்றத்தாத் திரேயனங் கிரச
முத்தி சால்சனர் குமாரன்று லப்பியன் முற்க
னத்தி ரிப்பெய ராண்சனப் புச்சனே யசிதன்
சித்தி சாலக மருடனான் புகழ்ச்சனச் சேபன்.

(உ.ஏ.)

இலகி தன்வச காத்தியா யனனிரும் பகவன்
வலச கன்றதி சிப்பெய ராளிமார்க் கண்ட
னலச ஞதன்கண் ஞூவன் விபண டகனகு சாதன்
மலமி லாபத்தம் பன்கிரி சரங்றுரு வாசன்.

(உ.க)

கற்கி சங்கிர சூடன்கா சிபனருட் காணன்
முற்க லன்சம தக்கினி சரபங்கன் முழங்கு
நற்க லைச்சிருங் கன்சனன் புசன்டனு ரதன்டி
ரொற்க மிலசிலா தன்றும் பானனென் சுதன்மன்.

(உ.ஏ.)

பதுமன் சிருப மனியன்சா தாதபன் பரவ
முதுபு லத்தசா பாலிபப் புருமொழி சுமங்து
சதுமு கன்சொலுக் கிரவீரி யன்றவு மியனே
விதுமு டிக்கன்பு சால்கவன் டின்னிய மேலோன்.

(உ.க)

அரித கன்சவ பரிபருப் பதனரு எமைந்து
பிரிய மார்தரு மாகவி லாயனன் பிறங்கி
விரியுஞ் சிர்ச்சன கன்குணக் காலவன் மேன்மை
திரித ராததே வலன்றிர ணவிந்துமுற் செய்யோர்.

(உ.ஏ.)

சிந்த வேராடைக் குழுஇயினர் திகழிம வகாத்தோன்
றந்த வாக்கொடி பங்கின ருளத்தருள் கூர
வறந்த வாறிரண் டாண்டள வனுந்துமோ ரியாக
மறந்த பப்புரி வதற்குபக் கிரமித்தார் மன்னே.

(உ.க)

விதிய மைந்தபுண் ணியமகச் சாலையின் மிக்க
துதிய மைந்தபன் ணியர்மகார் துவன்றுமா ஞக்க
ரதிவி ருப்பினிற் ரத்தமக் கியல்பணி யாற்ற
மதியின் மிக்கவர் மனுப்புகன் றழல்வளர்த் திடுகால்.

(உ.க)

முன்னு மாதவர் தங்குழாத் திற்கொரு முகமாப்
பன்னு பேரருட் சவனக முனிமுகம் பாரா
மன்னு மாநில வகாப்பினி லனவின்மான் மியத்த
வின்னு மாலய னுணர்தரான் றளிபல வென்ப.

(உ.ஏ.)

அனைய மாத்தளி யருவரு வுபயமென் றறையு
மினைய மூன்றாண் ஞாகுவரு முபயமு மெய்திப்
புனைய நன்றமை தலம்பல வுள்ளன புங்கி
நினைய கோக்கியுங் கேட்டுமீயா நிரம்பின முவகை.

(குகு)

ஆதி யோதிய வருபமாய்ப் பரசிவ மமருஞ்
சோதி யார்தல மின்றன வணர்ச்சிலங் தோன்றுங்
கோதி லாயஃ துளதில தென்பதுங் குறியே
மோதி னின்னல துணர்த்திடு வார்பிற ருள்ரோ.

(குள)

என்று கூறலுஞ் சவுனக னெடும்பொழு தெண்ணி
நன்று கூறினீர் நான்மோர் தருங்கை யுடையே
னின்று தேற்றுவார் குதைனை யன்றிமற் றியாரே
யன்று தீரவ ஞாற்றெனி வாமென வறைய.

(குஅ)

அந்த வேலையீ ரொண்பது புராணமு மளவாச்
சந்த வோருருக் கொண்டுவெண் னீற்றெருளி தயங்கப்
பந்த மேவிய கண்மணி மாவிகை பரித்து
நந்த வைக்கெதமுத் துளம்பதி தரநடங் தெண்ன.

(குக)

இரவின் முன்செலல் பக்கலெனிற் பின்செல லிழயந்தார்
வரவு போக்கிலா னமக்கிவ னேயென மதித்தார்
புரவு பூண்டவன் வாழ்க்கையோர் பொருளெனப் போற்றுர்
கரவு தீர்ந்தமா ஞாக்கர்தாங் தொடருபு கலப்ப.

(சுஒ)

அருள மைந்திடு நாட்டமும் விக்கித மாய
பொருள மைந்திடு வதனமும் புண்ணியம் பொலிங்து
தெருள மைந்திடு சிந்தையும் வழிவழுஞ் சிறப்ப
மருள மைந்திடாச் சூதமா முனிவரன் வந்தான்.

(சுக)

வந்த சூதைனை மழைவர வெதிர்கொனு மயிலிற்
சந்த மேய்பொன் வைப்பினை யெதிர்கொனுங் தணியாப்
பந்த மார்வறி ஞானிற்குரு வெதிர்கொனும் பழநூ
ஸந்த வோர்ந்தி லருந்தவ ரெதிர்கொள நயக்தார்.

(சுஉ)

இருக்கை நின்றெற்றிதி யாடினர் பாடின ரெதிர்கென்
றிருக்கை யோதினர் பணிந்தன ரியம்பினர் முகமன்
றிருக்கை நீத்தவ ரழமூத்துவங் தாதனஞ் சேர்த்துத்
இருக்கை யாலருக் கியமுதற் செய்வன செய்தார்.

(சுக)

ஙின்ற காலையி னீயிடோல் லீருநே ரிருக்க
வென்ற தோர்ந்திரு மருங்கினு முவப்புட னிருங்தா
ரன்ற வேலையிற் சவுனகன் கைதொழு தறைவா
னன்ற வாமக மொன்றுநாங் தொடங்கின நயப்ப.

(சுஉ)

ஆய வேலையெற் பார்த்துறு வரவொலா மமல
நாய அரரு வாயமர் நற்றல முளதோ
மேய பாரிடை யில்லதோ சொல்லென வினவத்
நூய நிற்கொடு தெரிதர லாமெனச் சொற்றேன்.

(சுடு)

நீயு மப்பொழு தெய்தினை யாமெலா நெடுநா
ஞாயு மாதவ மாற்றின மாலென வறிந்தாம்
பாயு மால்விடைப் பகவனே யஜையான் பரிவற்
நேயு மெங்களுக் கிசைத்திடல் வேண்டுமென் நிரந்தான்.

(சுகு)

உணவி னவிரு செவிக்கணு மழுசலுற் றியது
புணாய வேறலும் புங்கிய ஞுவப்புமீப் பொங்க
நாகோ ணேற்றினை னருள்கொவில் வினுவென கயந்து
கரையு எத்துற நெடும்பொழு தெண்ணுபு கண்டு.

(சுகு)

இருக ரங்களுக் குவித்தனன் கண்கணீ ரிறைப்ப
மருவு மன்புளங் ததும்பிட வாய்மலர்ந் தருள்வான்
பொருவி வீர்வினை வியதல முளதெர்ன்று புதிதன்
பெருருவு ஒதுளத் துறுத்துயின் பெருந்துறை யதன்பேர்.

(சுஅ)

இந்த மாத்தலம் வேதவே தாந்தங்க ளெல்லா
முந்த வோதிலி மருபமா யமர்த்தும் முன்னேன்
பந்த மோக்கமாக் கருளுவ னதன்றிறம் பகர்வா
ரிந்த மாங்கிலத் தில்லையெப் புவனத்து மிலையால்.

(சுகு)

அரிய வித்தல மான்மியங் காந்தத்தி னியர்க்குங்
தெரிய மேவிய ஏருத்திர சங்கித செப்பும்
விரிய வோர்பவு டிகமுழுற் றுகோக்கு மெய்த் தவத்தீர்
பிரிய மேவிய மந்தண மாமது பேசில்.

(சுந)

முதுபு கழ்த்தவ முனிவிர்காண் முழங்குமிப் புராண
மிதுவ காக்குங மொருவர்க்கு முரைத்தில மெனினுங்
சதும றைப்பொரு ஞுணர்ந்தநுங் கருக்குறச் சாற்று
வதுசி றப்பென மனமெழு மாதலால் வகுப்பாம்.

(சுகு)

பாங்கு மாதவர் பற்பலர் குழீஇத்தவம் பயில
வோங்கு கைமிசச் சிறப்பினீற் சிறிதெடுத் துகோத்தாம்
வீங்கு சீர்கெழு புராணத்தின் மினிர்வர லாற்றை
மீங்கு நாமினி யாவருங் தெரிதர விசைப்பாம்.

(சுந)

நை மிசப்படல முற் றி ற் யு. .

ஆகத்திருவிருத்தம் கங்கு.

புராணவரலாற்றுப்படலம்.

ஈண்ணிய மூகை பேச நல்லரு ஞெட்டம் வைத்த
புண்ணிய வாத மூரர் பொனனடி சென்னி சேர்த்தா
மென்னிய விப்புராண மெரன்றுகொ லெல்லாம் பாடத்
தண்ணிய வாக்கு முன்னு யாவையுங் தருவ ரண்டே.

(5)

வெள்ளிய வருவம் வாய்ந்து வெள்ளிய வருவி போர்த்து
வெள்ளிய மதியங் தாங்கி வெள்ளிய படிக மேனி
வெள்ளிய டீறு பூசி வெள்ளிய பிரைரு டோர்பால்
வெள்ளிய முறுவ லானேர் வெள்ளிய கைலைக் குன்றில்.

(6)

இனிதம ராந்தி வண்ணத் தெம்பிரான் பாதம் போற்றிப்
பனிமதி முகத்த ஓரய பருப்பத ராசன் செல்லி
கனிவொடு மருப மாய்ந் கலந்தமர் தலமற் றியாது
கனிகசை யுடையேன் கேட்க நயந்தருள் புரிதி யென்றார்.

(7)

என்றலு முவகை பொங்க விரும்பெருங் துறையென் ரேதி
யன்றதன் சிறப்பு முற்று மமைதர வருளிச் செய்தா
னன்றமை யுமையா ளோடு நந்தியெம் பிரானு நோற்கும்
வென்றியம் புலிக்கா ளண்ணன் மைந்தனும் விருப்பிற் ரேர்ந்தார்.

(8)

ஆயமா தவத்து நந்தி யண்ணறன் னடிகள் போற்றும்
துயசிர்ச் சனற்கு மாரற் குரைத்தன னைனை தோன்றன்
மேயதன் னடிகள் போற்றும் வியாதனுக் குரைத்தா னன்னு
னேயமோ டெனக்கு காத்தா னிகழுமோர் வகையா வின்னும்.

(9)

மலைமக ளோடு எந்தி வானவன் கேட்ட காலத்
தலைவற வொருங்கு கேட்ட வடிபுலிக் காலோன் மைந்த
ளிலையுப மன்னி யப்பேர் னிகழ்மழ முனிவன் சிந்தித்
துலைவிலற் புதத்த னுயாங் குறைந்தான்பன் முனிவ ரோடும்.

(10)

உறைதரு சாஞு ளோர்கா ஞுயர்சிதம் பரத்திற் ரெல்லை
மறைமுத நந்தை காணப் புரியுமா நடனங் காண்பா
னிறைபெரும் வாஞ்சை மேவ னிறைந்தபன் முனிவ ரோடுங்
குறைதவிர் தில்லை மூதார் குறுகின னெடுஞ்சீ ரண்னுன்.

(11)

தெரிபெருங் தளியுட் புக்குச் சிவகங்கை நன்னீர் தோய்ந்து
பரிதரு சபைநேர் சென்று பயில்பர மாங்க தக்குத்
தரியவற் புதத்த தென்னு வமைதரத் தரிசித் தேத்திப்
பிரியமிக் கவன்றன் நந்தை யடிகளும் பேணிப் போற்றி.

(12)

செழுமுனி வரருஞ் சூழத் தெய்வத சபையென் கேளும்
வழுவறு மாயி ரக்கான் மண்டப நாப்ப னெய்திக்
கொழுமணி மீடத் தேறி யிருஞ்தனன் குற்றங் தீர்ப்பான்
அழுதுல களஞ்ச மாயோன் முடியடி வைத்த மூர்த்தி.

(க)

இந்தவா நிருக்குஞ் தெய்வ வியலுப மன்னி யப்பேர்ச்
சந்தமா முனிவன் பாத தாமகை வணங்கிப் போற்றி
நந்தவா தரவு பொங்கி நயப்புறக் களிவு தோன்ற
வந்தன்மா முனிவ ரெல்லா மமைதா வினாவ இற்றூர்.

(கே)

மருவருஞ் கயிலா யத்து மருவாட் தென்பா லேயோர்
பொருவருஞ் சோதி தோன்றப் பொருக்கென வெழுஞ்து கும்பிட
டொருவரும் புளகம் பொங்க விருவிழி யுறைப்ப நின்றூய்
வெருவரு முளத்தி னேமீ தென்னென வினுத லோடும்.

(கக)

தூயமா தவத்தா லால சுந்தரர் தென்பாற் கேளன்றி
நேயவா தரவிற் கெண்டத் தொகையரு னிரம்பப் பாடித்
தாயனுர் பாங்கர் மீன்வா ரென்றவர் சரித மெல்லாங்
தோயந் யருளிச் செய்தாய் சொல்விய விரிவினுலே.

(கக)

காழிநா கேடைய ராய கவுணிய ராழர் வந்த
வாழிநா வகைய ராதி யறுபத்து மூவர் மாண்பு
மாழிசு மூலகு போற்றுஞ் திராவிட வேத மாய
ஆழிநா யகனு வக்க வழ்றதே வாரச் சிரும்.

(கக)

மற்றுந் தெரிக்கே மின்னும் வாசக வேதச் சிருஞ்
சொற்றவர் சிரு மன்னூர் வழிபடுத்த தூய மேன்னமை
பெற்றமாத் தலத்தின் சிரும் பேசுகென் றரைத்த லோடுங்
கற்றவர் புகழு மந்த முனிவரன் களிப்புத் தூங்க.

(கச)

அருளமை யான்ம நாதர் சிறப்புமற் றவர்வி ராய
பொருளமை தலச்சி றப்பும் பொங்கழற் புனற்சி றப்புங்
தெருளமை மறையோன் மாயோன் றிறலுருத் திரப்பே ரண்ணல்
வெருளமை யாது போற்றி மிக்கபே றறுசி றப்பும்.

(கநு)

மற்றவர் போற்றி வேண்டும் வரமெலாம் பெறுசி றப்பு
மற்றமில் வாதலூர ரவதாரம் புரிசி றப்புங்
கற்றவர் புழு மைச்சாம்க் காரியம் புரிசி றப்பு
முற்றவெம் பரிமாக் கொள்ளப் பொருளுட னுறுசி றப்பும்.

(ககு)

பெருஞ்துறை யடைந்து ஞான வடிவமாய்ப் பிறங்கித் தெய்வக்
குருஞ்துறை குரவற் போற்றி யுபதேசங் கொள்சி றப்பு
மிருஞ்துறை யெவர்க்கு மாய வாசக மெடுத்தி யம்பி
யருஞ்துறை யல்லாப் புத்த ராறழித் திடுசி றப்பும்.

(கன)

புராணச்சிறப்புதொத்தபடலம்.

சாக

பூரண வடிவ மாகிப் பொலிந்தினி தமர்சி றப்பு
நாரணன் முதலோ ரேத்த விழாக்கொண்ட நகுசி றப்பு
மாரண விசேட மாய வாசகத் தருஞ்சி றப்பு
மேறண வெடுத்து ணாத்தா னியாவரு மிஸ்ப மெய்த.

(கஅ)

தெருஞுப மனிய வள்ளல் சிவகண முனிவர்க் கிவ்வா
றருஞுப தேசஞ் செய்தா னைனையருட் தெளமி யப்பேர்
மருடபு முனிசிங் தித்து மாற்றருஞ் தலைமை பெற்று
னிருடபு முனக டந்த தீது மே லுஹாப்பா மன்றே.

(கக)

மருடரு மலந்து மிக்கும் வன்மைமே வியபு ராணத்
தருடரு வரலாற் றைத்தேர் தரவெடுத் தஸ்றந்தா மப்பாற்
பொருடரு கல்வி கேள்விப் புண்ணிய முனிவீர் தேர்மின்
றெருடரு புகழ்ப்பு ராணச் சிறப்பினை யுணாப்பா மன்றே.

(எ-ஒ)

புராணவரலாற்றுப்படலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கூடுது.

புராணச்சிறப்புதொத்தபடலம்.

ஏந்தப் பிறப்புங் கொடியதென விம்மா நிலத்தி லெல்லாரு
முந்தப் புகல்வ ரதுநிற்க வாத ஒுரெரம் முழுமுதலைச்
ங்தப் பனுவல் கொடுதுதிக்கச் சார்ந்த பிறப்பெபப் பிறப்போமற்
நந்தப் பிறப்பைபப் பல்காலு மன்பித் தெருமுதஞ் சலிசெய்வாம்.

(க)

அருவா யுருவா யருவருவா யநாதி யாய்வித் தியமாயின்
புருவாய்ச் சத்தாய்ச் சித்தாய்மற் தெருஞ்றூய்ப் பலவாய் நிர்க்குண்மாய்க்
சருவாய்ச் சருவ வியாபகமாய்க் கண்ணூய்க் கண்ணூட் கருமணியாய்
மருவாய் மலராய் மணியெளியாய் வயங்கு மான்ம நாதசிவம்.

(எ)

உல மலமாஞ் சகசமல மொழியா நின்ற வியாபகமே
யேல வைமைந்த வியாப்பியமே யென்னு மிரண்டு மாகாது
சால வியாத்தி யாய்ப்பினிக்கத் தழுவிக் கிடந்த வியிரனைத்துங்
கோல வின்பம் பெறவாதி சிருட்டி யாற்றக் குறித்தநாள்.

(ஏ)

எல்லா வுயிரு முடிநிமித்த மிலிங்க மூர்த்தி யாய்த்தலமாய்ச்
சொல்லா நின்ற தீர்த்தமாய்த் துவன்ற வுலெகெங் கணுமாயிற்
றல்லா மலநோய் மருந்தாய வலைந்தாங் தலங்க ளாமுன்னே
நல்லா தரவி னருபமாய் நயந்த திந்தப் பெருந்துறையை.

(ஏ)

சுத

திருப்பெருந்துறைப்புராணம்.

எங்கு மருப வியாபகமா யியைவ தெனிலூ முடம்பளைத்துங்
தங்கு சூழ்பான் மூலைத்தோற்றுங் தகைபோ ளான்ம நாதசிவம்
பொங்கு வளஞ்சால் பெருந்துறைரக்கட் டோற்றும் புகலில் வேதுவினாற்
கொங்கு மலிபூம் பொழிலதுகா ரணமாத் தலமாக் கூறுவார்.

(ஏ)

இதுகா ரணப்பேர் பெற்றதனு லெல்லாத் தலமுங் காரியமா
முதுபா ரிடைப்பேர் பெறுமூனிவீர் மொழிந்த துண்மை யெத்தலத்து
மதுவார் கழுநீர் மாவிஷைகதோள் வயங்க வொளிர்கா ரணகுருவாய்ச்
சதுமா மறையத் தலத்தன்றி யமரா நிற்குங் தனிமுதலே.

(க)

அன்ன தலத்தின் மாண்மியமுற் றறையா நிற்கும் புராணமுமுண்
முன்ன வருளாங் காரணபு ராண மென்று மொழிந்திடுவா
ரென்ன புராணத் துளுஞ்சிறந்த வீது கரும ஞானமெனச்
சொன்ன காண்ட மாய்ப்பொதுமற் றுண்மை யென்றஞ் சொல்ப்புமால். (ஏ)

இன்னு மியலுங் தந்திரமே யியம்பா நின்ற மந்திரமே
மன்னு முபதே சம்மேயென் றுகைக்குங் கலையு வகையுமாம்
பன்னு மிவற்றுள் வாதஜூர்ப் பனவர் பெற்ற துபதேச
முன்னு மிரண்டு மேனேஞ்செபற் றனவென் றுணர்மி ஞுணர்வுடையீர்.

(ஏ)

ஞான முன்மை யுபதேச கலையோ டொன்று நலத்தினவா
வேன விரண்டு மற்றமுள விரண்டு கலையோ டொன்றுவன
வான வினைய பெருஞ்சிறப்பா ளனவாப் புராணங் களிற்சிறந்து
கான விதழி புனைவாருக் குவகை செய்குட் கருதிடுவீர்.

(க)

சத்தி பதியும் பரிபாகங் தங்கப் பிறங்கை வெறுத்தின்ப
முத்தி விரும்பு மவரேவிப் பராணங் கேட்கு முறைமையினார்
சித்தி யமைந்த புராணத்தின் சிறப்புச் சொற்றுங் தவுமியனைப்
பத்தி யமைந்த புரூரவா வடைந்த பரிசு பாடுவாம்.

(கா)

புராணச்சிறப்புகாத்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கூகு.

•புரூரவா தவுமியரையடைந்தபடலம்.

ஒருவாத மலக்குரம்பை யேநாமென் றுகைப்பாரும்
பெருவாத வாருகதம் பிடகமுதற் பெட்பாரும்
வெருவாதங் தோபகுதி மேன்முத்தி யென்பாருங்
திருவாத ஓராடி சிந்திக்குங் தரத்தரோ.

(க)

புரூரவா தவுமியனாயடைந்தபடலம்.

சுறு

கண்ணின்மனி மைக்கென்று கலைமகளா லவாவங்கு
மென்னினாப் பரியவள் மியல்பழைந்த மாங்கரம்
விண்ணினம ராவுதிதன் னிலைவழிஇ வீழ்ந்துவரி
மண்ணினமார்ந் திருந்தென்ன வயங்குறுமத் தினங்கரம்.

(எ)

அந்தவள நகர்ப்பார் அந்தவள நீற்னிவா
நந்தவள வெனுங்களத்தார் நந்தவளக் கருங்காம
முந்தவளத் துரும்பென்ன முயங்கநினை வழி வழக
னெந்தவளக் கருமொவ்வா தெனப்பொவியு மிரும்படையான்.

(க)

கலைபலவுங் கற்றவர்க்கோர் கண்ணை கல்வியினு
னிலையெனவா யுரைத்தல்பெய ரெனக்கொடுக்குங் கரதலத்தா
னைகடல்சூழ் நெடும்புடவீ யனைத்துமொரு குடைநிழற்றிப்
புலைமிடவே ரறக்களைந்து போக்கிமெழும் விறல்வீரன்.

(ச)

உலைப்பார்வா யுரைப்பவைதன் புகழேயாம் படியுயர்ந்தான்
தகைப்பால்வா மூயிர்க்கன்றித் தரியலரே யானுர்க்கும்
விளைப்பால்வண் கற்பகத்தார் மிளைச்சவான் கொடுத்துவப்பான்
றிளைப்பான்மால் விழிவளரத் திசையுருட்டு நேமியினுன்.

(டி)

ஒருபடைவெவ் வராக்கொளினு மொருபுடையா ஒலகணைத்துங்
கருகிருஷ் தரவிளக்குங் கடவுண்மதிக் குலத்துதித்தா
னிருங்கலத்தி ஒயிர்வருத்தங் தன்வருத்த மெனக்கொண்டே
பொருதளித்திட் டைவயுவப்ப வுவப்பெய்தும் புஞ்சியினுன்.

(கு)

எண்ணியபல் பரசமயக் களைகடலை யெடாதிடந்து
கண்ணியவண் பெருஞ்சைவப் பயிர்வளர்க்குங் காட்சியினுன்
றண்ணியதிப் பியகுணத்தான் றத்துவமா நெறிநிற்பான்
புண்ணியமே வழிவென்னும் புரூரவா வெனும்பெயரான்.

(ஏ)

ஆன்றபல பெருங்கேள்வி யமைச்சர்புரோ சிதராதி
யென்றவர சுரிமையுடைச் சுற்றத்தா ரெலாஞ்சுழுத்
தோன்றமதிக் குடைநிழற்றித் துண்ணலர்வெம் பகைமுருக்கித்
தென்றதும்பு வாகைகொள்ளிச் செய்யகோ ஸ்டாத்திவொன்.

(அ)

குணநிறைந்து பேரழிகின் கொள்கலமா மைனவியருந்
தணவரிய தன்னேவற் றலைசிற்கு ஞமந்தர்களு
மணவரிய விருந்தினரு மொக்கலா யமைந்தாரு
மணமலியன் பொடுதழுவ வாழுங்கள் கஞ்சொருகாள்.

(க)

அன்ளல்வயற் பெருந்துறைவா ழான்மா தப்பெருமான்
விள்ளலைமை யாதவருண் மேவுபரி பாகமுறத்
தள்ளலைமை யாச்சுற்றந் தளைநீங்க விடைகொடுத்தே
யென்ளலைமை யாததனி யிடத்திருந்தே தென்னுவான்.

(கீ)

சாக

திருப்பெருந்துறைப்புராணம்.

நீரிலெழு மொக்குளே நிகர்க்குமிள மைப்பருவ
நீரிலெழுங் திகாபோலு நிரம்பவெழுங் துடைசெல்வ
நீரிலெழு தெழுத்தினையே நிகரவழி தருமூடம்பிங்
நீரிலமை பெருவாழ்க்கை யென்னென்று நிகழ்த்திவாம்.

(கக)

குடருமெலும் புங்கொழுவுங் குருதியுமீ ரூஞந்தஸையுங்
தொடருநரம் பும்போர்த்த தோலும் ளாயும்வழும்பு
மடருமூவர் நீருஙனி யருவருக்கும் பவ்வீயும்
படருமூட லையும்பொருளா நினைப்பரோ பண்புடையோர்.

(கட)

இயக்கமிரண் டொழித்திடுகா ஹல்வளவின் பவ்வளவே
முயக்கமிகு மங்கையர்த மோகத்தால் வருமின்பம்
நயக்கவிது கருதாது நாளுமவர்த் தோய்ந்துவத்தல்
வியக்கருமின் பெண்வன்றி பவ்வீவீழ்ந் துவத்தல்பொருஉம்.

(கங)

மிதஸவியேஞ்க கமைத்துழலு மின்கொலைஞன் போற்கவரும்
பதமிதெனப் பார்த்துழலும் பாழ்வங்கற்றுண மையினுலெவ
விதழுமூடம் பொழியுமதன் மேற்புரிவ தொன்றுமிலை
யிதமகித மேயுமிர்க்குத் துணையாக வெய்திடுமே.

(கச)

புண்ணியமே விடி-ற்சவர்க்கம் புக்களாந்த நாளமர்ந்தே
யண்ணியபோ கங்களிப்ப வனுபவித்து மதுதீர்ந்தா
ஹெண்ணியபா தகமிகையா வீரவரவ மாதியுற்றே
பண்ணியவெவ் வியபோக மனுபவிக்கும் பதைபதைப்ப.

(கரு)

இந்தவித முழலுமுயிர் சுகமுறுவ தெக்கால
மந்தமினஞ் சிவபெருமா ஏருள்பதியப் பாகமரீஇப்
பந்தமறுத் துண்மைநெறி பற்றிவு தெக்காலஞ்
சந்தமிகு மின்பமுத்தி சார்ந்துயவ தெக்காலம்.

(ககு)

வெள்ளியானி றுறப்புசி மேதகுகண் மணிபூண்டே
யுள்ளியவஞ் செழுத்தினரா யுண்மைகெறி யியங்கடியார்
வள்ளியமா மலர்ப்பாத மரீஇப்பணிசெய் தொழுகினஞ்
நெள்ளியஞா ஞசிரியற் சேர்ந்துணைத்தும் பெறலாகும்.

(கஎ)

இந்தவர சாட்சியினே ரணுத்துணையு மின்பமிலைச்
சந்தமுறு தவநெறியே சார்வேனன் றுளங்துணைந்து
கந்தமலர் மாலைமுடி காதலன்சென் னியிற்கவித்து
முந்தவமை யரசரிமை முழுதுமவன் வயமாக்கி.

(கஅ)

வேண்டுபொருள் கைக்கொண்டு விடையுங்கொன் டியாரிடத்துங்
தாண்டுபரி மன்னர்பிரான் றலங்கள்பல சேவித்து
நீண்டுகளிப் பெழுவருவா னிறைபுவனத் துயிரடைந்து
மாண்டுக்குதி பெறுகாசி வளங்கரம் வந்தடைந்தான்.

(கக)

ஆனந்த வனத்தடைந்தாக் களவிலுவப் பினாகே
யானந்த முத்துமிர்க்க வாலோனிங் கடைந்தவித
னுணந்தஞ் செருக்கொழுந்த தென்றரவின் தங்கவனீ
ராணந்தங் துறைக்கங்கை யாற்றினிடைப் படிந்தெழுந்து.

(2-0)

தொழுதார்க்கே யருள்கூரக்குங் துண்டியா ஜெயைத்தொழுது
கழுதார்க்குங் காட்டகைத்துக் கலப்புறினுங் கனிந்துகனிங்
தழுதார்க்கு முன்னிழ்கு மகிலநா யகன்கழல்வன்
தழுதார்க்குங் தளத்தடங்க ணுமையம்மை பதம் போற்றி.

(2-5)

காலவயி ரவப்பெருமான் கழல்லைகை யாற்றெருமுது
தாலனிகழ் பெருங்கீர்த்தித் தண்டபா னியைவனங்கி
மாலமையாப் பெருமுத்தி மண்டபத்தியா ணாயும்போற்றிச்
லீலமிகு மன்னர்பிரான் சென்றனன்மற் றுங்கொருசார்.

(2-2)

சென்றவிடத் தெதிர்தோன்றுங் திருமடத்திற் போய்புக்கா
னன்றமையத் தான்புரிந்த நற்றவத்தின் பெரும்பயனை
யன்றமையக் கண்டான்போ லானந்தம் பொங்கியெழுத்
தன்றகைமைக் குலகுருவாங் தவுமியலை யெதிர்கண்டான்.

(2-ஏ)

வளமாருஞ் சிதம்பரத்தில் வண்புலிக்கான் முனியைந்தன்
களமாருஞ் சிங்கதகொளாக் காதலுப மன்னியன்பாற்
மளமாரு மலர்த்தடஞ்சார் பெருந்துறை நமான் மியமுழுது
முளமாரும் படியுணர்ந்தாக் குணர்ந்திருக்குஞ் சிங்கதயலை.

(2-ஏ)

வெள்ளியகுப் பாயமென வென்னீறு சண்ணித்த
வொள்ளியமே னியிற்றியிபுன் டரம்பொலிய வொளிர்வாஜைத்
தெள்ளியகன் மணிமாலை சிரங்கரமார் பாதியுறப்
புள்ளியதோ லாதனமேல் வீற்றிருக்கும் புண்ணியலை.

(2-ஏ)

காண்டல்பர சிவகோசங் கேட்டலை னருட்காலை
வேண்டலை னருட்பேறு வேறின்றென் றிருப்பாணைத்
தூண்டல்செயா மணிவிளக்கின் ரேற்றஞே ருதுவாஜைக்
கீண்டல்செய்மால் கிடையாத்தாள் கிடைத்தமைந்த மனத்தாஜை.

(2-ஏ)

கண்பெர வசஞகீக் கைகடலை மேற்குவிய
மண்டுபுனஸ் விழிவார மயிர்ப்புளக முடல்போர்ப்ப
விண்டுமொழி தழுதழுப்ப விம்மிநில மிகசலீழுந்தா
னன்முடி யவர்க்கருஞ் மன்னமுனி வரஞேக்கி.

(2-ஏ)

மன்னால் யெழுகவென வாய்மலர்ந்து வாழ்த்துதலு
முன்னான் செய்ததவ மொழியளவன் றென்றெழுந்தான்
றன்னுத ராவுசிறப்ப நீறனித்தான் றகவேற்று
நன்மும் புகன்றணிந்தா னன்முனிவ னிருக்கென்றுன்.

(2-ஏ)

சுஅ

திருப்பெருந் துறைப்புராணம்.

என்றமொழி மருதொருசா ஸிருந்தமதிக் குலவேந்த
னன்றமையு முக்கோக்கி நன்முனிவ னுகாசெய்வா
தெனுன்றமைங்கின் னரசாதி பரிஞ்ஞமத் துற்றனவோ
வின்றெமக்கோ துகவெனங்கின் னருளினினி யனவென்றான்.

(குக)

இனியனவென் றூகாத்தவனை யிருங்கருணை யொடுகோக்கி
முனிவரனம் பால்வந்த கருமமெவன் மொழிதியெனப்
பனிமதியக் குலவேந்த னெழுந்துபணிக் தனஞயப்
புனிதமுனி வரந்கொருசா ஸிருந்துபுக லுவதானுன்.

(குக)

அரசுரிமைச் செயல்புரியு மதனிலெனக் காசையிலை
விரசபல பிறப்பாலு மேவதுயர்க் கஞ்சினேன்
பரசுக்க முத்தியிறப் பேராசை பதித்தடைந்தேன்
வரசுகுணக் குன்றேயென் மனத்துளதின் னமுமுண்டால்.

(குக)

காரியமா மூலகெந்தக் காரணங்கின் றதித்ததுபே
ராளியங்கள் றுக்கியளித் தழித்துமறைறத் தருள்புரியுஞ்
சிரியங்க யகனியல்பென் சிறந்தகா ரணகுருவா
யோரியவெத் தலத்தமர்வா னுகாத்தருள வேண்டுமால்.

(குக)

இத்தனையுங் தெரிந்துமுத்தி யெய்துவான் சரணங்கைந்த
பித்தனையென் ளாதருள வேண்டுமெனப் பின்னுமெழுந்
தத்தனையன் பருக்கன்ப னுயவைனத் தூயவைன
முத்தனையா ஜெப்பணிந்து முன்னிருந்த விடத்திருந்தான்.

(குக)

இருந்தமதிக் குலவேந்த னியல்பலைத்து முளத்தென்னித்
திருந்தவிரு வினையொபுச் செறிந்தபெருங் காரணத்தாற்
பொருந்தமல பரிபாகம் புணர்ந்ததா ஹெனக்கருதி
யருந்தவன்சாம் பவதீக்கை யாற்றினனவ் வரசனுக்கே.

(குக)

கரமலரோன் றறவெடுத்துக் கடல்புடைகுழு புவியாண்ட
புரவலனன் னுதல்வினங்கப் புண்ணியசாங் தம்புனைந்து
பரவுதன தருகிருத்திப் பவளவாய் மஸர்ந்தருள்வா
னுரவுமிகு மழுமுனிபா அபதேசம்பெற் றுயர்ந்தோன்.

(குக)

வெருவாத மலபந்தம் வீட்டுத்தற்காத் தவுமியைனப்
பெருவாய்மைப் புருவா வடைந்ததிறம் பேசினு
மருவாறு மலர்ப்பொய்கை வாய்ந்ததிருப் பெருந்துறைவா
முருவான்ம நாயகர்த மநாதிமூர்த் தம்புகலவாம்.

(குக)

புருவா தவுமியையடைந்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் குக அ.

ஆன்மநாதரநாதிமூர்த்தச்செயலுரைத்தபடலம். ஈகு

ஆன்மநாதர் அநாதிமூர்த்தச்செயலுரைத்தபடலம்.

வெருவாத பரசமயக் குறும்பெறிந்து கைவுமென விளம்பா ஸிற்கும் பெருவாய்மை யரசோங்கப் புவியிடைவே தாகமங்கள் பிறங்கச் செய்தே யொருவாது குருந்துறையும் பெருந்துறையும் ரூணந்த ஏத்தி மூழ்குங் திருவாத ஓராடி சிந்திப்போ மும்மலூஞ் சிந்திப்போமே. (க)

அரசகே எளமங்க்சொ லாகதிமூர்த் தத்தினைமுன் பறைவா மெங்கும் விரசுபசுக் களுக்கெல்லாம் பதியாகித் தனிமுதலாம் விமல மாகி யுருவருவ மருவருவ மில்லாதா யுணர்வினுக்கோ ருணர்வாய் நித்த மருவுபரி பூரணமாய்ப் பராபரமா யுயிர்க்குயிராய் வயங்கு மொன்றே. (க)

வாக்குமனு தீதோ சரமாய வப்பொருடான் மலத்தைப் பற்றிப் போக்குவர வற்றழுலு மெவ்வயிர்க்கு மிரங்கியின்பம் புணர்த்த வேண்டித் தேக்கருளா லைந்தொழிலுஞ் செய்யுமதற் கைக்கொழிலாஞ் செயலுங் துன்பம் போக்கங்கை திமிமறிவு முதன்மையும்வே ரூரூவர்தரப் புணர்ந்த வன்றே. (க)

இயல்பேயா மதற்குமே லொன்றுமிலை முடிவிலதே யெவையு நாச மயமாகப் புரிந்துயினா மலத்தொடுக்கி மலபாகம் வருதற் காப்பின் வியனுகுஞ் சூக்குமசிட் டியைவிதித்துத் தூலசிட்டி விதித்தற் காக வயன்மாலைப் படைத்தவரா லசுத்தமா யையைப்பிறப்பித் தளிக்கப் பண்ணி. (க)

துதிமேய வருத்திரை மகேச்சரரைச் சதாசிவவைச் சுத்த மாயைக் கதிகார ராக்கியவ ரதிற்றால சிருத்தியங்க எாக்கச் செய்து மதிமேவு மெல்லாக்கா ரியங்கஞ்குங் காரணமாய் மண்ணித் தானே பதியாகி ஸிற்குமுமிஂ திச்சையின்ற் கொளுமுருவின் பான்மை கூறில். (க)

ஆதிதொறு மாதிதொறு மிச்சாரூ னக்கிரையை யாகி மூன்று பேதமுற வளர்பரா சுத்தியையே சுயம்புருவாப் பேணி நின்று சோதிவடி வாய்வாக்கு நான்கினையும் விந்துவினிற் ரேன்றச் செய்து மேதகவி னவற்றுதித்த வக்கரத்தைச் சொற்பதமா விரித்துப் பின்னர். (க)

போதமிகு வேதமா கமமங்க மிருதிபல பொருளாஞ் காட்டும் பேதபுரா னங்கலைகண் மந்திரதந் திரங்களெலாம் பிறங்கப் பேசி நீதமிகு மகைபொதுவஞ் சிறப்புமாம் படிமுறையி னிறவிப் பின்னர்த் தீதனுகாக் கண்மகாண் டமுஞான காண்டமுமாய்த் தெரிவித் தெங்கும். (க)

திருவரச னஞ்சுமல சினுக்காணைத் திருமுகங்கள் செலுத்தி யச்சொன் மருவுநெறி நடப்பவருக் கின்புமுங் கெறிகடவா மட்டமை யார்க்கு வெருவுபல துன்பமுமே வறவிதித்தல் போவிரண்டா விளம்பு காண்டத் தருமங்னலூல் வழிகடப்போர் நடவார்க ஞஞ்சுமுமாய்த் தெரிவித் தெங்கும். (க)

காரணகா ஸியகுருவாய்த் திருமேனி கொண்டியிர்கள் கதிவி ராவச்
சீரனுகு முபதேசஞ் செய்வானவ் வுபதேசச் செயல்கடாமு
மேரனுகு சமயமுடன் விசேநிரு வாணமென வெட்டதுக் கூறுக்
தாரணியி லொருமுன்றுச் சாற்றுவரத் தீக்கைநெறி சார்வோர் தாமும். (க)

கருததிரி மலத்திலொரு மலமுடைய விஞ்ஞான கலர்க் கௌன்றும்
பெருகுமிரு மலமுடைய பிரளயா கலர்க்கௌன்றும் பிரித ராமே
மருவியமும் மலமுடைச்ச கலர்க்கௌன்று மூவகையாய் மன்னு மின்தப்
பொருவருபல் லுயிர்களுக்குப் பக்குவழு நால்வகையாப் பொருந்து மன்றே. (க)

மந்தர மென்றுமந்த மென்றுந்தி விரதாமென் றும்மா செல்லா
மந்தமுற வருமதித் விரமென்றும் பெயராமற் றவைக்கு வாழைப்
பந்தமுற தண்டுபச விறகுலர்ந்த விறகிருங்தைப் பண்பா மென்றே
நந்தவிலங் நால்வகைப்பக் குவங்களுக்கு மூவமையென நவில்வார் வல்லோர். (க)

வேவு.

இன்ன நான்கு வகைப்பாக மியைங்தோர் கதியெய் துதற்குரித்தாய்
மன்னு மினிய மார்க்கமுநால் வகைக ளாகு மவைபகரி
லுண்ணு சரியை கிரியைசிவ யோக ஞான மெனவுஙாப்ப
ரண்ன வகையும் பொதுவன்மை யென்ன விரண்டா மவையுஙாப்பாய். (க)

உலக போகங் தனக்காகசை யுற்றுப் புரிதல் பொதுவாகு
மலகி லதைன வமனபத மாக மதித்துப் பரசிவனுக்
கிலகு மாசை யொடுமியற்ற மினிய தொழிலே யுண்மையாம்
பலபோ கமுந்தாழ் வயர்வாகப் பரம ஞீவன் பலமிரண்டுள். (க)

உண்மைச் சரியை முதன்முடித்தோ ருயர்சா லோகா தியையடைவர்
வண்மைப் பொதுவற் ஞேர்களஂ் றினையாம் பதத்தில் வதிவாரத்
தின்மைப் பலன்கள் பெறுமுயிர்க்குச் செககா ரணஞாஞ் சிவங்குருவாய்த்
தண்மைக் குணமெய் யுபதேசஞ் சாற்றும் வகையுஞ் சாற்றுவாம். (க)

இயல்பு பொதுவன் மையதாயெவ் வயிர்க்கு மியையு மவ்விரண்டி
னயவின் மருவு குணம்பொதுவா மமல வண்மை தன்னியல்பா
மயல்செய் பொதுவி னுறுமுயிர்க்கு வருகா ஸியதே சிகஞ்சிப்
பயன்மே வமல வயிருடலாய்ப் பதித்து செய்வ னுபதேசம். (க)

தன்தா மியல்பிற் சாருயிர்க்குச் சத்தி யெனுந்த னியல்புருக்கொண்
டினிதா கியகா ரணஞாகுவா மியம்பி யிடுவ னுபதேச
முனநா முனாத்த மகாமாஸை முழுதும் புஷ்ட மாதலினுற்
கனிவோ டதில்வாழ் விஞ்ஞான கலரே பிரள யாகலரே. (க)

ஆய விவரு லொருவர்தமக் கறிவக் கறிவா பொருமலங்தீர்த்
தேய வருள்வன் மற்றெருருவர்க் கியைய முக்க னுற்யுங்கூர்
பாய மழுமான் காளகண்டம் பதித்து விடையின் மேற்றேன்றித்
தோய வமர்ந்த விருமலமுக் தூரத் தேக வருஞுவனுல். (க)

ஆன்மநாதராதி மூர்த்தச்செயலுரைத்தபடலம். ருக

அசுத்த மாண்யத் தனுவிடங்கொண் டமருஞ் சகலர்க் கவரேபோல்
விசுத்த கருணைத் திருவருத்தி பக்மாய் மேவி விரும்பிமுன்னின்
றிசித்துக் காந்த மிரும்பைவலித் திமொ போல விழுத்துநனி
வசித்துப் பிடித்து நிறீஇயிருளா மருஞம் வெளியு மறமாற்றி. (கா)

நோக்காற் பரிசுத் தால்வாக்கா னுவல்பா வென்மான் மிகுநாலா
லாக்குஞ் சிவயோ கப்பயில்வா லருங்சே ரினிய வஷத்திரியாற்
றீக்கை புரிந்து பரிபாக்கு செய்தவ் வயிகைத் தானுக்கி
வாக்கு மனத்துக் கெட்டாத்தன் மலர்ச்சே வடிக்கீழ் வைத்திவென். (கக)

இன்ன வாறு காரியகா ரணதே சிகரா யியவியல்பின்
மன்னு மினிய சதாசிவமே மகேச மேநல் லுருத்திரமே
யென்னு மிவைகா ரியவுதிவா மிலகு மாதி மூர்த்தமொன்றே
முன்னு பரம காரணதே சிகரா மவர்சீர் மொழிவாங்கேள். (எ.ஒ)

காண்டற் கரிதா கியபரிபூ ரணவா னந்தக் கடலாகிப்
பூண்டெவ் விடத்து மலரேயெப் பொருஞ் மாகி ஸிறைதரவும்
பாண்டி நாடே பழம்பதியாப் பகரு மாதி மூர்த்தவிட
மீண்டு மருவும் பெருந்துறையா யெவருங் கானும் படிகாட்டி. (உ.க)

இனிதாஞ் சிவதீர்த் தங்கணவங் தருபே தங்க ஞாறவியைத்துத்
தனிது கருணை யாமருளே தழைத்த குருந்தா யிடவதபா
லுனுதற் கரிய கோயிலொன்று காட்டி யோகாம் பிகையினைகும்
புனித வாண்ம காதரெனப் புவியேழ் போற்ற வீற்றிருப்பார். (உ.ஏ)

அவரே யெவர்க்குங் காரணதே சிகரென் றறிதி யுலகெங்கு
மலரே யமர்கா ரியகுருவா யமர்ந்து விளையா வெரென்று
மலரே யநாதி மூர்த்தரென்று மாதி மூர்த்தத் தலங்தீர்த்த
மவர்சே ரிடத்தே யமையுமென்று மஸையு நிகமாகமஜைத்தும். (உ.ஏ)

இருள்சேர் மலஞ்சேர்க் தெவ்வியிரு மிடர்ப்ப டாம லெடுத்தாஞ்
மருங்சே ராண்ம நாயகர்த மாதி மூர்த்தச் செயலுரைத்தாம்
வெருள்சே ராம வெவ்வியிரும் புரந்து வீடு விரும்பினேய
தெருள்சே ரருட்ச தாசிவமூர்த் தத்தின் றிறனுஞ் செப்புவாம். (உ.ஏ)

ஆன்மநாதராதி மூர்த்தச்செயலுரைத்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் சுட்ட.

சதாசிவமூர்த்தமுரைத்துப்படலம்.

நல்லரு நடங்கப் புவிங்கழும் புகையு நகவிரு விழியனுங் தோற்றி
வெல்லரும் பகட்டு மிசசவரு மியமன் விற்றநடி யடிமுடிக் கொன்வா
ரல்லருஞ் சுவண் நகர்னிலை வழுக்கி யவனியில் வீழ்ந்தமர்ந் தன்ன
சொல்லரு மொளிசால் வாதனு ரடிக உணையடி முடிக்கொளா தவரே. (க)

எவைக்குங்கா ரணமா மாநாதிமூர்த்தத்தி னியலுமா யிரந்திலொன் ரூக
நிவப்புற பாகாயே யாதியே விருப்பே நிகழ்தரு ஞானமே தொழிலே
யுவப்புற சிவதத் துவத்துறச் சத்தி யுதித்தல்போ லொன்றினென் ருதித்துத்
தவத்தினுக் குரியோர் தொழுதுயு ஸ்மித்தஞ் சதாசிவ மைந்தையுங் தருமால். (க)

திகழ்ப்பா சத்தி யிடத்தினிற் சிவச தாக்கியர் திருந்துமா தியினிற்
புகழ்மிகு மழுர்த்தி சதாக்கியர் மிக்க புநிதவிச் சாசத்தி யிடத்தின்
மகிழ்தரு மூர்த்தி சதாக்கிய ரறிவின் மன்னுகத் துருசதாக் கியரோ
ரிகழ்வருக் கிரியா சத்தியிற் கரும சதாக்கிய ரினிதுதித் திடுவார். (க)

பத்திலொன் ரூயச் சத்திக டொறுமுற் பவித்தமற் றலருருப் பகரிற்
சத்தமா கியநற் பராபரம் பரஞ்சுக் குமந்துல குக்குமங் தூலம்
வைத்தவைங் திலங்க மாய்விளங் கிடுவர் மன்னுமவ் வில்ங்கங்கொள் வடிவும்
புத்தியில் னுறக்கேள் சிவசதாக் கியர்தாம் புகழ்மிகு சத்தமே வடிவாய். (க)

அந்தயி லாத வதிக்குக் குமமா யளங்தறி வொண்கிலா வொளியா
யுங்துமா காய மின்னென வளர்ந்தெல் வுகைமும் வியாபித்து னிற்பர்
கந்தவில் லழுர்த்தி சதாக்கியர் சோதிக் கதிர்கோடி தோன்றுதூண் போன்ற
நந்தவில் லொளியு னறிவதற் கரிய குகுதிரு மேனிகொண் டமர்வார். (க)

மூர்த்தியா கியநற் சதாக்கிய ரிச்சை முதிர்குணத் தொடுங்கலை யோடு
மாத்தமா யியைந்தக் கிணிப்பிழும் பிலிங்க மாகியுச் சியினெனரு முகமுங்
கூர்த்தமுக் கண்ணு முடையராய்ச் சிறந்த கொன்கையுற் றிருப்பகத் துருவஞ்
சீர்த்திகொண் ஞானத் துதித்தலா லத்த ரெனுந்திரு நாமமொன் றற்று. (க)

சீலமா கியநற் குணமுறும் படிகத் தேசுடை யிலிங்கமா யதன்மே
ஞைஸை முகங்க னுப்பணிற் றுலங்க நயனம்பன் னிரண்டுடை யவராய்ச்
குலமொன் மழுவா ஸபயநால் வலக்கை சுமந்திடத் தரித்திட நாற்கைக்
கோலங்க கம்பா சம்மொளிர் கண்டை கோதிலா வரதகன் கமைத்து. (க)

சீரனு கியகல் விலக்கணத் தோடு சிறந்துவீற் றிருப்பராற் கருமப்
பேரேணு கியமெய்ச் சதாக்கியர் தாழும் பிறங்குறு கிரியையி னுதித்த
காரண மதனை னுதமே வடிவாய்க் கணாவின்து பீடத்தின் மேலாற்
பேருத விலாத தொழிலமர் பிண்ட காயராய்ப் பிறங்குருக் கொண்டு. (க)

மகேச்சுரமூர்த்தமுணாத்தபடலம்.

நிற

முன்புரைத் திட்ட சதாக்கிய நான்கு முதிர்நாத மாய்வங்கு கூட
வன்புற வொன்றூய்த் திரண்டரு வருவ மாகியீ சானந்தற் புரு
மின்புறு மகோரம் வாமதே வஞ்சீ ரிலகிய சத்தியே சாதம்
வன்பமை யைந்து முகங்களா யிலங்க மாட்சியிற் ரெரித்துவீற் றிருப்பார். (க)

இந்தகற் கரும சதாக்கியர் வடிவ மியம்புறிற் சகளாநிட் களமா
முந்தகிற் சகளம் பரவிந்து நாத கலைகளு முடிவிலா வபர
விந்துநா தத்தின் கலைகளுஞ் சத்தி கலைகளும் விராய்முப்பத் தெட்டாய்ப்
பந்தமுற் றருவாய் மருவுங்கிட் களமுன் பகர்ந்தவைஞ் சத்தியே யாமால். (கா)

சத்தியா கியங்கிட் களவெளி யதனிற் சகளாமிங் திரதனுப் போலுஞ்
சத்தமா கியதர்ப் பணநிழல் போலுங் தோன்றிடு முத்தியை விழைங்தோர்
சித்தமா கியபங் கயத்தினி விவைாத் தெளிதரு படிகநன் னிறமும்
வித்துரு மச்செஞ் சகடமுதன் முடியும் விளங்குமா னனங்களோ ணைந்தும். (கக)

முவைந்து விழியு மீலைந்து கரமு முண்டக மலர்ப்பத மிரண்டுக்
தாவிலாச் சூலம் பரசுவாள் குவிசங் தயங்கப யம்பொலி வலமும்
வாவுபன் னகம்பா சாங்குசங் கண்டை வரதமே வியவிடப் புறமு
மேவிடச் சகலா பரணமுற் றவராய் மிகுமிலக் கணமுகை யவராய். (கல)

சந்தன மொளிகூ ராடைபூ மாலை திரித்துவீள் கையுகிர் விளங்கச்
ஒங்கைதயுண் மகிழ்புன் னகையொடுஞ் சாந்த குணத்தொநே திகழ்தரத் தியானித்
தந்தமிலாதே யகத்தினும் புறத்து மருச்சனை புரிவர்மற் றவர்க்குப்
பந்தமா கியமும் மலத்தொடர் பறுத்துப் பரகதி யருஞுவ ரென்றும். (கக)

இப்படி யடியா ரிருதயங் தோறு மிருப்பது போலவெஞ் னான்று
மொப்பறு சிவலோ கத்தின்லீற் றிருப்ப ருவர்செய லுரைத்தன மப்பாற்
செப்பறுங் குணத்தி னுலகெலாஞ் செங்கோல் செலுத்திடு வேந்தர்தம் வேங்தே
தப்பற வடித்தார்க் கருணமகேச் சரர்தங் திறத்தையுஞ் சாற்றுதுங் கேண்மோ. (கச)

சதாசிவமூர்த்தமுணாத்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் ஏக்கு.

மகேச்சுரமூர்த்தமுணாத்தபடலம்.

பதுமமல ரிருப்பாயும் பாற்கடன்மேற் கிடப்பாயும் பகரக் கேண்மின்
விதுமுடியா கமஞ்சகல ரென்றுதுமைப் புகலுதலால் விழைங்தெங் நாளுஞ்
சதுமரைக்குழ் வாதலு ரடிகணிகர்த் தனமெனவட் சற்று மெண்ணீர்
புதுமையுற வெண்ணிலபக் குவயாமு மெண்ணுவதிற் புகரொன் றின்றே. (க)

நுச்

திருப்பெருந்துறைப்புராணம்.

காரியகா ரணவருவாஞ் சதாசிவரிற் கேள்றிமிகு கருணை யோடும்
பாரினமர் வெள்ளிவே தண்டமே யெங்கானும் பதியா வாழு
மேருறங்க மகேச்சரர்தம் பெருமையையா மறிந்தமட்டு பியம்பு வோங்கேள்
போருறவேற் புரவலவென் றினியதவு மியமுனிவர் புகல்வ தானூர். (2)

நவந்தருபே தங்கடொறு மேகனுய் நடித்திடுகல் லான்ம நாத
சிவன்றிகழுஞ் சதாசிவரின் மகேச்சரராய்த் திகழ்ந்தெழுஞ்து சிறப்பி னின்தப்
புவனமுழு துயுனிமித்தம் பொருஞ்திருபத் தைந்துருவிற் புணர்ந்து னின்றில்
வலனியினச விளையாடு மற்புதங்தேர்ந் தியாவரெடுத் தறைய வல்லார். (க)

புண்ணியர்க் எறிவதலாற் புண்மையைறி வடையேர்கள் புந்திக் கென்று
மென்னியிறின் திடலரிதா மியாவரா யினுங்துணிந்தில் வலகு தன்னி
ஷண்ணிலை ஹந்த வன்பிழெலுடி மோருருவை னினைந்திட்டிற்பால் ஹுழி காலம்
பண்ணுதவப் பலனங்கை நெல்லியென வக்கணமே பலிக்கு மன்றே. (க)

அன்பர்னிமித் தம்புகழ்சால் சிதம்பரமுற் புதலியிடத் தழிவி லாத
வின்பவரு வாய்ப்பொலியு மாலயத்துஞ் சிவலோகத் திடத்துங் தோன்றி
மின்பரவு பேரொளியின் விளங்குமகா கயிலாய மிசைவாழ் கின்ற
நன்புகழ்சேர் மகேச்சரரா நல்லோர்க் டியானிக்கு நலமுங் கேளாய். (க)

கோடிகு ரியப்பிரபைத் திருவருவ மைம்முகழுங் குழைகள் பத்து
ஶாடுமூ வைந்துதிரு நயனமுமீ காங்கரத்தி னலஞ்சேர் சத்தி
நீடிதிரி குலம்வேல் கட்டுவாங் கம்வரத நிறைந்து நாதங்
கூடுதம் ருகங்கனிமா துளம்பாய்பு செபமாலை குளிர்ந் லப்சு. (க)

இவையுடைய ராய்த்தியா னித்தஹிவ ரவருள்ளத் திரக்க மேவித
தவமலிபல் லுயிக்கஞ்கும் வீட்டருளத் தமதாதி சத்தி தன்னு
லவமனுக்குஞ் திரோபவமாங் தொழில்புரிந்தா னவமலானோ யகற்று பாக்குப்
பவமுறநற் சுவர்க்கழுநீ னிரயமுமே மருந்தாகப் பண்ணி மேலால். (க)

பண்டிதஞ்செய் வைத்தியராய்ப் பின்னிதீர்த்தப் பலனீ தற்கா
வெண்டிசையிற் கொண்டவரு வெண்ணரிதா யிடினுமவற் றினிதாய் மேலாய்க்
கொண்டவிலை யாடுமொரு குறியிருபத் தைந்தாமக் குறிகொண் டெங்கு
மண்டர்ப்பிரா னுவந்தாடும் விளையாட லொல்வொன்று வறையக் கேணீ. (அ)

கே வ று.

மந்திரவா ரியன்மையை மதியாது புணர்ப்பிழையா
வின்திரனு தியருடற்ற விளைத்தபய மெனும்பொழுது
வந்திரவோ னடிமையென வெடுத்தமுடி வைத்திடலாற்
சந்திரசே கரரெனும்பேர் தாங்கினார் சங்கரனூர். (க)

பத்தர்தொழுங் கேதாரப் பதியிலுமை தவம்புரிந்து
சுத்தமுனி வரணைனையுன் சூழ்ந்துதொழும் படியின்னே
யோத்தானின்மே னியிற்பாதி யுதவுகென வதவுதலா
லத்தா ரீச்சரரென் ரூயினார் தாயனூர். (க)

மகேச்சரமுந்தமுஹாத்தபடலம்.

ஞஞ

அளிப்பவர்காப் பவர்சென்னி யடங்கவறுத் துறக்கோத்து
வெளிப்படமா விகையாக்கி விழித்தீயா லுலகணைத்து
மொளிப்பவழி ரூபுடன முமைகாண வியற்றுதலாற்
தெளிப்பட ராசரெனச் சிறந்தாரோப் பிறந்தாரே.

(கக)

மெலியாத பனிவளையில் விமலையுதித் துறப்புளிய
மொலியாரு மருந்தவங்கண் உவளைமணம் புணர்ந்துலகு
சலியாது பெரும்போகங் தவப்பயில கல்குதலாற்
கவியாண சந்தரரா யினர்கணற்கட் பெருமானார்.

(கங)

மிக்கவர்நா மெனுமுனிவர் மிடைதாரு வனத்துமக்குத்
தக்கவர்நா மெனவனையர் தையலார் நிலைகுலைவற்
றுக்கவரா கப்பயிக்க முறவடை லாற்பயிக்கம்
புக்கவரா யினர்சரணம் புக்கவளைப் புரப்பவரே.

(கங)

ஆயவல கழிவறுகா றக்கடவண் மேவுவதோ
மேயவிது கமக்குமென விடையுருவங் கொண்டடைந்து
தாயமல ரத்தோற்றத் துவன்றுர்தி யாகென்றே
யேயவதன் மேற்கொள்ளா விடபவா கனரானார்.

(கங)

தனையடையு முனிவருக்கா னிழற்றங்கி மறைமுடிவாக்
தனையுணர்த்தி யமருநாட் டண்டூய் மாலேவத்
தனையுணரா னுய்க்கருப்புத் தனுவளைத்தோர் கைனவிடுவே
டனையெயிற்த லாற்காம தகனரா யினரம்மா.

(கஞ)

பாலமுனி தமைப்புசை பண்ணியமர் திறங்குறியா
தேலமுனி வொடுபோச மெறிந்துடற்றம் யமன்வெருவி
மாலவவன் மார்புதைத்து மாய்த்ததிறத் தாற்கால
காலரெனும் படியானார் காலமெலாங் கடந்தவரே.

(கங)

மேருவொரு ஜிலையாக வெய்டவரா நானுகக்
காருமாக் கையாகக் கைக்கொடுசென் ரேவின்னும்
பாருமுவப் புறப்புரமுன் நெரித்தருளும் பான்மையினால்
யாருமல கொத்திரிபு ராந்தகரென் றிசைப்பாரால்.

(கங)

கன்னிவினே தத்தின்முகக் கண்புசைதத்து விடுத்தாட்
உன்னிவிர லுகுவேர்கவ தொடுகடல்கு மூலகழிக்க
முன்னியதென் றமராங்கி நடுங்கவதை முடிக்கொள்ளான்
மன்னியமா மறையுதாதது வயக்கிடுங்கங் காதரப்பேர்.

(கங)

தீயவழி கொழுந்தெழுந்து சேணௌக்க ஏகம்புரிந்து
பாயமுனிக் கணம்பிறப்பித் தேவலிரைஇப் படர்களியை
யாயவிற்ற சிங்கமென வடர்ந்துரித்த காரணத்தாற்
றாயவளா யானையுரித் தவரெனசொல் லுவரின்னும்.

(கங)

ஙங்கார மொழிந்துசிறு விதிசிறியோர் தமையங்து
பங்கார ஏதவேணன் றஹாத்துமகம் பண்ணுங்கா
லுங்காரத் தொடுதோன்றி யுதையழித்த ஸால்யாக
சங்கார ராயினார் சங்கரா மந்தரித்தார்.

(20)

பாலிடத்தா ஜெய்போலப் பரந்ததனைப் பசியவிலை
யாலிடத்தான் ரூமுதுதொழு தன்புருகி யருந்தவத்தான்
மேலிடத்தான் ரேஞ்சியிடம் விராவவமைத் திடுதிரத்தான்
மாலிடத்தா ஜென்ரூருபேர் மறையிடத்தான் ரூங்கினுன்.

(21)

தராதலமீ தருச்சனன்செய் தவங்கிலை லொருகேழல்
விராவதல்கண் டொருவேட வேடமரீஇ யிகன்றவனங்
கிராமலெடுத் தெறிந்தடிப்பட் டிரங்கியருள் செய்தவினாற்
கிராதவழி வத்தரெனக் கிளப்பனவா லெந்தாலும்.

(22)

சங்கார காலமெலாங் தழுலாக விழித்துவெளிச்
சிங்கார பீடமிகைச் சிருட்டித்தி செயுமவர்தம்
பங்கான முழுவெலும்பு பரித்தமருங் காரணத்தாற்
கங்காள நாதரெனக் கற்றுணர்ந்தோ ரெடுத்துகாப்பார்.

(23)

வரசாத மலிசேய்ஞால் வளம்பதியாற் றூரடி யே
விரசாத னமாக்கொடைமை விழைந்துபா லாட்டல்கண்டும்
பரசாத வளைத்தடிந்தார் பாலுவங்து தண்டசப்
பிரசாத ரெனுஙாமம் பெற்றூர்சத் தியோசாதர்.

(24)

அண்டர்மக பதிமலர்மே லயனெமா லாதியராங்
தொண்டர்புறை யிடற்கிரங்கிச் சுடுவிடமுண் டருடி றத்தால்
வண்டரிகைத் திடுகொண்ற மாலைவே னியர்நீல
கண்டரெனும் பெயர்பெற்றூர் கைகுவித்தியா வருமிகைறஞ்ச.

(25)

எக்காவு மில்லானு யினர்த்துழாய் மானுவா
லக்கரமோ கொங்தோதி யடியிற்கண் ணப்பியன்பு
மிக்கரவோ ஜென்கேமி விழைந்தளித்த காரணத்தாற்
சக்கரதா ஜெசரெனு மோருதிருப்பேர் தாங்கினார்.

(26)

நோக்கந்த மெய்தாமே நூக்கருந்தி யாய்சிமிங்காந்தா
ராக்கந்தம் பாலாவா னைனத்துயிருக் தொழுதுய்யக்
காக்கந்தக் குழலுமையாள் கந்தரொழி மயர்தவிற்சோ
மாக்கந்த ரெனுஙாமம் பெற்றுவயங் கினரன்றே.

(27)

மதிக்கருள்கூர் தும்பிமுக வல்லசூரன் றைனமாட்டித்
துதிக்கருளோ ஸிடத்தேத்தத் துவன்றுபுகர் முகத்ததயா
நிதிக்கருள்கூர் தவிலுலகெங் கணுங்கிறந்தார் நீடுகணை
பதிக்கருள்வா ரென்றுநிக மாகமங்க னினும்பகரும்.

(28)

மகேச்சரமுந்த்தமூர்த்தபடலம்.

ஒன்

போதனெடு மாலொருகாற் புண்ணியநா யகர்தம்மோ
டாதலுறு மொருவரெனு மகங்கைதெடு வொருகான்மெய்
மோதவிரு பாலவா முளைப்பித்த தாலேக
பாதவருத் திரரென்று பகருவா ரொருநாமம்.

(ஒ.ஏ)

அகாரமுருப் பலவாய வக்கரங்தோ றறுதலென
விகாரமறப் பல்லுயிர்க் களிடத்தும்வியா பகமாகி
யுகாமையுறப் பெரும்போக முதவுதிறத் தாலென்றுஞ்
சுகாசனத்த ரெனும்பெயருஞ் தோன்றவுகொத் திடுமறையே.

(ஏ.ஏ)

ஒன்றுகிலா யயங்கடோறு முதிசியெதிர் திகைநோக்கி
யென்றுமியல் பதியெயாயீர் கலத்தவிது போலென்று
நன்றெருருகின் முத்திகொக்கை கூறநயங் தமர்தவினு
லன்றவின்மூ லாசிரிய ரென்றுகொக்கு மருமறையே.

(ஏ.க)

பாயமல் ஸிருப்பானும் பரவைமிசைசக் கிடப்பானுஞ்
சேயபற வையும்விலங்கு மாய்த்தேழித் திகைத்திடுகா
னேயமிக வோரிலிங்க நின்றுவெளிப் படுதலினன்
மேயலிலிங் கோற்பவரென் றுகொத்தருஞும் வேதமெலாம்.

(ஏ.ஏ)

துளைத்தெழுந்த மூலையுமையா யேபச வாய்மதுர
மிலைனத்தெழுந்த பாலாட்ட வெளிப்பட்டவ் வுருவிரித்துப்
பனைத்தெழுந்த களிப்பிழெனுடு மனைத்திடலாற் பரமர்தமக்
கலைனத்தெழுந்தாயகரென் ஏருருபெயர்கா கியதம்மா.

(ஏ.ஏ)

இந்தவித மோரிருபத் தைந்துருக்கொண் டினிதியன்று
பங்தருயிர் கருக்கொழிக்கும் பண்புகூர் மகேச்சரர்தா
நந்தமது பெருந்துறைறயி னுடுகருங் தழவாழு
மந்தமில நாதிலூர்த் தத்தான்ம நாயகரே.

(ஏ.ஏ)

ஆதிசத்தி யாலுயிர்க் எத்தனையுந் திரோபவித்துச்
சோதிமுத்தி யெளிதுய்க்கு மகேச்சரர்தாங் திறஞ்சொற்றுங்
கோதியற்ற லொழிந்தவுயி ரெவையுமூன் குறித்தருளை
நீதியுற்ற வருத்திரசீ கண்டராரு ணிலையுகொப்பாம்.

(ஏ.ஏ)

மகேச்சரமுந்த்தமூர்த்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் சுவக.

குஅ

திருப்பெருந்துறைப்புராணம்.

உருத்திரமூர்த்தமுரைத்தபடலம்.

வெள்ளியபங் கயக்கிழுத்தி விம்மியிறு மாந்தமுலை வீக்கங் தாக்கத்
தான்ஸியவெண் டோள்வாயான் வாராந்தவெழுத் துற்றபயன் ரேன்ற வோரார்
கள்ளியங்க் திருவாத ஓராடிகள் வாய்மலர கம்மா னேருத்
ரென்ஸியகை யால்வாந்த பலவெழுத்து ஸோரெழுத்தை யோராந்து ளாரே. (க)

வாரிடுடை சூழ்புடலி எடுத்து மாமேரு வாக்கோர் பாங்கர்
மூரினெடுங் கைலைமகா கைலையது காரியமா மொழிய நிற்கு
மேரியலு மகேசராறு ஸேதுவருத் திரராங்க ணிருஞ்து வாழ்வார்
சிரியங்கன் முக்கெனுமோ விஞ்சிரனு தியரிதமுஞ் சேவித் தேத்த. (க)

அவரேபல் ஹலகினுக்குஞ் சங்கார காரணரா யசல மீன்ற
துவர்வாயி னுமையவனு யகராய்ப்பல் ஹருத்திரர்க்கோர் தோன்ற லாராய்
வைமேய தலங்கடொறு மிறையவராய் விழுவாதி நலங்கொண் டென்றுங்
தவமேய வியிர்க்கெல்லாங் தக்கபலன் கொடுத்தருஞ் தலை ராவார். (க)

சுத்தவித்தைக் கதிபராய் மாலயனு தியரேவேற் ரெழில்கள் செய்ய
நித்தியரா யமர்வர்களிக் தடியர்த்தியா னத்திலூறு நிலைமை கூறின்
மத்தமறு கெருக்கிதழி மதியரவு நதிசூட்டமேல் வைத்து நாலு
கைத்தலத்து மான்முவு மபயவர தமுஞ்கை களமுங் காட்டி. (க)

ஷபங்கனு மையினேடும் படர்க்கேழுற் கோடுகெடும் பாம்பும் விண்ணே
ரங்கமா லையும்புயத்தி லணிந்துபுலி யதனுடுத்த வழகு தோன்றச்
சங்கணிந்த குழுமதோன்றக் கருணைமுகப் புன்முறை நயங்கித் தோன்ற
கொங்கமையுங் குளிர்ந்தமலர்ப் பதநதோன்ற ணின்றுக்கி கொடுப்ப ரன்றே. (க)

ஆகிழு கயிலாயப் பெருந்துறைப்பைபங் குருந்தினம ராண்ம நாத
ரோதியலிச் சுத்தவித்தைக் கிறைமையுருத் திரராகி யுருத்தி ரப்பல்
பேதமெலாம் படைத்துமிகு சங்காரத் தொழிலருஞ் பெருமை தன்னைச்
சீதமதிக் குலவேந்தர் வேந்தனே யாழுனக்குச் செப்பக் கேண்மோ. (க)

வே வ. ரு.

கிவஞ்சத்தி சிறக்குஞ் சதாக்கிய மகேசங் திகழ்ச்சத்த வித்தையோ னாந்துங்
துவங்துவ மாந்ம நாயகர் தமக்குச் சதந்திர வடிவமா தவினு
வெவர்புரி தொழிலு மவர்புரி தொழிலா மிதற்குவே றையமொன் றண்டோ
கவந்தரு விதத்து மேகநா யகனே நடிப்பனென் ருகமஞ் சொல்லால். (க)

சுத்தமா யையினு மசுத்தமா யையினுங் தோன்றிய வண்டத்தின் ரெண்கை
னித்தனை யெனவெண் னுதலரி தாமா லியலுறு மைக்கொழி லியல்பும்
வைத்தனர் பலவா வலற்றிலிவ் வண்ட மாய்ந்துபின் னுத்திடுங் கால
நித்தரா கியசங் காரநா யகர்முன் னிகழ்த்திய விலிங்கத்திற் ரேன்றி. (க)

உருத்திரமூர்த்தமுரைத்தபடலம்.

ஞகூ

இருசதா சிவராய் மகேச்சர ராய்முற் ஜெழித்திடப் படுமூருத் திரரா
யிருவித மெனுமுன் பின்னெண லொழிந்தே யெல்வரு வேண்டினு மியைந்து
மருவதி காரக் கையிலையின் மேவி வயங்குமைம் முகப்பிரே ரகத்தாற்
பருவதி கார வைவாப் படைத்துப் பஞ்சபூ தத்தினு நிறவி. (க)

மந்திரம் பதம்வன் னம்பவ னந்தத் துவங்கலை யாறென வகுத்துத்
தந்திரம் புகலத் துவாவயன் முதலோர் தாழூறப் பகிர்ந்தளித் தவருக்
குந்துமைங் தொழிலில் நெஞ்வொன்றே மிகுமா றுதவியல் வைவர்க டம்மி
னந்தபூ மிசையோ ஏரண ளீங்க நலமிகு மற்றைறு வையும் (க)

சமைதம தினமாக் கொண்டயன் மாலைத் தாம்புக லேவல்செய் வாரா
யமைவசெய் தயனுற் றிசைபுரப் பவா யமரகை வித்தியா தரகாக்
கமைமுனி வரிராக் கதரியக் கணாக்கங் தருவர்சித் தர்கள்கரு டர்களைச்
சமைப்பெறு யாழ்க்கிம் புருடர்களின் நரரைத் துவன்றுவல்லு சையர்மருத் துவா. (க)

ஈரெழு மனுவை வகுக்கிர கணாமீ தெழுமுடிக் கணங்களைக் கடலைப்
பாருது மலையை நதிகளை வன்தலுப் பறைவையை நரர்களை மற்று
அருவ திருப்ப தியாவையும் படைக்க வதவிசெய் தவையெலாம் புரக்கத்
தாருது தழுாயச் சுதற்கருள் புரிந்து சக்கரப் படையுஙன் கருளி. (க)

ஆணவ மயக்கா விருவர்செய் தொழிலு னறம்பிறழ் தொழினட வாம
னீணிலெங் கீழ்மே லெண்டிசை முழுது நினைந்துகாத் திடுவதற் காகப்
பேனுருத் திரப்பேர்ச் சிவகண நாதப் பெருக்கையும் படைத்தங்கங் கமைப்பர்
மாணுமக் கணத்துத் தொகையினுட் சிறிது வகுத்திடக் கேட்டிமன் னவனே. (க)

வ ய ரு.

சோதி யாயருட் சயம்பிர காசமாய்ச் சுடர்க்கயி லையின்மேவ
மாதி காரண ராமுருத் திரர்தமி லாயிரத் தொருக்கு
நீதி சேரா சிருத்தொப் படைத்தபி னிகழுநா ததைமேலா
வோத னந்ததை வியோமரு பதையா பக்கை முதிப்பித்து. (க)

அருவி யாபக ஸிற்பிரிந் தவரெனு மாடகே சுரர்க்கென்று
மருவ மோரெழு பாதலம் புரங்கிடு மாண்புல் கியபின்னைப்
பெருவி யோமரு பரிற்பிரிந் தவலோனப் பேசுக்கர் மாண்டர்க்கு
வெருவ மாநர களைத்தையும் புரங்கிடும் வெற்றிசா ஜெழினல்கி. (க)

அனந்த ஸிற்பிரி வானகா லாக்கினி யுருத்திரர் தமக்கன்பிற்
கணந்த ரும்பிர மாண்டத்தின் வளமெலாங் கடிவதற் கருணல்கி
யினம்பொ ருந்தா தரிற்பிரி வானவா தாரசத் தியையென்று
மனங்க வித்திலே சாகவண் டங்களைத் தாங்கென வரங்கி. (க)

அண்ணி லாவயி ரவர்களைத் தம்மிடத் திருக்துதித் திடப்பண்ணி
உண்ணு கேத்திர தீர்த்தங்காத் திடலெனு நயக்குமோர் தொழிலீந்து
வண்ண கண்ணுதற் கண்ணிடை வீரரை வரவழைத் தவர்மெய்யிற்
றின்ன மாம்பஸ பூதகோ டிகள்வரச் செய்துசே வகராக்கி. (க)

ஜய அர்தமை யரியெனு மோகனி யரிவையின் வரப்பண்ணிச் செய்ய நேவியுஞ் சூலமும் பாய்பரித் திரஞ்சும்வென் கயமாவும் வெய்ய பஸ்படைப் பூசுரும் பெற்றுநீ மிக்கவுக் கிரத்தோடும் வைய கத்தமர் பதியறம் வளர்த்திடென் நன்பொடும் வரங்கி.

(கஅ)

மான்ம முப்பெறு கரத்தரா யிடபவா கனத்தராய்ச் சடைதாங்கிக் கான்ம லிந்தபூங் கொன்றையு மரவுமுங் கடவுட்கண் மணித்தாரும் பான்ம லிந்தவெண் ணீறுமெய் யுறப்பெறு மீசர்பன் னங்ரூபேர்கள் வான்ம லிந்தகி முத்தர மூலையில் வசித்திடும் படிசெய்து.

(கக)

வே வு.

தனது சத்தியி னுற்றகூ ரூச்சத்த மாத
சினிய பத்திர காளியி டாகினி துர்க்கை
வனமு றுங்கவு மாரிசன் டிகைபக வதியே
கனப டைக்கலத் தொடும்வரு மாகடைக் கணித்து.

(க-ஒ)

கோடி கோடிபல் கோடியா கியகுறட் பூதம்
பாடி யெங்கணு மாடிடப் பரப்பியெம் பரம
னேட லர்ந்தபைங் தருப்பொவி கையிலையி னிருந்து
நீடி மைங்தொழில் புரிவனத் தொழில்செயு நெறியால்.

(க-க)

நாளி லேபசு புண்ணிய மிகுந்துஙன் னலஞ்சார்ந்
தாஞு மாசிவ புண்ணிய மபுத்திபுத் தியினுற்
கேருளி நற்பொதுச் சிறப்பிரு வகையில்வந் துறவன்
காஞு லாமிருண் மலத்தினைப் பயப்பயக் கழித்து.

(க-ஒ)

பாக மேவிய வுயிர்கள்புன் சமயத்திற் பதியா
தியோக நாயகி தலைவனுட் சமயத்தி லுறுதித்
தாக மாய்க்குரு வருள்பெற நாடி டுங் தாகம்
போக மீதுறிற் பொதுவகைத் தீக்கைகள் புரிந்தும்.

(க-க)

முத்தி யேபெறு வோமெனத் தாகமுன் முதிர்ந்து
பத்தி மேவுயிர்க் குண்மைத்திக் கைகள்பண்பிற் செய்துங்
குத்தி ரம்மிலாத் தலக்கொறுங் காரிய சூருவா
யொத்தி ருந்திரு முத்தியன் பளவறிந் துதவி.

(க-க)

திலங்கு காரண குருவரு வாய்ப்பெருங் துறையு
ளிலங்கு நற்றிருச் செழுமலர்க் குருந்தடி யிருந்தே
புலன் கொ ஞம்படி ஞானநோக் காலருள் புரிந்து
நலன்பொ ருந்துபே ரன்பினுற் பெறுமின்ப நலத்தை.

(க-ஏ)

அநாதி மூர்த்தரா மான்மாந யகரினி தருள்செய்
தினுத வன்பவக் கடலூரு துயிர்களை யெடுத்து
மனுதி தானந்த வருட்ட்பெருங் கடவினுண் மடுத்துப்
பினுத ரம்பெறு பேரின்ப போகம்வீ சிடுவார்.

(க-க)

வெள்ளாற் றுப்படலம்.

காக

திருப்பெருந்துறைக் குருங்கில்வாழ் சிவனையே சிறந்த
கருத்தி னன்மிகுங் காரண குருவெனக் கழறு
மருத்த மென்கொலோ வென்றுநீ கேட்டிடி லரச
பொருத்த மாயுனக் கறிந்திடும் வகையிங்குப் புகல்வாம்.

(உ.ஏ)

கேளன் தத்தவு மியர்சொல்வார் கேவல சகல
நீள வத்தையிற் படுமூயிர்த் துன்பெலா நீக்கீக்
கோளி லாதநற் சுத்தத்தி விருத்தமுன் குருவா
வானு நற்சிவ விங்கமாச் சங்கம மாக.

(உ.ஏ)

ஆதி யிற்பர சிவன்கொனு முருவழுன் றவற்று
ணீதி சேர்சிவ விங்கமுன் சங்கம நினைவும்
போத மேவுகா ரியகுரு வாயருள் புரியும்
பேத மற்றகா ரணகுருத் தன்மையைப் பேசில்.

(க.க)

தலங்கெதா ருங்கிகழ் தாபர சங்கம மாகி
மலங்க ணீக்கிட மாப்பெரும் பூஷைகொண் டிருந்து
நலங்க ணீவதல் லாற்றனிக் கோயினற் குருவக்
கிலங்கு மத்தலத் திராமையாற் காரிய வியல்பே.

(க.க)

ஆத லாலவர் காரண குருவென்ப தறிதி
காத லாலுருத் திராபெருஞ் சிறப்பினைக் கராந்தா
மோத லாலுள நினைத்தலாற் றீண்டலா லுறுநோய்
வீத லாலுயர் வெள்ளிய நதிப்புகழ் விரிப்பாம்.

(க.க)

உநூத்திரமுர்த்தமுனைத்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் இா.உ.

வெள்ளாற் றுப்படலம்.

கடுவலிப் பாசம் வீசி யுயிரொலாக் கவர்ந்து கொள்ளு
மடுதிறற் கூற்றனு் சீற்றத் தடிபிடி யெனுஞ்சொற் கேளார்
கொடுமலத் தாற்றல் குன்றி முதலொடுக் குலையக் கொன்ற
வடுவினம் வாதலூர் வாசகத் தொருசொற் கேட்டார்.

(க)

படுவள மிதப்பக் கொண்ட பாண்டிநா டானும் வேந்தன்
வடிவறு குணத்தான் மிக்கான் மதிக்குலத் துதித்த தக்கான்
ஞெடுகழுத் காலா ஜெல்லாப் புரவலர் தொகைக்கு மேலான்
கெடுதவில் சீர்ச்ச வேத கேதுவென் றுங்கும் பேரான்.

(உ.)

தூயவெண் ணீறு பூசித் துலங்குகண் மனிகள் பூண்டு
யேவைங் தெழுத்து மெண்ணி நிருமலன் பதம்பூ சிப்பா
ஞயபல் றலங்க டோறு மலைந்தலைந் துறச்சே விப்பான்
பாயபல் றமருஞ் சூழ வெழுந்தனன் பகர்னன் னளில்.

(க)

தழுவதன் னுட்டி லுள்ள தலமெலாஞ் சென்று சென்று
வழுவற வாங்காங் குள்ள தீர்த்தமு மரபி னுடித்
தொழுதுளங் களிக்கும் வேந்தன் ரூக்கமா தவத்தின் பேற்று
வழுவலன் புடையோ னுகிப் பெருந்துறை யற்று னன்றே.

(ஏ)

மிக்கினி தடித்து னார்தம் வெம்பவக் காடு தீஶ்தற்
கக்கினி யாயே மன்னு மக்கினி தீர்த்த மாடி
நக்கினி யாச்சோ மூன்று மெரித்தார்நல் லருங்செய் பாக்குப்
புக்கினி வெயிலு வங்தார்ப் போற்றுது மென்று போந்தான்.

(இ)

மாதவப் பிரிய மென்ன வயங்குஞ் றதி மெய்யம்
மாதவத் துலங்க வங்கை மலர்குவத் துளத்து வேறேறன்
ஞுதவத் திறம் போய் மாய வன்புயிக் கோங்க நேர்வங்
தாதவப் பிரியர் பாத மடைந்துதாழ்க் தெழுந்து போற்றி.

(ஈ)

அருந்தவ முனிவ ராஹு மாரண னெடுமா லாஹும்
பெருந்தலை மறைக னாஹு மளங்கின்றும் பேச வொண்ணு
திருந்தசெஞ் சுடை யெங்கு மிருப்பினும் விசேட மாகக்
அருந்தடி யமரும் வாழ்வைக் கண்டுகும் பிட்டா னன்றே.

(ஏ)

ஏகநா யகிணை யண்பர்க் கிருவினை யறுத்தின் புய்க்கு
மோகநா யகிணை யண்ட முழுதுமா யினுமெம் மாற்கோர்
பாகநா யகிணையப் பாகம் பன்னியெய் மையுமாட் கொண்ட
யோகநா யகிணையக் கண்ணுற் றருகுபு பணிந்தா னன்றே.

(ஏ)

எழுவற்றி தடங்தோன் வேந்த னிரிதரா திந்த வண்ணஞ்
செழுமலர்க் குருந்த மேய சிவபரஞ் சுடை யோக
முழுமுதல் வியைப்பூ சித்து முனிவிலத் தலத்து வாழ்நாட்
தெழுவொரு நதியிலா கிருத்த னன்றே

(க)

தலம்பல வினுமே லாமித் தலங்கனி லருங்சா றீர்த்தகக்
குலம்பல விருக்கு மேனுங் குலத்திழிக் தாரு முழ்கி
கலம்பர மாக வெய்த நதியிலா கிருத்த னன்றே
நிலம்பர விமொ ரென்று நிருமித்தல் வேண்டு மென்று.

(க)

நகுகருஞ் தடிவா மான்ம நாதர்தங் திருமுன் சென்று
நெகுமனங் கனியக் கணக ணீருகுத் திடஙேர் தாழ்ந்து
ககுபஙல் லுடையா யெண்ணைக் கைக்கொளன் ரெழுந்து னின்று
புகுமுகம் புரிய மாறு போற்றின ணீது வேண்டும்.

(கக)

வெள்ளாற்றுப்படலம்.

குடு

கங்கயோர் பத்துஞ் சென்னி யொருசடைக் கரக்கச் செய்தாய்
மங்கயோர் பங்கா விந்த மாப்பெருங் தலத்தி யார்க்கு
மங்கயா மலக மென்ன வருள்செய்மா நதியொன் நின்றே
கங்கயி ஸாது மேவத் தந்தரு டாரா யென்னில்.

(க-2)

அடியனேன் கண்ணீ ரேபல் ஸாருகப் பெருகா விற்கு
முடிவிலங் சீரு மோவிச் சடையெலா முகக்கு மாற
கெடியதோர் வேலையுண்டா மதுவிகழ் வதற்கு முன்னே
கொடியனேன் கவலை தீரக் கொடுத்தியோ ராற்றை யென்றான்.

(க-3)

என்றலு மான்ம நாத ரிரங்கியா காய வாக்கா
னன்றாருள் செய்வார் மன்ன நயங்தொரு சைய மெய்தி
நின்றருங் தவஞ்செய் வாயே னினைத்தலா முடித்து மென்று
ரன்றது கேட்ட வேந்த னடங்கரு மகிழ்ச்சி யெய்தி.

(க-4)

சையமால் வணகை யெய்தித் தலாவரு ஸான்ம நாதர்
செய்யதா மாகாத்தா ஞுள்ளஞ் செறிதரச் செறித்து னின்று
மெய்யவா மன்ன ஓஹ மெய்யவா வாது வாட்டி
வெய்யவா தலமுன் யாவு மேவறத் தவம்பு ரிந்தான்.

(க-5)

அருந்தவஞ் செயுஞ்சு வேத கேதுமன் னன்பு கோக்கிக்
குருந்தடி யமரு மையர் கோலமா மறையோ ராகிப்
பொருந்தமற் றவன்முன் செல்லப் பொருக்கெனக் கண்டு தாழ்ந்தான்
வருந்தலை பன்ன ஞுஞ்செய் மாதவ மகிழ்ந்தே மென்றார்.

(க-6)

வன்றவ னெதிரோர் தீர்த்த மினிதினுன் டாக்கி யீது
நன்றிரு பாக மாகிக் காவிரி நாப்ப ஞுகச்
சென்றிரு பாலு மோடித் தில்லையின் வடக்கோர் கூறுய்
மன்றா மகிழுங் தெய்வப் பெருந்துறை வடக்கோர் கூறுய்.

(க-7)

ஒடுப பரவை சாரு முநாத்தவிக் குடினை காம
நாடுநின் பெயர்முற் சொல்லா னுனிலம் புகல்வ தாக
வாடுகர் நம்பே ரின்பத் தாடுந ராகக் காட்சி
குடுநர் நமது காட்சி குடுந ராக வின்னும்.

(க-8)

இருபகுப் பாயி யங்கு மின்தி மிரண்டு பாலும்
பொருவரு வளங்க ஸெல்லாம் பூப்பன வாக முழ்சி
யொருவருஞ் சிராத்தஞ் செய்வோ ருலப்பினு னாற்ற முஞ்சி
வெருவறும் பிதிரர் தம்மைக் கணாயேற்றி விழவா ராக.

(க-9)

ஆயவன் கயாசி ராத்த மாயிர மேனு னின்பேர்
மேயன் னதிச்சிராத்த மொன்றலை வெல்லா வாகத்
ஊயமற் றிதனைக் கண்டார் தொட்டாருட் கொண்டா ரியாரும்
பாயகம் முலகனு சேரும் புண்ணியப் பால ராக.

(2-0)

காசு

திருப்பெருந்துறைப்புராணம்.

உகூப கார மாக வொருகுருங் தடியின் மேவ
மலகினம் மருங்கு றித்தே யலகினைன் முயன்ற ணோற்று
வளனுடை மில்வ ரங்கண் மாட்சியிற் பெற்ற நீயு
மிலகும் மடிக்க ஸப்பி னெய்தியின் புறவா யாக.

(25)

என்றுபல் வரமு நல்கி மறைந்தன ரெங்க ஜீய
ரண்றதி ரயைந்த தீர்த்த மலையெறிந் திருபா லாகி
வென்றுமேம் படிகா வேரிக் கிருபாலும் விராலி யோடிச்
கென்றுவான் பரவை தோய்ந்து திருந்துமா நதியா யிற்றே.

(26)

அதிசயம் பயப்பப் பொன்னித் தென்றிசை யவாலிச் செல்லு
நதிவழி வந்து மன்ன னகுபெருங் துறைக்கு தீகி
மதியமை துறையின் மூழ்கி வயங்குவென் ணீறு பூசிப்
பதியெனு மான்ம நாதற் பணிந்துள முவந்தா னன்றே.

(27)

அற்றைநா ளாதி யாக வமரரே முதல்யா வோருங்
கற்றைவார் சடையா ராந்து கட்டளை யிட்ட வாய்மைப்
பற்றையா தரித்து மன்னன் பெரும்புக ஷழும்பா ராட்டி
விற்றையா நிற்கு நாமம் வெள்ளாமென் நிசைத்தா ரன்றே.

(28)

வானந்த மலைவி ராவ மாப்பெருக் கெடுத்து கேருங்
கானந்த முறப்பெ யர்த்துக் கடுத்துமேல் வரும்வெள் ளாற்றை
யீண்தம் பாணீப் போர்தோய்ந் தானந்த மெத்த லாலே
யானந்த வெள்ளா ரென்று மறைகுவ ரறிந்து ணோரே.

(29)

மணிபல கொழித்து வாரி வகையகில் சந்து ருட்டிக்
கணிதமின் மலர்ப ரப்பிக் கடுகுபு வருவெள் ளாற்றி
னணிகெழு மஞ்ச னங்கொண் டான்மா யகா யாட்டுங்
துணிவினர் பெறுமாப் பேற்றை யாமேயோ சொல்ல வல்லேம்.

(30)

பொருவருஞ் சுவேத கேது மன்னவன் புரிந்த ணோண்பால்
வருபெருங் திளைவெள் ளாற்றின் மாட்சியை யெடுத்துச் சொற்று
மிருவரு முணரா வைய ரினிதம ரிடமாய்ப் பாவர்
மருவரும் பெருந்து ஷச்சீர் விசேடமும் வகுப்பா மன்றே.

(31)

வேள் ள ாற்றுப்படல முற்றி ற்று.

ஆகத்திருவிருத்தம் இடக.

பெருந்துறைவிசேடப்படலம்.

பரய மாமலர்க் கற்பக நீழல்வாழ் பவன்பதம் விழையார்நன்
காய தாமரை மலர்மிகை யிருப்பவ னரும்பதம் விழையாரின்
பேய நாடொறும் பாம்பனைக் கூடப்பவ னிரும்பதம் விழையார்வாள்
கோய வாவிகுழ் வாதலூர்த் தம்பிரான் றனைப்பதம் விழைஞ்தாரே.

(க)

அநாதி முத்தனு மான்மா யகப்பிரா ஜங்கெதாழி லினிதாற்ற
வநாதி யேசெசமும் பிரணவ பீடமா வவாயமர் திறத்தானு
மனுதி மேற்பொ குண்டலி வழிவமா மன்னிய திறத்தானு
மனுதி யெப்பவ நாதிமூர்த் தத்தல மறைப்பெருந் துறையென்னும்.

(க)

மேய மேன்கைசால் பிரணவ நாதஙல் விந்துவக் கரமற்று
மாய மாமறை யாகம மாதிய வினைத்துநூற் பொருளெல்லாந்
தூய யோகநற் பீடமாக் கொடுப்பொ தோன்றமே வதலாலே
பாய சீர்த்தியத் தலமொன்றே யுலகெலாம் பரித்துமே விடுமம்மா.

(க)

விரிய வெப்புவ னங்களும் வாழ்பவர் விண்ணைளி
யரிய தாமரை மேலவன் மாலவ னளப்பிலா முனிவோர்க
டெரிய வந்துவங் திறைஞ்சுபு னிலைபொரு டிருத்தகக் கொளக்கொன்ட
பெரிய தாயபண் டாரமொத் ததுதிருப் பெருந்துறைத் தலமம்மா.

(க)

திருவ மல்கிய திறத்தினுற் றிருமக டிருவஙல் குறகல்வி
மருவ மல்கிய திறத்தினுற் கலைமகண் மாண்புசான் மெய்ஞ்சுான
வருவ மல்கிய திறத்தினுற் பராபொ யொத்ததுற் றவர்க்கின்ப
மிருவ மல்கிய கருணைசால் பெருந்துறை யெனுஞ்சிருத் தலமம்மா.

(க)

உயிர கத்தமர்க் தான்மா யக்கெறனு மொருபெயர் பெற்றூராங்
கயர்த பப்பிர சன்னமா யமர்தவி னைத்துயர் கரும்போலுஞ்
செயிர துத்தடைக் தார்க்கண்பு செறித்தலாற றிருவாத ழுரண்ணல்
கயிர வத்திரு வாய்மலர் வார்த்தையுங் கடுக்குமத் தலமம்மா.

(க)

சரியை வேண்டினர்க் கதன்பய னல்கலாற் றவிர்தரா தினிதாற்றுங்
கிரியை வேண்டினர்க் கதன்பய னல்கலாற் கிளர்பெருஞ் சிவயோகம்
தெரிய வேண்டினர்க் கதன்பய னல்கலாற் றிருந்திய சிவஞ்சானம்
புரிய வேண்டினர்க் கதன்பய னல்கலா னங்மா யகர்போலும்.

(க)

ஓ வ ண.

வரவு ருத்திர நாயகர் மன்னிய கயிலை
பரவு சீர்ப்பெருந் துவாதசாங் தத்தலம் பண்பின்
விரவு மான்மா யகரம ஸித்தலம் விளம்பிற்
கரவு தீர்த்தரு சோடசாங் தம்மெனக் கணாவார்.

(க)

காகா

திருப்பெருந்துறைப்புராணம்.

இன்னு மப்பெருங் கயலீஸை யுகமென் நிசைக்கு
மன்னு மாடுரு டனுக்குற விசத்தியா மதித்துப்
பண்ணு நான்மறை திருப்பெருந் துறையெனும் பதிதா
னுன்னு மாதுரி யாதீத மாலென வுகாக்கும்.

(க)

சகள ரூபமாக் கயலீமுன் னெவ்வகைத் தலத்து
மகள ரூபமாங் திருப்பெருந் துறைப்பதி யதிக
நிகள மாகிய பஞ்சதீத் தின்பமா நிறைவொப்
புகள மாவறப் புணர்த்திடு திறத்தினாற் பொவியும்.

(கா)

இந்த மாத்தலங் தனக்குயர் வொப்பதொன் நில்லை
யந்த மாதியு மூளைதென வைறைவது மில்லை
யெந்த நாளுந்த னியல்பினிற் ரவிர்தலு மில்லை
யுந்த மேவினே ருட்பிறப் பறுங்கு மில்லை.

(கக)

கங்கை யாறுகுழ் காசியா தியதலங் கலப்புற்
றங்கை யாமல கம்போர வாற்றுபுன னீயவுகள்
சங்கை தீருமா மேருவே யெனினுமித் தலத்து
மங்கை பாகர்முன் புரியணுத் துணையுமா னுதால்.

(கங)

ஒருபெ ருந்துறைத் திருவிழாச் சேவிக்க வறுவார்
மருவ தற்கிடங் கொடுத்தவ ருணப்பதம் வழங்குங்
திருவ மிக்கவர் திருமடஞ் சமைத்தவர் தெய்வப்
பொருவில் சீர்த்தியு மவர்பெறும் பேறுமியார் புகல்வார்.

(கங)

நந்த னப்பணி யியற்றுநர் நறுமலர் பறித்துப்
பந்த முற்றிடத் தொடுத்தணி பவர்தனிப் பரவ
மூந்த நெய்விளக் கிடுவார் பிறபணி முடிப்போ
ரெந்த வானருங் கீழ்ப்பட மேற்படி மியல்பார்.

(கங)

அன்ன தானநன் காற்றினும் பிறிதறஞ் செயினு
மன்ன வற்பமு மேருவாய்ப் பெருத்திடு மரபாற்
சொன்ன வத்தலத் தடைந்தன ராற்றிடத் துணிவா
ரெண்ன வேறுபலி றலத்துமெய் தாரறி யியல்பார்.

(கஞ)

கே வ டு.

நலமலி யித்த லத்தி னமக்கே ளனுதி மூர்த்தை
தலமருள் வடிவ மாய பெருந்துறை சாண்றே ரியாருஞ்
சொல்வொளி மயமாய் மேய சிவுருங் தோன்றெஞ் னான்றுங்
கிலமில தாய ஞான கேத்திர மின்னுங் கேளாய்.

(கங)

மன்னிய புகழ்க்கு ருந்த வனம்யோக வனமெஞ் ஞான்று
மின்னிய புகழான் மிக்க தென்கயி லாய மேன்மை
பண்னிய வொருநால் வேத புரம்பவித் திரமா னிக்கங்
துன்னிய யோக பீடப் பதியின்னுஞ் சொல்வ துண்டால்.

(கங)

மூர்த்திநாமவிசேடமுரைத்தபடலம்.

காள

பராசத்தி புரமெய்ஞ ஞானங் தவமெனப் பகரி ரண்டும்
விராவற்று நிறைந்த தேசு வனம்விளங் காதி கைலை
யொராவற்பி தென்னிரமும் மூர்த்தி புரமுப தேச முது
ரிராவற்ற நாம மின்னும் பலவகை யியம்பப் போமோ.

(கஅ)

பெயரிலைக் கேதுப் பின்பு பேசலாற் றரிய லாகு
முயர்தலப் பெருமை சொற்று மொருதரஞ் சொலினுஞ் சன்மத்
துயரறுத் தின்ப வாரி தோய்த்திடுங் கருணை மூர்த்தி
மயலூ பெயருஞ் சற்றே வகுத்துநா யாடக் கேண்மோ.

(கக)

பேருந்துறைவிசேடப்படலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் இசஅ.

மூர்த்திநாமவிசேடமுரைத்தபடலம்.

மனைபுகல் சரியை யாதி வயங்குநாற் பாதம் பற்றி
முனைறையில் தென்முகல் வெல்கார் முதுவள வாத ஓரெம்
மினையிரு பாதம் பற்றி வியங்குதல் வெல்கி னேரோர் -
குழறியில் ரடுத்தளார்தங் குழறவினும் முடிப்ப ரன்றே.

(க)

நலமலி யநாதி மூர்த்தி நயத்தலா லநாதி மூர்த்தத்
தலமென்ப ரநாதி மூர்த்தத் தலேசனென் ரெருநா மம்பெற்
நிலகுவ னிறைவன் முன்ன மெதிர்வழக் காடி வெட்டு
நிலவுடு வகத்தி னின்று நீரெழு சீர்க்கை தன்னுல்.

(கு)

பெருந்துறை யென்றேர் நாமம் பெற்றது சிவபி ரானும்
பெருந்துறை யீச னென்னப் பெரியவ ரெடுத்துக் சொல்வர்
திருந்துற நன்மை நல்கிச் சிவபுர மாய தாங்குத்
திருந்துற வமர்த லாலே சிவபுரே சப்பேர் பெற்றுன்.

(கு)

ஞானங்கு குதலான் ஞான கேத்திர மெனும்பேர் நண்ணிற்
ற்னையி றலமு ஞான கேத்திரே சப்பேர் பெற்றுன்
வானவர் பிரானுங் ஞாந மரீஇக்குருந் தவன மாயிற்
ரூனாநா யகன்கு ருந்த வணேசனென் றறையப் பெற்றுன்.

(கு)

பாஷை யோகுஞ் செய்தல் பற்றியோ கவன மென்ன
வாஷைசெய்வ றிறைவன் ரூஜும் யோகவ னேச ஒனு
னினாவட கைலை நோக்கித் தென்கயி லாய மென்பார்
கணாயிலாப் பெருமா ஜுங்தென் கயிலாய நாத னனுன்.

(கு)

கூ. அ

திருப்பெருந்துறைப்புராணம்.

பிரமனுல் வேத மேற்கப் பேசுத லானுல் வேத
புரமிறை யவனுல் வேத புரோசனென் ரூரூபேர் பெற்றுன்
வரபவித் திரமா யந்த மணிப்பெயர் பூண்ட தான்த
தரண்பவித் திரமா ணிக்க வாசனென் றறையப் பெற்றுன். (கு)

துதிபுரி யோக பீடங் துண்ணலால் யோக பீடப்
பதியரன் யோக பீடப் பதியவ னெனும்பேர் பெற்றுன்
மதிப்பா தலஞ்செ யாற்றுற் பராசத்தி புரமாய் மன்னு
நிதிநிகர் பிரானு மந்தப் புரவாச னெனாநி கழுந்தான். (எ)

வனமறை யொளியாற் றேசு வனமெனு மொருபேர் பெற்ற
தனகநா யகனுங் தேசு வனேசனென் றறையப் பெற்றுன்
மனமுறை நிட்க ஊஞ்சார் வலத்தாதி கைலை யென்பர்
பனவர்நா யகனு மந்தக் கைலையம் பரம னான். (அ)

அரண்முதன் மூவர் போற்ற லாற்றிரி மூர்த்தி நாமப்
புரமிறை யவன்மும் மூர்த்தி புரவாச னெனும்பேர் பெற்றுன்
வரவுப தேசஞ் செய்யம் வலத்துப தேச மூதார்
கரவிலா னுபதே சப்பேர் நகரகா வலப்பேர் பெற்றுன். (கு)

எரிபுரை சடையி னுரோன் றிரிந்தமுந் நூற்றி னுரோ
பெரிமையி னளாவி முந்தாற் ரெரூவரென் ரெரூபேர் பெற்றுர்
தெரிதரு சதாசி வாதி யைவருங் தியானாந் செய்து
பரிவொடு துதிக்கு சீராற் பரமச வாமி யானார். (கா)

சகமெலாம் வணங்கக் கண்டு தக்கவா றுபதே சித்துச்
சககுரு வெனும்பேர் பெற்றுர் விப்பிரர் தமக்கி ரங்கி
நகவழுக் குகாத்து வென்று நாயகத் தண்மை மேவி
நகவில்கைக் கொண்ட வையர் விப்பிர நாத ரானார். (கக)

அருமைற யவரா யத்தி யயனஞ்செய் வித்த லாலே
யோருவருஞ் சத்த நாத ருபாத்தியா யருமா னார்மேல்
வருதிறல் வழுதி முன்னு வாம்பரி யுகைக்கு மாண்பாற்
சுருதிசொ ஹண்மை யாரச் சுவநாத ரெனும்பேர் பெற்றுர். (கங)

அயன்முத லொருமு வர்க்கு மருஞப தேசஞ் செய்க
செயன்மரு வலின்மும் மூர்த்தி தேசிக ரெனும்பேர் பெற்றுர்
பயன்மை யான்ம நாதர் நாமங்கள் பகரி னின்னும்
வியனுள வாகுங் கண்டு விளம்பிட வல்லா ரியாரே. (கக)

இத்திருப் பெயரு னொன்றை மறவாம வியம்பு வோரு
முத்தம மருவ னைந்தர்க் கிட்டுற வழைக்கின் ரேருஞ்
சத்தறி விஷப ரூபத் தணிமுத லொடுக லக்கு
முத்தரே யாவ னின்னு மொழியவும் வேண்டுக் கொல்லோ. (கங)

யോകപ്രീടിച്ചിറപ്പുനാത്തപടലമ്.

സംക്ഷി

അൻനിയ മില്ലാ വാൻമ നായക രാളി മന്കൻ
മുൻനിയ ഭവത്തുക് ചൊന്റു മുഖം കുമ്പ മാരു
മന്നിയ മലിയാൻ മന്കെ വന്തെ വണാവു മേന്നൈ
തണ്ണിയ യോകപ്രീടിച്ചിറപ്പിഞ്ച് ചൊല്ല അർക്കു.

(കട)

മുർത്തിനാമവിക്കേടമൊത്തപടലമുറ്റിറ്റി.

ആക്തതിരുവിരുത്തമ് റിക്കാ.

യോകപ്രീടിച്ചിറപ്പുനാത്തപടലമ്.

നോലമിക്കപ്പ പയിലുവൻ ചന്ദ്രേഖാജു മുണ്ണരാത്ര നക്സ വേതക്
കോലവുരുക് കോൺടവൻ മുരുക്കിടന്തു പാതലത്തുക് കുരുകി ധാങ്കുങ്ക്
സാലമുയൻ റനമന്തോ ഭവനബെന്മാ റണ്ടാവെയ്തത് തരണി മേലക്
ചീലമല രാചപയിലത് തെരിവാത മുരാചി ചിന്തിത് തുമ്പവാമ്

(ക)

തോർത്തുമകി യുങ്കലൈയ മലരുന്നു മനമുമെമാന്തുമ്പത് തോൺ്റു മാപോർ
ദേര്ത്തിരു വരുനാൻമ നാതരിയർ കുഞ്ചമാക്കിച് ചെല്ലവ മാക്കി
സാർത്തിലയ പോകവതി കാരമെലാൻ്റ് ചെമ്പുമൊന്റ് ചത്തി ധാക്കിപ്
പോർത്തുമരൈ ധാകമപു രാണവിതി കാസമുതൽ പൊരുന്നാ ലാകി.

(എ)

തണാമുതലാ മൈമ്പുത വഴിവാകി ധവർത്തുരുതച്ച് തുവന്ക ലാകി
ധിഡാദെയുങ്കുശെല് കാലനിക്കു കാലമെതിര് കാലമെമഞ്ഞ മൊരുലും റുകി
വിഡായവരു പരിതിരുത ലൊറിയാകിത് തിക്കയാക്കക്കീഴു മേലു മാകി
വകാവില്ലലാ ധിരകോചി ധണ്ടമാ ധവവയീംന്റു മാതാ വാകി.

(കു)

ഓൺകുക്കു ഭേദ്യിരുക്കു മിലപ്പേപോ ലെങ്കുനിന്നെന്ത് തിരുന്തു പോകം
ഭൊംഗുമുയിര് കുന്നിപ്പിഞ്ചുതു മുണ്ണാന്തുക്കവർക്ക് കാക്കിപലൻ കൊടുത്തുപ് പിന്പു
മെമണ്ണമെമണ്ണ വപ്പുത്തിപ്പുത്തി പൊതുസുന്നർ ചിവതരുമ മികുവിത് തണ്ണൈ
തെൻറുശിവ ചരിയയമുതൽ പുണ്ണിയത്തോ ലിഞ്ചത്തുമിരുങ്ക് ചിവത്തിന്റെ ചേര്ത്തു. (സ)

തണാപുകുളാ റിയലുപ ചത്തിവിളി വാദെയല്ലാത് തലത്തു മേവ
മുകാക്കിരന്ത പെരുമാനുക് കിടപ്പുരമുമ വലപ്പുരമു മുർത്തു മേവിപ്
പുകായിലുയിര് കരുംചെമ്പം ഗ്രോഹാമ്പാൻ പീടത്തുപ് പൊവിവാ ലാകി
വകായവർത്തു അർപ്പത്തോൻ പാൺപീടങ് കാറിയമാ വയങ്കക്ക് കൊണ്ടു. (രി)

തവമവിയുമ പെരുന്തുരൈയിൽ കാരണശത് തിയിന്വഴിവൻ താനേ ധാകി
ധുവക്കൈലാത് തുരിയപത തൊണിയേകാ രണ്ണയോക പീട മാക
നവമൊടതിന്റെ ചിവയോക നായകിയെൻ ശ്രേരുകരുണേ നാമത് തോടുങ്ക്
ചിവപരാ ചത്തിയെൻ വീർഘ്രപ്പ എപ്പീടച്ചി ചിറപ്പുങ് കേണ്മോ.

(കു)

ஒங்கார மெழுகோடி மந்திரத்தின் வடிவினையு மூட்கொண் டென்று
நீங்காத வடிப்பீட மாயிருப்ப வதன்மேலா ஸிலவு டீடம்
பாங்கான நால்வேதா கமங்க முதாலாம்பல் கலை களல்லாங்
தாங்கோசை கொண்டமுப்பத் தெண்கலையா மலற்றின்பேர் சாற்றக் கேண்மோ.()

நிவர்த்திபிர திட்டைவித்தை சாந்திசாங் தியாதீத நிலைமை வாய்ந்த
வுவப்புறங்கல் பெரவிந்து கலையெந்தா மொளிரபர நாதங் தன்னுட்
உட்ட்சிவா ரித்திகைதீ விகையுரோ சிகையினை துங்கி யேயுற்
பவித்துயர்யோ சிகைவளரு மூர்த்துவகா யினிகலைகள் பகரு மைந்தாம். (அ)

தலையமைசு சூக்குமைகுக் குமையமிர்தை மிருதைவியா பினிதா மாய
கலைகள்பர விச்துகலை யாகவுண பராநாத கலையு மைந்தா
நிலைவியா பினிவியோ மருபையனங் தையனை தைநி கழ்த்து
மூலைவிலநா சிருநைதயென வொளிர்நாத விந்திரண்டு மொருகாற் கூற்றில். (க)

மதியிருபா ஞெடுகுக்குமை பைசந்தி மத்திமைவை கரியஞ் சோகி
யதிவாமை சேட்டைரவுத் திரிசயையல் விசயையப ராசி தையேர்
பதிவுதிவப் பிராமிழுத லெழுமாத ராம்பதினென்க கலை னோநெ
திதிமுப்பத் தெண்கலையும் பொற்பதுமா சனமாகத் திகழு வாங்கு. (கா)

சீராந்று மினியநாற் பத்துமுக்கோ ணத்தமருஞ் செல்வி யாகிப்
பேரின்ப முதவுபிர மக்கிழுத்தி யாயிருப்பள் பிறைசேர் சென்னிக்
காரோந்று கறைமிட்டற்று ரெவ்வருக்கொள் ஸினுமவர்கா தலியாய் வாசத்
தாரோந்று குழலுமையான் முதலான சத்திகளாய்த் தயங்கி யென்றும். (கக)

சிவன்புரியா டலுக்கேற்குங் திருக்கோலங் கொண்டுலகங் தெரிகித் துய்ய
வுவந்துவிளை யாடவினி தாற்றுவளிச் சிவயோக வுமையா டானே
யவம்புரியுங் தக்கண்மக ளென்றவிர்க்க வரைக்குமக ளாசி யந்த
நிவந்தவை நின்றுபெருங் துறையடைந்து தவம்புரிந்த ரீர்மை சொல்வாம். (கட)

கே வ று.

பெருவிதி பயந்த சிறுவதி யென்பான் பிறங்குறச் செய்தமா தவத்தி
னிருமையி னங்ட பகிரண்ட மனைத்து மீன்றதா யேமொரு மகளாய்
மருவின்க கமர்காட் பரம்பரன் மண்து வண்கயி லாயத்தை யடையத்
திருக்கா லைய சிறுவதி கொடிய தீயவா னவமலச் செருக்கால். (கக)

மருக்கு ளொருவ னுகவெவ் வுலகும் வழுத்துமா தேவலை நினைந்தே
பெருக்கு ணங்கி யதுகுருயும் வேண்டான் பிறங்குவான் கயிலையின் மேலா
லொருக்குங் கண்ட னுமையொடு மமரு மோலக்க முற்றன னுங்குத்
திருக்கு கமைக்கண் டெழுங்கிலா னிந்தச் சிவனெனச் சினந்தனன் மீன்டு. (கச)

ஒருமக மியற்றித் தாமத குணத்த னெருவலை விலக்கிமற் றள்ளார்
சருங்கி நுகரக் கொடுப்பெனன் நெழுங்து சாலையொன் றியற்றின னங்குப்
பொருத்தல் வளர்க்க விமலைமா தேவன் பொன்னடி சென்னியிற் சேர்த்துத்
திருவிலி பாற்போய்த் திருத்துவ னென்று சேர்ந்தன னவன்மகச் சாலை. (கடு)

யോകപിടച്ചിറപ്പുണ്ടാത്തപടലമ്.

ഒക്ക്

കൺമിന്ത തമര രെണ്ണണിനും മുധൻമുങ്ക കണവിള്ളുങ്ക കാണ്റരു മുതല്ലി
തണിയൊരു തന്പാ ലെസിവരല് കണ്ണടിന് താൻവ മതിത്തൻ സിരുന്താൻ
മുനിവൊരുന്ക കടൈന്തു പുരികക്ക കെടുമാ മൊழിന്തുയോ കത്തമും പുകുന്തു
പണിവാര മകവായ്പ് പടരന്തന എതുചെയ്യ പണ്ടൈനർ രഹമ്പമു താമോ. (കു)

വാക്കായിരു മൈൻവി മേജൈപാ രാട്ടി വാര്ന്ത്തിട വുവിരെലാമ വാര്പ്പാൾ
പുണ്ണായര വാര്ന്തമു മൈൻകഴുങ്ക കാതി പുരികുമും മകൻിരോ ടാടി.
വികാമലർ കുന്റുക്ക ചീര്ചിനും കയ്യി വിമലാണി മഞ്ഞപ്പത കരുതി
തികായമു തീണ്യാ ടവളുംചെയൽ കുന്തതാ മുഖവിയാമു നാരാത നാനൈന്താൻ. (കണ)

കൺമിന്ത തടൈന്ത മകക്കിയാമു മുനിവാൻ കെസിതൻ രൂണ്മല റിന്റുങ്കിപ്പ്
പണിമലർക്ക് കുമുലാ യുലകെലാമ പയന്ത പാവൈകേ മുരുവാത് തമൈത്ത
മുനിവരുങ്ക കരുമ മിധാതെന വിനവ മൊയുകുമുൾ വെൺണിര മുനിവാ
തണിമുത ലാന്തന്തു മഞ്ഞുംചെയർ കായ തവമ്പുരിന തിട്ടിരുന്ക കുന്തതേൻ. (കാ)

അതുപരി വത്തകാ മിടമെതു വാമെമൻ റൂധന്തിരുന്ത തനാഡെനലാ മുന്നർന്ത
മുതുപക്കമു മുന്നുപു സിയേ മൊழിയെന മരുവലുമ വണ്ണങ്ങിക്ക
ചതുമുകൻ മുതലാ മുവിരെലാ മീൻര കൈയനിര കുന്നർത്തുവ സിയാനേ
കതുമെന വിനുയ തിരുത്തിനുന്തു പുകല്ലവേൻ കരുതതുര വിരുത്തെനപ് പുകല്ലവാൻ. (കു)

കുണിര്പുനർ പൊരുജൈപ് പാണ്ടിനൻ അട്ടിർ കുരുന്തുരൈ പെരുന്തുരൈ ദെൻറേ
രോസിര്പെരുന്ത തലമുണ്ണ ടത്തലുപ് പെരുമൈ യുന്നർത്തുത വിധാവരക്കു മൊല്ലാ
കൺിര്മലർ മിചൈയോ ഗുതിയു വരുക്കു നയന്തരുൾ പുരിന്തതാ നുമാന്
തണിരിയൻ മേണി യണ്ണൈയത തലമേ തവളുംചെയർ തകുതല മെൻറുണ. (ഒ.൦)

എന്നുമനി മൊழിയക് കേട്ടമാത തിരത്തേ ദെയ്മ്പിരാട്ട മുക്കുമും മെമ്പുകിൻ
മനാനണി യുരുക്ക് കണ്കക്കീര വാര മതിപ്പെരു മുഖക്കുമീക് കൂര
വൻവര തമുമ്പാണ്ണ മുഖവാ നന്നു ടാർത്തുമാ തവപ്പയ നാനൈയക
കനകമാ മതില്കുമു പെരുന്തുരൈ ധയൈയും കരുതതുരക കൊണ്ടന എൻറേ. (ഒ.ക)

തന്തെയാ ധിയൈയുമ പാഴിമൊழിന തെമുന്തു തടവിമാ നത്തിനമേർ കൊണ്ണടി
ഭിന്തൈകു രാവില് പരിസനാനു കുമുത തെയ്വതുന തുമിപല വിധമ്പ
വന്തെയിൻ മുനിവരാമുമുക് കെടുപ്പെ വമരകക്ക പുമുളൈ പൊഴിയ
ഭിന്തൈയി റെയ്വലുപ് പെരുന്തുരൈ ധയൈന്തതാ സിരുതയത് തണ്ടയാൻ (ഒ.൯)

മരുവിയ ചെമ്പൊണ വിമാനിനിൻ റിലീന്തു മലരക്കരഞ്ഞ ചെന്നിമേർ കുവിത്തുത
തിരുവിയ റണിയുട പുകുന്തമു നുമത തിരത്തുന കാട്ടുനീ റണിന്തു
കുരുവിയ നയന മനിതതോടൈ പുണ്ണടി കോതിലൈന തെമുതതുണം കുന്തതേ
പൊരുവിയ ലാത വാതവപ് പിരിയപ് പുകരമുകക കണിർമ്മിഞ്ഞുക കണ്ണടി. (ഒ.ക്ക)

തണിവലൻ കുമുന്തു തമ്പിരാൻ വാഴവാന താഡെനാനുങ്ക കുരുന്തിനൈ ധരുച്ചിത
ദെതാൻവാ രാഞ്ഞ നാധകർ തിരുമു ഩുന്റുപു മികപ്പെനീന തെമുന്തു
കണികൊണ മലരക്കൈ തലൈമിചൈക കുവിത്തുക കാരണു തിതവാൻ പൊരുണേ
ദെതാനിയാ സിന്റൈ മഞ്ഞപ്പത വേട്ടേൻ റിരുവരുൾ പുരിയെന സിന്റപ. (ഒ.സ)

எல்.

திருப்பெருந்துறைப்புராணம்.

மறைமுதற் பொருளுள் விரங்கியா காய வாணியா ஸருள்செயு மணங்கே
கறையறு மனியு மதனிடத் தொனியுங் கலந்தென நீயுமோர் நாமு
முறைகுவு மெனினு நீபுரி தவங்கண் உனைமணங் திடுவதற் குள்ள
நிலைத்தரு விருப்பங் கொடுந்தை வாலை யாம்படி நினைத்தன மனநே. (எடு)

நினைத்தவா ஒகு யித்தலத் தடைந்தாய் நிட்களாஞ் சகளாநிட் களத்தோ
டீணாத்தவாஞ் சகள மெனுமொரு மூன்று ஓரும்பெறல் யோகநா யக்கியே
மூனைத்தாநிட் களமாஞ் சகளையிரண்டு முயங்கிய தியோகபீடங்கா
ஷனைத்ததா மனைய பீடமே ஸமர்ந்து நவின்றாநிட் களத்தொடுங் கலந்து. (எசு)

மாதவம் புரிமோ புரியு யனரும் வன்னாங் காட்சிதந் தருளித்
தீதற நினைந்த விதமுடித் திடுவாஞ் சேறியென் ராஞ்செயக் கேட்டுக்
காதலங் கடலு ஸமுந்திமே லெழுவாள் கடுப்பத்தாழ்ச் தனன்விளோங் தெழுந்தா
ஸோதலங் கமையா யோகபீடத்தை யுற்றமர்ந் தருந்தவம் புரிவாள். (எல்)

கேவறு.

குந்த எக்கருங் கூந்தல் சடிலமாக்
காந்த ரத்தணி கண்டிகை யாரமாச்
காந்த ரத்திரு நீறுது தைந்தது
காந்தி ரக்கலை போலத்த யங்கிட. (எநி)

சிற்றி டைட்கொடி தாங்குதல் சீலையாப்
பொற்று இணக்குமை பூண்டது சங்கமா
மற்றெலூ ரொப்பிலா மாதுமை கோயிலு
ஞூற் போதந்த யோகபீடத்தமர். (எகு)

கருணை காயகி காதலொ டுந்தழீஇப்
பெருகு நீரொடு நீரு பெற்றிபோ
லொருவி லோருரு வற்றவ ஸோடொன்றுய்
மருவி னள்யோக பீடத்தின் மாதவம். (க௦)

ஒருப தம்மடித் தோர்பத மூசிமேன்
மருவ ழுந்றி மலர்க்கையி ரண்டையுங்
குரும ணிச்சடை மீதுகு வித்துமுக்
குருவ னன்னுதி மீதுகண் ஊற்றிட. (கக)

அவாவொ னங்கும் பகத்தினுல் வாயுவை
யுவாம தித்தலத் தொன்றவொ உக்கியே
சிவாய மந்திர நாவிற்செ பித்துமேற்
றுவாத சாந்தத்திற் சோதியுங் தானுமாய். (கங்)

ஏக போகமா யெங்கும்வி யாபக்
மாகி யின்பவ தீசு கத்தொடு
மோக மாய்க்குருங் தத்துறை மூர்த்தியைப்
பாக வுட்கொடி பண்ணீனன் மாதவம். (கங்க)

யോകപീച്ചിരപ്പുനാത്തപടലമ്.

ഒ

അന്ത് ലേഖയെ മൈയൻകു രോതിണ്ട്
സന്ത മാറുമെ ചെമ്പ്തവം കാത്തിന്
ഡെന്ത വൈപ്പുമുധ് പാക്കെൻ നിയമ്പലു
നന്ത മർദ്ദവ ആന്ദധന താനശത.

(കൂ)

ചെമ്പു മേൻമൈത് തവത്തിന് ചെമ്പളണ്റന്
തൈ ഞങ്കവട്ട് കർപ്പു മാമ്പഴിത്
തുമ്യ വെൺവിട്ടെ മീമിക്കെത് തോൺ റിനിന്
രുമ്യ യോകതി ധാന്ത്തു ഞർത്തുവാൻ.

(കുട)

ഉന്റൻ മാതവം കണ്ടിന് കുവപ്പൊടി
മന്റ്രം ചെമ്പ്തിട വന്തനമ് ധാമെന
വിഞ്ഞ തെന്കൊലെൻ ഭരണ ഞി വിയുത്തലു
മന്റു മേവിമ ധാസലത് തന്കന്നോർ.

(കൂ)

യോക പീച്ചിന് കുറ്റ വുരുവൊടിന്
താക മോട്ടം റംകിടക് കണ്ടന
ബോക നാതനു മുന്പിട പത്തിന്മേര്
പോക മേവുരുക് കാട്ചി പുരിന്തനൻ.

(കു)

കണ്ടി നാഭൈ ടെമുന്തുകൈ കുപ്പിന
ലണ്ടാർ കോൺമണ്ണനു ചെമ്പവത്ര കാമെയിർ
കൊണ്ട കോലമുട കൊൺ ടൊറു കോയിലു
ബോൺ ടൊ ടുകകൈ യുമൈപോ വിരുത്തലുമ്.

(കു)

ഇമൈയ മൻണാളു മേഞ്ഞു മിധാവരു
മുമൈയം കുറ്റ വളികയ മുണ്ണണിഞ്ഞെന
തമൈത രാമകിഴ വർദ്ധ വയൈതിയിർ
ചമൈയ വാവാൾ നിധാവരുന്തു ചാരുവാർ.

(കൂ)

പുണ്ട രീകളു മാലുമ്പുത് തേരിനു
മണ്ട ലശക്കം മാതവ റിധാവരുന്ത്
കൊണ്ടന് മേയവേ തന്നടക്കു മൂന്കനു
മെന്തി കൈക്കണ നാതരു മെയ്തിനാർ.

(കു)

അർപ്പ തത്തോടു മണ്ണണാമുൻ പോയ്ത്തോഴ
വെർപ്പ നാതിനോ നോക്കിവിൻ ഭൈരവാമ
പൊആർപ്പ മേവനിന് പുവവായ ധണണാല്വേട്
മുർപ്പ കുന്തിന മിന്തെന വോതലുമ്.

(കു)

മയൻവി തിൽത മണപ്പെപ്പരു മണ്ടപത്
തുയർമ ണ്ണപ്പെപാവി വർദ്ധ വയൈയൈമെയ്പ്
പയൻകൊാൾ വെർപ്പൻ പരമർക്കു നന്മണ്ച
ചയമു റപ്പുന്നർ റൂസായ സിത്തനൻ.

(കു)

துதிம ணம்புரி தோகையொ மூபரன்
கதிகொன் மால்விலைட யேறிக் கயிலையுற்
றதிக மாம்வினோ யாட்டின மர்த்தனன்
பதியு மன்பர் துதித்துப் பரவவே.

(சக)

அம்மை யோகனன் காற்றிய பீடத்தின்
வெம்மை தீர்சிறப் போதினம் வேந்தனே
யெம்மை யாளினை யேவலி னலைட
செம்மை வீரன் றிறமும் விளம்புவாம்.

(சச)

யோகபீடச்சிறப்புநாத்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் சூங.

வீரபத்திரப்படலம்.

யாவரும் புகழ்சி வானு பவமெவ்வா றிருக்கு மென்னின்
மேவரு முருவொன் றற்றுப் பெருந்துறைக் கோயின் மேவித்
தாவரும் பூசை யோடு சாறுங்கொன் டடைஞ்தோர்க் கெல்லா
மோவருஞ் சோறு நல்கி யுவந்துவீற் றிருக்கு மன்றே.

(ச)

சிறுவிதி யென்பான் செய்த திமகச் சாலை யெய்தி
மஹவறு முமையாள் தீரித் திருவரு மறைத்த பின்னர்த்
தெறவலிக் குறுத்தாட்ட பூதச் சேஜையோ னெற்றி நாப்ப
னூறுவிழி திறந்தா னங்னின் றதித்தனன் வீர னென்பான்.

(2)

சடைமுடி யண்டத் துச்சி தடவரப் புயங்தி காந்த
முடைப்பட் நெருங்கக் கண்க ஞுலப்பரும் புலிங்கங் கொட்ட
மிடைபுகைப் படலம் வாயின் வெளிப்படப் பிறையுங் தஞ்சென்
றண்டதரு மெயிறு தோன்ற வாரழும் சுவாலை வீங்க.

(க)

பலகைவாள் வைரம் வைவேல் படுதழுற் கணிச்சி சூல
மிலகுசக் கரந்து ரோண மங்குசம் பாச மின்னுங்
குலவுவன் றண்டஞ் தின் டோ மரழுதற் சூலவ வேந்திக்
கலகமொன் றற்று மிக்குங் கைபல பொலியா நிற்க.

(க)

கொண்டமே னியிலுண் டாய குறுவியரப் பிடைச்ச னித்த
புண்டவா வெயிற்றுப் பேழ்வாய்ப் பூதவே தாளக் கூட்ட
மண்டரு உடெங்க வோரென் னையிர கோடி சூழுத்
தொண்டர்தம் பெருமான் முன்பு தொழுதெழுங் திதனைச் சொல்வான்.

(க)

அழுச்டல் குடிக்கோ மேரு வரைபெயர்த் தெடுத்து மற்றை
முழுவகை யெலாந்தா ளாக மோதுபு முடிக்கோ மாலைச்
செழுமல ரோனைக் கையாற் பிசைந்துபொட்ட டிடுகோ செங்தி
யொழுகவெங் கணும்வி மூக்கோ வறுத்தா கவிழ்த்தல் செய்கோ.

(க)

திலைக்கடாக் களிற்றை யொன்றூச் சேர்த்துவால் பிழித்த டிக்கோ
முகைக்குமன் டங்க ளாய முழுதுங்கைக் கொண்டு பந்தி
ஞுகைக்குமோ ராடல் செய்கோ பற்பல வரைப்ப தெங்றீ
கைக்கெலா முனவு செய்கோ வருளென கவின்று நின்றான்.

(ஏ)

மோகமார் மூடத் தக்கன் முதலியாரு நமக்கு நல்கும்
பாகமின் ரெந்று கூறிப் பண்ணுவான் மகமன் னன்பா
லேகிட் பாக முன்டோ வில்லையோ வெனக்கே மை
ஞகிய வவன்ம ருக்கி லடர்த்துவா வென்று இனயன்.

(அ)

இடுபணி யிதுதா ஞேவென் ரெயிரெலா மிலங்க கக்குக்
கொடுவலிப் பூசாஞ் சூழகு குறுகினன் யாக சாலை
விடுதல்செய் யாம ஞன்கு வாயிலுங் காவன் மேவத்
தொடுகழுற் காலான் வைத்துத் துண்ணென்ன வட்டுக் கானல்.

(க)

வீரனுட் புகுத லோடும் வெம்புவிப் போத்துக் கண்டு
சோருமான் குழாங்க ளென்னத் துண்ணென நடுங்கி வீழ்ந்தா
ஸியாருமற் றைய வேலை யழிதகைத் தக்கன் முன்போ
யோருமெம் பெருமான் பாக முன்டுகோ விலைகொ டென்றான்.

(கா)

இலையென மொழியா னுண்டென் றியம்பிடா னிருப்ப வன்னு ச்
றலையற வாளால் வெட்டி-த் தழல்படு குண்டத் திட்டு
நிலைகுலைங் தோடு ரெமக்சன் றலையையு நேரே வெட்டி
யலைபுரிந் தனன்மற் றுள்ள வமரர்கள் பலரு மாய.

(கக)

சிறுவிதி மனைவி முன்னுச் செறிந்தபன் மாதர் தம்பாற்
குறுபு முன்போ யம்மை கோபத்தில் வருபெண் டெய்வ
நறவிகாக் குழல்வார் காது நாகிவன் மூலைமுன் ஞகச்
செறுவலி கொண்டு கொய்து தெறுசின மொழித்த தன்றே.

(கங)

கொடுவலிச் சூழலுஞ் செங்கட்ட குறியதாட்ட பூத மெல்லாங்
கடுகிமற் றமர மாதர் கலையா யற்றென கிழ்த்துப்
படிமுலைக் குவடு பற்றித் தழீஇத்தழீஇப் பருசி வாய்நீர்
விடுதலற் றிருந்த காம விடாய்தவிர்த் திருந்த வன்றே.

(கங)

உடையெநய்க் குடம ஜெத்து முருட்டுபு பொரியைச் சிக்கி
மிடைதரக் குவித்த வேமா விறங்கலா மொன்று செய்து
புடைமகக் குழியி னிட்டு நீரனீர் புகட்டிப் போக்கி
உடைமழச் சிறுபு தஞ்செய் குறும்பினை வில்வா ஸியாரே.

(கங)

எசு

திருப்பெருந்துறைப்புராணம்.

இவ்வண்ணங் கோபத் தீயை யாகத்தி யோடு மாய்த்துச்
செவ்வன்ன மேனி வீர னின்றனன் சிவனை யுள்ளி
யவ்வண்ணம் போல வெங்கு மாயவ னதனை யோர்க்கு
நவ்வண்ண மறுப்பா ஞங்குத் தோன்றின னாவெள் ளேற்றின்.

(கடு)

விடைமிசை யமலற் கண்டு தாழ்க்கெழு வீர னிற்ப
வுடையவ னிரங்கி யாரு முயிரடைங் கெழுமா செய்கி
சடையவ வெனலு மையன் சாற்றிய வாறெற மூப்ப
நடைதளர்க் கெழுக்கெல் லாரு நானெலூடும் பிரானைத் தாழ்க்கார்.

(கசு)

தாழ்க்கெழுக் கொதுங்கி னிற்குங் தண்டுழாய் முகுங்க னுதிப்
போழ்க்கெங் கையொ னோக்கிப் பொய்மனத் தக்கன் வார்த்தை
வீழ்ந்தார் பட்ட பாடு விரிப்பதென் சிவத்து ரோகத
தாழ்க்கமை தீரு மாநம் பெருத்துறை யடையி னன்றூன்.

(கங)

ஏன்றுாத் தவகைப் போக்கி வீரனே டிமில்வெள் ளேற்றுக்
கூட்டுறவுகத் தொருவே தண்டங் குறுகிவீற் றிருந்தா னம்மை
கெதங்கிலைச்ச செல்லுங் காலைச் சேறிந் காவற் கென்று
நன்றிசைத் திடலால் வீர பத்திர னம்பன் போங்கே.

(கஅ)

அம்மைசங் நிதியி னின்றே காவல்செய் தமரா னின்றூன்
செம்மைகொ எவற்றுழ்க் கிட்ட சித்திகள் பெறுவா ரியாரு
நம்மையாள் பவன்சொற் பற்றி காரணன் முதலோர் ஞால
மும்மையேத் தாங்கணய்தி முருக்கினார் சிவத்து ரோகம்.

(கக)

பகலருங் திறல்சால் வீர பத்திரப் பெருமான் ஞேற்றத்
கிகலருஞ் சிறப்பு மம்மை சங்கிதி யியைந்த வாறு
முகலருங் களிப்பிற் சொற்று மொளிர்பெருங் துறையி லொன்று
தகவருங் தீர்த்த மேன்மை யலைத்தையுஞ் சாற்று வாமால்.

(எ.ஒ)

வீரபத்தீரப்படல முற்றிற்ற.

ஆகத்திருவிருத்தம் சூடு. —

கி ர் த் த ப் ப ட ல ம்.

அயனரிதாழ் தில்லைறு வாயிரரு மையரே
பயன்மையும் வாசகத்தின் வாச்சியார் பகருமென
மயன்மருவாச் சபைகேரே மரிஇசுச்சட்டி யுணர்த்தினு
ரியன்மருவ செஞ்சரண மெம்மனே ருயிர்க்கரணம்.

(க)

கலமாரும் பெருந்துறையி னவதீர்த்த நாளுமூன
வலமாருஞ் சிவமாதி மலரவனீ ரூக்கஸாயுங்
குலமாரு நவபேத மஹவயெனக்கூ றுவரறிந்தோர்
சலமாரு மதில்பொடித்தா ராநதியே சமைத்தனரால்.

(2)

ஆயங்கல தீர்த்தத்து எமலமாஞ் சிவதீர்த்த
மேயசபைக் கீசான விதிக்கிலுமை தளிவாயிற்
பாயவெதி ரொருசுப்ப் படிவமா யினிதமருங்
தோயமதில் வானவருங் துளோந்தாட லரிதாகும்.

(க)

அன்னசிவ தீர்த்தத்தி ஞாருதிவலை யருந்திடுவார்
முன்னமைம மலமாகை கன்மழுத றறமுருக்கிப்
பண்ணமல ரைண்யான்முற் பல்லோரு றறமுறப்ப
நன்னலமார் சிவக்கலப்பு நன்னியனு பவித்தமர்வார்.

(ச)

மலையணையன் மகள்யோகம் பயிலுதற்கு மருவியநா
னலைவரிய வத்தீர்த்தத் ததிவிருப்பங் கொடுபுவனத்
தலைவனைத்தாழ்ந் தொருதிவலை தலைமிசைக்கொண் டவர்சன்ம
நிலைகுலையும் படிவரங்தா வெனக்கொண்டு நிறுவினான்.

(இ)

எண்ணரிய மகத்துவஞ்சால் சிவதீர்த்த மேஜைநீர்
நண்ணரிய புகழான்ம நாதகூ பப்பெயர்பெற்
மறண்ணரிய வபிடேக மாட்டுதற்கே பாங்காகுங்
கண்ணரிய வதன்பெருமை கட்டுரைக்க வல்லவரியார்.

(ஈ)

ஆதிநா யகன்கோயிற் ரெண்மேற்கி ஏருஞ்சுவப்
பூதிநா யகன்றமூற்கண் பொருங்தநோக் குறப்பாய்ந்த
கோதிலாத் தழுலெழுபா தலமுருவக் குதித்தெழுங்த
தீதிலாப் புனற்பெயரக் கிணிதீர்த்த மெனப்புகல்வார்.

(ஏ)

ஆயத்தீன யறிஞர்ச்சத்தி தீர்த்தமென வகைதருவார்
பாயவதன் மகத்துவத்தை யாமேயோ பகர்தருவோந்
தோயமதைத் தொடிந்றபருகிற் றுளேந்தாடி ஞேக்குறிலு
ளேயனினைத் திடிந்றகவி னியல்பயனை யளப்பவரார்.

(ஏ)

திருந்துபுகழ் மலரயன்புத் திரனை சுவாயம்பு
பொருந்துவத் தாற்பிறந்த பத்திரரோ ரிருவருளர்
வருந்துதலி லொருவனு மம்பிரிய வர்த்தனனு
விருந்தில்சான் மற்றொருவன் பெயருமினி யறையக்கேள்.

(க)

சத்தான குணமுடையான் றண்ணளிக்கா கரமானுன்
முத்தானக் களிற்றரசர் முடிதேங்க்கு மொய்கழலான்
கொத்தான மலர்க்குழலார் மடலெழுதுங் குலக்காம
ஞுத்தான பாதனை வொருபெயர்பெற் றவனம்மா.

(ஏ)

அன்னதை நாத தீர்த்த மென்று வடையோர் சொல்வார்
பொன்னவிர் கமலம் பூத்த புனலதிற் படிவோ ரியாரும்
பன்னரு மிம்மையோடு மறுமையும் பண்பிற் துய்த்து
மின்னவிர் சடையான் பாத மேவிலீற் றிருப்ப ரீற்றில்.

(கூ)

தென்றிசைக் கடற்றி ரத்திற் செல்லமுங் கல்வி யுஞ்சேர்
தொன்றிய வளத்தா ஞான மோங்கரி மங்கி ரப்பேர்
துன்றிய புரமோன் றுண்டு சுரங்கர் வரழுக்கை யோரு
நன்றிய லாங்கு யேவ நண்ணூவர் வேட்கை மாதோ.

(கூ)

அந்தநற் புரத்தி லெம்மா னலை மொன்றுண் டென்று
நந்தமக் கருஞ் மீச னுமோ மங்கி ரேசன்
பிந்தவி வருள்சா லம்மை பிரமநா யகியென் பேராள்
பந்தமி விருவு ருக்கும் பண்ணினர் திருவி மூவே.

(கத)

சாறுசெய் தினத்து ளோர்நாட் ணையலோ ணைய னார்தி
யேறுகொண் டலங்கா ரஞ்சா ரெழிற்றிரு வீதி யெய்திப்
பேறுதங் கடியார்க் கெல்லாம் பெறற்கருங் காட்சி னல்கீ
கூறுதன் கோயி அல்ளாற் குறுகிலீற் றிருந்தா னன்றே.

(கஉ)

இருள்செறி கால மாக விற்புகு நடவை தேருந்
தெருளின்மித் திரனெண் பானேந் மகறயவன் சிகரிக் கப்பாற்
பொருளிலை யெனக்க முத்த தீபத்துட் பொருந்து மொன்றை
மருளறக் கழியிற் கோத்து வழிக்கொடு நடந்து போனுன்.

(கங)

அன்னவன் முன்பு செல்லச் சிலர்தொடர்க் தகத்துட் போவான்
மின்னகு தீப கோக்கி விளைதரத் தொடர்ந்து சென்றூர்
சொன்னவச் சிவால யத்தெண் னெய்கவர் துரோக மேவ
வெண்ணரும் வறுமை மூடப் பட்டிரங் தளற்றி லாழுங்கு.

(கச)

நெடி துாள் கழிந்த பின்றை னிலத்திழி பிறப்பி னுற்றூர்
கொடியமற் றிதற்கு மூல மெனக்கூறு மித்தி ரண்றுன்
மத்தரா னிரப்பு முடித் தடையிற்பன் ஞான முன்று
கடியவெங் கோய்க்கோட் பட்டுக் காலனா ரடைந்தா னன்றே.

(கஊ)

ஆவயி னிரிய மெல்லா மளப்பினு எனுப வீத்து
மேவருங் சிருமி யாதி வேறுவே றுதித்து மாய்ந்து
பாவமன் ஞுமலி யாகிப் பல்லிடத் துழுவுன் காலை
யோவரும் பெருந்து றறப்பாற் பிதிர்வன முற்றூ னன்றே.

(கக)

குவெனச் சாம்பர் வீழ்ந்து புரளவுங் தாய ஞானம்
வடுவெறச் சிறிதுண் டாக மற்றங்த வலியி னலே
படுமெலர்த் தேவ தீர்த்தம் படிந்துபா தகங்த டின்து
கொடுமலக் குறும்பு மாய்த்துக் கூடுபே ரின்ப முற்றூன்.

(கங)

தீர்த்தப்படல்.

அக

அறத்தினை வேண்டி ஒலும் மளப்பரும் பொருள்களாய்
திறத்தினை வேண்டி ஒலுங்கிகழ்த்தருமின்பு மென்னு
நிறத்தினை வேண்டி ஒலும் சிக்குமிம் மூன்றாண்றுக்கும்
புறத்தினை வேண்டி ஒலும் பொவியங்கள் கிடுமத் தீர்த்தம்.

(கா)

உமைமண் வாளன் கோயி லுத்தர திரையின் கண்ணே
யமைசிறப் புடைய வீதிக் கருகொரு தீர்த்த முண்டாற்
கமைமுனி வரர்களாடிக் களித்தருங் தவஞ்செய் நீராற்
சமைத்தரு முனிவர் தீர்த்த மென்மனூர் தலைமை சான்றேர்.

(கக)

இன்னுமற் றதீன் விந்து தீர்த்தமென் ரெடுத்துச் சொல்வார்
பன்னுமற் றந்தீர் ராடிமற் பாதக மனைத்து மாடுந்
துன்னுமும் மலக்கி முங்குக் தொட்டெறி வன்மை மேவ
மின்னுமஞ் சடையான் பாதக் கலப்புமே விடுவ துண்மை:

(சா)

கொழிதமிழ் மணக்குஞ் செவ்வாய்க் கூறுமுனி வரனெங் கோமருள்
பழிதபு பொதிய மேவும் படிவழி மியங்குங் காலைக்
கழிதவத் துருவா சன்றன் காதல ரிருவ ராய
வழிதகைக் கொடுவா தாவி வில்வல ணுத்து மேவி.

(சக)

வஞ்சகத் தூட்டல் கண்டு மற்றவர் தமைஞ் ரூக்கி
நெஞ்சகத் துறுவன் மைந்த ரிவரென நினைக்து நாரூ
மஞ்சகத் தொழித ராத பெருங்துறை மருங்கு வங்து
தஞ்சகக் கழுவா யாற்றத் தமிழ்முனி வரனி இனந்தான்.

(சங)

தண்ணிய முனிவர் தீர்த்தஞ் சார்ந்துசங் கற்பங் கூறி
புண்ணிய முனிவ ஞாடிப் போர்த்திய பழிய ஜெத்து
மண்ணிய விசேடம் பெற்றுன் மற்றுமத் தீர்த்த மாடி
யெண்ணிய பேறு பெற்று ரெண்ணிலா ருலகி னம்மா.

(சங)

அகத்திய முனிவன் பின்னு மமைந்தவென் ளாற்றின் மூழ்கி
மகத்துவ மிகும்வெள் ளாற்றின் வடக்கா யில்கங் கந்துத்
தகத்திகழ் பூசை செய்து தன்பெயர் நிறுவிப் போனு
ஏரிகத்தியல் போக மாதி யெய்துவா ரதுபூ சிப்பார்.

(சங)

அங்கண ரூபாத்தி யாய ராயமர் கழக மாகத்
தங்கிய வாங்கோர் தானாங் தனக்குப்பச் சிமதிக் கிண்கட்
பொங்குமோர் தீர்த்த முண்டாற் புகரற வசரர் தோய்து
பங்கமில் வரங்கள் பெற்றுரூபாதலாற் பாரி னுள்ளோர்.

(சநு)

வலிதரு மசர தீர்த்த மெனும்பெயர் வழங்கா நிற்பர்
சவிதரு தரமி லாத சதாசிவ தீர்த்த மென்றும்
பொலிதரு புலவர் சொல்வா ரங்கதிற் புகுங்து மூழ்கின்
மெலிதரும் பாவ மெல்லாம் வீட்டின்ப மெய்து மன்றே.

(சக)

அல்

திருப்பெருந்துறைப்புராணம்.

மருவிய குருங்கி னுக்கு வாயுமூ லையிலோர் தீர்த்தம்
வெருவற வாயு மூஞ்சி வயிற்றுநோய் வீட்டு வாஞ்சதா
னென்றுவிலத் திறத்தால் வாயு தீர்த்தமென் நுரையா நிற்பார்
திருவினர் மகேச தீர்த்த மென்னவுஞ் செப்பு வாரால்.

(சங)

உணாத்தவண் புனலா றின்னு முரைக்கவேண் டியவோர் மூன்று
திணாத்தம் பின்பு சொல்வாங் திருப்பெருந் துறைய கத்து
வணாத்தடந் தோட்டு ராதி யாவரு மடிய மாட்டிப்
புணாத்தசீர்க் குமாரன் வந்து பொருந்திய திறமுஞ் சொல்வாம்.

(சங)

தீர்த்தப்படலமுற்றி ற்றி ற்றி று.

ஆகத்திருவிருத்தம் சூவநு.

குமாரர்வருந்தைகப்படலம்.

அதுமுத லுதுமுத லென்ற றைந்திடா
திதுமுத லெனத்துணி யியல்பு நல்கிடு
முதுமுத னுலென மொழியும் வாசகப்
புதுமுதன் மலரடி புங்கி மன்னுமால்.

(க)

ஒருசிறு விதிமகச் சாலை யூற்றவன்
மருதக ரூனுணச் சமைந்த வானவர்
வெருவறக் கடையெலா மேனி கொண்டெனப்
பெருவலிச் சூரமுத லோர்பி றங்கனர்.

(க.)

எண்ணினு எருங்கவ மியற்றி கெற்றித்தக்
கண்ணினுன் பால்வர மனைத்துங் கைககொண்டா
ரண்ணூபே ரண்டமா யிரத்தெட்டடாஞ்சுவா
ருண்ணிலா மருள்கிறி தேனு முற்றிலார்.

(க.)

அன்னவ ரலைத்திட வலையின் வாய்த்தாரும்
பென்னவா னவரெலா மலைத லேய்ந்தனர்
சொன்னமா தேவர்க்குத் துரோகஞ் செய்யய
னின்னதோ வின்னமு மெய்து மென்பரால்.

. (க.)

ஆலைவாய்க் கரும்பென வவுண ராலுகை
மாலயன் முதவிய வானு ளோரெலாம்
வேலைங்கு செழுத்தமைக் காத்த வித்தகன்
சோலைகுழ் திருப்பெருந் துறைவங் தெய்தினார்.

(க.)

குமாரர்வருகைப்படலம்.

அங்

அய்யனே யபயம்வெவ் வரின மேந்திய
கய்யனே யபயம்வெங் காலற் செற்றகாற்
செய்யனே யபயமா தவத்தர் சிங்கைதலாழ்
மெய்யனே யபயமியா மெவிவு மேவினேம்.

(கு)

முத்தனே யோலமெம் முதல்வி கொண்டரு
எத்தனே யோலம்வின் ணவாம்பெ ருஞ்துறைறக்
கத்தனே யோலமெங் கஜை ஞைய
நித்தனே யோலமென் றிறைறஞ்சி நின்றனர்.

(ஏ)

ஆயவக் காலையி லான்ம நாயகர்
நேயமுற் றவர்முகம் பார்த்து நீரெலாங்
காயமேற் போம்வட கயிலை யன்னூயின்
பாயநும் பகைதபு பான்மை மேவுவே.

(ஏ)

என்றலும் வடகயி லாய மெய்தினை
ரான்றலி னங்தியெம் மண்ண ரூடொழுஷ்
மன்றமர் பிரானுக்கெம் வரவு செப்பென்று
ரொன்றல னனுகைருபெற் றுள்பு கச்செய்தான்.

(கு)

உருத்திர மூர்த்தியை யுவந்து கண்டனர்
கருத்தமை தரவடிக் கடிப னிந்தனர்
பருத்தெழு மழிழ்ச்சியிற் குடங்தம் பட்டனர்
திருத்தக வவர்முக நோக்கிச் செப்புவான்.

(கா)

ஒன்றுநீர் ரஞ்சவி ரும்பர் காள்வளங்
குன்றுரூப் பெருந்துறை கூடி மேவலா
லன்றுநும் பகையெலா மழிவ தாகுமா
வின்றுநா மதற்குவே றியற்ற இண்டென.

(கக)

ஆறுமா முகங்கள்கொண் டமர்ந்துட் டாதுவை
வீறுவா ஓடுதற்கணில் வெளிப்ப உத்திடக்
க்கறுகா லழிலைச் சுமந்து கொண்டுபோய்த்
தேறுமா கங்கையிற் செலுத்தக் கங்கையும்.

(கட)

மறுவறு பெருஞ்சர வணத்தி னுய்த்திட
வறுபொறி கருமறு குழங்கை யாகியோங்
குறுதினத் துமையவ ஜான்று செய்தொளி
பெறுகயி கைக்கிரி பிறங்க வுய்த்தலும்.

(கக)

ஆறுமா முகத்தவ ஞை நம்பிரான்
வீறுசெய் தம்பிய ரொடும்வி ராவியே
மாறுதீர் பெருவினை யாட்டின் மண்ணுத
நேறுமா ஸயன்முதற் றேவர் கூடுபு.

(கஈ)

அசு

திருப்பெருந்துறைப்புராணம்.

மறைமுத ஸ்தலம் வீழ்ந்து வாழ்த்தியே
முறையிட விரக்கிய முக்க னையக
னிறைபதி தெருவா னிகழ்தன் சத்தியை
யறைபடை யாகச்செய் தங்கை நல்குபு.

(கரு)

இன்னும்வேண் டுவெலா மினிதி னீந்திவட்
உன்னும்வா னவர்ப்பகை தொலைத்து வாவென
மின்னுதம் பியரோடும் பூத ரோடுமேய்
மன்னுதா ரகனுவிர் மதிய மாய்த்தபின்.

(கசு)

வழியமர் தலமெலாம் வழுத்தி யாவரு
மொழியலை வாயிடை யமர்ந்து முந்துபொன்
பழியவு ணர்கணிலை பகர வோர்ந்தட
லொழிவரு மிளவல்கு ஞருந் ரெய்யென.

(கன)

மீண்டபி னியாவரு மேவிப் பின்வர
மாண்டசீர் வீரமா மகேந்தி ரம்புகுஞ
தாண்டவ னவுணர்த மனிக மாய்தரத்
தூண்டடு பகையெலாந் தூண்டல் செய்யுநாள்.

(கா)

அரிமுகத் தவண்ணே யாதி யாகிய
வெரிமுகத் தவரெலா மிறந்து போம்படி
தெரிபடை செலுத்திமேற் றிகழுஞ் சட்டியி
ஹரியகு ராயமா வுடல்பி னந்தனன்.

(ககு)

கோழியு மயிலுமாக் குலவ ஞேக்கியாங்
கூழிகா ணீருங்கொடி ழர்தி யாக்குபு
வாழிவா னவர்க்கிறை விடுத்தொர் மால்வாக்
குழியா ணையின்பிடி தோன்பு ணர்ந்தரோ.

(எ.ஒ)

ஏலும்வா னகங்குழி யேற்றி மாமறை
நாலுமோர் பெருந்துறை நண்ணி யப்பை
யாலுமே தகவுசா லன்பிற் போற்றிட
மாலுமா றிலாரோடும் வந்த னன்னரோ.

(எ.க)

அம்மையப் பாத்தொழு தடிவ ணங்குபு
வெம்மையில் பெருங்களி மேவு சிங்கதயான்
கொம்மையொன் மயின்மிசைக் கொண்டு கோபுரச்
செம்மைசே ருத்தர திசையீ சான்த்தில்.

(எ.ஏ)

வடத்திசை நோக்குபு மகிழ்ந்து வைக்கினை
ஞுடன்டைங் தவரெலா மொருங்கு நோக்கியாங்
கிடமிகு பெருந்துறைக் குமார வென்றுள
மடனிகு மன்பொடு வணங்கி வாழ்த்தினூர்.

(எ.ஏ.)

பெருந்துறைப்படலம்.

அடு

உறிய பெருந்துறைக் குமாரர் சேவதி
நாறிய மலர்பறித் தனியு நல்லவ
ரேறிய சனைபா தகமெ லாயிரித்
நாறிய சிவான்தத் துவந்து மண்ணுவார்.

(ஒசு)

கொடிமதிற் பெருந்துறைக் குமாரர் வந்தவா
கீழடிவற வளாத்தன மோங்கற் ரேளினுய்
கடிதலில் பெருந்துறை யெனந்குக் காரணம்
படியற விளம்புவாம் பண்பிற் கேட்டியால்.

(ஒடு)

குமாரர்வருகைப்படலமுற்றிற்று.

ஆதத்திருவிருத்தம் १००.

பெருந்துறைப்படலம்.

கதிரழில் கண்ணே மெய்யே கஞ்சமே விருப்பான் பாகே
யதிர்வளைக் கரணம் பேறில் லேயினு மாவதாக
வெதிரில்வான் பரமா காரென் நியற்றமி மூன்கை சொற்ற
முதிர்புகழ் வாத ஒூரெம் முதல்வரே யெமையாட் கொண்டார்.

(ஏ)

இறையவ வென்றுமா தேவ னேயெனத் துணிந்த சீரார்
மறைமுழு வதுமு ணர்த்து வைகிகத் துறையி வீன்றூர்
குறையற வங்க மாதி யாவுமூட் கொண்ட சீலர்
பொறையுரு வழைமுங் நூறு மறையவர் புகழான் மிக்கார்.

(ஒ)

ஆற்றறீத் தொழிலே யின்னு மறைபசக் கொலையே யேனு
மேற்றலோர் பழிய மில்லா ரியாவருங் தொழும்பே றந்றூர்
சூற்றலென் னெம்பி ராஜைத் தங்களு ளாருவ ஞகப்
போற்றல்கொண் வேப்பா ரென்னி வியாமேயோ புகழு வல்லேம்.

(ஏ)

தங்களு ளாருவ ஞகத் தம்பிரான் றன்னைப் பெற்ற
துங்கமார் கதையென் னென்னிற் சொல்லுவா மன்ன கேண்மோ
திங்களங் குலத்த ஞை செழியர்கோ மக்களே ருத்தன்
பங்கமி லாண்ம நாதர் பணிசெயற் குரிமை யாய்ந்து.

(ஏ)

கங்கைகுழ் காசி னின்றுங் கற்றமுங் நூறு வாய்மைத்
துங்கமா மறையோர் தம்மை வருவித்தான் ரேலா மேன்மை
யங்கவர் பாண்டி நாட்டி னவிழ்மலர்க் குருந்த நாளுக்
தங்கிய வனத்தை மேவச் சுகுணபான் டியனுஞ் சார்ந்தான்.

(ஏ)

அகா

திருப்பெருந் துறைப்புராணம்.

வழுதியர் பெருமாற் காக்கங் கூறினர் மறையோ ரெல்லாங்
தொழுதன னிருக்கை கல்கித் தூயபொற் கவிங்க முந்நா
கருமுகொளித் தட்ட மேலா வெண்ணீன ஞாருக்கு வைத்துச்
செழுமுகத் தொவ்வொன் ரூகச் சிறப்புறக் கொடுத்தா னன்றே. (க)

எஞ்சிய தொன்றேற் பாரிங் கில்லாத குறையென் னென்றான்
விஞ்சிய புகழார் தம்மை மேதகப் பலகா வெண்ணீ
யஞ்சிய மனத்த ராகி யையழுற் கெருவர்க் காணேங்
துஞ்சிய புகழா யென்ன செய்குவாஞ் சொற்றி யென்றா. (ங)

வழுதியு மறைவ ஸாரு மயங்கின ரிருக்குங் காலை
பெழுதரு மறைக டேரூ விறையவன் குருங்தி னின்று
முழுமறை யவனுத் தோற்றிப் பூழியன் முன்ன ரெய்திச்
செழுமுந்தாற் ருவரெம் மோடென் துவாத்தனர் தியக்கங் திர்த்தார். (ங)

இழுதையர் தஸமச்சா ராநா மெஞ்ஞான்று மிவகா டிங்கேங்
தழுவுவ மெனாந் ரள்ளி வழுதிதன னுதலிற் சாத்திப்
பழுதறு மாக்கங் கூறிப் பரவபொற் கலையு மேற்றுத்
தொழுதகு மறையோர் கூட்டத் தொருவராத் துன்னி ஞால். (க)

மதிலம் பொவிமுந் நூற்று வருளிவ ரொருவ ரென்றே
யதிசயம் பயப்ப வான்ம நாதருக் கணெந்தா ரோர்பேர்
திதிபுரி தென்னர் கோமான் மறையவர் செய்யு மன்புங்
துதியிறை யவர்தாஞ் செய்யு மருஞ்சீர் தூக்கி னின்றான். (கா)

மின்னகு வேலான் செம்பொன் மாளிகை வெவ்வே ரூக்கி
யன்னவர்க் குதவி யவ்வூர் மானிய மாக நல்கி
யின்னமும் வேண்டுஞ் செல்வ மியாவையு நிரப்பிப் பின்னர்த்
தன்னக ரடைந்தா னன்ம நாதர்தா டலைமேற் கொண்டே. (கக)

ஓதிய மறையோர் தம்மு னொருவரா யான்ம நாத
ராதியில் வந்த வாறீ தஸமந்தன மப்பாற் கேண்மோ
சோதியை யான்ம நாதச் சுயம்புவை யருச்சித் தேத்திப்
போதியன் மறைவ ஸானும் புகழ்மறை யவர்கள் வாழ்நாள். (கங்)

எண்ணிய மறையோ ரெல்லா மிராப்பக வெங்பு பொங்கப்
புண்ணிய வான்ம நாதர் பூசனை முயலு மாற்று
வெண்ணீய சிறுவர்க் கத்தி யயனஞ்செய் விப்ப தற்கோர்
தண்ணியர் வேறி லாமைத் தளர்வுளத் தடைந்தா ரன்றே. (கங்)

இருமுது குரவர் கோயிற் பணிவிடை நமக்கெஞ் ஞான்று
மொருவரும் வேலை யாகு மொருபெரும் பேறு பெற்றேரும்
வெருவறு சிறுர்க்கு வேதம் பயில்விப்பார் வேறு காணேங்
திருவரு ஞாரே மென்று சிந்தைசெய் திருக்குங் காலை. (கச்)

பெருந்துறைப்படலம்.

அன்

மாண்றசிக் தையராய் வந்து மாலயன் முதலி யோர்க்
டோண்றங்கின் நிரத்தல் செய்யச் சுவிட மழுதாக் கொண்டார்
சான்றமா மறையோ ருள்ளத் தளர்வினை யொழியார் கொல்லோ
வான்றதா மேயு பாத்தி யாயராய் வெளிக்கொள் வாரால்.

(கடு)

எங்கனும் வியாபித் துள்ள வழகெனப் பட்ட வெல்லா
மங்கனுற் றூருவி ருத்த வடிவமா யமைந்த தென்னத்
திங்கனன் கமரா வின்ற செஞ்சடை யான்ம நாதர்
கங்கனுன் கிணன்வேண் டாவோர் கிழவருக் கைக்கொண் டாரால்.

(கசு)

மன்னிய நுமையின் வேறை வனத்திடைப் பெற்ற தேயோ
வன்னிய மில்லாப் பாசு ரதனிடைப் பெற்ற தேயோ
வின்னிய வின்னு மெங்குப் பெற்றதோ விளம்பீ ரென்னத்
துன்னிய வேறைத் தண்டஞ் சுடரொரு கரங்கொண் கேன்றி.

(கன்)

அகாக்கலை முடி யி னின்று மாக்கலை யாய தென்னப்
புராத்தவெண் கவிங்கம் பின்பு போக்குகோ வணத்தி ஞேடு
வராத்தமுன் கொய்செ ருக்கு மதுத்தெடேச் செருகி மேலா
ஹாக்குமே கலை எங்க வுடுத்தது சரியக் காட்டி,

(கஅ)

மதியமு தொழுக்கி யாங்கு வயங்குமுப் புரிநாற் கிட்ட
பொதிதரு முறைகொ லென்னப் பொற்றமேற் கவிங்கஞ் சாத்தித்
துதியபாற் கடவி னுப்பட் டோன்றிய மொக்குண் மேலோர்
பொதியபுண் டீகஞ் சார்ந்தாற் போன்னா முடியின் னுல்.

(கக்)

எவ்வுருக் கொண்ட போது மிதுவிடே மெனக்கொண் டாங்குச்
செவ்விய நுதலின் மெய்யிற் செறிந்தவுத் தூள னத்தோ
டவ்விய மனுக்கு ரீற்றுப் புண்டர மழுகு செய்து
கவ்விய தாய வெள்ளிக் குப்பாயக் கட்டிற் ரேண்ற.

(எ.ஏ)

திருத்தகக் கொண்டு மெய்யிற் சிவமணங் கமழ்வ தோர்ந்து
பருத்தகார் வண்டி னங்கள் பற்பல வந்து வீழ்த்தாங்
கருத்தான் மறைக னேத்த வலியுங்கண் மணிகள் பல்ல
பொருத்தமார் சென்னி யாதி யிடமெலாம் போவியா னிற்ப.

(எ.ங)

வளையுருத் திரிக்கு வேரேர் வளையுருக் கொண்ட தென்னக்
களையவிர் செவியிற் செம்பொற் குண்டலங் கவினச் சோத்தே
யிளைமதுத் துழாயி னேங்க னெறும்பது மினங்கா ரீற்கத்
தளைபவித் திரமோ ரங்கை விரற்றலைத் தயங்கப் பூண்டு.

எழுதுதற் கரிய தாகி யியைந்ததோர் பாதக் காப்புச்
செழுமல ரதியிற் சேரத் திகழ்வலக் கண்ணின் வெப்பங்
தழுவதன் மறைக்கு மாரேர் தடங்கரங் கவிகை தாங்க
முழுமுத வெரிவ் வாரேர் முதுவடி வற்று ரன்றே.

(உ.ங)

அஅ

திருப்பெருந்துறைப்புராணம்.

தளர்கடை தனக்கு மோராற் றலைச்செயுங் தண்ட மென்று
கிளருல குரைத்த நேற்றக் கேட்டலீல் துண்ணிக் கொண்டு
விளர்க்குடை நிழலி யங்கி வேதிய ரவைமுன் னாக
வளரொளி மறையோர் வந்தார் வாய்சிவ சிவவென் ரூர்ப்ப.

(உச)

வந்தமா மறையோர் தம்மை யிருந்தமா மறையோர் கண்டு
முந்தனே ரெழுந்து சென்று முகமலர்ந் தினிது போற்றிச்
சந்தமார் தமதி ருக்கை கொடுவெந்து தாழ்ந்தி ருத்தி
யெங்தலூ ரீருந்தும் போந்தி காயரே யியம்பு மென்றூர்.

(உடு)

ஙங்குநா மிருப்போ மூரென் றிசைப்பதொன் றில்லை யேனுங்
தங்குவாஞ் சிவபு ரத்துந் தவாதவன் பினர்த மாட்டு
நங்குதீர் மறைவல் லீர நாதர்க்கோ ரிடறு முண்டோ
பொங்குதூல் சிறுவ ருக்குப் போதித்தல் வல்லே மென்றூர்.

(உச)

ஐயரிம் மாற்றங் கூற வந்தன ராகி யுள்ள
செய்யருண் மிகம கிழ்ந்து சிறுவர்போ தலையில் வல்ல
மெய்யரே லோளி ருக்கு விளம்புவீ ரென்றூர் நாலெண்
கையர்கா ஞதார் செவ்வாய் மலர்ந்தனா கருணை செய்வார்.

(உச)

வன்னமே பதமே யாரும் வகுத்துகொ சிரம மேமேற்
சிசாண்வைான் சடையி ருக்கே துயபஞ் சாதி யேமற்
ஹன்னரும் பிறவே யெல்லா முதாத்தமுற் சுரத்தி னேடு
மன்னவெத் திறங்க ஞங்கார் மழையெனப் பொழுந்தா ரண்டே.

(உச)

அந்தநா ஞாத்தா ரிந்கா வறைவதோ ராுஷைத் தாமோ
பந்தமா மறவி யாதி யுபிர்க்குணம் பரித்து ணாரோ
சந்தமா ரணைத்துங் கேட்டுச் சதுமறை வல்லா ரென்றே
நந்தமா மறையோ ரெல்லா நவிலொனு வுவகை பூத்தார்.

(உக)

சிறுவரீங் ஞள்ளார்க் கத்தி யபனாஞ்செய் வித்தல் வேண்டு
மறுவறு நுமக்கென் வேண்டும் வகுத்துகொ செய்வீ ரென்னப்
பெறுவதும் பிரிய மல்லாற் பிறிதெவ னமங்கு வேண்டு
முறுபசிக் கண்ணக் தம்மி னுதுவொன்றே போது மென்றூர்.

(உக)

அன்னதே லைய ரேயெய் மகந்தொறு மொவ்வோர் ணாளா
வின்னமு தருந்து வீரென் றிசைத்தன ரிசைந்தா ராகிச்
சொன்னபன் மகாளாக் கூட்டித் தூயவேர ரிடத்த மர்ந்து
நன்னலம் பெருக வோது வித்தலை நடாத்த அற்றூர்.

(உக)

தொழுகுலத் தவர்சி றூர்மேற் றுயதாங் கருணை நாட்டம்
பழுதறு முபாத்தி யாயர் செலுத்துபு பாடஞ் சொல்லச்
செழுமதிப் பிறைபோற் கல்வி தினங்தொறும் வளர்த னேக்கி
யெழுதரு முவகை பொங்க விருப்பிறப் பாளர் வாழ்சாள்.

(உக)

பெருந்துறைப்படலம்.

அக்டோபர்

மன்னிய மதுரை மேய வரதுங்க வழுதி யூழற்
றுன்னிய சுவர்க்க முற்று ஞுவன்மகன் கெளமா ரண்றுங்
மின்னிய மவவி சூடி மேதினி புரக்கு நாளிற்
றுன்னிய குறும்பர் தங்க தோன்றலா சியலுண் டாக்கன்.

(கங்க)

தலையுனர் வழுதி யாய கெளமார ணட்புப் பெற்று
நிலையுரி மையும்பெற் ரூனும் நிகழ்பவன் கொடிய தீமை
யலைசெயற் கஞ்சா னெங்க ளான்மா யக்கூப் போற்றுங்
தலைமையங் தணர்தம் பூமி தலைக்கவ ரெண்ணங் கொண்டான்.

(கங்க)

தன்னுடை கைக்க இத்த கரமாத் தங்க லாலே
மன்னுடை மறையோர் வைகுஞ் சிவபுர வளப்பார் முற்று
மென்னுடை நிலமா மென்றே யென்னுது கவர்ந்து கொண்டான்
மூன்னுடை வழுதி நல்கு முறிவிலா வணத்தி ஞேடும்.

(கந்து)

பரம்பர வான்ம நாதர் பணிவிடை செய்வா ரென்று
நிரம்பமை மறையோ ரென்று கெஞ்சத்துச் சற்று மென்னு
வரம்பறு கொடியோ னெல்லாங் கவர்ந்தனன் மறையோ ரெல்லா
மூரம்பயில் செயலொன் றில்லா ரொய்யென வாட்ட முற்றுர்.

(கங்க)

வழுதியோ விளைய னன்னன் மாட்டுதி நட்புப் பெற்றுன்
பழுதுசெய் குறும்பர் தோன்றற் பாதகம் புரிலுண் டாக்க
னெழுதரும் புகழான் முன்னு ஸியைதர நமக்க ஸித்த
மூழுவதுங் கவர்ந்தா னியாஞ்செய் முறையிங் தென்று தேரேம்.

(கங்க)

மறையவர் நிலமென் ரேதா வணமுங்கைக் கொண்டா னட்சி
முறைதன தாகச் செய்தான் முற்றிய வயலார் காட்சித்
துறையையுங் தவிர்ப்பா னென்ன செய்யலாங் துணிபென் னேயெய்
மிறையவ ரான்ம நாதர் திருவள மென்னே வென்பார்.

(கங்க)

மறைவழி யியற்றுஞ் சங்கி வந்தைன தவிர்ந்து னோமோ
குறைபசி யென்ற டைந்த குணத்தை விலக்கி ஞேமோ
வறைபர தனங்கொண் தோமோ வான்மா யகர்தம் பத்தித்
துறையினிற் றப்பி ஞேமோ குழந்ததித் தீமை யென்பார்.

(கங்க)

அய்யரே யெம்மை யானு மான்மா யகரே மேனிச்
செய்யரே யென்றுங் தீராச் செல்வரே மழுமா னேந்துங்
கையரே காஸ்காய்ந்த காலா யெக்கா லத்து
மெய்யரே யெளியே மென்னே பிழைத்தனம் விளம்பி ரென்பார்.

(சுப்)

வழுதியங் நாண மக்கு வருவாயோர் குறையின் ருகத்
தொழுதுத வியவி தத்தாற் றயரத்தீய்த்தல் செய்து
பழுதற வான்ம நாதர் பணிவிடை செய்து வந்தோ
மூழுவதுங் கவர்ந்தான் பாவி முன்னியென் னவ தென்பார்.

(சுக)

கு ०

திருப்பெருந்துறைப்புராணம்.

உயிர்முழு துவக்கு காக்கு மொருத்தியோ காம்பி கைத்தாய்
செயிரத நம்மைக் காத்தல் செய்யாது விடுமோ வென்பார்
கயிரவப் பகைவி இக்கு மாதவங் களிப்பிற் கொண்டார்
பயிர்நிலங் கவர்ந்தான் நீங்கும் பரித்துவங் தன்ரோ வென்பார்.

(சு १)

அந்தணர் தம்மு ஸியாமு மொருவரென் நன்று வந்து
சந்தன வெற்ப னல்குஞ் சன்மான மும்பெற் றுள்ளார்
நந்தமை யாளா தெங்கு நடந்தனர் போலு மென்பா
ரிந்தவன் ணம்பல லோரு மிரக்கமுற் றிதுது ணிந்தார்.

(சு २)

செழியன்மற் றினோய னக விருக்கினுஞ் செழிய னுக்குக்
கழியுநட் பாள னக விருக்கினுங் கடிய பாவி
யொழிவிலச் செழியன் மூன்போ யுற்றதை யுகாப்போ மாகில்
வழிவிடுங் தெய்வ மென்ன மறையவ ரொருப்பட் டாரோ.

(சு ३)

அன்னதோர் பொழுது பாத்தி யாயரா யிருக்கு மையர்
பன்னகா பரணர் கூடற் பதிவயி னடைந்து தென்ன ன்
முன்னர்க் ருநாப்ப தென்னே மொழியினு மறிய வென்றார்
தென்னமும் வஞ்ச மில்லார் சாற்றிட அற்று ரன்றே.

(சு ४)

அரசனுக் காக்கங் கூறி யருகுசென் றிருந்து கொண்டு
பரசுநான் மறைய ருத்தம் பகர்துமென் ரூரூவர் சொற்றார்
விரசுப நிடத மெல்லாம் விரித்தெடுத் துகாப்போ மந்த
வரசுகு ணத்தோ னுய மன்முனென் ரூரூவர் சொற்றார்.

(சு ५)

இருவரா கமங்க ளெல்லா முணர்த்துதுங் தெரிய வென்று
ரொருவரா கமசா ரத்தை யுணர்த்திடி னுவக்கு மென்று
ரொருவர்கஞ் சத்த நூலா லுலகெலா முவக்கு மென்று
ரொருவர்மீ மாஞ்சை யுள்ளு முத்தர முகாப்போ மென்றார்.

(சு ६)

இருவர்கஞ் சிவபு ரத்தின் மான்மிய முகாப்போ மென்று
ரொருவரக் கிணிதீர்த் தத்தின் பெருவள முகாப்போ மென்று
ரொருவர்கங் மான்ம நாத ருண்மையை யுகாப்போ மென்று
ரொருவர்யோ காம்பி கைத்தாய் மகத்துவ முகாப்போ மென்றார்.

(சு ७)

இருவர்பல் புராணத் துள்ள வுண்மையைத் தெரிப்போ மென்று
ரொருவர்பல் விதிகா சங்க ஞுள்ளன வுகாப்போ மென்று
ரொருவர்கங் மிருதி யெல்லா மொழிவற வுகாப்போ மென்று
ரொருவர்மற் றிவற்று லென்னை னியாயமியா முகாப்போ மென்றார்.

(சு ८)

இருவர்மங் திரங்கன் னுவி னுள்ளவை யுகாப்போ மென்று
ரொருவர்காற் பத்து முக்கோ ணத்தியல் புகாப்போ மென்று
ரொருவர்க் றளித்த லோடாக் கருமினி துகாப்போ மென்று
ரொருவர்கா மங்க ளாங் பவங்தென வுகாப்போ மென்றார்.

(கு ०)

பெருந்துறைப்படலம்.

கூகு

இவ்வித முனோத்தல் கேட்டே யின்கை வாயிற் ரேண்றச்
செல்விய மறையீ ரியாமும் வருதல்சிங் தித்தோ மென்று
ஏவ்விய மில்லீ ரத்தி யனன்செய் வித்தல் வல்லீர்
கவ்விய நீருங் கூடிற் காரிய சித்தி யென்றூர்.

(இசு)

என்றுரை யாடி யாரு மின்ர்மலர்க் குருந்த மூல
மொன்றுற வண்டங்து போற்றி யுவப்புற மனுக்கு பெற்றுத்
துன்றுமின் சுவையான் மிக்க தோட்கோப்புப் பொதிசோ ரேந்தி
யன்றவின் மதுரை நோக்கி யடைதர வழிக்கொன் டாரால்.

(இங்)

தண்டமொன் ரெருகை யூன்றித் தளர்ந்தைக் கிகலுன் டாக்கிப்
பண்டரி யுணராப் பாதம் பார்மக ஞாடம்பு தோயக்
கண்டவ ரதிச யித்துக் கனிந்துகெஞ்சு சுருகா நிற்க
வண்டர்நா யகரோ யாய வையருங் தொடர்ந்து சென்றூர்.

(இங்)

மழிப்புதி தலங்க டோறும் வழிபடு நியமத் தோரா
யிழிப்பருங் தீர்த்த மாடி யிலிஸ்கநா யகனாப் போற்றிக்
கழிப்பரும் பொதிசோ றண்டு தண்ணீரும் பருகிக் காதல்
செழிப்புற வன்று பார்ப்பார் சேரியிற் றங்கிப் போவார்.

(இங்)

மலைவனங் கலுழி பண்ணை வரம்பில கடந்து சென்று
கலையென வாடல் செய்த கண்ணுதன் மதுரை சார்ந்தாங்
குலைவரும் விமானக் கோயி ஹுட்புகூலுப் பணிந்து போற்றித்
தலைமறை யவர்க ஸியாரும் பாண்டிய னவைமுன் சார்வார்.

(இங்)

பாதகக் கொடியோன் செய்த படி ரெழித் தருள்வீ ராயின்
மோதகத் தொடிதெங் கங்காய் முந்தாறு முந்தா ரூக
வாதவப் பிரிய ரேநீ ரமுதுசெய் திடுவீ ரென்று
போதகத் தலைமை யானர் புகன்றனர் போற்றிப் போவார்.

(இங்)

செழியர்தம் பெருமான் கோயிற் கடைத்தலை சென்று னின்றே
யோழிவருங் காவ லோர்ப்பார்த் துரைமினைம் வரவை யுங்கள்
பழிதபு மரசற் கென்றூர் நீவிர்யார் பகர்மி னென்னக்
கழிவளச் சிவபு ரத்து மறையவர் காணு மென்றூர்.

(இங்)

காவல ரசன் முன்போய்க் கைகுவித் திறைஞ்சி னின்று
மேவலர் புரங்கள் செந்றூர் சிவபுர மேவி வாழும்
பாவலர் சீர்த்தி மிக்க பனவர்க ணின்னைக் காணு
மாவல ராகி வந்து கடைத்தலை யடைக்கா ரென்றூர்.

(இங்)

மேயவங் தணர்க ணம்முன் விரவுமா விடுக்க வென்று
நையெபாற் கடைகாப் பாள ரங்தணர் முன்ன ரெய்தி
கேயெங் மரசன் முன்னர் நீவிர்சென் றடைமி னென்னப்
பாயபன் மறையுங் தேறுப் பனவரோ டண்டந்தா ஸியாரும்.

(இங்)

கூடு

திருப்பெருந்துறைப்புராணம்.

தென்னவன் முன்ன ரெய்தித் திருத்தகு மாக்கங் கூறி
நன்னுத ஸீரு சாத்த நயந்துளங் களின்து போற்றி
யன்னவ னிருக்கை நல்க விணவரு மிருந்தா ருங்கள்
பன்னரு மொழுக்க மெல்லா மூநின்றிப் படர்வ தேயே.

(கு.ஏ)

குறையிலை யாகி வாழ்தல் கூடுதிகொ லெனவி னுவ
விறைவானின் னுணை யாலெங் கெழிலெனவன் ஞாயி ரென்று
முறைமையி னிருந்தோம் வந்து முளைத்ததோ ரிடையூ குறைய
வகையுமற் றதுவி னுவி னதிசயம் விளைக்கு மென்றூர்.

(கு.க)

அன்னதென் னெனவி னுவி னுன்மா யகர நாதி
முன்னவர் பணிசெய் பாக்குன் முன்னவ ரெமக்கு விட்ட
நன்னில மஜைத்து னின்னை நட்டலுண் டாக்கன் கொண்டா
னின்னதே யிடையூ றுங்பா விசைத்திட வந்தோ மென்றூர்.

(கு.உ)

இவர்மறை யைந்தும் வல்லா ரிவருப நிடதம் வல்லா
விவர்கலா கமங்கள் வல்லா ரிவர்புரா னங்கள் வல்லா
விவர்வியா கரணம் வல்லா ரிவர்தருக் கத்தின் வல்லா
ரிவரிதி காசம் வல்லா ரென்றுமீ னவமு காத்தார்.

(கு.ங)

எல்லாம்வல் வலரென் றுலு மெடுத்தவில் வழக்கிற் கென்னும்
பொல்லானெங் னிலங்க வர்ந்தா னெனப்புகன் றுள்ளீ ருங்கள்
சொல்லார்கன் னிலமென் றற்கா வண்ணதொட ராட்சி மற்று
நல்லார்தங் காட்சி முன்று னொன்றேனு நாட்டு மென்றூன்.

(கு.ச)

முன்றனு னொன்றை நாட்டு மென்றிறை மொழியக் கேட்டார்
தோன்றவாவ் வொன்றில் வல்லே மென்றமை துணியு மாறு
சான்றவல் வரசன் முன்னு விளக்கிடச் சமைந்தார் கேட்ட
மீன்றவிர் கொடியா னென்னு மிவையென நகைத்து விண்டான்.

(கு.ந)

ஆளுகை யவன தாயிற் றமைமுறி யையுங்க வர்ந்தா
ஸீரு மயலார் காட்சி யுண்டவர் நேரே சொல்லார்
கோளுறு குறும்பர் தோன்றல் கொல்லுவா னெனவுள் னஞ்சி
வாஞ்சயர் மன்ன ரேறே யென்செய வல்லோ மென்றூர்.

(கு.க)

ஏன்றலுங் குறும்பர் தோன்று விம்மறை யவர்தம் பூரி
யொன்றா கவர்ந்த துண்டோ வில்லையோ வகைத்தி யென்றூன்
மன்றமற் றவன்கும் பிட்டு மன்னவா மறையோ ரென்பார்
முன்றம தென்பா ராயின் முயலுக்குங் கோடுண் டென்றூன்.

(கு.ங)

இந்தவா நிசைப்பா யாகி லெனதுபா ரென்ப தற்கு
முந்தவா தாரம் யாது மொழியெனத் தொன்று தொட்டு
நங்தவா ஞுதலா தாரம் வேறிலை னவிறற் கென்றூ
னங்தமா னிலத்திற் குள்ள வகையான முரைத்தி யென்றூன்.

(கு.அ)

பெருந்துறைப்படலம்.

கூட

இருபளையாவ கழந்த போதுான் ரூரை தந்தப்
பெருநில மென்று னுங்க ணிலமெனிற பெருமை யிக்கீர்
மருவடையாளஞ் சொல்லீ ரெண்றலு மறையோ ரெல்லாஞ்
தெருமர அற்று கூயர் தெரியயாஞ் சொல்வே மென்றூர்.

(கூக)

மண்டொடு கருவி கொண்டு வெட்டிடுன் வெட்டு வாயி
பெண்படு குழியில் தோன்று மென்றுகை யெடுத்துச் சொற்றூர்
கிண்படு மனலுண் டாக்கன் சின்தையு ஞுவப்புக் கொண்டா
னண்புசாள் மறையோ ரெல்லா நடுங்குபு சாம்பு கிண்றூர்.

(எங)

நெடுங்கணங்க் கிருகங் தோறு நிரம்பவன் டிருந்த விந்தத்
தடுமாறு மறையோ னெண்ன சாற்றினு னந்தோ விச்சொல்
வடுவாகும் வெட்டு வாய்நீர் காட்டிட வல்லாக் கொல்லோ
படுமாறன் னெண்று சின்தை பதைபதைத் திருந்தா ரங்கே.

(கக)

உண்மைகொலைய ரேந் ருகாத்ததென் றரசன் கேட்ப
வன்மையே யுண்மை யேமற் றுண்மையே யென்றூர் மீட்டு
முண்மையே யெனிலுண் டாக்கா வுஞ்றுவ தென்னை யென்றூ
ஹுண்மையே யவர்பா ரேயென் றுகாத்தன னூலைத வில்லான்.

(எங)

மொழியுமாங் தணர்கா ணீவீர் முன்செல்லீ ரென்று போக்கிப்
பழியிலான் பரிமேற் கொண்டு பரிசனத் தொடும்பின் சென்றூன்
கொழிகளிப் புடையா னுய சூற்பனுங் கூடச் சென்றூன்
ழழியலாங் கடங்கி யாருஞ் சிவபுர மருவி னாரால்.

(ஏக)

நன்னலம் பயக்கு மான்ம நாதஸாத் தொழுது போற்றி
மன்னஞே ரிடத்து மேவி மறையவர் தம்முண் முத்தீர்
சொன்னவா காட்டு மென்றூன் றுதிகவு மார மன்னு
வின்னபோ தகழ்தற் காய கருவியிங் சிலையே யென்றூர்.

(எக)

கருவியா யிரத்தின் மேலுங் காண்வர வரவ மூத்தான்
வெருவின்மற் றவனைக் கொண்டே வெட்டுவித் திடுதி யென்றூர்
பொருவிலா வெங்க ணீயர் புரவலன் றலைய சைத்தாங்
கொருவிலுண் டாக்கா கைக்கொண் டோரிடத் தகழ்வா யென்றூன்.

(ஏடு)

அன்னவன் கருவி கைக்கொண் டவலொரீஇ மேடு நோக்கிப்
பன்னருங் களிப்பி ஞேடு மகழ்தரப் படருங் காலை
முன்னவ ரஹபத் தாரூ மொழிகோடி தீர்த்த மெல்லா
மன்னவாங் குள்ளங் கொண்டார் ணினைத்தவா மரீஇய யாவும்.

(ஏக)

ஓரிடத் தொருகொட்ட ஞேறி வாங்கலு முறுநீர் தோன்றிக்
காரிடர் மறையோர் ணீங்க வவன்முகங் கலங்க மோதிற்
கேருரிட நோக்கிப் பின்னும் வெட்டினு னாங்கு மிக்க
காரிடர் தனக்குண் டாக வெழுந்தது கடுகி நீத்தம்.

(எவ)

கூகு

திருப்பெருந்துறைப்புராணம்.

உறுபுனல் வெட்டுங் தோறு முறவெழுங் தவன்மு கத்தி
ஹுவித மறையா நிற்கப் பற்பல்கா ஹறத்து டைத்தே
யறதியில் லாது பின்னும் வெட்டுங்தோ ரவ்வா ருக
வறதியும் நதபா ரென்றன் அனமு திறம்போன் ரன்றே.

(எஅ)

ஓழிதரான் வெட்டுங் தோறு முறுபுனல் பெருச் யெங்கும்
வழிதரப் பரவ லாலே பெருந்துறை யெனும்பேர் வாய்ந்த
தழிலிலாங் நாரங் கண்டோ சியாவரு மதிச யித்தார்
பிழிமலர் வேப்பங் தாரான் பேருவப் புடைய ஞஞன்.

(எக)

அந்தன ரெலாங்கி கைத்தா ரமர்பூ மாரி தூர்த்தார்
நந்தன மலை வெற்பன் மறையவர் தம்மை நோக்கி
யிந்தவா றறிவித் தாகா யிங்கழூத் திடுமி னென்றூன்
முந்தமற் றவர்கள் சென்று முண்டக மலர்த்தான் போற்றி.

(அஒ)

மன்னவ னழைத்தா னுங்கு வருவது வேண்டு மென்ன
அண்னவன் பாலெ மக்கிங் காவதென னென்று கூறி
முன்னரு மொருகு ருந்த மூலத்துட் போயொ ஸித்தார்
தன்னமு முணர்த ராவங் தணருளங் திகைத்தா ரன்றே.

(அக)

உறவதி சயம்வி ஜீத்தே யொருக்குருங் தத்தொ ஸித்த
வறவனு ரான்ம நாத கேயென வறிந்தார் நம்பான்
மறமறப் பன்னுண் மேலி மஜைதொறு முண்டி ருந்த
பெறலரும் பேறுங் தேர்ந்தோ மெனப்பெரி துவந்தா ரன்றே.

(அஒ)

பெருவிறல் வழுதி முன்போய்ப் பெருவழக் காடி வென்ற
வொருவர்க்கம் மான்ம நாத ரொளித்தனர் குருங்கி லென்று
மருவற வுஸாபப வன்னுன் மலர்க்கரஞ் சென்னி கூப்பிப்
பொருவிலார் செயலோ வென்று புந்தியி ஹவகை பூத்தான்.

(அங்)

பாயதன் ஆரிமை யெல்லாம் பறித்தனன் மிகச்சி னந்து
தீயலுண் டாக்கன் றன்னைச் சிறைக்களம் புகச்செ ஹுத்தி
நேயவங் தணருக் கந்தச் சிவபுர னிலத்தி ஞேடு
மேயபற் பலவு நல்கி விருப்பொடு போற்றி விட்டான்.

(அங)

தன்னவைக் களத்தி னெய்தித் தகவழக் காடி வென்ற
முன்னவர் தமக்கா மாறு மொழிபல வளமு நல்கிப்
பொன்னடி தொழுது யோகாம் பிகையையும் போற்றிச் செய்ய
கன்னலங் கழனிக் கூடற் பதிகவு மாரன் புக்கான்.

(அநு)

மறையவர் பலருங் தங்கன் மறைமுத லாட ஹுன்னிக்
குறையற செல்வங் துய்த்துக் கோயிலி னகத்துச் செய்ய
நிறைபணி தலைமேற் கொண்டு நிரம்புவா னவர்வ யிற்றி
ஞுறைபசி யவித்து வாழ்ந்தா ரொள்ளழற் கருமத் தாலே

(அங்)

பிரமனுபதேசப்படலம்.

காடு

பொருசினக் கடுங்கண் யானெப் புரவல் புழான் மிக்க
பெருவளச் சிவபு ரந்தான் பெருந்துறை யெனும்பேர் பெற்ற
தொருவற வெடுத்துச் சொற்று முபதேச மலரோன் பெற்ற
வருமைசா ஸ்ரீமு ஸாப்பா மற்புதம் பயப்பக் கேண்மோ.

(அ)

பெருந்துறைப்படலமுற்றிற்ற.

ஆகத்திருவிருத்தம் என.

பிரமனுபதேசப்படலம்.

சீரடி யாள்செய் நின்கைதயில் வெங்கை திருத்தக நாடொறு முண்டார்
பாரடி யுள்ளாக் கீயநெடு மால்கொள் பாகமுள் ளார்க்குமீ னவனு
லோரடி கொடுப்பித் தார்நெடு மால்கொள் பாகமில் லேற்கொரு தாமே
யீரடி கொடுத்தார் ஞாயிரெங் கெழினு மெவெனை விருப்பனியா னினியே. (க)

திரிபுவ னத்தும் வாழ்பவர் மூன்றாச் செப்புகா லத்தொடு வாழ்வர்
தெரிதரு மவற்றுட் கிருதக மொன்று திகழ்கிரு தாகிரு தகமொன்
றரியகி ருதக மென்பதொன் ருதி யுரைத்தகா லத்தள வையினி
னரியரா மனுக்க ளொருபதி னல்வ ரழிவரென் றுரைக்குமெங் நாலும். (க)

ஒருபதி னல்வ ரழிக்கிரு தகத்திற் குரைத்திடு மளவையா தென்னி
னிருசகத் திரமா மீரிரண் உகமென் றியம்புவ றிவையெயாரு நாளா
மருவுமிங் நாளோர் பதினெண்டோர் பக்க மதியிரு பக்கமா றயனங்
கருதிரண்டாண்டைம் பல்தொரு பரார்த்தங் கையிரு பரார்த்தமு மொழியின். (க)

விதியலன் நடுமின் நாட்பெயர் கிருதா கிருதக மெனவிளம் பின்வார்
மதியிது பிரமப் பிரஸய மாகு மலரவர் கோடி யோ றிறப்பிற்
ஹதிமுகுஞ் தனுக்கோர் நாளன்காட் கணக்கிற் ரெஞ்கநூ றுண்டள வொழியிற்
நிதிபுரி யஜையா னிறப்பனங் நாள் கிருதக மென்றுசெப் பிழவார். (க)

சறுவசங் கார மாவதந் நாளே சாற்றமுக் காலத்திற் ரேஞ்ற
முறைன வெவையு நொடிப்பவன் காலாக் கினியுருத் திருனெழுத் துயிகா
மறவொழித் திடுவான் கேவலத் தொடுக்கி மறுவலுஞ் சிருட்டியா திகளைப்
பெறும்வைக விடுப்ப னவெனைவ னென்னிற் பெருந்துறை யான்மா யகனே. (கு)

உரைத்தவில் வண்ணங் தோற்றமுற் ரெஞ்கு மும்பர்கள் பலருளைவ் விடத்தும்
விகாத்தபைங் துளவோ னுங்கியி னுதித்த விதியெயாரு கற்பத்தி னுகைக்கு
ங்கைத்தகுண் டையினு னருள்பெறல் கருதி நானிலத் தெத்தலம் புகலென்
நினைத்தசிந் தையினே டெங்கனுங் துருவி யெய்த்தன னுகியே வருவான். (க)

அடைதரு தொழிலை வெறுத்தவ னாகி யானந்த முத்திஷய யடைவா னுடைதிகா யொழியாக் குணகடற் காரையே யுறவழி யாவியங் கிடுவான் படைபரித் துயர்தோட்ப் பாண்டியன் புரக்கும் பைதிரம் புக்கன னேக்கத் தடையற மேல்பா விரண்டுகா வதத்திற் நங்கு மோ ரடவியைக் கண்டான். (ஏ)

கண்டவல் வடவில் பேரொளி மயமாக் கட்புலப் படுதலு மூலந்து கொண்டவா தரத்தின் விரைந்துவந் தாங்குக் குறுகலு மவ்வழி மறைந்த தண்டமு டிருவு மொளிமறைந் ததுநம் மபக்குவத் தாலெனக் கலங்கிப் பண்டவா வின்சொற் கலைமகண் மனுளன் பதைபதைத் தவனியின் வீழ்க்கான். ()

அய்யகோ வைய கோவெனக் கதறி யலரவ னிரங்குத னேக்கிச் செய்யமே னியின்வென் ணீற்றெருளி விளங்கத் திருவ்வா வெண்டிகில் பொலிய வையமா தரிக்குங் கண்மணி விளங்க வண்குழு யிருசெவி யறவோர் கையமெஞ் ஞான புத்தகத் தொடுமோர் கையிற்சின் முத்திகா கவின. (க)

வேதபா துகைமேற் கொண்டெடமை யாஞ்சும் லித்தகர் பெருந்துறை யான்ம நாதர்தாங் காட்சி கொடித்தனர் கண்ட நான்முக னவர்முனந் சென்று காதர மடைநா னுரொரு சீயார் கவினுறப் பொலியுழில் வனமா ராதரம் பயப்பத் தோன்றிய வொளியா ரறைதர வேண்டுமென் றிரங்கான். (கா)

அன்னபோ தனையான் முதுகுதை வங்தெம் மான்மா யகர்பெருங் கருணை துன்னமா யையினின் றவனைவே றுக்கித் தோன்றுச் சிருட்டிசெய் பவனியா மூன்னமே யுள்ள வான்மா யகரிம் மூளியிலா வனங்குருந் தவன மென்னவோ துவர்ச்சு லோககை லாய மென்றமோர் பெயரெடுத் துரைப்பார். ()

ஒளியிரு வாகி யண்டமு டிருவி யுனக்கெதிர் னின்றதும் யாமே தெளியென கவின்று சாம்பவ தீக்கை செய்தெழுத் தைந்துமுன் னவின்றுங் களிவனர் சமய தீக்கையாற் சரீர மடங்கலுஞ் சுத்திசெய் தருளிக் களிவிசே டத்தாற் பிரமமங் திரத்தைக் கனிவொடு மருள்செயக் கணித்து. (கங்)

அழல்விழி கோக்கி யேழுபா தலக்கீ மூமைந்ததன் பாததீர்த் தத்தைக் கழலுரு தெழுப்பி முன்னமே வைத்த கடுந்தமுற் றீர்த்தத்துன் மேல்பா அழறவிர் கிணற்று நீர்மலர் மிகையோ னுவப்புட னுடிடப் பண்ணி யெழலுறு சிறப்பி னினியதா யிலங்கு பிரமகா யத்திரி யிகைத்து. (கங்)

தத்துவ ஞான மார்க்கமே சாரத் தவாக்கரு ஜையிற்பின்பு முன்னமச் சுத்தவைங் தெழுத்தைத் துகளாற் கவின்று தோன்றுமித் தலத்துநின் வாழ்நா பொத்தவோர் வருடந் தவம்புரிந் தனையே ஹுளங்கரு தியதளிப் போமென் றத்தனுர் மறைந்தார் மறைதலு மலரோ னங்வனந் தவஞ்செயல் குறித்தான். (கச்)

அல்வியங் கமல மளப்பறப் பூத்தே யலங்குறு சிறப்பமை சேர்ந்தார்க் கொல்லியம் புணலுக் கழுத்திலை யமருங் குடவயிற் றுதவ மூலக்கு நல்லிளங் களிற்றை வணங்கின் ராட்டி நறியமோ தகமுத ஹாட்டிக் கல்லிய வினையா னல்வரம் பெற்றுக் காங்தவத் தீர்த்தத்தின் மேல்பால். (கடு)

பிரமனுபதேசப்படலம்.

கள

தவம்புரி சாலை யினிதூறச் சமைத்துத் தனக்குப் தேசஞ்செய் பரம
ஷவன்றிரு மேனி காணுத வொவீத் தியானஞ்செய் தசைவற விருந்தா
னு வங்கமுன் னுரைத்த நாள்கழிந் ததற்பி னுமையொடும் விடைமிசைத் தோன்றி
கிவந்தபல் கணமுஞ் சூழ்தரக் காட்சி கொடுத்தன னின்மலப் பெருமான். (கசு)

சடையிளம் பிழறயுங் கங்கையு தெடுமா றங்கையு மானுடு மழுவ
மின்கையற விலலாச் செங்கைய செற்றி யிங்குமுப் புண்டர ஸீறு
முடையென முயங்கு பெரும்புவிஸ் தோலு முரகமா கியமளிப் பூணுங்
தடையில்கூற் றயிருன் டொளிகெழு தானுங் தயங்ககேர் கண்டன னெழுந்தான்.

எழுந்தனன் குழுந்து விழுந்தனன் மீட்டு மெழுந்தனன் றிருமுன நின்று
செழுந்தகை மலர்க்கை சென்னிமேற் கூப்பிச் சிந்ததெகக் குருகவென் கண்ணுங்
கொழுந்துவிட் டோங்கு மருவிச் பொழியக் குறிக்கொளாச் சிறியேனேற் கிருகாற்
ரெழுந்தகைக் காட்சி கொடுத்தருள் பெருமை சொற்றிடுந் தரத்ததோ வென்பான்.

பனிமழு வெயிலால் வருந்துபு பன்னேள் படர்புனல் காலுணுக் கொண்டு
முனிவைற் றமைத்தும் புதலொடு மிலைத மொய்த்தபுற் றழுவக ஞப்பட்
டனிமர மெழுந்து வானளாய் நிற்பத் தம்முரு வதனுளா வமரந்து
மினியமா தவஞ்செய் பவர்க்கருங் காட்சி யெளியதோ சிறியேனேற் கெண்பான்.. ()

எண்ணிலா மறையும் வங்கை ராக விருப்பினு மெண்ணிலா வழியா
ருண்ணிலா வன்பிற் றுதினணி புரிவ துலகெலா மாய்வளைங் திடினுங்
தண்ணிலா மெனவி வெணியா யழியேன் சாற்றிடுந் துதியுளோர் சார
மண்ணிலா தெனினுங் கொள்ளுதல் கடனேன் றட்டகம் புகலுவ தானுன். (20)

கே வ ழு.

சத்து ரூபசொ ரூப நிர்ச்குண தற்ப ரச்சக வற்புத
சித்து ரூபக துரிய மேற்படு சித்ப ரச்சிவ பேரக்கு
நித்தி யத்தனி யின்ப சாகர நின்ம லப்பத முத்திய
மத்த சுத்தவ நாதி முத்தந லான்ம நாதவெம் மையாந்.
(25)

இம்ப ரேத்திடு சுத்தி பேதமி சைந்த நிட்கள பேதமும்
தம்ப மாய்த்திகழ் சகள நிட்கள தன்மை மேவத டத்தமு
மும்பர் போற்றுச தாசி வாதிப வத்த யுத்தர்கள் பேதமு
மம்ப ரந்தபெருந்து றைச்சிவ வான்ம நாதவெம் மையாந்.
(22)

வரி னங்கும கேச ரப்பிர வத்த ரென்னதி காரமுங்
கூரி னங்கயில் கொள்ளு ருத்திர கோடி யீசர்கள் வாசமு
நார னன்கொள்வை குந்த மேயகன் னலமுஞ் சுத்திய வுலகமு
மார னம்புகழ் சிவபு ரப்பர வான்ம நாதவெம் மையாந்.
(24)

மாக முற்றுபு ரந்த ரன்பெறு வாழ்வும் வானவர் வாழ்க்கையும்
பாக முர்றிறு நான்கு திக்கும் பரித்த. நாரமை யிட்டமு
மோக மற்றவ ஓக சித்தர்கண் முனிவு பெற்றன சித்தியு
மாக மச்சது வேத மாபுர வான்ம நாதவெம் மையாந்.
(25)

கள

கூறு

திருப்பெருந்துறைப்புராணம்.

சோர்ந்தி டாவலி கொண்ட சந்திர சூரி யர்க்குறு சோதியுஞ்
சார்ந்த சேய்புத னரசன் வெள்ளிச் னிக்ஞி னங்குகு னங்களுஞ்
சேர்ந்த சத்தமு கிற்றி றங்களுஞ் திகழு உக்கண ராசிய
மார்ந்த குந்தவ னத்து மேவுங் லாண்ம நாதவெம் மையந்.

(2-இ)

வழிப இங்கலை கற்ற பன்னக மன்ன வன்சிர பாரமு *
மெழில்கொ னேழுல கேழ்ச் முத்திர மெண்ப ருப்பத விலைகளுஞ்
தறிய மைந்தபல் கோடி யண்டமுங் தாங்கு தாபர மாவது
மழிவில் பூகயில் லாய மேயங் லாண்ம நாதவெம் மையந்.

(2-ஏ)

படிக்கு மாகம வேத சாத்திரப் பல்க லைப்பொரு ளாவது
முடிக்கு நால்வகை நடைக ளாற்பெறு முத்தி யின்பமு திர்ச்சியுங்
கடக்கொ ணைப்பவ சாக ரக்கண காணு தற்கொரு மிதவையு
மடக்கொ ணைதெழு தேச சால்வன வாண்ம நாதவெம் மையந்

(2-எ)

சீர்பொ றுத்தெழு கோடி மந்திர தேச மிக்கவோங் காரமு
மேர்ப ரித்தபஞ் சாக்க ரப்பொரு ளாகி மெங்குமி ருப்பது
மோர்தி றத்தமை பிரம மந்திர வுறுதி யோடுமற் றள்ளவு
மார்ப ரச்சிவ கேத்தி ரப்புர வாண்ம நாதவெம் மையந்.

(2-ஏ)

இன்ன நற்றுதி யட்ட கம்புகன் நேத்து மின்னிசை கேட்டனர்
சென்னி கம்பித மாக வள்ளமு வங்து செங்கம லத்தனுக்
குன்ன முற்புரி வினைக ஸியாவுமொ மித்து கல்லரு றுதவியே
நன்ன யத்தினெ டுத்த மெய்ப்பய னன்னு மாறுபொ றுத்தினர்.

(2-க)

கே வ று.

எண்ணியகாரி யமுடி-ந்த தென்றுவிதி மிகமகிழ்ந்தா
னண்ணியங்கா யகர்மல றந்தார் நான்முகனும் வெருக்கொண்டே.
யண்ணியமுன் கண்டவிடத் தணுக்கோக் கின்னியாருங்
கண்ணியபைங் குருந்தொன்றே கண்டுதொமு தின்புற்றுன்.

(க-ஏ)

குருந்துருவப் பெருமானுர் விடைகொண்டு கோகனகத்
திருந்துலகம் பண்டப்பானே திமத்திவர்க்கு கண்களுக்கு
விருந்துசெய்தன் னுலகடைந்து வெண்கமலப் பெண்ணேஞுமு
பெருந்துறையா ரடிக்கமலம் பேணிவாழுங் திருந்தனனே.

(க-க)

தனக்கமைத்த நாண்முழுதுங் தான்புரியும் பண்டப்பியற்றி
மனக்கினிய பெருமானு ருபதேச மறவானுய்ச்
கினக்குமை முதலொழிக்க சீவென்முத்த னமீற்றிற
கனக்கருங்கண் டைனக்கூடிப் பரமுத்த னய்க்களித்தான்.

(க-ஏ)

எழுநாவோன் புனலகமேற் கியைந்தகிணைற் றருவாநீர்
முழுதாய மறைத்தீர்க்கத் மெனமொழிவ ரதின்மூழ்கிச்
செழுவேத முழுதுணர்க்கு வாதரா யணன்றிகழ்ந்தான்
பழுதாரா வதன்மேல்பாற் பண்ணினனவ் விதியொருஷ்.

(க-க)

பிரமனுபதேசப்படலம்.

கூ.கூ

தீயவெலாந் தவிர்பிரம தீர்த்தத்துக் குடைந்தாழி
மேயெசெபங் தபந்தானஞ் சிராத்தம்விதிப் படிச்செய்வோ
ராயவர்தாம் பெறும்பேற்றை யாமேயோ சொலவல்லோம்
பாயதலை யரவினையும் பகரமாட்டானென்னில்.

(கஈ)

மருத்தவிரா மலர்வாவி மிருங்குடித்து வளமோங்கும்
விருத்தபுரி யெனுநகரில் விருத்தேச ராலயத்திற்
பொருத்தமுறப் பணிசெய்து போற்றிவரும் விருப்புடையான்
மருத்தகையங் நகர்வாழ்வான் சம்புவெனு மொருமறையோன்.

(கஞ)

அந்தமறை யலவெனுருதேன் மதிமதிவா ரத்தமையப்
பந்தமறுங் திருவிளக்குப் பணிசெய்ய வொருகின்ன
நந்தநறு விலையான நெய்கொண்டு நயந்தேகிச்
சந்தவிருத் தேசர்த்திருச் சந்திதியிற் போய்ப்புக்கான்.

(கஈ)

புக்கவன்பஃ றகழிதொறும் பொருந்தவாக் குப்திரியிட்
டக்கணிமா லையருவக்கச் சுடர்பொருத்தி யவிர்தரக்கண்
டுக்கவினை யவனுகி யுவந்துபணின் துறத்துதித்துத்
தக்கமணை யகம்புகுந்தான் கிண்ணமுந்தன் கைக்கொண்டே.

(கஈ)

மட்டியலுங் கொண்றையார் மாத்தனிப்போய் ஏருகின்னத்
தொட்டியநெய் சிறிதுணரா னிருந்தனனவ் வொருமறையோ
வெட்டியலு மூர்த்தியார் பொருள்கவர்ந்தா வெனுக்தோடங்
கிட்டியதோ ரணுத்துனையா யினுங்கேடு பயக்குமே.

(கஈ)

அளந்தகாள் கழிந்திறந்தா னந்தகணோ ரிடைப்புகுந்தா
னுளங்தவாத் துயர்பெருக வறுநரகெ லாந்துளொந்தான்
கிளங்தபா தகசேடங் கெழுவலாற் கடலுடித்து
வளங்தவாப் புவியகத்தும் வந்துபுழு வாச்சனித்தான்.

(கக)

அந்தவருப் பலனிங்கி யழகியப வாணியொடு
சந்தமிகுங் காவேரி சங்கமமாம் பதரிவனத்
துந்தவொரு மண்டேத் துருக்கொண்டா னக்காலை
முந்தவொரு கிழப்பருந்து முன்னியதைக் கவர்ந்ததால்.

(க஽)

உண்ணமுடி யாமனனி தூரமுறப் பறக்குங்கா
வெண்ணமுனம் புரியறத்தா லேற்றமாம் பெருந்துறைக்கட்
செண்ணமலர் நிறைபிரம தீர்த்தநேர் செலுங்காலை
யண்ணவிளைத் ததுபருந்தாங் கப்புனல்வீழ்ந் ததுதவினை.

(கக)

அந்தநெடும் புனல்வீழ்ந் த வச்சமயத் தொருபாம்பு
முந்தவிழுங் கியததனை முயங்குறுபு னுக்கொண்டு
கந்தமலர் விண்பொழியக் கணஞ்செலுத்தும் விமானமிசைச்
சந்தமறை யவனிவர்ந்து தண்கயிலா யம்புகுந்தான்.

(க஽)

தெரியாது கவர்ந்தபொருள் சிறியதினுஞ் சிறியததன்
பரிகார மிதிவென்னிற் ரெரிச்துகவர் பாதகத்தோர்
விரிவாய நரகமெலாம் விதியாயு ஞாமட்டுஞ்
சரியாது துளைந்தாலுங் துயர்ச்சிக்குஞ் தரத்தரோ.

(ஏ.ஏ.)

செறிபூமொய்த் தெழுபிரம திர்த்தத்தின் பெருஞ்சிறப்போ
தறிவேதற் குபதேச மானதுாத் தாமிதுழற்
குறிஞான காண்டமெனக் கூறுவர் திருமால்வங்
தெறிபாசத் தவனுக வருள்பெற்ற தியம்புவாம்.

(ஏ.ஏ.)

பிரமனுபதேசப்படலமுற்றி டிரு.

ஆகத்திருவிருத்தம் அங்க.

திருமாலுபதேசப்படலம்.

*தென்றிசை கொள்ளுங் கொள்கை சேனனிஙாட் னோத லத்தை
ளொன்றிசை யஸ்பெ முச்சி யுற்றவைம் பெயஸி ஞப்ப
ணின்றிசை யெழுத்தால் வேத னிருமித்த வெழுத்தை மாய்ப்பால்
ஹன்றிசை பவஞ்சுச் சிர்மே லெழுத்தெனத் துணிக்கு னோமே.

(ஏ.)

தளர்விலா வனங்த கோடி சருவசங் கார காலத்
தளவிலாக் களேப ரங்கங் காளமா வாகி மூர்த்தர்
வளர்புயத் தணிய மாய்ந்த மாயவ ரன்றிப் பிண்போர்
விளர்ச்சு மாதி காலத் தயன்பெறு விண்டு வென்போன்

(ஏ.),

தன்றிருப் பதும நாபி தனில்வரும் பிரமர் கோடி.
பொன்றிடு கால மட்டும் பொலிசரப் புவன மெல்லா
நன்றாத் திதிசெய் தன்ன நாளெலாங் சுழித்துக் கண்கு
ஹன்றிய விரவு முற்றுங் துயில்கொள்ளி விடுந்த பின்றை

(ஏ.)

பொருந்தகண் விழித்துப் பார்க்கும் போததன் பண்ட ரீக
வருங்கிரு நாபி மீதோ ரந்தணன் கேரேன்றி மேலா
வருங்தலச் சிவபு ரத்தின் மாதவ மியற்றி யிள்பங்
திருந்துமெய்ஞு ஞானத் தேரடி சிருட்டியும் விடாது பெற்ற

(ஏ.)

சத்திய ஏலக மேவித் தாமாத் தவிசி னேறிப்
பத்தெனப் பரிமு டம்பு பலிச்திடத் தனக்கு நல்கிச்
சித்தமெய்ப் பொருள்சால் சீவன் முத்தனுய்த் திசமுக் கண்டு
புத்திய னவன்பான் மேவிப் புயனிறத் தன்னை கேட்பான்.

(ஏ.)

* தென்றிசை - அவாசி ; கொள்கை - மதம் ; தலத்துளொன்று - ஆலூர்;
அண்பு - ாரம் ; ஏழுச்சி - ஏர்வு ; இவற்றின் இடையேயுள்ள ஏழுத்துக்கள் வாதலூர்.

திருமாலுபதேசப்படலம்.

கங்க

மைந்தனும் பிரம விந்த வாழ்வனக் கார்கொ டுத்தார்
புந்திசெய் துணாத்தி யென்னப் புயனிறத் தலவினை நோக்கித்
தந்தையாய் நீரெய னக்கு மான்றந்தை யாயு னக்கு
வந்திட வருளு முக்கண் வள்ளலார் தந்த தென்றுன்.

(ஈ)

நன்றூ செய்தா யென்று நளினயோ னியையு வந்தே
யுன்றனக் கருள்பு ரிந்த வுத்தமத் தலமியா தென்னாத்
தென்றிசைப் பெருந்து கூறக்கேத் திரமென்று செப்பக் கேட்டாக்
கிண்றுகான் சென்றுன போல வின்னருள் பெறுவே னென்றுன்.

(ஏ)

வாக்கம யுனது வேத வாக்கரு னென்று பெற்றுக்
தாகமோ டாதி மூர்த்தத் தலமென வளங்கா னிற்கும்
பூக்யி லாய ஞான புரமடைஞ் திர வோன் மேய
சேகரர் தூதற்கண் ஞூற்செய் தீர்த்தரீ ரன்பிற் ரேயுந்து.

(அ)

வெள்ளிய டீறு மேலோர் விரும்புகண் மணிதன் மேனி
கொள்ளிய வணிந்து நீழ லுவவாக்குஞ் சரத்தைப் போறறி
வள்ளிய பீட மேவும் யோகநா கினைய வாழ்த்தி
நன்ளிய மால்கு ருந்த மூலத்தி னயந்து உந்து.

(க)

அட்டாங்க பஞ்சாங் கத்தோ டவனிமேற் பணிந்து போற்றி
யெட்டான் மூர்த்தி யேயென் குண்தத்தனே யிமையோர் வாழ்வே
சிட்டான வான்ம நாத தேசிகா சிவனே காவென்
துட்டாகம் பெருக ணையு முரிமைகண் உவந்து நாதன்.

(கா)

குருந்தமர் கோலங் கண்டு கொள்ளாகுஞ்சு னைக்கிப்
பொருந்திய சமயா சாரப் பொருள்பெற விசேட தீக்கை
பரிந்தருள் செய்து சீந்த பத்தியோ டுத்த ரத்தி
விருந்தபிப் பிலத்தின் ஓத்சென் றிருந்தவ மியற்றின் உந்து.

(கக)

வேண்டிய வரங்க னோல்லா மிகமகிழ்க் தருள்வோம் போவென்
ரூண்டவன் புகலக் கேட்டே யாவமியன் மகிழ்ச்சி யோடு
நீண்டசெஞ் சடையார் பாத நெஞ்சுற நினைந்து கொண்டு
மாண்டகு மரசின் பாற்போய் மாதவும் புரிய லுற்றுன்.

(கா)

அஞ்செழுத் தோங்கா ரத்தோ டன்பொடு சபித்து செஞ்சக்
கஞ்சமீ தான்ம நாய கண்யீஇப் புலங்கண மாற்றித்
துஞ்சலோ டெனர்வி லாது சுகாசன மிசையி ருந்து
விஞ்சகல் யோக மாய மெய்த்தவஞ் செய்ய லுற்றுன்.

(கங)

நீலவெற் பகையா தொன்று னிலமிசை யிருத்தல் போல
மாலமை யோகத் தண்மை மலர்க்குருங் திறைவ ஞோரங்து
சாலவு மகிழ்ந்தம் மாயோன் றவும்புரி வைப்ப டைஞ்து
மேலெலாங் குளிர்ச்சி பொங்க மென்கையாற் றடவும் போது.

(கச)

அமிழ்தசீ தளக டற்க ணமுந்திமே லெழுவான் போலுட்
டமிழுற வணர்ந்தெ முந்து சரோருக நோக்கா னேக்கி
யிமித்துயின் மொழியாள் பாகன் குருவதி வியையக் கண்டாங்
கெமிதயத் துற்ற கோல மிதுவென விறைஞ்சிச் சொல்வான்.

(கடு)

கேவ ஸு.

பரனே கணக்கன் முதல்வா புரங்கொல் பகைவா புயங்க மணிவாய்
வரனே சிவந்த வடிவா துலங்கு மழுமா னமர்ந்து பிரியாக்
கானே கரங்கை சிரமாலை கொன்ற கமழார்பொ ருந்து சடையா.
யரனே குருந்த வனாத நின்ற னடி சேரு மன்ப ருஞ்வாய்.

(கசு)

இமையாரோ டியானு நனியுஞ்ச வேலை யெழுஞ்ச முண்ட திறலாய்
கமையாது மின்றி வருகாலன் மாள விறைங்க் கமழந்த சரணை
வுமையான் மணந்த மனவாள தந்தி யிரிபோர்வை கொண்ட வொருவா
வுமைவார் குருந்த வனாத நின்ற னடி சேரு மன்ப ருஞ்வாய்.

(கஎ)

தொழுநேயம் வஞ்ச மறமேய வன்பர் துயர்தீர நின்ற சுட்ரே
தழுன்மாழ்கு சின்ற திருமேனி கொண்ட தருவேத ருண்ட குருவே
பழகார னங்கன் மிகுமாச மங்கள் பலதாவி னுஞ்சொன் முதலே
யழகார்கு ருந்த வனாத நின்ற னடி சேரு மன்ப ருஞ்வாய்.

(கஷ)

பொருமார னங்க மனன்மூழ்கி வெங்து பொடியாக வென்ற விழியாய்
வருமோர் விலங்கி னுரியாடை கொண்ட வரதாவி லங்கை நகரா
ளாருபாத கண்றன் வலிபோய டங்க வொருதானை கங்கொ டடர்வோ
யருமாரு ருந்த வனாத நின்ற னடி சேரு மன்ப ருஞ்வாய்.

(கக)

பெண்ணுத ரஞ்செ யொருபாக வங்கி பினையேந்தி சண்ட னெனுமுக்
கண்ணவி ருண்ட களாத வன்பர் கருதுள்ள மோவ ரியசேவ்
வண்ணும துப்பெய் துறவாசம் வீச மதல்தெர டைக்கு ரியனே
யண்ணுகு ருந்த வனாத நின்ற னடி சேரு மன்ப ருஞ்வாய்.

(எ.ஒ)

கேவ ஸு.

இவ்வண மாவன் மிகத்துதி செய்திட வெழினமேய
ஸைவன நீல மிடற்றிறை போக்கரு மகிழ்வெய்தி
யுய்வுகை பெற்றிட பஞ்ச தசாக்கரி யுபதேசங்
தில்விய மாவருள் செய்துவி னைப்பகை தீர்த்திட்டு.

(உ.க)

வைகையும் வெற்றிகொ ரூந்திற முந்திரு வென்சத்தி
யவமினி றத்தக லாமலி ருக்கவு மழகார்ந்த
புவனமெ லாந்திதி யானைந டாத்தவம் பொருவில்லாத
தவமிகை யாலுறு மாதவ னென்றெருர்த னிப்பேரும்.

(உ.ஒ)

சிந்தையி ஸ்வெபாடு தம்மை நினைந்திடு செயலுந்தங்
தங்தமிலின்பநி றைந்தமர் வாழ்க்கையு மருளாந்து
சந்திர சேகர நாதர்ம றைந்துயர் சதுவேத
மந்திர மாங்கர் மேவிய மர்ந்தனர் மாயோன்பின்.

(உ.ங)

திருமாலுபதேசப்படலம்.

கஞ

ஈசன னுக்கிர கித்தசெல் வத்தொடு மிதமேவ
வாசக ரூண்றவ மாற்றிய தேத்தொர ரூங்கோயின்
மாசமை யாதவை குந்தவி டத்தினும் வளமேவத்
தேசமை யும்படி செய்தமர் ஏற்றுன் றிருவோடும்.

(உச)

வே யு.

மாயவன் றவஞ்செய் தேத்து கைகிய தீர்த்தங் தானு
ராயண தீர்த்த மென்ப ரறிந்தவ ரதனிற் ரேஷ்வார்
பாயாழப் பணக்யுஞ் செற்ற பண்பினு லுயர்மெய்ஞ் ஞான
மேவ ராகி யெல்லா வினைகளும் வீட்டி வாழ்வார்.

(உடு)

கூபொரு மணிமுத் தாற்றங் கூகைக்கணேர் நகர முண்டா
ஹூபெறு குடிக ஞன்கு மங்க ரொருங்கு வாழும்
வகாவில்சம் பத்தி ஞேடு வைணவ வணிகனீர்சுழ்
தூவைவெறுத் திடவள் ஓன்கே சவுனென்பா னவ்வூர் வாழ்வான்.

(உக)

அனையவன் கொடிய பாவக் குழிசியா யறிஞு ராகி
நினையவுள் எவராய்ச் சைவ கெறிநிற்கு மேலோர் தம்மைத்
துனையநின் திப்பான் ஸைவ துரோகத்திற் றலைநின் றுள்ளான்
புணைவாஞ் சிவால யத்துப் பொருளாலாங் கரவிற் கொள்வான்

(உள)

தீயமா பாவி யிந்தச் செய்கையி ஞெழுகு நாளின்
மேயசம் பத்த ழெத்தும் வீந்தன சுவாச காச
மாயதீப் பினிமுன் ஞன வடர்ந்தன வழமத்த வாழ்சா
டேயெவில் வுலக நீத்துத் தீநர குலகத் துற்றுன்.

(உங)

ஆங்குவெங் நிரய மெல்லா மளப்பினு எனுப வித்துக்
கோங்கின மூலையாள் பாக ஞலயப் பொருட்கோ ஓரய
தீங்குங்கின் றிசுத லாலக் சேதமூங் கழிப்பான் மண்மே
லேங்கும்வெம் புலையர் சேரி யிடையொரு ஞமலி யானுன்.

(உக)

இழிதரு ஞமலி யானேன் பெரும்பசி யெழுங்து பற்றி
யொழிவற வருத்த வெய்ய புலையரு மொருங்கு மொத்த
வழிவுறீ இ யாங்கு நின்று முதித்தோர் வேடச் சேரி
கெழியின ஞங்குச் சந்தூண் கிடைத்துயி ரோம்பு நாளில்.

(ஙங)

அனையவெஞ் சேரி வாழ்ச் சாடவியொன் றடுத்து வேட்ட
வினைசெய றுணிந்தார் மேவும் வெய்யநாய்க் குங்க ஞோடு
துனையமற் றிதுவஞ் சேர்க்கு சொல்லொனு விடுக்க ஞுற்றுக்
கனைகுரன் மிருகம் வாழுங் காட்டகத் துற்ற தன்றே.

(ஙக)

செறியுமக் காட்டோர் கேழேல் சினங்கிடை முடுக்க வோடி
கெறிபல கடங்கெய்த் தேநா நீளவிட் உலக மெல்லா
மறிபெருங் துறைக்கண் ஞேநா ராயண தீர்த்தக் கோட்டு
முழிவற வந்தங் நீரின் முயன்குற வீழ்ந்த தன்றே.

(ஙங)

வராகமு மொக்க வீழ மாய்ந்தன விரண்டு மப்போ
தராவணி கைலை யெம்மான் கணங்களை யனுப்ப வாங்கு
விராவிய கணங்க டெய்வ வருச்செய்து விமானத் தேற்றிப்
புராதன கைலை யுய்ப்பப் பொன்னெனப் போகுங் காலை.

(காக)

நன்றியின் நிலிந்த தீயாநாயுரு வொழித்த தேவன்
பன்றியி னுருவ நீத்த பண்ணவன் முகத்தை கோக்கு
யொன்றிய நமக்கச் சென்ம மொழிந்துயர் புற்ற தெவ்வா
ஸ்ன்றியா னுணரு மாறின் கியம்புவாய் கொல்லோ வென்றுன்.

(காக)

தெரிந்தனன் புகல்வே னென்று செப்புவான் வராக தேவன்
விரிந்தீர்த் தரங்க மார்கா விரிப்பெருங் தீரத் தோர்பாற்
புரிந்தபல் வளமார்த் தாண்ட புரமென்றேர் உகருண டாங்குப்
பரிந்தபன் மறையோ ருள்ளோர் பனவன்யான் பாவி யானேன்.

(காடு)

தினநசைசு யோடி யோடிச் சிராத்தபோ சனமே செய்வேன்
கனநிகர் கண்டன் கோயிற் பொருளெலாங் கரவிற் கொள்வான்
மனனமர்க் தொருநாட் கஞ்ச பாத்திர மொன்று வல்வித்
தபைதி யனைய னின்கைத் தந்தன னீயுங் கொண்டாய்.

(கார)

அந்தவே துவினு வியான்செத் தளவினு னரகங் துய்த்து
முந்தவெங் கேழ லாகி முட்பயில் காட்டு ழுங்மேன்
றந்தது மரும லேற்ற வணிகனுங் தகவி னீய
கந்தவெங் நிரயத் தாழ்ந்து நாயுரு வானு யன்றே.

(காவ)

இருவரு மநேக கால மெரிபுகா துன்பங் துய்த்துப்
பொருவரும் பெருந்து றைக்கட் பொருந்துநா ராய னைப்பே
ரொருவருங் தீர்த்தத் தாழ்ந்தவ் வருத்துறங் திவ்வா ரூஞேம்
வெருவருங் கைலை சார்வா மினியென விளம்பி னுனுல்.

(காடு)

என்னருங் கோடி கால மிருந்தவ மியற்றி னுலு
நன்னருங் கயிலா யத்து நாயும்பன் நியுமா யுள்ள
தன்னரு முருவ நீத்தார் சார்ந்துவாழ்ந் திருந்தா ரென்ளிற்
பன்னரு மரிதிர்த் தத்தின் பெருமையார் பகர வல்லார்.

(காக)

வாசித்த மலர்த்தார் மார்ப மன்னவ திருமால் வந்து
பூசித்த வன்னாஞ் சொற்றும் புந்திய னினைப்பார் பாவ
மோசித்த கருணைக் காலாக் கினியுருத் திரார்தா முற்றி
நேசித்த திறத்துப் பூசை நிகழ்த்திய திறமுஞ் சொல்வாம்.

(சா)

திருமாவுபதே சப்படலமுற்றி ற்றி,

ஆகத்திருவிருத்தம் அங்க.

காலாக்கினியுருத்திரருபதேசப்படலம். கங்கு

காலாக்கினியுருத்திரருபதேசப்படலம்.

*புதல்வியே சேய்மை தனக்கெதிர் மறையே பொருங்கவென் லிலைபுணர் கழுகே யிதாவில் கிளியே திரட்சியே செவ்வா யென்றார செயுநில மகனே முதல்விகம் மிறைமே னியிற்கொளும் பங்கே முகத்தலங் காரமாங் கண்ணே[டே. சுதமிலில் வெண்பேர் நாப்பணைட் டெழுத்தெட்ட டெழுத்தெனிற் ரேந்றமூ முன்

வேவு.

சங்கார காலமரி யயன்வாழ் வைப்புக் தருவுலகுங் திசைப்பாலர் தங்கு வைப்பும், பொங்கோத அத்திவரை புவிமற் றியாவும் பொடியாக்கி வெள்ளியாகி ரெடுத் துப் பூசிச், சிங்கார வருவாமாய் நிற்குங் காலச் செந்தழுத்பே ரூருத்திரரா சிரியற் கண்டு, பொங்கார்வத் தொடும்பூசித் தருள்கொள் வான்றம் போனாற்றெட்ட ரூருத்தி ரக்கள் புடையிற் சூழ. (2)

செஞ்சடா மகுடம்விரிந் தொளிரி நாகச் செம்மணிக்கங் கணம்விளங்கச் செறி பூங் குல்லை, கஞ்சநா றியபஞ்ச வடிவி எங்கக் கரும்பன்றிக் கோடாமை யோடு தூங்க, விஞ்சுதலை மாலையெலும் பணிகு ஸாவ வேண்மழுவா னேமிதண்டு சூலங் தோட்டி, யஞ்சரோ ரூக்கக்கையமை தரச்சி லம்பொள் ளடியலம்ப முக்கண்ணும் விராவி நிற்க. (க)

நெங்கழுத்துங் குறுந்தாளும் பருத்த கையு நீஞ்சிரும் பிறையெயிறு நான்ற வாயு, மொடுங்கலில்பங் கித்தலையுங் குழிந்த கண்ணு முயர்மார்பும் பெருவயிறு மொன்று ரஞ்சங், கொடுங்கொலைச்சு லமுக்கபா லமும்வி எங்கக் குழழியகைய வுடை துவளக் குதித்துத் துள்ளி, யடுங்கனத்தி னிடி முழக்கு மஞ்சப் பாடி யாடி யெண்ணி லாப்பூதப் படைக ளெய்த. (ச)

துந்துபிகா களம்பூரி மணிசே கண்டி துடிமுரசு பம்பைசின்னாங் தடாரி பேரி, மொங்கைதல்ல வடந்தக்கை முழவ வீணை முருடிமுதற் பல்லியமு மியம்பா நிற்கச், சுந்தரவெள் விடைக்கொடிமுன் போத மற்றுஞ் சொல்லாத சின்னமெலாங் துவன்றி மொய்ப்பக், கொங்கலர்பூம் பொழில்புடைகுழ் சிவபு ரத்தைக் குறுகியர்கண் முன்னமைந்த கோல சீங்கி. (த)

சாங்குணத் தவவருவங் கொண்டு நீறு தரித்துருத்தி ராக்கமணி தலைதோண் மார்பு, வாய்ந்தகரத் திடைமருவப் பூண்டு குங்த வனத்தினுக்கு மாறனிக்கும் வடக்கும் திக்கி, லேயங்துவளர் மகிழ்வனத்திற் சாலை செய்தாங் கிருந்துபஞ்சாக் கரசெபத்தோடு டைவிடாமற், பாந்தளணி பெருந்துறைச்சிற் பரன்று ணெஞ்சிற் பதித்து மிகு தவஞ்சிலநாட் பண்ணுங் காலை. (க)

* புதல்வி - குமாரி; சேய்மைதனக்கு எதிர்மறை - அணிமை; வெள்ளிலை புணர்கழுகு - பாக்கு; கிளி - சகம்; திரட்சி - கவான்; னிலமகன் - சூசன்; பங்கு - பாகம்; கண் - பார்வை; இப்பெயர்களினிடையேயுள்ள எழுத்துக்கள் மாணிக்க வாசகர்.

சதுவேத புராமேவு மான்ம நாதர் தவம்புரிசி லத்தமைகா லாக்கி னிப்பேர், முது வாய்மை யுருத்திரருக் கருள்வா யென்று முந்துபுதம் பெருங்கருணை யுந்த லாலே, கதிமேய விடையேறி யொருபால் யோகக் கண்ணியமர்க் திடச்சடைமேற் கலை வெண் டிங்க, னதிபோகி தலைமாலை கொன்றை தும்பை நக்கக் விளங்துரவை யெருக்க எாவ. (எ)

திருவிற்கு முகக்கருணை யொழுகச் செவ்வாய்ச் சிறுமுறுவ லொளிரவினிர் வளைத்தோடாட, வரியரவும் புரிநூலு மிதழித் தாரு மணிகெழு பொற் பணிபலவு மார்பின் மின்னக், கரியவிடத் திருநீல கண்ட யியாருங் கைகுவிக்கும் படிவிளங்கக் கரங்க னைங்குஞ், தெரிமறிமான் மழுவபய வரதங் தாங்கத் தின்புலித்தோ றிருவை மேற் செறிந்து நால. (ஆ)

வேதமுருத் திரிந்தபரி புரம்பொற் றுண் மேல் வீழ்ந்தலற மலரவன்மால் வின் னே ரேத்தப், பேதமிலா முனிவரர்க்கும் புருடர் சித்தர் பிறங்குநா ரதர்முதலோர் புகழ்ந்து பாடச், சிதமதிக் குடைகவிப்பப் பதங்க ரெங்குஞ் சிறங்தவொளி விளக் கெடுப்பத் திசைகாப் பாளர், போதமணி யடைப்பைமுதற் பலவுங் தாங்கிப் போத நறுங் கற்பகம்பூ மாரி பெய்ய. (க)

கணநாதர் தொண்டரைலா மிருகை கூப்பக் கனிந்துரைக்கு மரவொலியேழ் கடவிற் பொங்க, மணநாறு மின்தென்றல் வந்து லாவ மாழுகில்கள் விதாணமிட மகிழ்ந்து நந்தி, குணமார்க்கட் டியங்க்கற வெயிலு வந்த குஞ்சரமா முகக்கண்றுங்குமர வேலஞ்க, தணவாழு டிகமயின்மே விவரங்து முன்போ தரவெளியே வழியாகச் சார் ந்து வந்து. (கா)

மகிழ்வனத்திற் ரவம்புரிய முருத்தி ரேசர் மனமகிழுங் திருக்காட்சி வழுங்குங் காலை, நெகிழ்தருகண் மலர்களிரக் கண்டெ முந்து நிலமீது வீழ்ந்திருந்து நிகர்த்த ராவன், புகிழியவிழ்த் தெனவளர வாடிப் பாடிப் பொலிக்கிருகண் மழைபொழியப் புளகம் போர்ப்ப, முகிழுறுகை செஞ்சடா முடிமேற் செல்ல முன்னின்று தோத்தி ரங்கண் மொழிவ தானார். (கக)

அடிநடவீ ஞேன்றுமிலா முதலே போற்றி யகண்டபூ ரணஞான வழுதே போற்றி, முடிவில்வெளி யென்னிநைந்த வெளியே போற்றி முத்திக்கு வித்தாய வொளியே போற்றி, வடிவெழுத லரியபெரும் பொருளே போற்றி மறைமுடிவு மெட்டாத மணியே போற்றி, நடியெனவன் பினர்வேண்ட நடிப்பாய் போற்றி நறுமலர்ப்புங் குருந்தவன நாதா போற்றி. (கட)

காதமரும் வண்சங்கக் குழையாய் போற்றி கைலாய மலைமேய கடலே போற்றி, சிதமதிக் கொழுந்தணிந்த சடையாய் போற்றி திரிபுரமு நீறைழமுன் சிரித் தாய் போற்றி, பாதமலர் கொடுகமலை யுதைத்தாய் போற்றி பங்கயத்தோன் றலையா ந்தபரனே போற்றி, நாதவரு வேதவரு வானுய் போற்றி நறுமலர்ப்புங் குருந்தவன நாதா போற்றி. (கக)

தேனமருங் கொன்றைமலர்த் தாராய் போற்றி சித்தசனை யழற்குனவு செய் சாய் போற்றி, மானமர்செய் மழுவிருகை பொறுத்தாய் போற்றி வரிசிலையா மா மேரு வனைத்தாய் போற்றி, போனகமா விடமுண்மே் பொலிவாய் போற்றி பொற்

காலாக்கினியுருத்திரரூபதேசப்படலம்.

கங்கள்

பொதுவி னின்றுகடம் புரிவாய் போற்றி, ஞானவொளி யாய்விளங்கு சடரே போற்றி நழுமலர்ப்புங் குருந்தவன் நாதா போற்றி. (கச)

இச்சையின்றிப் பிச்சைகொண்ட விலைவா போற்றி யேழுலகுங் கடந்துளின்ற வெளியே போற்றி, ச்சையென வரவைசைத்த கடவுள் போற்றி கதிகெழுவெள் விலைவருமுக் கண்ணு போற்றி, பச்சையெயாடும் பவளங்கும் படைத்தாய் போற்றி பசுபகியா மாக்கிமுத்தப் பரனே போற்றி, நச்சையமு தாக்கியன்பார்ப் புரப்பாய் போற்றி நழுமலர்ப்புங் குருந்தவன் நாதா போற்றி. (கடு)

ஓமவழுந் கிறையோழுட் பொருளே போற்றி யோககா யகிபுணருத் தமனே போற்றி, தாமணாக்க ணைந்றண்ண்குத் சரணை போற்றி சக்கரமால் வேண்டவருட்லைவா போற்றி, மாமடனன விமாசலத்தை மகிழ்வாய் போற்றி மலைமகளை மணம் புணர்ந்த மணியே போற்றி, நாமகவழுத் தைந்துணர்த்துங் குரவா போற்றி நழுமலர்ப்புங் குருந்தவன் நாதா போற்றி. (கச)

வேவு.

இப்படிநற் றதிபுரியு மிசைகேட்டி மனமகிழ்க்குத்
செப்புமழ ஹருத்திரர்க்குத் திருகோக்காற் றீக்கைபுரிந்
தற்புதச்ச டாக்கரத்தோ டகோரவருத் திரமனுவ
மொப்புயர்வொன் றில்லாத வுபதேசஞ் செய்தருளி. (கள்)

ஐந்தமையுங் தொழிலினடு வாயதொழி இனக்குமுனங்
தந்ததுவர்த் தித்திருக்கச் சகலவர முங்கொடுத்தோ
மெந்தமருட் பத்திதலுதித் தீறுசெய்நா னொடுக்குதலா
இந்துணக்கு மலமாயை யொடுக்கமிலை யென்றுணர்தி. (கஅ)

நீயோம் பேதமென சிகழ்த்துதலோன் றிலையுனக்குத்
தூயான் திரோதவருட் சத்தியே யுன்கோப
மாயாத பேர்க்கடமோ குணமென்ப ரத்தலையும்
வியாத பல்லுயிர்கண் மேவுமலம் விடுப்பதற்கா. (கக)

களிம்பகற்றப் பொன்சுவோர் கணக்கெண்ஸி கொண்டதுவாம்
விளம்புமல மற்றவுயிர் மேற்கருணை யுனக்குமுன்டா
மளங்தறியா மலவுயிர்கட் கதிகாரி நீயேயாங்
தூளங்கவிலாச் சங்காரத் தொழிலொடுவாழுங் திருச்சக்தே. (20)

நச்சம்வர மினியனக்கு நம்பால்வேண் வேதுண்டே
லச்சமற வுனாத்தியென வஞ்சலித்தென் னுளத்துண்ணா
வைச்சிருக்கும் வரம்வேண்டு மலிதன்றி மாண்புடையாய்
நிச்சயமா வினுமொன்று வேண்மேது நிழுத்துவுண்டே. (25)

அடியனேன் றவம்புரிந்த வித்தானத் தடி கேணன்
கொடி தராச் சிவலிங்க வருவாதல் வேணுமைய
விழியவோர் சிவகங்கை யெனப்புக்கறீர்த் தமும் வேண்டுங்
கடியழு வாதிகொண்டியான் களிந்தருச்சித் திடல்வேண்டும். (22)

கால

திருப்பெருந்துறைப்புராணம்.

நலம்பொலியுங் கயிலாய நாதரென வோருதிருப்பேச்
நிலம்பொலியும் படியழகே ணீர்ப்புண்டு கொள்வேண்டும்
வலம்பொலியு முமைக்கண்டு வணங்கிவாழ்த் துநரெல்லாம்
பலம்பொலியும் யாவையுன் கனுபவிக்கும் படி வேண்டும்.

(உஞ)

இந்தவர மருளுகென விலிங்கமுந்தீர்த் தமுமாங்குச்
சந்தமுறத் தோற்றிமறைந் தொருகுருந்த வனஞ்சாரங்தா
ரந்தமிலாப் பெருங்கருணை யாங்மா யகரிப்பாற்
கந்தமல ராதிகொடு பூசிக்குங் கடன்பூண்டார்.

(உச)

வீணாத்தபுகழ்ச் சிவகங்கைப் புனலாடி மகிழ்ச்சியின்
முளைத்தவொரு சிவக்கொழுங்கை யத்தீர்த்த முகந்தாட்டி
விளைத்தமது மலர்சூட்டி விரும்புனிவே தனமுட்டித்
தினைத்தமகிழ்ச் சியிற்றுப தீபமுங்கோட் டினர்மாதோ.

(உடு)

பிரியாம லூடன்வங்த பெருங்கணநா யகர்மஸர்மா
தரியஷ்டி வானவர்க் ளாராயு முனிவரர்க
ஞரியாராஞ் சித்தர்முத லோதுபெருங் தவத்தரெலாஞ்
சரியாத வன்பினராய்த் தாங்தொழுது பூசித்தார்.

(உசு)

எத்துகிரு மகிழ்ச்சிக் கீ பூவில்வண்ணம் பூசித்துச்
சோத்துனடி யோமென்று குருந்தடியும் போய்த்தொழுது
வாய்த்தவருக் கிராண்ட முகட்டினிற்போய் வாழ்க்கிருந்தார்
சாய்த்தவினை மற்றேருங் தத்தமிடம் போயமர்ந்தார்.

(உஏ)

விளைத்தமலர் மகிழ்ச்சியில் வீற்றிருக்கும் பெருமாணே
யுரைத்தவிதிப் படிப்புசை யுபகரணைத் தியற்றங்கும்
புரைத்ததுதி புரிகுங்கும் புந்தியுற நினைக்குங்குருங்
தினைத்தவினைக் கடல்கடந்து சிவலோகத் தின்புறுவார்.

(உஷ)

மதியுதய மதிவார மதிகதிரை யராக்கவர்நா
எதிபலஞ்செய் பிரதோட மாதியவாய்ப் பூசிப்போர்
துதிகயிலை புகுவர்சிவ சங்கையுறத் தோய்வாரும்
பதிகருணைக் கிலக்காகிப் பரலோகத் தின்புறுவார்.

(உக)

கனசவுராட் டிரதேயக் காளிக்திக் கணாவில்ல
வனமெனுங்கேத் திரம்வில்ல வனநாத ரெனப்புகலு
மனகருள ரவரமரு மாலயத்திற் பணிபுரிவான்
றனமுனெனவற் றினும்வாஞ்சை சற்றேனு மில்லாதான்.

(உஒ)

அந்தநக ரிடையேற்கு மையத்தாற் பசியொழிப்பான்
பந்தமென ஸனுகாத படியொழுகும் படிமத்தான்
சிந்தவிலாச் சிவநேயைஞ் செறிபண்டா ரம்பொருவான்
வெந்தமடி போலமர்வான் விருபாக்க ணனும்பெயரான்.

(உக)

காலாக்கினியுத்திரரூபதேசப்படலம்.

க0கூ

அன்னவன்றன் சீலமுழு தறிந்தங்கா டினிதோம்பு
மன்னவனேர் வரவழைத்து மகையவர்தங் குலமணியே
நன்னயமார் வில்வவன நாயகர்கோ யிலையோம்பு
வென்னருநின் போலாகா ரென்றுசிறப் புறத்துதித்து.

(க2)

அன்னதளி முழுதோம்பு மதிகார நடத்திவர
னின்னதனக் கொடுத்தனம்யா நேர்ந்துகரங் கோடியென
மன்னவன்பல் காவிரப்ப மறுத்தனன்மற் றமைச்சர்முஞே
ரென்னருந்தொல் வார்த்தையினு னேற்றுமீண் டனன்மாதோ.

(கக)

கதிருதய மெழுமுனமைங் கன்னலெனத் துயிலுணர்ந்து
பிதிர்தவின்மெய்ச் சுசியாற்றிப் பிறங்கியவென் ணீறணிந்து
மதியமையுங் தலத்தடைந்து மலசலநீத் தருநூல்சொல்
விதியமையுங் கோண்மென்று மென்றுமிழ்ந்து தூயவனுய்.

(கச)

தளிமுனுறு மிலக்குமிதிர்த் தம்புடிந்து ணீறணிந்து
களிசெயுங்கண் மணிபூண்டைந் தெழுத்துமூனத் துறக்கணித்தே
தெளிதருமா லயம்புகுந்து வில்வவனச் சிற்பரளை
யெளியவர்பங் காங்காருண் னியியவுகியைப் பூசித்து.

(கடு)

தழையவதி காரஞ்செய் தானத்தி னினிதமர்ந்து
விழையவரு சிவத்துவிசர் முதலோகா விளித்துமனங்
குழையவைர் முககோக்கிக் குறைவினு அபுமுடிந்துப்
பினையமையா விதநடத்தும் பெருந்தொழிலிற் நலைனின்றுன்.

(ககு)

பொறையொன்று திருமனத்தான் வில்வவனப் புராதனராம்
பினையொன்று சடையார்த மாலயத்துப் பேஜுதொழிற்
குழையொன்றும் வாராது நடாத்துபுகொள் பொருளிலள
விறையொன்றுங் கொளாணீமே யேற்றைய மேற்றுண்பான்.

(கட)

சிலர்பாற்போய்ப் பாற்பகுக்க டெவ்வுபுசேர்த் தனன்றளிக்காச்
சிலர்பாற்போய் உந்தவனஞ் செயினிலஞ்சேர்த் தனன்கவர்ந்து
சிலர்பாற்போய்ச் சோலைவளஞ் செறிதரக்கைக் கொடுவிட்டான்
சிலர்பாற்போய்க் கொணவீலொ னிலமேன்மே அஞ்செறித்தான்.

(கஅ)

சீலங்கொள் விருபாக்கன் சிறந்தவதி காரத்திற்
காலங்கொள் பூசையினுற் கருதுபல விழாவினு
லாலங்கொண் மிடற்றிருநக கழுதாகுஞ் சிறப்பினுற்
கோலங்கொ னொன்றூலுங் குறையிலையென் றிறைமகிழ்ந்தான்.

(கக)

மிக்கமகிழ் மேவுதலால் விருபாக்கன் றினையமைழத்துத்
தக்கமணிப் பணிகாம்பு தரணிபுகழ் நேத்திரங்க
டொக்கபல்பாத் திரம்விளைநன் னிலமாதி துன்னார்
ங்கழுலாக் னினர்க்கென்றே யிறைகொடுத்து நலஞ்செய்தான்.

(க0)

ககா

திருப்பெருந்துறைப்புராணம்.

இந்தவித மொழுகுநா எளக்குஞ்சென் றையமெலைப்
பந்தமற வன்னூம்விரு பாக்கனுக்கு மூப்புவர
நந்தவட லங்தளர்ந்து ரம்பெலும்பு வெளிப்பட்டுச்
சந்தமுற நடக்குநடை தடுமாறக் கோல்கொண்டான்.

(சக)

உணவொழியத் தளர்காலை யுமாபதியா யைத்துள்ளா
லணவுசிவத் துவிசனத்தி யயனஞ்செய் வான்கரணன்
பணமலிகோ சங்காப்பான் பாக்குஞ்செய் வானுகத்
தணவருமை வருங்கடி விருபாக்கன் றனெச்சார்ந்தார்.

(சுட)

ஜயரே மூப்பினு லலகினீ ரலைந்தமுது
செய்யமுடி யாதினிமேற் சிகரிமட்ட திடையமர்ந்தா
ஆய்யநா மொங்வொருநாட் கொங்வொருவ ராக்கொணர்ந்து
வெய்யதா வழுதுசெய விரும்பியுத வுவமென்றார்.

(சங)

ஆயவிலு பாக்கனுமற் றவ்வார்த்தை தனக்கிணைசந்து .
பாயமடத் தமர்ந்தான்மேற் பன்னியவை வருமிக்க
நேயமுட ஞேவ்வொருநாட் கொங்வொருவ ராநிரம்பத்
தூயவழு தளித்துவங்தார் தொலைந்தனவிப் படிப்பன்னாள்.

(சச)

சோறுசமங் தலுத்தாரித் தொழினமக்கே லாதென்று
மாறுபடு மனத்தாராய் மற்றெருநா எவன்பால்வங்
தூறுதவிர் தரயாங்க ஞூதவுவதி லொருநாள்போ
லேறுதவத் திர்ந்தக்க வருத்தமுற மாலின்னும்.

(சட)

ஆறிப்போம் சமைத்தவெலா மதுநுகரி ஞேயிங்மை
மாறிப்போம் பிணீவங்து மூப்பினிடை வருத்துமேல்
வீறிப்போம் பெருந்தவத்தீர் மேன்மேலு மபராத
மேறிப்போ மெங்கஞ்சுக்கொன் றியம்புதல்கொன் வீரென்றார்.

(சங)

நீர்தேடி வைத்தவிலோ சிலமுழுதுந் துரோணமலர்
கார்போலு மெனவெண்ணென்னிவிலோயுங் கமழ்சோலை
யேர்சாலின் கனிகாய்மற் றினுமுதவும் பசுக்களோம்
பார்சோரப் பால்பொழியும் பாயமடைப் பன்னியிடை.

(சஏ)

ஒருவளைவத் தெண்ணியவா றடப்புரிவித் துண்பதுவே
பெருநலனென் றூர்கேட்ட விருபாக்க னதுபேணி
வெருவலிலா முன்புரிதி வினையினு லுடன்பட்டான்
மருவியமற் றவர்போனார் மதிவழிச்செய் துண்டிருந்தான்.

(சஷ)

சின்னுளிப் படியுண்டு தீராநோய்க் கோட்பட்டு
முன்னுவெங் துயரழுங்கி முதுமறையோ னிறங்கொழிந்தான்
தெங்னுமக் கடுங்கூற்றின் றமர்கொடுபோய்த் தீவிடமு
மன்னுவெங் திரயமெலாம் புகுத்திவருத் தினர்மாதோ.

(சக)

காலாக்கினியுருத்திரரூபதேசப்படலம்.

ககக

என்னினு ணிரயமெலா மனுபவித்து மீருகாக்
 கண ணிலபா தகத்தாலே காவிரிநாட் டொரூகினியூர்ப்
 புண்ணில்வாய் வைத்துழலும் புலையர் சே ரிமினுழு னுய்ப்
 பெண் ணிதோர் பெண்ணுய்யாய்ப் பிறந்தனன்வா தனைப்புவான்.

(டி.ஒ)

புலையர்மீன் யுட்புகுந்து புலாற்பாண்டம் வாய்வைத்து
 விலைகுலைய வெர்மொத்த நெட்ச்தாரங் குரைத்தகண்றே
 யுலைவுமிக விவ்வண்ண முழிதருநாட் கருக்கொள்ள
 வலைமுனவி லைவர்களு மதிந்துபற மாயுதித்தார்.

(டி.க)

முலைவல்பற மாயுதித்த வறவருஞ முதுமறையோன்
 விலைவுமையு மிழிசென்ம நூற்றுத்து மாய்க்குமாய்ந்
 திடிகுமொரு புலைச்சேரி யினைப்புலைய னுய்ப்பிறந்தான்
 கடிமுதலை யாய்ச்சிவகங் கையிற்பிறந்தா ணாவர்களும்.

(டி.ஒ)

புலையுருக்கொண் டவனெடுநாட் போகாத துயரமுழுங்
 தலைபுனாடு டகஸ்ருதென்னு டைணயவரு காலாவா
 விலைமலர்செற் றியகுருந்த வன்னோக்கி யெய்துவான்
 மலைவின்முனல் வினைத்தழுவ மகிழ்வனத்தி ணினைப்புகுந்தான்.

(டி.ங)

முதுவேணில் வருத்தமுற மூச்செறிந்து வருபுலையன்
 சதுகேத புரவடகீழ்த் தங்குமகிழ் வனத்தருகு
 மதுவேயு மலர்ப்பொய்கைச் சிவகங்கை வந்துவீழ்க்
 திதுவேஙம் முயிர்காப்ப தென்றுதுளை தருகாலை.

(டி.க)

ஜங்துபொறி யலைப்பதுபோ லைந்துமுத லையும்பற்றி
 கைந்துகித றிடவறுப்பு நலியவவ ணுயிர்மாய்ந்தான்
 வந்துபர சிவனருளாற் கணநாதர் மானமிசை
 நந்துசர வுருகல்கி யேற்றிநடந் தனரம்மா.

(டி.தி)

மானமிசைச் சென்றவவன் வண்கயிலா யம்புகுந்தாங்
 கீனமில்பல் போகமுந்துய்த் தினிதிருந்தான் சிவகங்கை
 யானத... த் துதித்தசிறப் பான்முதலை யானவருங்
 தானவுல கண்டந்தாங்குத் தவிர்போகங் துய்த்திருந்தார்.

(டி.க)

இரும்புலைய னுலை மென்னைது படிந்தாலும்
 பெரும்புவன மேத்துகயி லாயபதம் பெறக்கொடித்த
 தரும்புலர்ச் சிவகங்கை யம்மட்டோ முதலைகட்குஞ்
 சரும்படையாக் கற்பகப்பூஞ் சோலையுல களித்ததால்.

(டி.ஏ)

பத்தியட னடைந்தொருவர் பகரும்விதிப் படிமூழ்கிச்
 சத்திதரு நீறணின்து தூய்தாங்கன் மணிபுளைந்து
 சத்தியனைந் தெழுத்தென்னி மகிழ்ச்யார் தமைப்போற்றின்
 முத்தியடை குவரென்றே மொழியவும்வேண் உவதேயோ.

(டி.அ)

ககு

திருப்பெருந்துறைப்புராணம்.

போதவருத் திராடைஞ்சு போற்றுதிற மெடுத்துகொத்தா
மோதவளம் புவியுவப்ப வொள்ளியசெங் தமிழ்பொலியப்
பாதகங்கள் பறங்தோடப் பரசமயங் தடுமாற
வாதங்க ரடி களவ தரித்ததிறம் வகுத்துகொப்பாம்.

(இக)

காலாக்கினியுருத்திரருபதேசப்படலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கூன்.

திருவாதனுர் திருவவதாரப்படலம்.

முடியார்கொன் பெருமானும் வாதனுர் முனிவரரு
மடியாரு மாண்டானு மாயமுறை மினரவகாக
கடியாரா யடைதருவார் கலங்துநுக ரினபத்தோர்
படியாரே யெனிலவருக் கென்னமுறை பகர்வாம்யாம்.

(க)

வலைவளைய நடுப்பொலிய மாநிலமர மடக்கொடிக்குப்
புலையிறிரு முகமாகும் பூதியர்கோ மான்றிருநா
டுலைசெயுமம் முகக்கண்ண யொளிர்தருங்கா விரியினுஞ்
க்காயறமே லெழும்வையைக் க்காயுளதாம் வாதனுர்.

(ஒ)

இழழகாட்டு நுண்ணிகையா ரெழில்காட்டும் பொழிலெங்குங்
குழழகாட்டு நறுஞ்குதங் குயில்காட்டு மயில்காட்டுங்
தழழகாட்டு மற்றுமுள தடைஞ்சினகள் வயலைனத்துங்
கழழகாட்டும் பொய்கையினானுர் கண்காட்டுங் கயல்காட்டும்.

(ஏ)

குத்துவரு புனல்வையைக் க்காயுயரக் கழிதலைக
ளெடுத்தெறிய மணியஞ்சி யிரிக்தோடு மோட்டெருமை
யடுத்தொருவா வியற்பாய வாங்குவரால் முட்டிடப்பால்
விடுத்துமிதங் திடுமொருபால் வென்னமிதங் திடுமால்போல்.

(ஏ)

வேவியென மிடைகரும்பி னடிப்பாகம் விளைக்கிர்ச்செஞ்சு
சாலியறை தரச்சுசி தாந்துளைத்த தண்டனைத்தாய்
வாலியசா ஏற்றுக்கவிடப் பெருகியது மடையுடைத்துக்
கோலியவெங் கும்பரவுங் குறிக்குமொரு கடலேபோல்.

(ஏ)

மழழபொழிவ தெனானு மதுப்பொழிவ மலர்ச்சோலை
தழழுமுகிற் கொடியென்னத் துகிற்கொடிதங் குவநொக்கி
விழையுமலை மாறுபடுஞ் சோறுபடும் வியன்மாடங்
கழழவின்மத னெனப்பொலிவார் வனப்பொலிவார் கழன்மைந்தர்.

(க)

திருவாதலூர் திருவவதாரப்படலம்.

ககந.

இழையணிமங் கையர்க்கைடையு மிட்டிக்கைடையு மொருபிழேயே
குழுநிகர்வ துஞ்செவ்வாய்க் கொழும்பாட்டும் வள்ளையே
மழைநிக்கை பான்முன்கை மருவியொலிப் பனவன்டே
விழைதொடர்மா லைமுள்ளம் விரும்புமா லையுங்கற்பே.

(எ)

திருள்காட்டுங் கரியகுழ லெரிமணிப்புண் கிழக்குதயப்
பொருள்காட்டு மறையோர்முற் புங்கிசெய்நால் வரும்புனெந்த
மருள்காட்டுங் தரமுணரா மாநிறு மதிக்கிரணத்
தெருள்காட்டு மெனிலிரவங் தினகரனு மதியுமிகை.

(ஏ)

ஊடலெடுத் தெறிமுத்த மொள்வயிர மாணிக்கங்
கூடல்கொள்ளி திகஞுவர்சீர் கூடாத கடலோக்கும்
வாடவின்மா லையுஞ்சாந்து மான்மதமு முறல்கொள்வா
ஞடலமை தரப்பரப்ப னயந்தவா வணம்பொருவும்.

(க)

வேதநனி முழங்கொலிக்கு மிக்கவா கமமாம்பல்
பேதநனி முழங்கொலிக்கும் பெருமகது ரியவொலிக்குங்
தீதநனி முழங்கொலிக்குங் கெழுகளிரு திக்களாலிக்கு
மோதநனி முழங்குமொவி யொவ்வாதா லொவ்வாதால்.

(கே)

வாதலூர் மறையொழுக்க மஸ்லான்மற் றூண்றமரு
வாதலூர ரடைந்தானா மலக்குரம்பை யகத்தினிரு
வாதலூர் சிவானந்த வாரியிணட யழுத்தலௌரு
வாதலூர் ரெனப்புகலூம் வார்த்தைவா னிடத்துமுள்.

(கக)

ஒளிகெழுதற் குறுபெயர்கொண் உலகமெலாம் வழங்குமொரு
வளியுதவ விரண்டெனவுன் மதித்துதவல் கற்றென்ன
வளிமருவ விம்மைமறு மையும்கைந்தார்க் களித்துவக்குங்
தெளிமருவ பன்மறையோர் செறித்திரு வாதலூர்.

(கக)

சோன்னுடி தலைசிறப்பத் துறைதபிரம புரமெனவும்
வேணுமே வனப்புக்கையார் மின்டைந்தகிரு உகொட்டி ன்
வான்னுடி நாவலூர் வளர்திருவா மூரெனவு
நான்னுடி மதிவழியோ னுட்டெளதவ் வாதலூர்.

(கங)

புத்தர்முதற் பல்சமயப் பொய்க்குழிலீழுங் துழல்கின்ற
மத்தர்னினை தோறுனினை தோறும்வாய் வெரிதுத்தாழு
வத்தர்தொழும் பியற்றியாங்க னினைதோறு மகமகிழுங்கு
முத்தரினுங் களித்துயர முனைத்துளதவ் வாதலூர்.

(கச)

சிறவாத நெறியகற்றிச் சிறந்தநெறி யினைறுத்தி
மறவாத வண்புகொடு மண்ணெறுவான் றதித்துய்யப்
பிறவாத நெறியைடந்த பெருந்தகைகு னவதரித்த
மறவாத மூர்ப்புகழை யாமேயோ வறைத்திர்போம்.

(கஞ)

கடு

கக்க

திருப்பெருந்துறைப்புராணம்.

இந்தங்க ரகம்வாழு மிருபிறப்போர் தங்குமுவ
எந்தமிலாப் புகழ்பெறுமா மாத்தியர்தங் குலத்துதித்தார்
சந்தமிகு மறையொழுக்கங் தலைநின்ற பெருங்குணத்தார்
யந்தமகற் றிடிஞ்சைவப் பற்றுவழி வழியமைந்தார்.

(கக)

தன்னமுமா சில்லாதார் சம்புபா தாசிருத
ரென்னகவி ஞமத்தா ரெல்லாருங் தொழுப்பொலிவா
ரன்னவரில் ஸறக்கிழமை யமைந்தொழுகு கடன்பூண்டார்
மின்னவிருஞ் சிவஞான வதியெனும்பேர் மேவ்ஞர்.

(கஎ)

இத்தகைய மனையாரோ டியைந்துவாழ் தருமறையோ
ஏத்தமர்வெம் பரசமயக் குறும்பொழிக்கு மொருமதலை
யத்தராந் ளாற்பெறுவா ஞதரித்த கருத்தினராய்ச்
சித்தமொரு வார்த்தினமுஞ் சிவாலயத்தில் வழிபடுவார்.

(கஏ)

கதிருதய மெழுமுனமைங் கடிகையெனத் தயிலொருவி
யதிர்ப்புவில் முழுகுபுந் றனிந்துவிழி மனிபூண்டு
சகிருமைங் தெழுத்தெண்ணித் தழைத்தருங் தனம்புகுந்து
பிதிர்தவிலா மலர்குற்றுப் பிறங்குதொடை தொடுத்தனிந்தும்.

(கக)

ஆனநறு கெய்வாக்கித் திருவிளக்கு நனியமைத்து
மோனவடி யவர்க்காளின் முந்துபுதென் றுபசரித்து
மானவழு தூட்டியுமல் வாதலூ ரிசைவர்விழா
வீணமறச் சிறப்பித்து மினும்பலசெய் தியலுஙாள்.

(கங)

கெடுந்துயிலே முத்தியென நினைந்துநூ ஒனாத்துமேற்
பந்திறமொன் றேனுமுனை ராதபா தகரடர்க்கு
விந்திறமில் வேதநெறி யற்மாற்றி வெய்யபெருக்
கொடுந்துயர கெறியமைத்தார் குலவுதமிழ் நாடைனத்தும்.

(கங)

அதுதெளிமா முனிவரரு மமராுமற் றவர்க்கினைதயுஞ்
சதமுகனு கெடுமாலுந் தாங்கரிய கவலையராய்
முதுபுகழ்சா றிருக்கயிலை முன்னுபுகங் தியைவணக்கிக்
கதுமெனயா மிறையவன்பொற் கழுதெருவங் தனமென்றார்.

(க.க.)

நந்திபுகுத் திடப்புகுந்து நம்பெருமான் கழல்வணங்கிப்
பந்தியினின் றனர்வந்த கருமமெவன் பகர்மினென
வந்திமதி முடித்தபிரா னருஞ்சதலு மாலௌமுது
முந்திமொழி குவன்பிடகர் முயன்றுசெய்தி வினையீனத்தும்.

(கங)

திகாக்கடல்கு மூலகமெலாஞ் சீவரப்போர் வையரடர்க்கு
வலைக்கருமவை திகைசை மார்க்கமொழித் தனரதனு
லுரைக்கருந்தீக் கருமமிலை யும்பர்பசித் தனர்மெவிந்தா
ரணாக்கலைதிக் காகவுளா யடியேங்கள் செய்வதெவன்.

(க.க.)

திருவாதனுரார் திருவவதாரப்படலம்.

கக்கு

என்றுகுமூங் திங்தடி யேம் விண்ணப்ப மென்றிசைப்பக்
குன்றுகவித் தவன்முதலீர் கொடி யசாக் கியர்வலியை
வென்றுகளை குவாஞ்சிவர் போதிரென விடைகொடுத்து
மன்றுகடிப் பவனவர்கோண் மாற்றன்மனங் கொண்டிருந்தான்.

(2-அ)

அதுகருதி யமர்தருநா ளாயிரவர் கணநாதர்
சதுமறையும் புகழ்நாலாளுஞ் சத்திபதிக் தவர்குழுமிப்
புதுமதிய முடித்தபிரான் பொன்னடிதாழ்ந் தன்ரெழுந்தார்
முதுபுகழா கமத்துண்ணம மொழிந்தருள்ளுவேண்டுமென.

(2-ஆ)

இரங்தருளத் திருவள்ள மிரங்கியிதுபேறவேண்டின்
வரந்தருமுத் தரகோச மங்கையிடை சீவிரெலாம்
பரந்துசெல்லி நமைத்தொழுது பணிவிடைசெய் திருப்பீரேற்
புரங்தருணு மாங்கருள்வோம் போமினென விடைகொடுத்தார்.

(2-ஒ)

அடிபணிந்து கணநாத ராயிரரு மங்கின்ற
படிபுகழும் பெருவளாஞ்சால் பாண்டிநாட் டகம்புகுங்து
கொடிமதிலுத் தரகோச மங்கையிடைக் குறுகினார்
முடிவில்பர மானந்தக் கடற்றுளையு முதுக்குறைவார்.

(2-ஏ)

வனநமையுத் தரகோச மங்கைபுகுங் தவர்தீர்த்தக்
குலமுழுதும் படிந்தாழ்க் கோமாவென் ளீறணிந்து
நலமருவு மைந்தெழுத்து ந எமய மனத்தெண்ணிப்
புலனமையுங் தம்பிரான் றிருமுன்னர்ப் போய்ப்பணிந்தார்.

(2-ஐ)

இரவுபக விவ்வாறு தொழுதுருகி யிருக்குமவர்
கரவதவிர் செயல்கண்டு கண்ணுதனு யகண்கருணை
விரவுமுளத் தொடுமெறையோர் வேடங்கோண டாங்குற்றுன்
வரவுதெரிந் தாயிரரு மலரடிக்கீழ்ப் பணிந்தெழுந்தார்.

(ஈ)

எழுகணநா யகர்தமையோ ஸிடத்திருத்தித் தானுமிருங்
துழுபமரம் பசியலிய வொழுச்குதேங் கொன்றையினுன்
முழுவலுடை மற்றவர்தம் முகநோக்கி யாகமத்தின்
செழுமயமா முன்மைசொல வுபக்கிரமஞ் செயல்குறித்தான்.

(கக)

அப்போது முப்பத்து முக்கோடி யமர்களுங்
கைப்போது குவித்தணித்தாக் கலந்துகுழ்க் தனர்போத
வெப்போது கொடுத்தொழிலின் வராயிரட்டி யவுணர்களுங்
துப்போது தூரத்தே குழ்ந்துசே வித்துவர.

(க-ஒ)

அரம்பையுருப் பசிதிலோத் தமையாதி யரமாதர்
வரப் பிலு முழவாதி மாண்புதழிடு யெதிர்காடிப்பப்
பரம்புலர் வெண்கவரி யெடுத்திருபக் கழும்லீச
நிரம்புவா மிகைதிபோ னிகழூருவென் குடைநிமற்ற.

(க-ஈ)

கக்கா

திருப்பெருந்துறைப்புராணம்.

கொழுங்கதலித் துடவையெனக் கொடிக்காடு முன்போதச்
செழுந்தரளத் தாலிசைத்த சிவிறிபல வளியெழுப்ப
கொழுங்குறுதன் டமுங்கோணற் றண்டமுமுன் னுறநடப்ப
வழங்கவிலா வொலியன்முத லாம்விருதா வளிசெறிய.

(ஈச)

சங்கநிதி பதுமநிதி தயங்குகின்தா மணியளவாத்
துங்கவளம் பொலிகாம தேனுமுதற் சொலுமணைத்தும்
பங்கமற வெழுகடைக்கட் பார்வையெதிர் கோக்கிவர
வங்கனகத் தருவைந்து மழையனிழ எல்கிவர.

(ஈடு)

வெள்ளியமா மலைமேலோர் மின்னலொடோர் கருமேகம்
வள்ளியசெங் தாமகாயா யிரம்புத்து வைகுதல்போற்
றென்ஸியவெள் யானையின்மேற் றிகழ்புலோ மசையினுடே
மூள்ளியவா யிரங்கண்மலர்க் துறுவரராக் கம்புகல்.

(ஈசு)

வெளியாய நடவையிடை விளங்கவரு மிஞ்சிரைக்
கவியாய கருத்தினெடுங் கண்வெங்கெதால் லையின்மறந்தார்
தெளியாய கணாத ராயிரருட் சேரோருவர்
வளியாய வுணவுணும்புண் மாதேவ னாமிதுணர்ந்து.

(ஈஈ)

திருவாத மூரினிடைத் தினங்தோறும் பணிவிடைசெ
யொருவாத தவமறையோ ருள்ளியகா ரியமுடிய
வெருவாத தேரெரலாம் வேரற்று ரென்றுபுகில்
பொருவாத மேனியன்முற் புலவரெலா மகிழ்தாங்க.

(ஈஅ)

உண்ணீமுடுகாத் திடாமே யுபக்கிரமஞ் செயுங்காலை
வண்மையிது வெனவேகேர் விடயச்து மனமுய்த்தாய்
தண்மையின்மற் றிதனுவித் தரணியிலோர் பிறப்புற்றே
யண்மையினச் செல்வமனு பவித்துநமை யடைகென்றுன்.

(ஈக)

உன்றுசொல் நடிநடுங்கி யென்செய்கே னெனக்கதறு
நன்றுதெரி கணாதர் முகநோக்கி ஈம்பெருமா
பெனுன்றும்வெரு வலைகாமே யுன் றலைமே லட்சுட்டிக்
கொன்றுமல மின்பநிலை கொள்செய்வோ மெனப்புகன்றுன்.

(சா)

விடைகொண்டு பரமனருண் மேற்கொண்ட கணாத
ருடைகொண்ட கடன்மடங்கை யுவப்பெய்த வாதலூர்
நடைகொண்ட சம்புபா தாசிருதர் நன்மணையா
லடைகொண்ட திருவயிற்றி னங்குரிக்குங் கருவானுர்.

(சக)

கற்றதிரு மறையவர்தங் காதவியார் பாற்கருப்ப
முற்றதிறங் குறிப்பினு ஹனர்ந்துபிரா னருள்போற்றி
மற்றிடை யூறடையா வண்ணமுற மாமறைத்துல்
சொற்றசடங் குகளைந்துங் துகளறசெய் தனர்முடித்தார்.

(சா)

திருவாதவூர் திருவவதாரப்படலம்.

ககள்

மதியமொரு பதுஞ்செல்ல மாமகறநூ றலையெப்ப
விதியமையு மாகமங்கண் மேன்மேலூங் களிசிறப்பத்
துதியமைபு ராணமெலாங் தொக்கொருங்கு கூத்தாடத்
திதியமைபல் பாடையுனுங் திராவிடமிக் குவப்பெய்த.

(சுக)

சதுவிதமாம் பாதங்க டனித்தனியுன் மகிழ்ச்சிபெறக
குதுகவித்து வைதிக்முன் கைவழுமேன் மேற்குலவப்
புதுமலர்கற் பகாடு பொழிந்துதுயர் கழிந்திருப்ப
வதுபெர்ருண்மற் றிதுபொருளென் பாருளத்து மையமற.

(சுச)

அருகாத பரசமயு மத்தனையுங் தமிமாற
வருகாத கன்மனமு முடைந்துகெங்கிழுங் தொருங்குருகக்
கருகாத பொய்யுரைவாய் களுமெய்ம்மை சொலத்தொடங்கப்
பெருகாத எதியனைத்தும் பெருவெள்ளங் கொடுபெருக.

(சுடு)

கணவகத்து மறமறியார் கனுமதனிற் றலைநிற்ப
மனமொழிமெய் யொருஞ்சு மியாவருமா றுரூராக
வனகபர சிவபத்தி யடியேமைப் போல்வார்க்குங்
தனமணியா தியிற்சிறப்பக் காப்பாற்றுஞ் செயற்றைழப்ப.

(சுசு)

வெய்யவன்முற் கோளைனத்தும் விரோதமிலா நிலைநிற்க
வையகமெல் லாம்பரங்து மந்தமா ருதமூலவக்
கையமையாக் குறும்பைனத்துங் களைந்துலகம் புரப்பவர்தஞ்
செய்யநெஙுங் கோல்பொலியத் திருவவதா ரஞ்செய்தார்.

(சுள)

தங்கையா ரதுகண்டு தாவாத மகிழ்ச்சிறப்புற்
றெந்தையார் திருவருளா வியைந்ததெனப் பாராட்டி
நிங்கையார் பரசமய நீறுபட்ட தெனத்துணிந்து
முங்கையார் சூதவினை முதலியன முடிப்பரால்.

(சுஷ)

ஒருநாம மேனுமிலா வுத்தமருக் கெண்ணிறந்து
வருநாம மெதெதோத வல்லாரா யெல்லார்க்குங்
கருநாம மொழித்தருளக் கடவார்க்குக் கடவாத
திருநாமங் திருவாத ஓராரெனச் செப்பினார்.

(சுக)

ஏசானர் முதலாக வியம்புபதி ஞாருவாயு
மாசான உனிசெய்து மழவிடைழு ஒகிவரு
மாசான பலவகற்றி யருஞ்சுவி ரெனப்போற்றித்
தேசான பெருங்கருளை செழிந்திடக்காப் பியற்றினார்.

(கு)

பரசமயர் வாயிலிடப் பற்றியெடுப் பவர்போலக்
கரமலரோ ரிரண்டைனயுங் காசினியின் மிசைப்பதியா
வரமுழங்தா ளொன் றெடுத்து வயங்குதிரு முகமெடுத்துத்
திரமுறுபொற் குழுயாடச் செங்கீரை யாடினார்.

(குக)

ககா | திருப்பெருந் துறைப்புராணம்.

விரவுகருங் கன்மனமும் வெஞ்சழல்வென் ஜெயினுருச
வரவுடைய ரியாவோரு முவப்புறத்தா ஸைசத்திலோ
ராவுமணித் தொட்டின்மிசைக் கிடக்கவரு மையிற்கிடத்திப்
பரவுபல ருள்ளுருசித் தாலசைப்பப் பரிச்துவந்தார்.

(இ2)

திருவாத ஓரினமர் செஞ்சடையோண் கருமிடற்றர்
பொருவாத நடகவிலும் போதினதிப் போதின்வளைங்
தொருவாத சிலம்பினைவிக் கொப்பத்தாக் குதல்பொருவத்
தருவாத ஓரர்கையாற் சப்பாணி கொட்டினார்.

(இ3)

வித்தமெனப் பாராட்டி மேயவிரு முதுகுரவர்
தித்தமுவங் திடப்பினங்குஞ் செயன்மார்க்கத் தகப்பட்டித்
த்தமெனம் புண்பவோர் தாம்விருப்புற் றுறிற்பவஞ்சு
முத்தமளித் தருருவார் முத்தமளித் தருளினார்.

(இ4)

அருகர்பவத் தணையாதி யாஞ்சமயர் தமிமாற்றம்
பெருகவினி தவதரித்தாய் பெருமான்ற னருட்பேறே
திருக்கையாக் குணவாமாத் தியர்குலசிங் தாமணியே
வருகவரு கெனவழைப்ப வந்துதழீஇ யுவப்பிப்பார்.

(இ5)

மூகைவா யாம்பண்மலர்த் தவினைத்தாய் முதற்குரவ
நேஞ்கை ராஞ்செபறலா லொவாய்வங் தனையேற்பாம்
பீகைசா னட்புறவா யில்லையே விறப்புறவா
யாகையா ஸ்துவிலீ யாடவா வெனவுவப்பார்.

(இ6)

வெருக்கழலத் தமையடைந்தார் மேவியபல் சிற்றிலெலா
மருக்கமழுங் திருவடியாற் சிகைத்தல்வயக் கியதென்னப்
பெருக்கமிகு புழுதியெலாம் பிறங்குறுசிற் ரதிபடியத்
தெருக்கடொறும் பேதையர்செய் சிற்றில்சிகைத்த தருளினார்.

(இ7)

விரவுபா சமயமெனும் விடவரவுக் கிடிமுழக்கா
வரவுமிகு கைவமெனு மயில்களுக்கு முகின்முழக்கா
வரவுகெழு வழுதிப்பை யும்பல்களுக் கரிமுழக்காப்
பரவுகுணில் கொண்டுசிறு பறைமுழக்கி யருளினார்.

(இ8)

சேயலிளம் பரிதியினுங் திகழுமினங் குழவியா
ராயவரி மருத்தனனு மடல்வழுதிக் கமைச்சாகிப்
பாயவவ னெயிதிசை திசையுருளப் பண்ணுதல்போ
லேயமணி பலபதித்த வெழிற்சிறதே ருருட்டினார்.

(இ9)

மூகையெனத்து மலர்காலை முன்னவன் பொன் னடிக்காக்கிப்
பகையெனத்து மற்மாற்றிப் பராகில நெறிவளர்த்து
நைகயெனத்துங் திரண்டெண்ன நகப்பொவிக்து நால்வேதச்
சிகையெனத்துங் தெரிவார்க்கோர் சிகையமைத்தார் திருநாளில்.

(இ10)

அமைச்சரிமைபூண்டபடலம்.

கக்க

மறையாகி யெக்கலையும் வயங்குமுதல் வழிசார்பென்
றணவார்கள் மூலகையா யத்தகைய முந்தாலு
னிறவாய மனத்தரென கேந்தெரிப்பார் போலமறை
முறையாலே திருமார்பின் முந்தாருங் கப்புரிந்தார்.

(கக)

பிறையெனா பெடாறும்வளர்ச்து பிறங்கியா வோருமெடுத்
தறைபதினு ரகவையுளா லாரணமே யாகமமே
னிறத்தருபு ராணமே நிகழ்த்திமெற் துளவீனத்துங்
குறையறக்கற் றணர்ந்தாரெங் குடிமுழுது மடிமைகொள்வார்.

(கூ)

திருவழிகு குடிப்பிறந்த செயலானு மதர்வண்து
வொருவவுணர்க் தவரல்ல ருதனாலுங் கரிபரிதேர்
மருவுவகைத் தலைந்தெரிந்தார் தெரியாத வகையாதே
பருவமுழு வெமக்குமருள் பாவிக்கும் பெருந்தகையார்.

(காக)

வேதமுத லெக்கலையு மேதினியி னுணர்வார்தம்
போதமொரு சங்கையறிற் றிருவாத லூர்பகுந்து
ஈாதவெனத் தொழுதேத்தி நவின்றதெளிந் தேசுவரேற்
சாதமிவர் கல்வினிலை யெவரளக்கத் தக்காரே.

(கக)

போதமார்-தறப்பொவியும் புரூவா மண்ணவனே
வாதழு ரிறையவர்தா மவதரித்த மாண்புணாத்தா
மேதமார் மறையவர்குழ் வியன்மதுாப் பாண்டியன்பா
லேதமோ வைச்சாகி யியலுமுறை யெடுத்துாப்பாம்.

(குடு)

திருவாதலூர் திருவவதாரப்படலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கூக்கு.

அமைச்சரிமைபூண்டபடலம்.

அட்டெடாழித் தருளு கைய ராராநு டலைமேற் கொண்டு
மட்டெடாழி யாது பெம்யு மலர்க்குழன் மூகை செவ்வாய்க்
கட்டெடாழித் தவரே நந்தங் கட்டெடாழித் திடுவா ரென்று
விட்டெடாழி யாம வன்னேர் விளைமலர்ப் பதம்பூண் டேமால்.

(க)

எதிரினம் மிறைகு லத்து முதலிலங் கிரதந் தோற்றுங்
கதிர்பொரா தினோத்துங் கூனுங் கைக்கொடு நொத்து வானத்
ததிர்வற வியங்குங் தாங்க ஸறமென மாட முன்னாற்
பிதிர்வறத் தாங்கி யுய்க்கும் பெரும்புகழ் மதுா முதுார்.

(க)

கலா

திருப்பெருந்துறைப்புராணம்.

இருந்தவர் துதிமு முக்கு மிகற்கரி பரிமு முக்கும்
பொருந்தவின் ணவர்கள் வந்து போதவிற் படிமு முக்குந்
திருந்தமற் றெழுமு முக்குஞ் செயிரத் துஞ்சம் போது
மருந்தமிழ் முழக்கங் துஞ்சா தாலவா யென்னு முதூர்.

(க)

விழவொலி கண்படாது வீதியின் மிளிறும் வண்டு
முழவொலி கண்படாது தொங்கவி னுவக்குஞ் செவ்வாய்
முழவொலி கண்படாது மாடத்தி னரங்கங் தோறு
முழவொலி கண்படாது முத்திகண் படுக்குங் கூடல்.

(ஈ)

திகழ்பெரும் பாண்டி நாட்டின் றிருமுக மாகி யென்றும்
புசழ்மிகு மணைய கூடல் புரப்பவ னாறுற் றுலு
ஷிகழ்தரு தண்மை நீங்கா னிலாமதிக் குலத்து வந்தா
ங்கழ்மறத் தினன்கு லேச னருந்தவத் துதித்த நீரான்.

(இ)

அருளுரு வாய செல்வி யங்கயற் கண்ணி யோடுந்
தெருஞ்ற வமருஞ் சுக்த ரேசர்தான் திருத்தாட் கனபும்
பொருள்பெறு தமிழு மேவாப் புகழுநன் னீதி யாவு
மருளாறத் தவஞ்செய் தீன்ற மகவுபோல் வனர்க்க வல்லான்.

(ஈ)

எங்கணும் வியாபித் துள்ளா னிவடனன் வறியா ராகித்
தங்களுள் வேறு வேறு பிதற்றுவார் தவாநான் கொள்ள
வங்கையிற் பிரம்பு கொண்டே யறிவிக்கு மறிவான் மிக்கான்
கங்கையிற் பொலியுக் தூய்மை கருத்துறத் திருத்தி னுனுல்.

(ஏ)

திரிபற வலைத்து தூலுங் தெரிந்தவன் பகைவர் தம்மைப்
புரிசினக் களிற்றிற் சிங்கம் புகுங்தெனப் புடைக்கு மாற்று
லரிமருத் தனைன னும்பேர் பெற்றவ னவனி யெல்லாம்
பரிவறச் செங்கோ அுய்த்துப் பண்பொடு வரமு நாளில்.

(அ)

அறிவுடை மாந்தர் சில்லோ ரடுத்தன ரொருநா னன்றூர்
செறிவர வவப்பி னேற்று னிலவிய அங்காட் டேனுங்
குறிகெழு பிறநாட் டேனுங் குலவதி சயமென் னென்றூன்
செறிமலர்த் தொடையி னுயீ தென்றவர் செப்ப அற்றர்.

(க)

இந்தமா நகர்க்க உத்த விரும்பொழில் வாத னுரி
லங்தமா தியினம் பெம்மா னருட்பெருங் திறத்தி னுலே
வந்தவா றுகு மாமாத் தியமறை யவர்கு லத்தின்
முந்தவா தரித்து தித்தா ரொருவரியா மொழிவ தென்னே.

(கா)

அவர்பெயர் வாத னூர ரகவையீ ரெட்டுற் றூர்மற்
றவரதி மதிநுட் பத்தைக் கல்வியை யளப்பா ரியாவ
ரவர்திற மூலக மூன்றும் வேட்பதா யமைந்த தைய
வலர்திற மொருநீ காணத் தக்கதென் றறைந்து போனார்.

(கக)

அடைமச்சுரிமைழுண்டபடலம்.

குகை

சான்றவர் வார்த்தை கேட்ட தார்த்தம் புயக்கோ மாற
அன்றவ ரவளாக் காஜூ மதிலிருப் புடைய ஞகி
யேன்றவர் சில்லா வீட்டா னெய்தியாங் கவர ஷழப்ப
மான்றவர் கருதா வையர் வழுதிமு னடைந்தா ரன்றே.

(கை)

கிளங்கநி ருதய மேயென் றிசைதிரு மேனிப் பண்புங்
களங்கயின் மதியங் தோன்றிற் ரெனுங்கவின் முகமுங் காம
ருளங்கெழு செய்ய வாயு மொள்ளிய கருளைக் கண்ணும்
வளங்கெழு மார்புங் தோனு மனங்களி பயப்பக் கண்டான்.

(கஞ்)

மறைமுதற் கலைக எள்லா மாண்புற வினாவுங் தோறுங்
குறைதலிர் விடைகொ டுக்கக் கொற்றவ னுவகை பூத்து
நிறையெது வினாவி னலு நிகழ்த்துவ மிவர்க்கின் ருதி
யறைகுதிர் பிரம ராய ரென்றமைச் சஸாப்பார்த் தோதி.

(கஞ)

ஊனிட ரகற்றுங் கல்வி யொருங்குணர்க் கிருந்த வையர்
மானிட ரல்லர் மற்றை வாளவர் தம்மு ளியாரோ
கானிட நட்ட மாடுங் கடவுடன் னருளோ பண்னு
அனிட ரற்சுழுங் தாலுங் துணிவதில் லெனா யந்தான்.

(கடு)

கற்றமற் றிவைர யுள்ளான் கருவிக ஸில்லா னேனு
மற்றமின் ருக வுள்ளா னவையிக வுள்ளா னேனுஞ்
செற்றமில் விவைர யில்லா னில்லா னெத் திறத்தி னேனும்
பொற்றமற் றிவைரக் கொள்கை பொருளெனப் புலத்தி னுய்ந்தான்.

(ககு)

பழுதற நமக்குக் கண்ணுய்க் கவசமாய்ப் பாது காக்கு
முழுதுண ரமைச்சி ருங்க டமக்கெலா முதன்மை யாகச்
செழுமறைப் பிரம ராயர் தமைச்செய்தோஞ் செய்தோ மென்றுன்
வழுதியவ் வமைச்ச ரெல்லா மகிழுங்தன மகிழுங்தோ மென்றூர்.

(கவ)

விக்கதுங் குறைந்த துஞ்சீர் தூக்கிடும் விறல்சால் வேங்தன்
நக்கது செய்தா னென்னுத் தத்தமி னமைச்சர் சொற்றூர்
புக்கது நமக்கோர் செல்ல மென்மற்றே ருவகை பூத்தா
ரக்கது பூண்பெம் மான்செ யருளென வைய ரேற்றூர்.

(கஞ)

வழுதியர் பெருமா னிந்காள் வாதஜூ ராய ஷழப்பித்
தெழுதருங் கல்வி யாராய்ந் தினியவோர் பேர்பு னெந்து
தொழுதகு முதல மைக்கின் பாரமுஞ் குட்டி னுனுன்
முழுதுல குய்ய வென்று மொழிங்தன வுலக மெல்லாம்.

(கக)

பெருவிலைச் செம்பொ னடை பிறங்குகுப் பாயங் தேச
தருதலைச் சாத்து மாயோன் ருனும் வெல்ள் குத்த ரீய
மருமணி மதாணி யாழி யாரமொன் கடகம் பொன்னுண்
ஒருமணிக் குழழுன் மற்றுஞ் செயிரற வழங்கிப் பின்னர்.

(எ-ஒ)

கஉல

திருப்பெருந் துறைப்புராணம்.

மழுமதக் களிறு பாய்மா வாவுமான் பூண்ட பொற்றே
ரிமைமணிச் சிவிகை மற்றும் வருதினிக் கியல் நல்கிக்
குழையுடற் கவரி வெற்றிக் கொடிகுடை யால் வட்டங்
தழுமதரு மொலிய லாதிச் சம்பத்தும் பெருக கல்கி.

(2-க)

குடமுழா முருட மொங்கை கொக்கை தடாரி பேரி
படகமுற் பலவு நல்கிப் பசும் பொழி ழுறையுள் செங்கெ
விடனற விளைகி ராம மென்னில் நல்கிச் சந்துங்
தொடலையு நல்கி மறநுங் தொகுசிறப் பனைத்துஞ் செய்தான்.

(2-ஒ)

பெருஞ்சிறப் பனைத்தும் பெற்று ஞாயிற்றிம் பிறங்கா நின்ற
வருங்தவப் பிரம ராய ரமிமருத் தனங்குங் தென்னன்
நரும்புற விடைபெற் றெல்லாச் சம்பத்தும் புறத்தே சூழ
விருஞ்சிவி கையின்மேற் கொண்டாங் கியமெல்லா மியம்பப் போனார்.

(2-ஏ)

வரிமணி மிமைக்கு நொச்சி யிஞ்சிர விமானக் கோயிற்
பரிவொடு புகுங்கு சோம சந்தரர் பாதம் போற்றிப்
புரிகருங் கூங்கற் செவ்வா யங்கயற் கண்ணி பொற்று
ஞரிமையிற் போற்றி நிறேற் றுவந்தனர் மீண்டா ரண்றே.

(2-ஈ)

இருமுது குரவ ராய விருங்கவ ரரச னல்கப்
பொருவரு மமைச்சின் பாரம் புதல்வனார் பூண்ட தோர்ந்து
வெருவரும் பரமார்க் கங்கள் வெல்லுதற் கிதுவங் தானேர்
கருவியா யிருக்கு மென்று கருதின ருவகை பூத்தார்.

(2-இ)

நிறைகுடங் தீப முன்னு செருங்குமங் கலங்க னேங்கிப்
பிறைதங் மடவார் நேரப் பிறங்குபல் வியமு மார்பப
மறையவர் வாழ்த்து மல்க வளமலி யுறையுள் புக்கார்
கறைமலி நாயே னென்குங் காணியாப் புக்க வையர்.

(2-ஏ)

அவரவ ரிருக்கை செல்ல வீணவர்க்கும் விடைகொ டத்துப்
பவர்படு சுடில மோவிப் பண்ணவற் கண்ப ரோடுங்
கவர்மன மில்லா வையர் கலந்தன ரமுது கொண்டு
தவர்புக முமைச்சின் பாரங் தரித்ததற் காய தோர்வார்.

(2-ஏ)

மறுதின முறையு னின்றும் வழுதியர் பெருமாற் கானை
வறுபெருஞ் சிறப்பி னேடு மூர்திமேற் கொண்டு போந்து
தெறுவலி யவைங்க கண்டு திகழுந்தன னிருக்கை மேவி
நறமுற பணகவ ரச்ச நன்னுமா றென்னு வாரால்.

(2-ஏ)

பெருவெளி மேல்பா லாகப் பெருங்கடல் கீழ்பா லாக
வொருவரும் புனல்சால் வென்னா ருத்தர மாகத் தெற்குப்
பொருவருங் குமரி யாகப் போந்தான் கேல்லை யுன்னு
மருவிய குடிக னல்கு மிறைப்பொருள் வருவாய் தேர்ந்தும்.

(2-ஏ)

பொலிதா வெய்து மூல்கு பொருளுடை வருவாய் தேர்ந்தும்
வலிமரு வலர எக்கு மாண்பொருள் வருவாய் தேர்ந்து
மெலிவிலா கரங்க ண்கு மிகுபொருள் வருவாய் தேர்ந்து
நலிவற வாதர் நல்கு நகுபொருள் வருவாய் தேர்ந்தும்.

(கூ)

இன்னமு தருத்தஞ் சாலை யினியந்ர் வாக்குஞ் சாலை
நன்னலம் பயக்குங் கோயி னுறைங் கல்விச் சாலை
சொன்னமற் றறப்பு றத்து வழிச்செலுங் தொகையு காலும்
பன்னரும் படைக்கு நல்குங் தொகையும்பார்த் துறம் தித்தும்.

(கக)

பல்வகை வரவு தம்முட் பல்வகைச் செலவும் போக
வொல்வகை யெச்ச மாகிப் பண்டாரத் துறையப் போகு
நல்வகைப் பொருளி குப்பிவ் வனவென நன்கு தேர்ந்துஞ்
சொல்வகை வல்ல வைய ராசனுக் குறுதி சூழ்வார்.

(கூ)

ஒருவினை தொடங்குங் காலை யுறுபொருள் படையி ரண்டவ்
வருவினை தொடங்குங் கால மதுதொடங் குபாய மற்று
மருவிடை யூறு சீக்கி முடித்திடு வண்ண மாகப்
பொருவரு மங்க மைந்தும் பொருந்தவா ராய்ச்சி செய்வார்.

(கங)

வினைபுரி திறத்தெஞ் ஞான்று மேவசை விலாமை நானும்
புனைகுடி காத்த ணீகி நூல்களைப் பொருந்த வாய்ந்து
நினைவிதி விலக்குற் றேர்த் னிகழ்த்திய வைந்த னேரு
மினையவுங் கைக்கொண் னள்ளார் முயற்சியை யிகவா ரென்றும்.

(கச)

பொருதொழி னேர்ந்த காலைப் பொருகிடு பகைஞர்க் கோகை
தருதுணை யாயி னோப் பிரித்தலுந் தம்மைச் சார்ந்தார்
மருவலர்ச் சாரா தின்சொல் கொடையினால் வசமரக் கல்லும்
வருவறப் பொருத்த வேண்டிற் பொருத்தலு மிகத்தேர்க் துள்ளார்.

(கஞ)

காரியச் செய்கை யொன்று பலவித மாகக் காணி
லோரிய வலற்று னாவ தொப்பவா ராய்ந்து தேர்வார்
சீரிய வதுசெய் போது பலிப்பது நாடிச் செய்வார்
வீரியம் பெறப்பி சித்தல் பொருத்தவில் வேட்பச் சொல்வார்.

(கச)

அறிந்தசொற் றிடவல் லார்த மறிவையுஞ் சிறைத்துத் தானு
மறிந்திட லில்லா னேனு மரசனுக் குறுதி யொன்றே
யறிந்தறைந் திடுதல் வல்லா ராசனுங் வெகுண்ட போது
மறிந்தவர் தமக்க ரெண்ணு தரசனுக் கூறுதிர்த்தல்.

(கன)

பலவுளாத் திடலென் முன்னுட் பகைவரா யுள்ளா ரியாரும்
விலகுறு தரசன் பாங்கர் மேவினர் நட்புப் பூண்டார்
வலமிகு செங்கோல் செல்லாத் தீபத்து வாழ்கின் றூரு
விலவறும் பொருள்வி தீத்து னேசிப்ப வியற்றி வாழ்காள்.

(கஷ)

கஉசு

திருப்பெருந்துறைப்புராணம்.

அழிபொரு ஞனர்வு மென்ற மழிவதின் ரூகி யின்பங்
கொழிபொரு ஞனர்வும் போதின் மணமெள மனத்துட் கூடப்
பழிபடு மிம்மை யாசை பந்தமா மறுமை யாசை
யொழிதா வெச்ச மாகி யுள்ளது பெறுதல் வேட்பார்.

(கக)

படிமுழு வதும ஓந்த பைந்துழாய்ப் படலை மார்பன்
படிமுழு வதுமில் லென்னும் படியொரு கேழு லாகிப்
படிமுழு வதுமி டங்துங் காலேனைப் பதும பாதம்
படிமுழு வதுங்கொண் டாடும் பத்திகொண் இணர வேண்டில்.

(கா)

ஓ வ று.

கண்றயடி முதலா வறவியீ ரூகக் கணாபல யோனியிற் பிழைத்து
நிறைறதரு மக்கட் பிறப்புறல் வேண்டு நிகழ்தரு மப்பிறப் புன்னுங்
குறைவரு மாயுட் டாய்வயிற் கருவாக் கூடுறல் வேண்டுமற் றதனு
ஞூறைகொடு சிருமிச் செருமுத லாக வுணாப்பவை பிழைத்திடல் வேண்டும். (கக)

ஒருபது மதியஞ் சென்றவக் காலத் துறுதுயர் பிழைத்துமன் மேலால்
வருதிறம் வேண்டும் வந்தவக் காலும் வருடங்தோ றடைதுயர் பிழைத்துப்
பெருகிய காலை மலம்பகற் பசிநித் திணாபிறங் கிருளிவை பிழைத்தும்
வெருவற வெழுங்கா விளமூலை மடவார் விழிக்கடை யெனும்வலை பிழைத்தும். (கங)

கலையெனப் புகலும் வாரிதி பிழைத்துங் காமரு திருவெணப் பட்ட
நிலையுறு செல்லற் பிழைத்துஙல் குரவா நிகழ்பெருங் கொடுவிடம் பிழைத்து
மலைசெய்யுன் வரம்பாம் பலதுறை பிழைத்து மாதரங் கூரமா மேருச்
சிலையுடைப் பெருமா ஞுனென நினையுஞ் சித்தமுன் டாகுதல் வேண்டும். (கங)

கடவுண்மற் றெருகுவ ஞுனெனனுஞ் சித்தங் காதலிற் ரேன்றிய பொழுதே
மடனமை சுற்ற முழுமையுங் கூடி வாய்திறங் தரற்றிமே தான்று
திடமிங் தென்று நாத்திகர் பலருஞ் செறிந்தனர் பிதற்றுவ ரின்னு
மிடனமை விரதம் பரமெனப் புகல்வ ரிவகையும் பிழைத்திடல் வேண்டும். (கச)

உணாசெழு றனைத்துங் கடப்பினுங் கரும முயிரை யுண்டெனப் புகற
நினாசெய்ந்தீர் ஞாலத் தில்வழக் காகுங் திருந்துட லாலுமி ருண்டோ
வணாசெய்யுண் முலையா ரொடுகலங் துவக்க வாய்த்திடு மின்பமே யின்பம்
புணாசெய்மற் றேர்கள் புன்மையிற் புகலும் புகழ்ச்சியென் ஞகுவ தின்னும். (கரு)

இளமுலை மடவா ரொடுபெரி யங்கத் தியைத்தவைங் தமளிமே விவர்ந்து
வளமிகு விளாசால் பாகடை மென்ற மருங்குறு கலையற கெகிழ்த்தாங்
குளநெகக் கலச முலைமுகம் வருடி யுவப்பவா யூறன்மிக் குண்ணுங்
தளர்வறு புணர்வே யின்பென வுணாப்பான் சாற்றுலோ காயதன் மன்னே. (கச)

பகரவீ தாரக் குழியிடை யழுங்தும் பன்றிமற் றதைவியங் திடல்போற்
சிகரமா முலையார் மயலகத் தழுங்துஞ் சித்தர்மற் றதைவியங் திடலோர்
புகரவாங் தோனென்த் தோரெங்பு நினைமுட்ட பொருங்திய மூளையே மச்சை
விகரமாஞ் சிதநீ ரிவைதிரண் டச்தத் மேயது சுத்தமெவ் விதத்தால். (கங)

அணமச்சுரிமைபூண்டபடலம்.

குறு

இறைகொலை யிலன்மற் றவன்ஸா இயிரி வியையுமைங் கந்தறு மவிவே நிறைபெறு முத்தி யெனப்பவத் தன்சொ னெறிகொளர ரறிவுடை யவர்தா மறைவறத் தோன்றும் பொழுதுதாய்க் கொலைசொர் வழுவின னிறந்தொழி காலத் தறைதரு முத்தி பெறுநரியா ரென்னி லதற்கொரு விடையிலா மையினால். (சஅ)

தலையிர் பறித்துப் பாயுடை யுடுத்தித் தலைசுமைங் துடல்வருத் திட்டே நிலைதவும் பழைய கருமருண் டொழியி னிலைவிய பொன்னெயில் வட்ட மலைவற வமர்வா னருகமர்க் திட்டே மாண்புறு முத்தியென் றகாப்பா ரலைதா உத்தி நாத்தியென் றகாத்த லைமைந்தநால் கொடுபயி லமணர். (சகு)

உடம்பினை வருத்த லேதவு மென்னி லுறைகழி தொளிறவா னெங்கி யடம்படச் சேதித் திட்டதலுந் தவமா மட்டருமுற் கருமருண் டொழிவுற் றிடம்பட வகையங்க பொன்னெயில் வட்டத் தெய்துதல் கூலத்துட் படித்த கடம்படிந் தொருவ ரெடாமன்மே லெழுமோர் காரியம் போலுமான் மாதோ. (டுங்)

ஷிகழ்தரு மாயா வாதத்தோர் பேத நீர்ச்சுர சாங்கிய னென்றே ஷிகழ்வருஞு சுத்த னுயிர்திரி குணமு மிரிதலே முத்தியென் றிசைப்பன் புகழ்தரு சுத்த னென்னின்மறைப் புண் னைன் பொலிதரு பிரகிரு தியினாற் றிகழ்தரு முத்தி பெற்றளா னென்னினுஞ் சேர்ப்பதற் கோரினை வேண்டும். (டுக)

புரிவினை முடிவின் ஞானமொன் றண்டாய்ப் பொருந்தறு மாதொழிற் பட்டே யிரிதா வகைகற் போலுயிர் கிடத்த லென்ல்பிர வாகரன் முத்தி தெரிவினை மறுமைப் பயன்றா தொழியா சிலையென வயிர்கிடக் திட்டாற் பரியுமல் விடத்தோர் பேற்றலா மையினுற் பழிபடு முத்தியே யாமால். (டுக)

குளிகைதாக் குதலுங் காளிதஞ் செம்பு குலைந்துபொன் னானவா போல வொளியருள் வலியான் மலங்கெடன் முத்தி யென்னவோ துவன்பேத வாதி தெளியுமா கமங்க னித்திய மென்லாற் செறிமலங் காளிதம் போல வ்னிதரா தென்றும் பேரெழுடு பெறுவான் மேவுத லெங்வன மாமால். (டுக)

புழுவினை வேட்டு வாளிசெய் திடல்போற் பொருந்துயி நினையரு ளெடுத்து வழுவறு மாயா சீரமே யாக்க மற்றது நித்திய மாகிப் பழுதற விருக்கை முத்தியென் றகாப்பான் பகர்தரு சிவசம வாதி முழுதுமா மதுசா ரூபமே யன்றி முத்தியென் றகாத்தலு மாமோ. (டுக)

நிருமல வெளியை முகின்மறைத் தாங்கு நிலாவிய சுத்தமா யிருக்கு மொருபிர மத்தை மறைத்திடு மாயா வுபாதியவ் வேதுவி னைலே பெருகிய சீவான் மாவெனப் படுங்காற் பெருவெளி யுதிப்பப்போ முகில்போ பொருவறி வுதிப்ப வுபாதிபோ முத்தி யுதுவென்ப னன்மாயா வாதி. (டுக)

இந்தச்சி வான்மா வினுக்குள் தாகி யிலங்கிய விவேகஞா னந்தான் முந்தத்தா னேயுள் ளிதெனின் மாயா மோகத்தான் மூடப்பட்ட டிடானு னங்தப்பின் புள்ள தாயதென் றெடுத்து னவின்றிடி னிலதுள் தாகா தெந்தப்பான் மையினு லிதனையு முத்தி யென்றெடுத் திசைப்பர்மற் றவரே. (டுக)

கஉசு

திருப்பெருந்துறைப்புராணம்.

பாயமா யாவா தத்திற்பாற் கரியன் பரமொன்றே பவஞ்சமா யுயிராய்
நேயமா நிகழு ஞானமாய் பொழுதே நிறைபரஞ் சார்ந்துயி ரழிய
மாயதே முத்தி யென்பன்வான் பிரம மாகாது பவஞ்சமோ டான்மா
தாயவான் மாக்கெட் டிடுதலிற் பெறுவான் சொல்லுதற் சியாருளர் மாதோ. (குள)

மேயசன் கிராந்த வாதியென் றுகோப்பான் விமலனூர் திருவருள் பதிங்து
தேயமிக் கமைந்த பக்கர ணம்போய்ச் சிவகர ணங்களாய்க் காட்டத்
தாயவக் கினிபோ லொன்றுபட்ட டிடுத லாவதே முத்தியென் றுகோப்பான்
தாயவக் கினியுங் காட்டமு மொன்றுத் தொக்குநின் றிடுதிற மின் றே. (குஅ)

ஆதியாங் கடவு ளாய்வழி பாட்டி னைமக்தபல் ஹயிகோயு மழியாச்
சோதிவை குண்டத் திருத்துமா லென்று சொல்லுவர் பாஞ்சராத் திரார்தா
நீதிவை குண்டத் திருத்துவ கென்று நிகழ்த்துத னிற்கவல் வாதிக்
கோதிய வந்த முறுமெனின் முத்தி யுண்மையை யுரைக்கவேண் உவதோ. (குக)

இயம்பிய விவைமுற் பல்லவுங் திருத்தி யில்லன வுள்ளது வாகி
நயம்படி முத்தி யுணர்தால வேண்டு நாடிது நன்குணர்த் திடுவார்
வியம்படி புவனத் தெவரெனத் தெரிவான் விடாதுஙல் லாரடை தோறும்
பயம்பட வினாவி யுள்ளது பெருத பண்பின ராய்த்தளர்க் தமர்வார். (குக)

பொதுமையிற் புகலும் வேதமுன் சிறப்பிற் புகலுமா கமங்களுங் தெள்ளி
முதுதவப் பெரியோ ராய்க்தமர்க் தனர்தா முறையுற நடாத்தமைச் சியலென்
பதாகுறை யுருமற் புரூவா வேங்கே பகர்ந்தன மந்திரி யாய்
புதுமைமற் றவரே பெருந்துறை மருவப் போந்தகா கையுமெடுத் துகோப்பாம். (குக)

அமைச்சரிமைபூண்டபடலமுற்றிற்று.

ஆத்திருவிருத்தம் காந்துசு.

திருப்பெருந்துறையடைந்தபடலம்.

திருவா சகத்திற் கொருமுதல்வா செல்வா செல்வர் போரேரே
தருவா சகத்து மென்முறைகே கொன்று புல்லர் தணமத்தாழ்ச்சு
மருவா சகத்து மிகக்கொண்டு மாழாக் தலைந்து மறையாதி
மொருவா சகத்து முருகாதார் திருவா சகத்து ஞருகாரே. (க)

வெளிமுன் னுருவெட் டாய்ச்சிவழுன் னுருவொன் பானுய் விளங்கிடுபே
ரொளியஞ் சரண் மிரவுபக லொழியா துள்ளத் திருத்தலோடு
மளிதுன் றியதார்ப் புயவழுகீ யமைச்சின் ஜெழிலும் ஏழுவாமற்
றெளிவொன் றியபல் கலையின்வலார் சிறப்ப நடாத்தி வருங்களில். (க)

திருப்பெருந்துறையடைந்தபடலம்.

கட. எ

இந்த வுலக போகவெறுப் பெய்திற் ரெண்ப தெவனமரர்
முங்க வணங்க விண்முழுதான் முதல்வன் மலர்மே வலவன்றிருமா
னங்க வழையும் போகமேலா காடா வழன பதமாகச்
சந்த மருவு மொருநாலாஞ் சத்தி பதின்த வதயர்பால்.

(க)

சத்தி பதிந்த மாத்திரத்தே தக்கோர் புகழ்மங் திரியார்க்கு
முத்தி விருப்ப மேன்மேலு மூளா நிற்க வதுங்குஞ்
சித்தி யமைந்த வாசிரியற் றேஷ் த் தேஷ் வருந்துவார்
பத்தி யமைந்தோ ரூருக்கொன்டு பயின்று லன்ன பான்மையார்.

(க)

ஞான சிரிய னென்றுவரு நம்மு ஞைறயுஞ் சங்கையெலா
மானு விருப்பின் வினைய்வினு யறையத் தெளிவ தெப்போது
மானு வஹன்பே ராட்டிலக்காய் வயக்கி யடிக்கீழ் வைப்பதென்று
தேனு தரிக்குஞ் சிவானங்தங் தினோத்தின் புறவென் ரெனநினைப்பார்.

(க)

பொருப்பா லென்னுஞ் சுமைபரித்தோன் போகட் டிடவென் னுதல்போலு
நெருப்பால் வளையப் படுமொருவ ளீங்க நீலைக்கு மதுபோலுங்
கருப்பா ஹறுத்தும் பிரபஞ்சக் கலப்பின் வீடு கருதுவார்
திருப்பா ஹறுவ தென்றென்று தெரிந்து தெரிந்து முயலுவார்.

(க)

கேவ று.

அருள்பெற வணிய ராய வன்புரு வாத ஔரர்
பொருள்பெறு மொருநாள் வில்லும் புலியுந்தங் கொடியு யர்த்தார்
தெருள்பெற மற்றை மன்ன ரியாவருங் திரண்டு குழு
மருளை விருக்கும் பாண்டி மன்னவ னவையிற் புக்கார்.

(க)

புக்கவர் வழுதிக் கென்றும் புரிவது போல வன்றுங்
தக்கது செய்தன் னன்கை காட்டிய தலிச மரங்கார்
மிக்கவ ரிவர்தஞ் சூழ்ச்சி வியாழுமு மடையா னென்று
தொக்கமன் னவரெல் லாருங் துதித்தன் ரமைச்ச ஞைா.

(க)

அதுபொழு தத்தில் வரவு மடுபரித் தொகுதி பேஜே
முதுதொழி லாளர் வேம்பன் முன்புவங் தடியில் வீழ்ந்து
கதுமென வெழுங்து சின்ற காலுறக் குடந்தம் பட்டாங்
கிதுசெய்வின் ணப்ப மென்றே யனையன புகற ஹற்றர்.

(க)

சிறங்கவாம் பரிகண் மேய தினாபொரு மிலாயத் துள்ளா
விறங்கவாம் பரிகள் போக வெஞ்சிய பரிக ஞள்ஞும்
விறங்கலுப் படைந்த பல்ல மேய்கோ யடைந்த பல்ல
மறந்தவா வேலாய் கல்ல தரிதென வகுத்தா ரண்றே.

(க)

இவரிங் துகோத்த லோடு மிரும்புவி யுயர்த்த வேங்துங்
தவர்கொடி யுயர்த்த வேங்துங் தண்மதிக் குலத்து வேங்தே
யுவர்படு குணக டற்பா ஹறுதுறை யனைத்தும் வந்த
வஹவர் தேயத் துள்ள வடுபரி யனைத்து மென்றூர்.

(க)

கல-அ

திருப்பெருந்துறைப்புராணம்.

என்றலும் வாத மூர் திருமுக மிழைவு னேக்கி
யொன்றாம் பண்டா ரத்தின் வேண்டுவ வொருங்கு கொண்டு
கன்றல்செய் காடு நாடுங் கடஞ்துகீழ் கடற்க ணாக்கட்
செந்றுவாம் பரிக ளெல்லாங் கொள்ளுதிர் சிறப்ப வென்றுன்.

(க.ஏ)

விடையது பெற்றெ முந்து மீனவன் பண்டா ரத்தி
னடைதரு புது ஐந்துந் திறந்தன ராங்குட் புக்கு
மின்டை வேழேழ் கோடி பசும்பொருள் மிதப்பக் கொண்டு
கடைமுனம் போல நைத்துக் கயலிலச் சினைபொ நித்து.

(க.ஏ)

வெளிவந்து நெங்கு முத்தல் வெரிந்மிகைப் பொதிசெய் தேற்றித்
தெளிவந்த காவலாள ரோடுமுன் செல்ல வேவி
யொளிவந்த கோயி அங்குப் கும்பர்நா யகைனை யேத்தி
யளிவந்த சிந்தை யாளர் செல்லுதற் கமைந்தா ரண்றே.

(க.ஏ)

மேயபாற் கடலெ முந்த வெண்டிகா நாப்ப ணுள்ளாற்
ரூயமா மதிவி எங்குங் தோற்றமே யென்ன முத்தத்
தாயவான் சிவிகை நாப்ப ணலங்குற வமர்ந்தார் மேனிப்
பாயந்த கெளிவி ராவ வென்னுளத் தமரும் பண்பார்.

(க.ஏ)

குழுமயோளி மதாணி மின்னுக் கொளுந்தலைச் சாத்தி யாரும்
விழைமணிக் கடக மாதி விளங்கிளங் கதிகோச் செய்யத்
தழைமணிச் சிவிகை மார்பிற் றங்குமுத் தார மற்றும்
பிழையற வொளிகால் வீசிப் பெருமதி யுதயஞ் செய்ய.

(க.ஏ)

கல்லரி முருட மொந்தை தகுணிச்சங் குடமு மூலே
கல்லவ டஞ்சின் ணங்கா களம் பேரி பீவி தாகோ
மல்லலம் பம்பை வண்டொக் கணாமற்று முன்ள வாய
பல்லவுங் கடலு நைத்த பான்னையி னியம்பா விற்க.

(க.ஏ)

குடைகொடி யால வட்டங் கோணுருத் தண்டங் கோண
லைடைதரு தண்டம் பிச்ச மவிர்மணித் தோர ணங்கன்
மின்டைதரு மொலிய ஸாதி மேவா வளிக ளெல்லா
முடைகட லுதிக்கும் வெய்யோ னெளியற மறைத்துச் செல்ல.

(க.ஏ)

இடியுள முட்க வார்க்கு முழக்கின வெழிவி மாண்பு
மடிதரப் பொழியா சிற்கு மத்தின புடவி யஞ்ச
மடியின பெருங்கா லஞ்ச மஞ்செவி யினவெஞ் ஞான்றும்
படிதுழாங் கைய வெங்கும் பரந்துகுஞ் சரம்பல் செல்ல.

(க.ஏ)

நிலமக ஞடலங் தோய்ந்துங் தோய்வில வெனநேர் போகும்
வலமிகு கதிய மாற்றர் மணிமுடி யுறுகு ரத்த
கலகல வார்க்குங் தார கழிதராக் கடிவர எத்த
பலபல வாக மொய்த்த பரித்திர ளொருங்கு செல்ல.

(க.ஏ)

திருப்பெருந்துறையடைந்தபடலம்.

குறை

கிரியெனப் பெயர்தோற் றத்த கிண்டுவான் மேற்சென் மேல
பரிபல முழங்கப் பூண்ட பார்க்கித் தோடுங் கால
வரிவயப் போத்து நேரு மடங்கலார்க் கசனி யேற்றிற்
தெரிதராமுழக்கஞ் செய்யுங் தேர்பல செல்லா நிற்க.

(25)

படைபல மின்னுக் காட்டப் பரிசைமா மேகங் காட்ட
வடைத்திரையுடக்கத்துதோன்று மொவியுரு மொவியைக் காட்ட
மிடையுட லொருகும் வேர்வை மிகுமழு பொழிதல் காட்ட
வடையவும் வான மேவங் தடர்ச்சதன வீரர் செல்ல.

(26)

பரிமிசை யிவர்ந்து ஓரும் பாய்மதம் பொழிக போலக்
கரிமிசை யிவர்ந்து ஓருங் காற்றெனச் செல்லும் பொற்றேர்க்
கிரிமிசை யிவர்ந்து ஓரு மாய்க்கிளர் வீரர் நானு
மரிமிசை யிவர்ந்து ஓள்சிற் றடிமுடிக் கொடுகும் போத.

(27)

எண்ணிய தெண்ணி யாங்கே யெய்துதல் குறித்துப் பெம்மான்
மண்ணிய மணியே நேரும் வாலருள் செலுத்தச் செல்லும்
புண்ணியர் தாமி வர்ந்த சிவிகையைப் பொறுக்கப் பெற்றார்
நண்ணிய வியங்கா நிற்ப வியங்கினார் நாடு வாழ்த்த.

(28)

புண்ணிய வாத ஞார் பொங்கெழின் மதுரா முதூர்
நண்ணிய கோட்டை வாய்தல் கடந்தனர் நண்ணுங் காலை
யெண்ணிய குமர வேஞ்குக் கிருப்பிட மாகி யாருங்
கண்ணியிய வூயர்கு நிஞ்சித் தினைசென்று கலந்தா ரண்டே.

(29)

ஆசக மில்லா வைய ராரா னிரம்பப் பெற்று
வாசக மென்னுங் தேறல் வழங்குதல் காட்டி யாங்குப்
பேசுப விருஷு மேஹர் பிறைக்கோட்டி னலு டைந்து
வீசுபல் லருவி யாக விடுவன சுவையங் திங்தேன்.

(29)

இவரளப் பரிய செம்பொன் கொண்டன ரெய்து கின்றூர்
கவர்மன மில்லா ராகிக் கண்ணுதற் சார்பி னின்றூ
ஶவர்கொளக் கொடுப்ப வன்னார் கையேற்ப தறிவித் தாங்குப்
பவர்ப்பா துயருங் காந்தன் பரவற மலர்ந்த வெங்கும்.

(29)

ஆணவ மலமென் ரேது மடுசினக் களிற்றை நானு
மேணமை யருளென் ரேது மிகற்ரேட்டி கொண்டி யாருங்
காணவென் றுள்ளார் நம்மை யென்செயக் கடவ ரென்று
நாணமுட் கிடப்ப வஞ்சி யிரிவன நகுமர வியானே.

(29)

நன்புல மறையோ ரென்று நானிலம் புகழுப் பட்டா
ரன்பொரு வடிவ மாகி யாரருள் பெற்ற போதே
யென்பெலா முருகா நிற்க விருவழி பொழிதல் காட்டும்
வன்புல வகாக ஜெங்கு மருதிழி யருவி யீட்டும்.

(29)

கா. 0

திருப்பெருந்துறைப்புராணம்.

இனையன சிகழா நின்ற விரும்பெருங் குறிஞ்சி நீங்கிப்
புனைகட வளைகத் தோடு புண்ணிய வாத ஓரர்
தனைமலர்க் கடுக்கை யாதி நலந்திகழ் தருக்க உன்றித்
தனைகிர் வளத்தான் மிக்குத் தவலருங் காடு சார்ந்தார்.

(க. 0)

வண்ணரும் பொருள்கைக் கொண்டு வாதலு ரிஹைவர் செல்வா
ரெண்ணருங் குதிலா கொள்வா ரெய்துவ வொருக்கிங் கென்றே
யெண்ணரும் புகழ்சால் வேம்ப னெண்ணிய தென்னு மென்றே
யெண்ணருங் தளவ மெல்லா நகைத்தன விடங்க ளெங்கும்.

(க. 1)

இவரிடை யிருந்த நம்பேர் பெற்றதொன் நிரின்து போய்
திவர்வர வணரங்த நாமிங் கெதிர்ப்பட லொல்லா தென்று
தவர்பயில் காட்டி னாடு தங்கிய மான்க ளெல்லாங்
தவர்விடு கணையெ திர்த் தன்மையிற் ருவி யோடும்.

(க. 2)

வாசக நவிலுங் காலை வயங்கிய தமைச்சி றப்பித்
தாசம நவிலு நன்றி யறிந்தன மகிழ்த லேய்ப்பப்
பாசடைத் தருக்க டோறும் பயில்செழுங் குழைப்பான் மேவிக்
கூசமொன் றின்றிச்சு செங்கட் கோகிலங் தொழிக்கு மாலோ.

(க. 3)

மேயமற் றிவர்பெம் மான்பால் விடாவீருப் புடையா ரெண்ப
தாயவெவ் வுலகுங் தேற்றற் கமைந்தவோர் சான்று போன்ற
பாயுபுற் கறிக்கக் கல்லாப் பச்சினங் கன்றை நீத்து
மேயமை யாம லெங்குங் கதறுபு விராய சேதா.

(க. 4)

அந்தமில் புகழான் மிக்கா ரடைந்தனர் நம்பா லென்று
கங்தமென் மலர்க் கேவி வழிபடு கான நீங்கி
முந்தவள் னனதா யாசை முதலிய வொருங்கு மாய்த்
பந்தமில் லவர்ம் னம்போற் பசையது பாலை சார்ந்தார்.

(க. 5)

சமூல்கின்ற சூங்க மோதத் தாங்குகோங் கிலவின் பஞ்சி
யுழல்கின்ற தன்மைத் தாகி யொய்யெனப் பறக்குங் தோற்றங்
கழல்கின்ற காமத் தையர் கருதிவா தாடு காலத்
தழல்கின்ற சினவெம் புத்த ரலைதிறங் காட்டிற் றம்மா.

(க. 6)

வெடியவான் முதுவா யோரி விராயெதிர் பயிலுங் காட்சி
நெடியவாம் புரவி கொள்ள சிதியங்கொண் டனைவீ ரேனுங்
கடியநா மஜைவோ மன்றிக் கடும்பரி யஜையா வென்று
படியவாங் தன்மை காட்டும் படியென லாயிற் றன்றே.

(க. 7)

நேயமா வந்த ஸீர்நுங் நிகழ்வினைக் காடு முற்றுங்
தூயவாம் பெருந்து றைக்கட குதிதலெல் வாறு கூடுந
தீயவாங் தழுந்தொ முந்தாய்ச் சிவனுமென் னிடத்தல் தொல்லும்
பாயநாற் றகுதி தேர்ந்தீ ரெண்ப்பரம் புவவெங் தீயே.

(க. 8)

திருப்பெருந்துறையடைந்தபடலம்.

கங்க

நயப்பெரும் புகழ்சா வெங்க னவினுக் காசர் முன்னுள்
வியப்பரு மண ராய வீணர்தங் கலப்பு நீங்கி
யுயப்படிஞ் சைவஞ் சார்ந்த தொப்பவெம் பாலீ நீங்கிக்
கயப்பிலா மருதஞ் சார்ந்தார் கருதவென் னுளத்துஞ் சார்ந்தார்.

(கங்க)

தனியனு யமரு ஞான சாரியற் றேடிச் செல்வீ
ரினியல் வெனதிர்வா னும்மை யெதிர்ப்படிங் காலத் தெம்மை
முனியலா காமை வேண்டு மெனல்பொர முழங்கி வண்டா
னனியலர் கழுநீர் வாலி நயப்பவெவ் விடத்து மல்கும்.

(சா)

புறவிரு ளகலத் தோன்றும் பொங்கொளி ஞாயி றென்ன
வறவக விருள கற்ற மொருஞான பானு வெய்தத்
திறமுறுஞ் சைவ நியாருஞ் திருமுக மலர்வ தேய்ப்ப
நழவெழ மலர்ச்சி காட்டி சக்கபங் கேரு கங்கள்.

(கங்க)

மாரவே எங்கை மேவி வரிசிலை யாகி யேவ
மாரமா மலர ஜெத்து மருச்சனை மலராக் கொண்ட
வீர்தா மலைந்தார் காண வென்குது மெனவ ஜெந்தாங்
கீரமார் சுவைத்தண் டெல்லா மிடங்தொறும் வலைந்து விண்ற.

(சா)

நகுபுகழ் வழுதி நாடு நாமேந் திரியாய்த் தொன்னுற்
புகுமுறை சடாத்த லாலே பொழிதரு முகின்மற் றியாவு
மிகுவிழை வற்று மன்ன மேன்மையார் தமைவ ணங்கத்
தகுமென வணங்கல் போலத் தலைவணங் கினசெஞ் சாவி.

(கங்க)

நீறணி வேணிப் பெம்மா னிருமல வுமையா ஜோடும்
பேறணி யன்பர் செஞ்சப் பிறங்குபோ தமர்த லேய்ப்ப
வீறணி புண்ட ரீக மிசைப்பேட்டோ டன்ன மேய
சேறணி மருதங் தீர்ந்து திகையெறி நெய்தல் சார்ந்தார்.

(சா)

அரசிய லமைச்சின் மேடு மதிற்சிறு பற்று மின்றிப்
பரசமே வியங் மையர் திறமெனப் பரந்த வாரி
விரசமுல் கொழுந்து கொள்ள மேவுவர் நீருட் டோய்ந்து
மூரவைப் புறைத்த வின்றிப் பயிலுவ னுமீ னெல்லாம்.

(சா)

மலிதரு புகழான் மிக்க வாதலு ரடிக னன்று
மொலிதரு சுத்த முற்று ருற்றன ரின்னி லத்திற்
பொலிதரு புலவ ஜெத்தும் போக்குவா மென்ற தாழை
கவிதரப் பூத்து நூற்றுக் காவதம் லாசம் வீசம்.

(சா)

கரிமுதற் படைக ஜோடுங் காணவின் நிலத்தி யங்கும்
பெரியவ ரிதற்கோர் பாங்கரப் பெருந்துறை மருங்கு வந்தார்
தெரியுமல் வெல்லை வந்து சேர்தலு நெக்கு கெக்குப்
பரிவள முருகிற் ரெண்டைப் படுமெழு கினும்வி காங்தே.

(சா)

கங்கள்

திருப்பெருந்துறைப்புராணம்.

பொறுக்கலா காத பாரம் பொறுத்தவ னிறக்கி யாங்குக்
குஹக்கலா காத வாதை யாலையுங் குலீந்து போக
வெறுக்கலா காத விண்ப மேலிய திரண்டு கண்ணு
மறுக்கலா காத வாரி பொழிந்தன வருவி மான.

(சுஅ)

இந்திய மைந்த னுக்கு மினியன வெய்தா நிற்கச்
சங்கிய ஞேருங் கண்ணுங் துடித்தன தகவ லத்தே
நங்கிய விவற்று லென்னை யாள்பவ னயந்து வைவு
முங்கிய விடமீ தென்றே முன்னின ருவப்புக் கொள்வார்.

(சுக)

சிவிகைநின் நிழிந்தா ரிந்தத் தேமடைஞ் தார்தஞ் செண்ம
மலிகைசெய் திடித லாகு மாதலா லமர்வா மென்றூர்
குவிகைய ராகிப் பக்க னின்றவர் குறித்த வாறே
கவிகையீர் செய்வ தென்று காரியஞ் செய்ய ஹற்றூர்.

(குஒ)

கரிபரி யிரதஞ் சூழ நிறுத்தியக் கடையி னுள்ளால்
வரிகழல் வீரர் சூழ்ந்து வைகிட விருக்கை செய்து
தெரிதர வதனுக் குள்ளாற் றிசழ்பட மாடஞ் செய்து
புரியிடை முந்தான் மார்பர் பொருந்திநன் கமரச் செய்தார்.

(குக)

அணிபட மாடத் துள்ளா லமர்பவர் வேத நான்குக்
துணிபொரு ளாண்ம நாதர் துணையடி வணங்க வெண்ணிக்
கணிதமில் சனங்க னோடு கைகுவித் தெழுங்து வல்லே
மணிமதிற் கோயிற் புக்கார் வாரழுத் றீர்த்தஞ் தோய்ந்தார்.

(குஒ)

நீறகண் மணிபு இன்து நிழலுவ வாத வைங்கை
யாறுசெய் தானை மோனப் பின்னோயை யடிவ னைக்கி
யேறுவங் தேறு மான்ம நாதர்தஞ் திருமூ னெய்திப்
பேறுவங் தளிப்பா யென்று பேசுப வணங்கி னரால்.

(குங)

வெள்ளிய நீற வாங்கி விளங்கெநற் றியிற்பு இனக்தே
யொள்ளிய கருணைத் தாயாம் யோகநா யகிமுன் செண்ற
வள்ளிய வன்பு பொங்க மனநெகிழுங் துடையத் தாழுங்து
தெள்ளிய கருணை பெற்றுச் சென்றனர் குருந்தஞ் சூழ்ந்தே.

(குக)

பரிசன முன்னும் பின்னும் படர்தர வந்து தாழுங்து
தரிசனஞ் செய்து செல்வார் தமையறிந் தாங்க னுள்ள
புரிமறை யுணர்முங் நூறு சூசரர் கஞ்சதொ டர்ந்தார்
வரிகழ லரச மைச்சர் தமக்கிது வகுக்க ஹற்றூர்.

(குஞ)

இத்தல மாதி மூர்த்தத் தலமிதி னடைந்து போற்றி
முத்தலம் படைப்போன் முன்னை மூவரும் பேறு பெற்றூர்
கைத்தல நெல்வி யென்னப் பலங்கருங் கருதி னலு
மேத்தல மிதனுக் கொப்பென் நெடுத்துளை யாட வல்லேம்.

(குஞ)

திருப்பெருந்துறையடைந்தபடலம்.

கங்க

என்றபற் பலவு ஈாத்துத் தொடர்தரு மினைய ரோடு
நன்றாதம் மிருக்கை யெதிகி நகவவர்க் கிருக்கை நல்கிக்
குன்றுத வில்லாச் செம்பொன் கோடிசன் மானாஞ் செய்து
பொன்றுத வில்லா வன்பிற் போக்கினர் தனிய மர்ந்தார்.

(ஏ.ஏ)

மகறயவர் போன பின்பு மஞ்சனஞ் செய்து கொண்டு
பிறைழுடிப் பெருமான் பூசை பேணுடு பிறங்கச் செய்து
ந்தைசைவ யழுத முண்டு நிலவவாய் பூசிப் பின்றை
யறையயர் வழிர்த்த மர்ந்தா ரதியனேன் மனத்த மர்ந்தார்.

(ஏ.ஏ)

வழியியக் குதலால் வெப்பம் வாதலு ரதிகட் காய
தழியா மறையே மென்னி லரும்பழி யாகு மென்று
பழியறத் தன்னு கோர்ந்தோர் பசும்பொழில் புகுஞ்து ஓான்போற்
கொழிக்கிர்ச் செஸ்வ ஞேடுக் குடகட லழுவம் புக்கான்.

(ஏ.ஏ)

தாவர மாகி யுள்ள கைவந்தா பிக்க வல்லார்
மேவர வோரூர் நின்றும் வேறேரூரு ரணடந்தா லென்ன
மாவர வொளியோன் ரென்பா லொரீஇவட பாலிற் சாரச்
சீவரப் போர்வை யென்னச் செக்கர்வா னெழுந்த தன்றே.

(ஏ.ஏ)

ஒருங்குவா தாட வல்லா ரொருவரு மில்லை யென்று
நெருங்குபல் பவுத்த ராய நிதையிலார் வளைந்தாற் போல
மருங்குகு ரியனு மில்லை மதியிலை யுதிவு மில்லென்
நிருங்கடல் சூழலைப் பெங்கு மிதுத்தன வந்த காரம்.

(க.க)

இரவுமே விட்ட தங்தோ வென்செய்வா ருலகத் துள்ளார்
கரவுமே விடுமே யென்று கண்ஞேட்ட நனிய டைந்து
புரவசெய் மதிக்கு முன்னம் போயுப கரிப்போ மென்று
தரவுகர் தரமு ணைத்த தாரகைக் கணங்க ஜெல்லாம்.

(க.உ)

இவைகொலோ நமையி ரிக்கு மென்னுமை யொன்று செய்த
னைவைபடா ததுவோ வென்று நத்தமென் ஊற்ற காலீச்
செவையுரு வதுபொ ருனுய்ச் செழுமதி யுதயஞ் செய்தான்
குவையுரு வரும லம்ம கொடிசெடி யகத்தொ துங்க.

(க.ங)

இன்னண நிகழுங் காலை யிரவுசெய் கடன்கண் முற்றி
நன்னலத் தமுது செய்து எகுபுக முமைச்ச ஞாந்தா
மின்னாகு மயளி மேலான் மேவினு ரான்ம நாத
ருன்னரு மருளா லாங்கோர் சிறுதுயி ஊற்று ரன்றே.

(க.ச)

கனவிடை யான்ம நாதர் கதிர்க்குமேர ருருவங் தாங்கி
யனக்மார் குருந்த ஸ்தி லமரவும் விடாது சூழுந்து
வினவுமா ஞைக்கர் பல்லோர் மேவவுங் தாமே திர்ந்து
மனநெகு மாறு மேன்மேல் வணங்கவுங் கண்டா மன்றே.

(க.ந)

கங்கை

திருப்பெருந்துறைப்புராணம்.

அருந்தவத் தினரில் வாறு கண்டழு தழுதி ரங்கிப்
பொருந்தமுன் கானுக் காட்சி கண்டனம் பொய்யா காது
திருந்தமற் றவனே யென்னை யாட்கொளுஞ் திறத்தோ வென்று
வருந்தலற் றிருந்தார் வெய்யோன் வருதலை நோக்கி மாதோ.

(கங்கை)

சீதீர் வளத்தான் மிக்க திருப்பெருந் துறையை நாடி
வாதலூ ரடி கன் வந்து சார்ந்தமை வகுத்துச் சொற்றும்
போதா யகனே யான பொங்கொளிக் குரவற் கண்டு
காதலி னுபதே சம்பெற் றிடுதிறவ் கணாய அற்றும்.

(கங்கை)

திருப்பெருந்துறையடைந்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் ககங்கை.

உபதேசப்படலம்.

பரம்பரன் செவ்வாய்ப் பாடல் பந்தத்தை நல்க லோடு
நிரம்புமுத் தியையு நல்கு நிகழ்திரு வாத ஒரார்
வரந்தமழு செவ்வாய்ப் பாடன் மயக்கறுத் தெந்த ஞான்று
முரம்பெறு முத்தி யொன்றே நல்கிடி னுஙாப்ப தென்னே.

(க)

கதிரவன் வரவு நோக்கிக் கண்டுயி லாம லைய
ஶகிர்புன விருகண் வரா வழுதழு திரங்குங் காலை
முதிரருட் குரவன் காட்சி முந்துபு தானுங் காண
வெதிரற வருவான் போலவ் வினங்குணக் குதயனு செய்தான்.

(க)

சிவப்பிர காசங் தோன்றுஞ் செயிரறு காலத் தேழுன்
னவப்பிர காச மாகி யமைந்தன மாய்ந்தாற் போலத்
தவப்பிர காசஞ் செய்த சந்திர னுடுக்க ளெல்லா
மெவப்பிர காச மெய்திற் தென்றுபோய் மாய்ந்த வன்றே.

(க)

கருமல மென்னப் பேசங் காரிருட் டடைவற் றுங்குப்
பொருமிருள் வளையப் பட்டுப் போதுற்றே மதுபோய் மாள
வொருக்கி ருதித்த தூரேன் றுளதுகொ வினியென் கையர்
திருமுக மலர்ந்த தென்னச் செய்யதா மணைம் ஸர்ந்த.

(க)

தன்னிய வாத ஒரா றுபதேசம் பெறுவா ரின்று
தன்னிய நமக்கென் னங்கொ லெனப்பர சமய ரெல்லாங்
தன்னிய வாய்கு விந்த தோற்றம்போ லோடை யெல்லாங்
தென்னிய வாம்ப லாதி செய்யவாய் குவிந்த வன்றே.

(க)

உ ப தேச ப்பட லம்.

கநா^{கு}

இன்னண சிகழுங் காலை யெங்களை யானு மையர்
சொன்னதால் கரும மாற்ற வெழுக்கொரு துறைக்கட் சென்று
ரண்னவர் வருமு னுன்ம நாதரா ரியராய்ப் பல்லோர்
துன்னவான் குருந்த ஸீ லமர்திறஞ் சொல்ல இற்றும்.

(கு)

கதிரொரு கோடி யொன்றுய்த் திரண்டெழு காட்சி யென்ன
முதிரொளி மேனி காட்ட மூவுல கத்து மொய்த்த
பிதிர்தலி லழகெ லாமிப் பிறங்குருக் கொண்ட தென்ன
வதிர்மறைக் கப்பா லாமோ ரந்தண் வழிவங் கொண்டார்.

(ஏ)

வீழ்சிக மூகைக்கு மேலான் மிலைச்சிய வருத்தி ராக்கத்
தாழ்வட மிலங்க நெற்றி தடம்புய நிறமுற் பாவம்
போழ்திரு ஸீற்றி ஞேடக் கண்மணி பொவிய வங்கி
யாழ்திரு வகையில் வெண்டு சள்ளொளி நிலவு வீச.

(ஏ)

துலங்குமில் வருக்கொண் முன்னாக் துதைமுடி மதியொ மூக்கு
மிலங்கமு தொருவ மூம் வியைங்கென முங்கால் பொற்ப
வலங்களை ரிருசெ விக்கண் வளைக்குமூ பிணங்கா நிற்ப
நலங்களர் பொன்செய் வேற்றுக் குழமூரீஇ நயப்பத் தூங்க.

(க)

வந்துபைங் குருந்த ஸீல் யோகவா சனம்வ லத்தா
ணங்துறக் க்கு மைத்தாங் கிடத்தாண்மே னகவ ணாத்து
முந்தமுத் தரியம் யோக பட்டத்தின் முயங்கப் பூண்டு
கந்துசெய் கூற்ற முட்கக் கருதவ னைச நோக்கி.

(கே)

தெருளிர வரவ மாய சிவஞான போதங் தாங்கி
யருளிடக் கரங்க வித்து ஞானமுத் திகோய மைந்த
பொருள்வலக் கைவி னங்கப் புண்ணகை முகத்த ரும்ப
மருளாற வீற்றி ருந்தார் மாலயன் ரேஷ்டக் கானுர்.

(கக)

இவர்களை யின்ன தாக வொருவரி லீலாஞ் னூற்று
ருவரிலா மனத்தார் முங்கொ இத்தர கோச மங்கைத்
தவர்சொறே மிருந்தா ரெல்லா மானிட ராகிச் சார்ந்து
கவரிலார் வளைந்து வைகி யாற்றலுங் கழுநி யுய்வாம்.

(கங)

வேதநூ லுகோப்பார் சில்லோ ருகோத்தவை வினக்க மிக்குப்
போதமாம் படிப குத்துப் பொருஞ்சோத் திடுவார் சில்லோ
ராதரம் பயப்பக் கன்ம காண்டத்தை யறைவார் சில்லோர்
மேதக வழமந்த ஞான காண்டமே விரிப்பார் சில்லோர்.

(கக)

உகோத்ததன் சென்னி யாய வபநிட முகோப்பார் சில்லோர்
வகோத்தவிப் பொதுமை நிற்கச் சிறப்பென வகுக்கப் பட்ட
வகோத்தவா கமங்கண் மேலு மேலுமோ திடுவார் சில்லோ
கிளோத்தமற் றவற்றி னுன்னு முண்மையேற் றிகைப்பார் சில்லோர்.

(கக)

கங்கூ

திருப்பெருந்துறைப்புராணம்.

பரசம யத்தின் ஜேடம் பகுத்தெடுத் துரைப்பார் சில்லோர்
தரமிகு சைவ மொன்றே சான்றதென் நிசைப்பார் சில்லோர்
விரவது வளுஞ்சித் தாந்த சைவமே விட்ட காலை
யுரன்று மென்பார் சில்லோ ருண்ணமெயன் றுரைப்பார் சில்லோர். (கடு)

சரியையே முதனு னாலுங் தனித்தனி யோதி யோதி
விரிதரு பொருளு மாய்ந்து மேதகப் புகல்வார் சில்லோர்
தெரிதரு புராண மெல்லாங் தெரிந்தெடுத் திசைப்பார் சில்லோர்
பரிதரு முபடு ராணங் தனித்தனி பகாவார் சில்லோர். (கரை)

உடைவெண்கோ வணமே கீளே யுணவுகைப் பலியே யொன்கண்
படையக விட்டே சாந்தாப் பரிப்பது தெய்வ நீறே
மிடைகல னுருத்தி ராக்க மாலையே வேறு வேண்டா
நடையினர் தனித்திருக்க நயந்தவ ரானுர் சில்லோர். (கன)

திருவிய றங்க ஞானார் மிகழ்ஞான பானு விற்கு
மருவிய வதய மத்த மயமென்ப தின்மை யாலே
கருவிய விருளு மில்லார் காண்டகு பகலு மில்லா
ராளிய லென்னுங் தானத் தமர்ந்துவாழ் சின்றூர் சில்லோர். (கஅ)

ஆடுவர் சிலர்கை கொட்டி யாடுதற் கிசையா வண்ணம்
பாடுவர் சிலருங் மத்தர் பாலர்க்கை சாசர் போல
நீடுவர் சிலர்கை கூப்பி ஜேருறத் தொழுவார் சில்லோர்
கூடுவர் சிலர்க்கி இன்னு குழமுந்துகைங் தழுவார் சில்லோர். (கக)

இத்தகை யடியா ரானு ரொருவரி லீலாஞ் னாறு
வித்தகர் விருப்பிற் குழ குடுமிளிர் குருங்கி எீழு
ஹத்தம ரமருங் காட்சி யொளிர்தாரா கணங்கள் குழு
முத்தவெண் மதிய ராப்பண் முயங்கிய தோற்றங் காட்டும். (எ.ஏ)

வழிபடு நால்வ ருக்கா வடநிழ லமர்ந்த காட்சி
மொழிபடு வாத ஓர்மா முனிவரற் காகப் பைங்தேன்
கொழிபடு மலர்க்கு ருந்தக் கொழுநிழன் மேவ வோவென்
கெழிபடு திறமில் காட்சி யுறவர ருவகை பூத்தார். (எ.ஏ)

அழகிய துறைக்கட் சென்றூ ராவயிற் கரும முற்றி
மழவிளங் கண்றை நாடி மனம்பதைத் தலையாப் போன்று
குழகர்தங் கோயில் வாயில் குறுகிஞர் நெடுங்க ணீர்த
வழுவகன் மார்பின் மேனி மயிர்ச்சிவிர்ப் பொருங்கு மேவ. (எ.ஏ)

நெஞ்சநெக் குருகா நிற்க கேர்பணிக் தெழுந்துள் புக்கார்
வஞ்சிமி லான்ம நாதர் சங்கிதி வந்து கூடிடக்
கஞ்சமென் கரங்கள் கூப்பிக் கலாந்துயோ காம்பி கைத்தாய்
செஞ்சரண் தொழுது குழ்ந்து சென்றனர் திசைத்து சின்றூர். (எ.ஏ)

உ. படே சப்படல் ம்.

கந்த

ஷின்றுள மதித்த லோடு கெடியமாட்டியன்முன் னானேர்
சென்றுசென் ரணுகுங் தோறுஞ் சேயனும்ச் சிந்திப் போருக்
கன்றவர் சிந்தை யுள்ளே யணியனும்ச் சுட்ரோர் முன்றும்
வென்றுமிக் கொளிவிட் டோங்கு சோதியை விளங்கக் கண்டார்.

(உ.ச)

மறைமுழு மையுமென் கோவம் மாமறைச்சு சென்னி யென்கோ
நிறைபெருந் தொண்ட ரானார் நெஞ்சகக் கோயி லென்கோ
நறைபெசயிக் குருங்த நீழ னயனை ருறைவ ரேலோர்
குறைவிலா விதையா தென்றுகுறித்துளங் கூறு கிறபேம்.

(உ.இ)

பைங்கள்வார் குருங்த நீழ னென்னனும் பார்த்த தில்லை
கங்கனுன் குடைய தேவங் காணுமாட்டுவமுன் ளானே
செங்கண்மா விடந்துங் காணுத் திருவடி மலர்மண் டோய
வெங்களை யாள வென்றே, வெழுந்தரு ஸியவிங் கென்பார்.

(உ.ஏ)

வெள்ளிய சீற்றி னேடு வெள்ளிய முறுவ னுயேங்
கொள்ளிய வழமந்த மூல மலம்விளர்த்துகிடக்கு மைக்குங்
தெள்ளிய மேனித் தேசே சிந்தையுட் டேச செய்யு
மள்ளிய தொழில்தற் கெண்ணிலடியர்தங் குழுவே சாலும்.

(உ.ஏ)

கெருஙவிற் கணவிற் கண்ட வண்ணமே நிரம்ப வின்று
கருதுதற் கரிய காட்சி நனவினுங் கண்டே னீது
பெருகொளி யமர ரேனுங் கணவினும் பெறுவ ரோவென்
நிருகுவர் நெக்கு நெக்குள் ஞுடைவரோ வியம்போ னிற்பர்.

(உ.ஏ)

மறையவ ராகி யிங்கண் வைகுவார்க்காந்துக்குமொத்தார்
பொறையவ ராகனேர் ஷின்று பொருத்திடு வாகா யொத்த
திறையுமன் பில்லா நாயே மனமிரும் பொத்த தென்று
குறையெவ னுய்யுங் காலங் குறுக்க தென்று வப்பார்.

(உ.க)

இவ்வண்ண மெண்ணி மற்று மெண்ணுவ தொன்று மில்லை
செவ்வண்ண விவரே நம்மை யாட்கொள ரேற்றங் தீரா
நவ்வண்ண மவ்வண் னம்போய் நசித்தவென் ரேஷுங்சு சென்றே
யவ்வண்ண மாயி னர்த மதிவன்ன மலர்க்கீழ் வீழ்ந்தார்.

(உ.ஏ)

வீழ்ந்தவ ரெழுங்தி ராமல் வீழ்ந்தவா கிடப்ப நோக்கி
யாழ்ந்தவான் கருணைச் சோதி யெழுகவென் றருள ரேர்க்கு
வாழ்ந்தனேன் வாழ்ந்த னேனென் றெழுங்கிருமலர்க்கை கூப்பித்
தாழ்ந்தழ மலரின் பாங்கரச் சார்க்குநைங் துருகி ஷின்றூர்.

(உ.க)

ஆயவப் பொழுதாங் குள்ள வடியவ ரொருங்கு கூடித்
தூயதம் பெருமான் செம்பொற் றுணப்பதங் தொழுது வாழ்த்தி
நேயமிக் கணைந்து ளாகா யாட்கொள னெறியே யாகு
காயனே யென்று லேண்ட றகைமுகக் கருணை பூத்தார்.

(உ.ஏ)

கந்தி

திருப்பெருந்துறைப்புராணம்.

கண்ணிய காலம் வேண்டேங் கனவிய தணர்தல் வேண்டேம்
புண்ணியக் திரண்டு வந்தாற் போன்றமற் றிவர்பொ ருட்டியா
மெண்ணிய தெண்ணி யாங்கே முடித்துமின் றிரவே யென்றார்.
தண்ணிய வழியா ரெல்லாங் தாழ்ந்தர முழுக்கஞ் செய்தார்.

(ந.ங)

ஜங்தொழி ணடாத்துங் தேமா யான்மா யகர்வி எங்கு
மைங்தெழிற் சபைக்குப் பின்னர் உண்குருங் தழியொன் ரேயவ்
வைங்தொழி ஒன்கடங்க வனுக்கிர கத்தே மென்ற
மைந்தழி யவர்பல் லோரு மதித்தன ரலங்க ரிப்பார்.

(ந.ச)

விரிமிலர்க் குருங்தஞ் சூழ வெண்பளிங் குள்ளு மப்போ
தரிபளிங் கெடுத்தோர் வேதி யாக்கிமற் றதற்கு மேலாப்
புரிசெய்காற் ரூணி ரீலுமேற் போகட லைந்தும் போகட்
ரிசியபைம் பொன்ப ரப்பி யொருசபை விளங்கச் செய்தார்.

(ந.டு)

தேசிக னமருங் தான மென்பதுதேற்றி யாங்குத்
தேசிக மமரா னின்ற செம்பட்டு விதானஞ் செய்து
கோசிகப் பிரியர் வைப்பா மிதுவெனல் குறிப்பிப் பார்போந்
கோசிகங் கொய்தெ உத்துச் சூழவுங் குலவத் தூக்கி.

(ந.க)

அரும்புவெண் டான மாலை யலங்காற் புறத்துங் தூக்கி
விரும்புகப் புரசாங் தத்தால் வேதிமே விடத்தை நீவி
வரும்புது ரூயி ரென்ன மணிவிளக் கணங்த மேற்றி
யிரும்புஞ்சு கணாய மற்று மியல்புற வலங்க ரித்தார்.

(ந.ஏ)

செய்யசீ ரடியார் கூடி யின்னன செய்யும் வேலை
வையமுற் றய்ய வந்த வாதலூ ரடிகண் முத்தித்
நையலைப் புணருங் காலஞ் சாந்தரே யுறுத லன்றி
வெய்யயா முறல்கூ டாதென் பானில்வெய் யோடென தீந்தான்.

(ந.அ)

கதிரவன் மஹநத லோடுக் காரிருள் வான எாய
ததிர்தர வுடுக்க ளாங்காங் கரும்பின வகவக்கு ளாப்பட்
பிதிர்தவில் கலைகள் வீசிப் பிறங்கினன் மகிஞ் லப்பட்
டெதிர்வின்முத் துறநட்ட குஞ்ச மியைந்தமேற் கட்டி மானும்.

(ந.க)

பூவினுட் சிறந்தா மேனும் பொழுதுபோ குற்ற காலை
மேவுங்க தமக்கென் ஞைமென் றரவிந்த மொருங்கு வீங்த
தேவினுட் சிறந்தார் பாதஞ் சிவனுத வியாமே யென்று
வாவியுட் பொலிந்த முங்கி மாண்டசெங் கழுஞ் ரெல்லாம்.

(ந.ஏ)

அளிகளை ரங்கி யாதி யத்தயா மத்தின் காறுங்
தளியமை பணிசெய் வாருங் தகச்செய்து கழுந்த பின்றைத்
தெளிகிளர் மூன்றாம் யாமங் தீர்ந்தது நாலாம் யாம
மொளிகெழுத் தோன்றிற் ரூங்கண் வாதலூ ரகுமுற் ஞால்.

(ந.க)

உ ப தே ச ப்பட ல ம்.

கந்கள்

நனிமலர்க் குருந்தி ணீழ னக்கவா சனத்தின் மேலாற்
நனிமுத ரெப்பா ஞோக்கி முன்புபோற் சார்ந்தி ருந்து
புனிதமிக் கணமந்து வந்த வாதலூர்ப் புலமை யோகைக்
கனிவுற வெதிரி ருத்திக் கணிந்துபக் கிரமஞ் செய்வார்.

(சுடு)

அருள்கொடு மனுமுன் னுமா றத்துவா வையுஞ்சோ தித்து
வெருள்கொடு பதைத்து நிங்க வலற்றிலை வேறு செய்து
தெருள்கொடு பயிலா நிற்குஞ் செவ்விய திருநோக் கத்தான்
மருள்கொடு மறைத்து நின்ற மாமலனு சிடைய நோக்கி.

(சுகு)

கரமலர் சென்னி சூட்டி மாயையுங் கருமங் தானும்
விரவுரு வண்ணம் போக்கி விளங்குபொற் கலையான் மூடி
யுரமிகு சூக்க பஞ்சாக் கரவுப தேசஞ் செய்து
வரமிகு முயிர்தா மாகும் வண்ணம்பா வைனயி யற்றி.

(சுசு)

உளத்தொடு முயிகா வல்வி யுற்றதோர் பிரம நாடி.
வளப்பெரு நெறியே போய்த்து வாதசாங் தத்தின் மேலா
லளப்பரு மிருப குப்பற் றுனந்தக் துய்க்க வுய்த்து
கொளப்படு மொருபற் றின்றிக் கோதிலா வொருதா மாக்கி.

(சுடு)

உடல்பொரு னாவி மூன்று மொழுக்குஞ் ரொடுக வர்ந்து
விடலரும் விருப்பிற் பாத பூசனை வினைத்தி யென்ன
மடலவிழ் கழுநீர் சாந்த மாண்மத மாதி யாய
கெடலில்பல் பொருஞுங் கொண்டு கேழ்க்கீர் தரப்பு சித்து.

(சுசு)

மறைபுகன் முகம் னெல்லா மரபுளி மூடித்த பின்னர்
ஷிறையருட் குரவர் தாட்கீழ் நேர்ப்பணிக் தழுவார் சென்னிக்
குறைவிறம் பாதனு சூட்டிக் குறிக்கொனு நுதலின் மீது
குறையில்வெண் ணீறு சாத்திக் கழுநீர்மா லையுஞ்த ரித்தார்.

(சுள்)

ஆசிய ணடிப்பு மாலை யணிமுடி புனையப் பெற்ற
கீரிய வாத ஔரர் செவ்விய வான்ம நாத
ரேஸியற் கருணை யோகாம் பிகையிவர் பதம்ப ணிந்து
மூரியம் பரம ஞான முர்த்தியா யமர்ந்தா ரண்டே.

(சுடு)

புறவிருண் மாறு போதரு மென்னைப் போல
மறவிரு னாய தீய வகவிருண் மாறு மாமே
யறவுரு விவர்வாய் ணின்றே ரருங்கதி ருதிக்கு மென்று
திரமுறத் தெரிக்க வந்தான் போற்றின கரணை முந்தான்.

(சுகு)

தினகர னுதயங் கண்டு திருவருள் பெற்ற வையர்
மனெநக வெழுங்து போந்தக் கிணிப்புனன் மருவி யாடி
முனகர்கொள் னாத ணீறு கண்மணி முயங்கத் தாங்கி
யனகவா ரியன்பொற் றுட்கீழ்ப் பணிந்தெழுங் தருகு ணின்றூர்.

(குடு)

வே. வ. வ.

நின்றமையும் வாதலூர் முனிவரரை யருணேங்கா விரம்ப நோக்கி
நன்றமைய நேரிருத்திச் சிவஞான போதமெனு நன்னால் கைக்கொன்
முன்றமைய வலகோப காரமாக கைக்கொண்மி வென்று நல்கி
யன்றமைய வதனாகத்துப் பொருளைச்துந் தொகுத்தருளி னறைவ தானுர், (இக)

புறமகமா மதத்துழன்றும் புகல்வருணைச் சிரமனிலை போற்றி நின்று
மறமிருதி மறைபகரு மாற்றுவழு வாதுமக மஜைத்துஞ் செய்து
முறவுயரும் வேதாந்தப் பொருடேர்ந்து முற்றியபி னுணர்வான் மிக்கோர்
நிறமருவு பெருஞ்சைவ நெறித்தீக்கைக் கிழமையுறு நேய ராவார். (இஒ)

புரிதருமத் தீக்கைபல திறனாகு நோக்கூறு புகற வெண்ணல்
விரிதருநா வியோகமவத் திரியெனவே யிவற்றிற்று விளம்புங் தீக்கை
புரிதருமா றமைக்கிறைய ஞானமொரோ வொன்றேமுப் பால தாகு
முரிதருமா றமைசமய விசேடங்கிரு வாணமென வனுற்ற லானே. (இங்)

எண்ணியவித் தீக்கையடைந் தவர்கம்மைச் சேர்தவமீ ரிரண்டே யாகு
மண்ணியவண் சரியையெனக் கிரியையென யோகமென வமல மாக
நன்னியமெய்ஞ் ஞானமென வலவகொடுத்த னம்முலக நன்ன லாதிக
கண்ணியங்ம் மொடுகலத்த லீருக நாற்றிறனுங் கலாந்த நான்ஞுன். (இங்)

அறிவுருநா மமர்கோயி லகிடுதன் மெழுகன்மல ரடவி மேவிச்
செறிமலர்குற் றெண்ணினிருடை செய்தனிதல் விளக்கமிகத் தீப மேற்றன்
முறவினம தடியகாநா மெனக்கருதிப் பணிபுரிதன் முதலாந் தாத
நெறியமையுஞ் சரியையினை யாற்றுவா ரெம்முலக சிலவி வாழ்வார். (இங்)

தாயமக நெறிக்காகும் விசேடமெய்திப் பூசைசெயச் சொற்ற கொண்டே
யாயதிற லாதார சத்திமுதற் சத்தியெனு மம்பு யத்து
மாயமிலா தனமுதலாப் பாலித்தா வாகித்தா வரண மாதி
யேயவியற் றபுதீயோம் பிடுகிரையைப் புத்திரரெம் மருகி ருப்பார். (இங்)

இயமாதி யெட்டுறப்பி னியல்படைந்தே யிருவளியி னியக்க மோப்பி
வயமாரு நெநாடி யுறப்பியின்று ரூதார மரீஇய வோர்ந்து
நயமாக மதிவைாப்பி வென்தியிமு தருந்தியொளிர் நம்மோ டெஸ்ன்றும்
வியமாய சகமார்க்க யோகுழப்போ ரெம்முருவ மேவி வாழ்வார். (இங்)

பழியிலவை முற்றியருள் பதிக்துவினை யொப்பெய்தும் பருவத் தியாமே
கழிமகிழ்விற் ஜேற்றமுறீஇ நிருவாணத் தத்துவாக் கழலப் போக்கி
யழிவிலரு ஞானக்குமெழுத் தைந்துகவின் றம்பாச மகற்றி யினப
மொழிவரிதா யுத்திடுதல் சன்மார்க்க மென்பதஃ துகைக்க லுற்றும். (இங்)

உருவருவங் குறிகுணங்கன் கட்டுவி டொரீஇயைனத்து முயிர்க்கு எல்கி
மருவுயிடன் சூழிற்படுத்துப் புலன்கொளுவி வீடுதவு மாட்சித் தாகி
நிருமலமா யழிவறநின் ஜேங்கொளியாய் னளிவினங்கி நிகழும் வேதத்
தொருமுதலாம் பதியொன்றே யன்னதுநா மேவுயிரி னுண்ணம குறில். (இங்)

உ படே தசப்படலம்.

கசக

அரிபளிக்கிற பற்றியவை தாமாய்ச்சத் தசத்தும்பாத் தறிசத் தாகித் தெரிவிசிப்ப வருநிறைவாய் மூவகையென் ணிலவாய்நித் தியமாய் நாளும் பரியிருஞ் மொளியுமலாக் கண்ணியல்பா யுறுநம்மாற் பகருஞ் சுத்தி விரியவைமங் தின்பமொன்றே யுறுவனசிற் றணர்வினவாய் வெம்பா சந்தான். (கு0)

ஒன்றுயென் ணைருமாற்ற ஒடைத்தாய்நித் தியமாய்ச்செம் புறமா சொப்பாய்த் தொன்றுய்நம் மருளினை ணீங்குவதிக் கருமலத்தின் ரூடர்ச்சி ணீங்க நன்றுய தனுவாதி தருமாயை யுணவாக கவிதுங் கண்ம மென்றுய மூன்றூடுமா யேயங்கம் திரோதாயி யிரண்டுங் கட்ட. (கச)

ஆயமல மைந்தாகு மற்றினைடு பழவினைய மாண வத்தின் மேயவாரு முதலுநமக் கில்லையான் மாவிற்கே விரியு மாயை யேயகன்ம நமதருளல் லாமலா விக்கென்று மியங்கா வாகுஞ் தாயமல பந்தவயிர்க் கிப்பந்தம் பொருத்தலப்பாங் தந்திர்த் தற்கே. (கஈ)

மாசகழித் திடப்புடைவைக் குவருட்டு திறம்போலும் வைய மாதி வீசபடைப் பளிப்பழிப்பு மறைப்பதுகிக் குதலாய வினையோ மோந்துங் தேசுமலர் மிசையுறைவான் முதலியவை வகாக்கொடுகாஞ் செயவு மோர்கா மேசுவிகா ரம்படையே மல்கார வியல்பினுக்கோ ரீறின் ரூமால். (கங)

விடமரவை யெவன்செய்யுங் தீயினைச்சு டெவன்செயுமில் விதமே போல வட்ருநெடு மாயையெய துடைமையா யினுமயக்க மாற்று தெம்மைத் தொடர்த்தருமிக் திரஞ்சாலம் புரிபவைன மயக்குவதோ தொடங்கான் மாவை யிடர்செய்மல மயக்காதேன் மாயையுங்கன் மழுமயக்கா திரிந்து போகும். (கச)

தளிசிவமா கியநாமு நமைநீக்கா வருளாஞ்சத் தியுமான் மாவுக் களித்ரோ தாயியும்பிற் படுமாமுற் படுமலத்தின் கருமை தேய வளிகெழுஞ் சத்திகலப் புறங்கலப்பப் புண்ணியமே லாகு மாக வளிமலபா கழும்பிறக்குஞ் சத்திபதி தரும்பின்வினை யொப்பு மேவும். (கஞ)

அன்னதுசார் தரமலெமன் றறைந்ததிரோ தாயியரு ளாயே நிற்கு மன்னவத ஞுன்மூல மலங்தொலைவ தல்லாமன் மற்றெண்ண றண்டோ சொன்னவெம திச்சைசமுதன் மூன்றுமுயி ரிச்சைசமுதற் றெக்க மூன்றும் பன்னவிளக் கம்புரிந்து வியாப்பியமாக் குபுமேலாய்ப் படரு மன்றே. (கக)

அருளினெமை யுந்தைனையு மறிந்தவயிர் கதிரொடுகண் ணைனைந்தாற் போலத் தெருளினெம துள்ளடங்கி யானந்த மொன்றுமே தினையா நிற்கு மருளில்யான் முதலென்ற லருளின்யான் முதலென்றன் மாறி மாருப் பொருளினருண் முதலென்ற லதிலமுஞ்த றவிர்க்கெதம்மைப் புணர்தன் முத்தி. (கங)

முன்னமே யழிந்ததுசஞ் சிதமேற வினையளதேன் மூற்று தாகுஞ் சொன்னவா ராருளினுன் வாதனை மெய் யியங்களவுங் தோன்று நிற்கு மன்னதுமஞ் செழுத்தைவிதிப் படிகணிக்கப் போனமையா லயமுன் மூன்றிற் பின்னமற வழிபடுதல் சிவன்முத்தி பரமுத்திப் பேறு மீண்டே. (கஅ)

கசல

திருப்பெருந்துறைப்புராணம்.

என்றதிரு வாய்மலர்ந்து தொகுத்துரைத்தலைத்தும்விரித் தியம்பிற் ரூக் கங்றுபவித் திடுகவென நைகமுகத்தி னருணட்ட நல்க லோடும் வென்றுமிலிர் திருவாத ஓர்முனிவர் மனங்களாந்து மெய்பொடிப்பத் துன்றுமல ரடியின்முடி தோய்தரவீழ்ச் செமூந்துவின்று துதிப்ப தானார். (கக)

வேறு.

தொழுபவ ரொருபாற் றதிப்பவ ரொருபாற் றதித்துள நெக்குநெக் குருகி யழுபவ ரொருபா வில்ரெலா நிற்க வடியனேன் றனைப்பிடத் தாண்டாய் பழுதினின் கருணைத் திறத்தையென் புகல்கோ பாண்டிநா டியற்றிய தவத்தாற் கொழுமலர்ச் சோலைத் திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. (எ)

உன்றுதோ ரிழிபை யுள்ளுபு பவஞ்சத் துழிதலூ வொதுங்கிய வெனக்கு மள்ளுதோ ரஷ்பு ரூக்கையொன் ரருளி யாண்டுகொண் டைனமிது தகுமே விள்ளுதோ றப்பா லாய்ப்பெராவிங் தோங்கும் விமலனே விமலமார் சிங்கை கொள்ளுதோ றுவக்குங் திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. (க)

வழிவழி யடிமை யுவன்திலேன் மலடு மலர்க்கரங் கன்றிடக் கறந்து கழிதுய ரடைந்து கிடக்கின்ற வெளையுங் கண்டுகொண் டாண்டதெத் திறமோ மொழிதடு மாற நெஞ்சுநெக் குருக முனிவறத் தொடர்பவர் முதலே கொழுமலர்ப் பொழில்குழி திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. ()

ஏலவே யொருப்பட்ட பெற்றைக்கும் பாழுக் கிறைத்தொரு பயனுமில் லேஜங்க் சீலமா முனிவர் திருக்குழாத் தோடுஞ் சேர்த்துநீ யாண்டது தகுமே காலகா லாகங் காளவே தாள கணம்புடை சூழ்தர நடிப்பாய் கோலமார் செல்வத் திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. (ஏ)

கனிவிள விருக்கக் காய்கவர்ச் துண்ட கள்வனு மென்ஜையும் பற்றி முனிவரு முனிவர் கூட்டத்து கொருசார் முனிவறக் கூடுமா றளித்தாய் புனிதமென் கனியே புந்தியூ ரமுதே பொங்குமா னந்தவான் பெருக்கே குனிகொடி மாடத் திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. (எ)

கவைபழி மவனீத் துமியுனுக் கொள்ளுங் தொழுத்தையேன் றனைவிங் திழுத்து கவையிலா னந்த வழுதழுட் டினையா னைகவிலைத் திமேழி வேற்குங் கவையழி ஸைடந்த மெழுகென ஏருகக் கற்றநற் றவருளத் துளையே குவைமலர்ப் பொழில்குழி திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. ()

திருநெடி மாலன் ரெருகரு மாவாய்த் திண்புவி பாதல மிடப்புற் ரெருகுற முயன்றுங் காண்ரு மலர்த்தா ஞந்தையேன் றலைக்கெளி தாமோ வருமணி விளக்கே யானந்தப் பிழும்பே யளிகனிங் தெழுச்வைக் கனியே குருமணி மாடத் திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. (க)

அண்டரு முனிவர் கணங்களு மற்றை யவர்களு நறமுறைப் படைய வண்டரு மலர்த்தா களன்கருந் தலைக்கு மணிமுடி யாயதற் புதமே பண்டரு மொழியாள் பங்கவோ மேலாம் பரமவோ பரவியென் ஞான்றுங் கொண்டவின் முழவார் திருப்பெருந் துறையிற் குருங்கடி யிருந்தருள் பரனே. ()

உபதேசப்படலம்.

கசந்

என்னைங்க நறியே ஜெயகோ பகலோ டிரவெனப் படுவது மறியேன்
முன்னைநான் செய்த தவமெவ வெண்ணை முழுமதோன் மத்தாக் கிணையா
லன்னையே யப்பா வொப்பிலா மனியே யடியவர்க் கெய்ப்பினில் வைப்பே
கொன்னைமா மதில்குழ் திருப்பெருங் துறையிற் குருந்தடி யிருந்தருள் பரனே. (எஅ)

செம்மையொன் நில்லாச் சிறியனேன் கவலை தீர்தா யோகநா யகியா
மம்மையோ டெழுஞ்து வந்தினி தாண்டா யான்மநா யகவதற் கடியே
னிம்மையே செயுங்கை மாறைவன் மறுமை யேனுமொன் நில்லையென் செய்கோ
கொம்மைமா மதில்குழ் திருப்பெருங் துறையிற் குருந்தடி யிருந்தருள் பரனே. (எக்)

இன்னைந் துதிக்கும் வாதலூர் முனிவ நிருந்துதி திருச்செவி யேற்று
முன்னவர் மலர்ப்பைங் குருந்தடி யமர்க்தார் முனிவிலாப் பேரருள் பொங்க
மன்னாங்க மனியே வார்த்தையாம்த் திரண்டு வருமொரு காரணக் குறியா
லன்னைமா ணிக்க வாசக ரெனும்பே ராகவின் ரூதியென் ரஹந்தார். . (அ஽)

அதுசெவி யேற்று கெஞ்சகெக் குருகி யடிக்கடி தாண்மிசைப் பணிக்தே
யிதுபெறுந் தரத்த நேஞ்வடி நாயே னெரிமணிப் பொலன்றவி சொன்று
கதுமென ஞுமலிக் கிடுவது மியல்போ கடையன்பா லெக்குணங் கண்டாய்
மதுமலர்க் கழுநீர் மாவிகைத் தடங்தோள் வள்ளலே யெனப்பணிந் தெழுந்தார். ()

அடியனேன் கொணர்ந்த செம்பொருண் முழுது மையநின் னுலயத் தினுக்கு
முடிவினின் னிடப்பால் வீற்றிருந் தருள்வாண் முனிவிலா தமர்திருத் தளிக்குங்
கடிவினின் னாடியார் குழாத்திற்கு மாகக் கைக்கொள்ள் வேண்டுமென் நிரப்ப
கெடியமா வின்னு முணர்தாரா ரதற்கு நேர்ந்தன ராயருள் செய்தார். . (அஒ)

வேண்டுவார் வேண்டு வதனையே நல்கும் விமலனார் திருவருள் பெற்றுத்
தாண்டுவாம் புரவி கொள்கொடு வந்த சாற்றரும் பெரும்பொரு கள்லா
மீண்டுமா தளிதுண் பணிசெய வல்லா ரியவாறுங் கொள்கவென் நிறைத்துப்
பாண்டீந் ரெளியெம் மன்னைலார் கோயிற் பணிசெயு முயற்சிய ரானார். (அஷ்)

உருக்கிவார்த் தன்ன துணமு கெடிதா யோடுபு திகழ்கொடுங் கையுக்
தசுக்கிமே லெழல்போற் றலையெப்ப பமைந்த தம்பவிம் பங்களு மழுகு
பெருக்கியோர் படித்தா யிடங்தொறு மமைந்து பிறங்குமுத் தரங்களு மாசு
கருக்கிவர் பலகை பரப்பிய தென்னக் கவினுறப் பாவுபல் கல்லும். . (அச்)

இவைமுத லமைத்துக் குருந்தான் ணீழ் விருந்தபொற் சபைமுதற் புதுக்கிக்
குவைமலர்க் குழல்யோ காம்பிகை யமருங் கோயிலும் புதுக்கிமற் றிலைவுகுழ்
நலையின்மண் டபமு நகுதிரு மதிலு நக்கபொன் செய்தகோ புரமுஞ்
செலையுறச் செய்து முடித்தன ரழற்பேர்த் தீர்த்தத்தின் படிகளு மமைத்தார். ()

புனிதராய்த் தொண்டு புரியுமங் நூறு பூசராக் கிருக்கையுன் கைவ
முனிவரா ருறையத் தக்கமா மடறு முனிவிலா யயப்பணிக் குறிய
வினியரா யுள்ள மற்றைய ரமரு மிருக்கையு மினிதுற வமைத்துப்
பணிமலர்ப் பொழிலு நந்தன வனமும் பலவினை நிலங்களு மாக்கி. . (அக்)

கசை

திருப்பெருந்துறைப்புராணம்.

எஞ்சிய பொருளை யாலயத் துள்ளா வியைத்திடு மொருகரு மூலங்
துஞ்சிய விருத்தி யான்மா யகர்தங் தொக்கவைப் பாலில் தெவரு
மஞ்சிய காவல் வீரபத் திரரே யன்னதுங் காக்கவென் ரேதி
விஞ்சிய புகழெழ வாதலு ரடிகன் வேறிடத் தமர்ந்துயோ சிருந்தார். (அ)

ஆயவக் காலைப் பாண்டியன் றமரா யடைந்தவர் யாவருங் கடி
மேயமற் றிவரென் செய்தன ரங்தோ வேந்தர்தம் பொருள்விட மன்றே
தூயநற் புரவி கொண்டதெங் கெனிலென் சொல்லுவார் மிகத்தெரி யிவரே
பாயவித் தகாத தொழிறிலை நின்றூற் பரிப்பவ ரார்மனு நீதி. (அ)

என்றுகைங் துருகிச் சென்றவ ரடிதாழ்ச் தியாவரு மெழுந்துகை குவித்து
நன்றுசெய் தில்லீ கூயரே யரசர் குபொரு ணமனிலுங் கொடிதால்
வென்றுமேம் படிபல் குதிகாகொன் ஞுவதெவ் விதமெனப் பண்முறை விளம்ப
வொன்றுமாங் குணரா திருந்தன ரண்யா ருஷாப்பதிற் பயனிலை யென்று. (அக)

மீண்டும் மிருக்கை புக்கன ரின்றே வேந்தனுக் கறிவியோ மென்னி
லின்டுமிக் குற்ற கம்மதே யாமென் ரெண்ணுப வாதலு ரமைச்சர்
தாண்டுவெம் பரிமாக் கொளக்கொடு வந்த தனமெலாம் வேறுறப் போக்கித்
தாண்டுமோ னத்தி னிருப்பரென் ரெழுதித் தாதுபோக் கினரர சனுக்கே. (க)

சென்றது துவர்வெங் காலினுங் கடிது சென்றபாண் டியனைவ புகுந்து
நன்றவாய் வணங்கி முடங்கன்முன் வைப்ப நகைமுடி வேந்தனு மதனை
யொன்றவோர்க் துலையென் ரெருவுவைன் யேவ வுவனிரு கைகுவித் தேந்தி
வென்றசி ரமைச்சர் தஞ்செய லைந்தும் விரித்துகொ செய்தனன் மாதோ. (கக)

பழிதப வரசர் காரிய நடாத்தும் பண்புசால் வாதலு ரமைச்சர்
செழிபொருண் முழுதும் வேறுவே ஒருக்க செலவுசெய் தாரெனல் கேட்டுக்
கழிசினம் பெருகக் கண்சிவைப் பேறக் கடுமொழி யுடையவ ஞகி
யொழிவரு மற்றை யமைச்சார கோக்கி யுறத்துடி துடித்திலை பகர்வான். (கக)

வாதலு ரமைச்சர் செய்கையிற் ரென்னின் மற்றினி யாகாநம் பிடலா
மேதமே யொருவர் தம்மைநம் பிடுகை யெனவவர் நாணமுற் றகன்றூர்
போதவங் குள்ளா சியாவரும் விலகிப் போயினு ரச்சமேற் கொண்டே
காதர முறை ரெருவனின் றுனைக் கடி தொரு முடங்கற்ற டென்றேன். (கக)

வழுதியர் பெருமா னெழுதிய முடங்கல் வாதலு ரமைச்சர்கன் காண்க
முழுநிதிக் குகையோ டெய்தினீ ரதற்கு மொய்ப்பி கொண்டுளீ ரெனிலச்
செழுவயப் பரியோ டெய்தலா மின்றேற் செம்பொனே டெய்தலா மொன்று
தழுவிலீ ரெனின்மேல் வருவது நுமக்குச் சார்றவும் வேண்டிடுங் கொல்லோ. ()

என்றெழுத் தெழுதிக் கயலிலச் சினையு மிட்டொரு துதுகைக் கொடுத்துச்
சென்றுநீ வாத மூர்பாற் சேர்த்துத் திருமுகென் றுஷாத்தன னுகாப்ப
வன்றவன் ரெழுது வாங்குபு காலே யாமிவன் காலென விளாந்து
மன்றலங் குருந்தப் பெருந்துறை யடைந்தான் வாதலு ரமைச்சாக் கண்டான். ()

மதுராயையடைந்து விடைபெற்றபடலம். ககஞ்

கிருமுகங் கொடுத்தான் வாங்கிமுற் றணர்ந்த சிவானந்தச் செல்வராங் கெழுந்து குருமணி முன்போய்ப் பணித்துக் கூலைமேற் குவித்தெதிர் நின்றென யான்ட வொருபரஞ் சுடரே பாண்டிய னேலை யுய்த்தனன் கடுஞ்சினத் தினஞீய வருமிதற் கடியே என்செய்கோ வென்ன வள்ளலார் வாய்மலர்க் தருள்வார். (கக)

ஒன்றுமஞ் சற்க வாலணி மூலத் துறுபரி யனைத்துங்கொண் டைனவா நன்றவை காண வழுதியர் பெருமா னனியுள மகிழ்தரு மீன்னும் வென்றமை பரிகட் சிலாயமும் பிறவும் விசாலமா யமைத்திடல் வேண்டு மென்றுகொத் திழுமுற் சிறப்பொடு மதுராக் கேகுமின் னேயென வுணாத்தார். ()

உகாத்தசொற் றலைமேற் கொடுபணிக் கைய ரொய்யென வான்மா யக்கை விளாத்தபூங் குழல்யோ காம்பிகைத் தயை மேவுபு தாழ்ந்துதாழ்ந்த தெழுந்து புரைத்தபொன் மாட மாளிகை குழ்ந்து புந்தியை யாவுவி னிறுவி விளாத்தபல் வியமு மியம்பத்தன் படைதங் கியவிடத் தடைந்தனர் மன்னே. ()

பரிகரி முதலாம் படைகடங் கிடத்துப் படர்ந்தகம் வாதலூ காயர் தெரிதர வளைத்துங் திருக்கணு னேங்கிக் கேளைகா வலையு நோக்கி வளிபுகழ் மதுரா மீனவன் முன்ன மேவுவா மியாமின்னே நீருந் தெரிதர விளாவி எனருகென வெடித்துச் செப்பினுர் போக்கொருப் பட்டார். ()

பொருதொழிற் பகைஞ் ருடறுலைத் தெழுவேற் புரூவா மன்னவ ரேறே கருமலச் செருக்கு வாதலூ காயர் காமரு பெருந்துறை நகர்சார்க் கொருவினல் லுபதே சம்பெறு திறத்தை யுணாத்தன மதுராயை யடைந்து வெருவரும் பரிகள் செலுத்திமீ னவன்பால் விடைபெற்ற திறனுமே லுணாப்பாம்.

உ ப தே ச ப்பட ல மு ற் றி ற் யு.

ஆத்திருவிருத்தம் கடைக.

மதுராயையடைந்து விடைபெற்றபடலம்.

துளிவளர் கண்ணீர் மல்கத் தொழுதுகை தலைமே ஸேற வளிவளர் குருந்த மீழ லடைந்துப தேசம் பெற்றே யொளிவளர் மூர்த்தி யாகி யுணாக்குமுப் பாழும் போக்கித் தெளிவளர் மூழுப்பாழ் பெற்ற செல்வாக் சிந்தித் துய்வாம். (க)

குடைகொடிக் காடு மல்கக் குஞ்சர மூழக்கம் பொங்க வடைபரி மாவுங் தேரு மார்த்தன முன்பின் போத விடைவெளி யின்றி வீர ரெங்கணு கெருங்கிச் செல்ல வடையவ ரன்ப ரம்பொற் சிவிகையூர்க் தூடு சென்றா. (எ)

கச்சா

திருப்பெருந்துறைப்புராணம்.

திரையம் ரூலகுங் கொற்றி செறிந்தம் ரூலகுங் கான
நிரையம் ரூலகும் வானங் தடவிட நீண்டு போய
வரையம் ரூலகு மோடை மடிக்குளம் பழனி மாதிப்
புரையம் ரூலகு நீத்துப் பொருக்கென மதுரை சார்ந்தார்.

(க)

செங்கண கத்தாற் செய்த திருப்பெருங் கோயி லுட்புக்
கெங்கனு மொளிப ரப்பு மின்திர விமானத் துள்ளா
லங்கயற் கண்ணி யோடு மமர்ந்தவர் பாதம் போற்றி
மங்கள வழுதி கோயி லடைந்தனர் வாத ஞூரர்.

(ஷ)

மீனவர் பிரானை முன்னங் காணுமா கண்டார் மேன்மே
லானபே ருவப்ப னுகி மளவளா யிருக்கை நல்கி
மானமா வருமோ பொன்னே வந்ததோ வெனவி னுவத்
தேனவா மொழிய ஸமச்ச ரின்னன செப்ப லுற்றுர்.

(ட)

கொண்டுபோம் பொன்னெ லாமாக் கொடுவரு வார்க்கே யீங்தேன்
கண்டுபா ரிரவி சிங்கங் கண்டுசென் மதிமூ லத்தில்
வண்டசா றூரா மீண்டு வரும்பரி யனைத்தும் வேரூ
வண்டுநீ ரோடை மற்று மந்திர மஹமக்க வென்றார்.

(க)

என்றலு முன்மை யண்றி யியம்பிடார் வேரேருன் றென்று
கன்றவின் மனத்த னுகிக் கவுரிய னுவகை பூத்தான்
முன்றமர் வரைந்த தேற்ற முறைக்குள நானம் பூண்டா
னன்றமை மெய்ம்மை கூறி னியாவரே நயக்கி லாதார்.

(ஏ)

ஆவணி மூல நானு மணித்தாக வைணயா நிற்கு
மாவணி காண்பா மென்னு மழுப்பெரு மகிழ்ச்சி பூத்துக்
கோவணி செம்பொ னுடைக் குருமணிப் பதக்க நல்கிச்
சேவணி கொடியா ரண்பர் தமைச்செலச் செலுத்தி னுனுல்.

(ஏ)

கொழுதிவண் ஓளர்ந்து பைந்தேன் கூட்டுறை மலங்கற றின்டோள்
லழுதிபால் வரிசை பெற்று மாமணிச் சிவிகை யேறி
பெழுதியா வரும்ப டிக்கு மிரும்புகழ் வாத ஞூரர்
பழுதிறம் மிருக்கை புக்கார் பரவுமெம் முளத்தும் புக்கார்.

(க)

இசைபடு மூல முன்னு னென்னுமிங் திரனுண் மேவ
வசைபடு மொருவன் றென்னர் மன்னவன் முன்ன றெய்திக்
குசைபடு பரிக னைளை யெய்துதல் கூடுங் கொல்லோ
ஙசைபடு மொழியே சொன்னுர் நயம்பட வையச்ச ரென்றுன்.

(கா)

அன்னவ னச்சொற் கூற வரிமருத் தனனுந் தென்னர்
மன்னவன் மனந்தி ரின்து வன்கனூர் சில்லாக் கூவிச்
சோன்னசொற் பிழைத்த வாத ஞூராாத் தொடர்ந்து பற்றிப்
பன்னரும் பாடி காறற் படித்திப்பொன் வாங்கு மென்றுன்.

(கங)

மதுராயையடைந் து விடைபெற்றபடலம். கசன

வகாசெய்தோள் வழுதி யிவ்வா ருகாத்தலும் வன்க னாள்
ருகாசெய்ந்ம் மதிக டம்மை யுகாத்தவப் படியே செய்தார்
திளாசெய்ந்ர் ஞாலங் காணத் தேசிக னுகி யாண்டார்
புகாசெய்ந்ம் மலர்ப்பொற் பாதம் போற்றினர் துதிக்க லுற்றர்.

(கூ)

வெறு.

பஞ்சாதி மறைபகர்ந்த பரமவோ பைங்குலைநெற்
செஞ்சாதி விளைபழனப் பெருந்துறைமா தேவவோ
நஞ்சாதி யுண்டயன்மா யிணப்புரந்த நம்பவோ
வஞ்சாதி யென்றளித்தாய் கைவிடுத லழகேயோ.

(கங)

விடையேன முகிலாரும் பெருந்துறைவாழ் விமலவோ
வடையேன யடைக்கலமென் றையையோ பெரும்பொய்யே
யுடையேனக் கிறிசற்று முடையேன நாயான
கடையேன யாட்கொண்டுங் கைவிடுத லழகேயோ.

(கச)

ஏன்னுவோ வரும்வளஞ்சால் பெருந்துறைவா மீசவோ
வண்ணுவோ வரியயனு மணுகரிய வொருபாகம்
பெண்ணுவோ கழழுகுழுத்தான் பிறங்குடல நிருக்குங்
கண்ணுவோ வாட்கொண்டுங் கைவிடுத லழகேயோ.

(கடு)

கைவிடா விழியுமையாள் வாமத்தாய் வளச்சாவி
செய்விடாப் பெருவளஞ்சால் பெருந்துறைவாழ் செல்வத்தாய்
பைவிடாப் பூண்ணிவாய் பற்றிண்றிக் கலந்தாகாக்
கைவிடா யடியேனக் கைவிடுத லழகேயோ.

(கசு)

திருவடிகுட் டிடப்பெற்றஞ் செம்மையிலாத் தென்றிசைக்கோன்
பொருவுவே னுயினேன் குல்வதெவன் பெருந்துறையா
யருவருக்கும் பிரபஞ்சத் தலையாமே யடைந்தார்தங்
கருவறுப்பாய் நாயேனக் கைவிடுத லழகேயோ.

(கள)

வெறு.

என்றுகைங் திருங்கு மோதை யிருசெவி யேற லோடு
மன்றுபைங் குருந்த ஸ்மீ லாண்டவர் தரியா ராகிக்
கன்றிரங் கோதை கேட்ட கறவைபோற் பதைப தைத்துத்
துன்றுதங் கணத்தி னோப் பார்த்திது சொல்ல லுற்றர்.

(கஅ)

மூலநா ஸின்று மேய தன்பொ முடிக்கோ மாறன்
சாலவுன் முனியா முன்னாங் தாம்பரி செலுத்தல் வேண்டு
ஞாலமீ துள்ள வாய நரியெலா மொருங்கு சேர்த்துக்
கோலவாங் குதிளா யாக்கிக் கொண்டுபின் ஸீவிர் யாரும்.

(கக)

வாம்பரி மள்ள ராகி மற்றுமப் பரிமேற் கொண்டே
தேம்புத வின்றிச் சென்மின் செழுமறைப் பரிமேற் கொண்டு
தோம்படா நாமு நாப்பட் டோன்றுவோ மென்ன லோடு
மாம்பரி சென்றெல் லோரு மல்வண்ண மமைந்தா ரன்றே.

(2-0)

கால

திருப்பெருந்துறைப்புராணம்.

நரிகளைப் பரிக ளாக்கி நாடுபல் கணத்தி னேரும்
பரியுகைத் திடுவா ராகிப் படர்ந்தமை பார்த்தெம் மையர்
தெரிமறைப் புரவி மேலாற் றிக்குதலைச் சாத்து முன்னு
விரிதூப் புனைந்து தாமோர் வீராய் நடுவட் போவரர்.

(25)

கூற்றுருக் கொண்டா லன்ன கொடுமைய கொடிய தாய
காற்றுருக் கொண்டா லன்ன கடிப்பின வடவைத் தீயே
வேற்றுருக் கொண்டா லன்ன விழியின வசனி யாய
வேற்றுருக் கொண்டா லன்ன முழுக்கின விவுளி யெல்லாம்.

(26)

ஒள்ளிய கரிய பல்ல வறுசிவப் புற்ற பல்ல
தெள்ளிய பொன்னி றத்திற் சிவணிமேற் ரூய பல்ல
வெள்ளிய நிறத்த பல்ல மிச்சிரம் வாய்ந்த பல்ல
புள்ளிய பஞ்ச வன்னம் பொவிதர வகைந்த பல்ல.

(27)

வல்லிய முட்கப் பாய்வ மல்லர்நெஞ்சு சுட்கப் பாய்வ
சொல்லிய முயல்க ளௌலாங் தோற்றன வுட்கப் பாய்வ
கொல்லிய வெழுந்த கூற்றிற் கொழுவிடை யுட்கப் பாய்வ
புல்லிய மற்று முன்ன கதியவின் போகப் பாய்வ.

(28)

வெய்யவாள் கொடுமு கத்து வெட்டினு மெநிர்த்துச் செல்வ
வையமே லுள்ள கோட்டை மதிலெலாங் தாண்டி.ச் செல்வ
மெய்யவாய்த் துறந்தோ ருள்ளின் விளாந்தொரு நெறியே செல்வ
செய்யபோர்க் களத்து மாற்றூர் திருமுடி யிடறிச் செல்வ.

(29)

நிகாயெழு குதிகாக் கூட்ட நிமிர்ந்தடி வைக்குந் தோறும்
வகைபரல் பட்ட கான மரங்துகள் பட்ட பண்ணைத்
தகைமுழு வதும்வெம் பாலைத் தகையெனப் பட்ட தனளா
லுணாசெய்வ தென்னை மேல்வின் ஊலகுமண் ஊலகா யிற்றே.

(30)

அடுபிரிக் கூட்ட மிவ்வா றைணாந்தொரு மதுகா குழ்போ
யுடுவொடு மதிலுங் தாண்டி யுள்வயிற் புக்க சில்ல
நெடுமதில் வாயி லூடு செருக்குபு புகுந்த சில்ல
கொடுவரி யெனமேற் றுவி மாடமேற் குதித்த சில்ல.

(31)

தளியக வீதி யுள்ளுந் தளிப்புற வீதி யுள்ளுங்
களிகள் திருத்தே ரோடுக் காமரு வீதி யுள்ளும்
வெளியொடு முடுக்க ருள்ள மிகுக்கை வீதி யுள்ளுங்
தெளிதரு சதுக்கத் துள்ளுஞ் சிலைத்தெழு குதிகாக் கூட்டம்.

(32)

மறையவ ராதி ளால்வர் மாளிகை வாயின் முன்னு
மறையுறக் குடிக ளானு மறமுமில் வாயின் முன்னுங்
குறைவின்மற் றிடங்க ளெங்குங் குதிகாயாய் நிரம்ப ளாலே
நிறைபெரு மயக்கம் பூண்டார் செடுநகர் மாந்த ரியாரும்.

(33)

மதுராயையடைந்து விடைபெற்றபடலம். கசகு

சனமியங் காத வண்ணங் தார்ப்பரி ததைத் லோடு
மனமயங் குற்றுச் சில்லோர் மாறன்முன் ஞேடிச் சொற்று
ரனகமிக் குள்ள தூய வமைச்சருக் கலக்கண் செய்தோ
மெனகினைங் தென்செய் தோமென் நிரங்குபு பதைத்தான் வேந்தன். (க.ஒ)

சிறந்தவர் தம்மை யேவிச் சிவிகையி னேற்றி யெம்மு
ன் றந்தவா வாத ஓரெம் மமைச்சாக் கொணர்மி னென்னப்
பறந்தவர் சென்றவ் வாறு கொணர்தலும் பரிந்து கோக்கி
யுறந்தவென் நீமை கொள்ளீ ரென்றுப சரித்தா னன்றே. (க.க)

முன்னீச் ரூகாத்த வாறே மூலநா எரின்றே வந்து
பன்னருங் குதினா யெல்லாம் பறந்தன எகர மெங்கு
மின்னவை யியக்க வல்ல தலைவரா ஸியம்பு மென்று
னென்னா யறியே வியானு மென்றன ரதிந்த நீரார். (க.ங)

அரியருத் தனஞை எரின்றே யறிதரல் விழைந்தே னென்னப்
பரியுகைத் திடுகில் லோாப் பார்த்துங்க டலைவர் தம்மைத்
தெரிதாக் காட்டு மென்று தெரிந்தமங் திரியார் கூறக்
கரியுரி போர்த்த வீரர் கடும்பரி யுகைத்துச் செல்வார். (க.ங)

சுட்டுதூற் கரிய சோதி குற்பரிப் பாகர் சுட்டப்
பட்டுநேர் வருத ஞேக்கிப் பாண்டியன் பதைத்தெ முந்து
கட்டுவிட் டிலகு சோதி யிதுவெனக் கைகு வித்தா
ஞேட்டுவிட் டிடாப்பெ ருந்தன் னுள்ளும் முருகி னின்றூன். (க.க)

மறுவது மெம்பி ராண்செய் மாயையா லென்னே யிந்தத்
தெறுபரி மேல்வங் தாற்கண் டெழுந்தனஞ் செங்கை கூப்பி
முறுவலோன் னலர்க்குண் டாக வென்றுள முன்னி முன்னி
யறுதியி னுணம் பூப்ப வெழுந்தவா ரமைந்து னின்றூன். (க.ந)

இருட்பு மமைச்சர் நம்பன் டாரத்தி லெடுத்துச் சென்ற
பொருளா வைக்கு மேலாப் போந்தன பரியென் ரெண்ணித்
தெருடா விவையெ லாமெத் தேயத்து னின்று வந்த
வருள்கெழு மமைச்ச ரேயா னிறிதரல் வேட்டே னென்றூன். (க.க)

என்றுா யாடு முன்ன ரெழுதரும் பரிமா மேலா
ரொன்றுா யாடக் கேண்மோ வுரவுநீர் ஞாலங் காப்போய்
நன்றுா வாத ஔர் நமக்குத வியசெம் பொல்ன
வின்றுா கடந்த வாசி யித்தனை யுங்கொ னர்ந்தோம். (க.ங)

இவையிவை யிவ்வித் தேய மிவையிவை யிவ்வி யல்ல
விவைபகல் விசயங் கொள்ளு மிவையிரா விசயங் கொள்ளு
மிவையிரு போதுங் கொள்ளு மிவைபெற லரிய யார்க்கு
மிவையெலாங் தெரிதி யாலென் நியைதர வெடுத்துக் கூறி. (க.அ)

கடு0

திருப்பெருந்துறைப்புராணம்.

இன்னவாம் பரிய இனத்து மின்றுநீ கொள்ளிற் பாண்டி
மன்னவா நினவே நாளை வருபலைக் குடம்ப டேமியாஞ்
சொன்னவா துணிபே யென்று துண்ணெனக் கயிறு மாறிப்
பண்னவாம் பரிநீத் தெல்லாப் பரிகளூங் கொடுத்தா ரண்டே.

(ஈக)

பொருந்துற மிலாயஞ் சேர்த்துப் போந்ததங் கண்க ளோடும்
பெருந்துறை வந்து சேர்ந்தார் பெருமறைப் பரிமேற் சென்ற
ராந்தமி மூளி யாருக் குவைகசெய் தமரிற் போக்கி
யிருந்தனன் ரெண்னர் கோமா னெண்ணருங் களிப்பின் மூத்தி.

(ச0)

வே று.

வாதழி ரடிகண் முன்னிலை யாக வழுதியர் பெருந்தகை யன்பானு
சாதநீர் துளைதல் கருதியோ வந்தி தனக்கருள் செய்வது குறித்தோ
வேதவாம் புரவி மேற்கொடு வந்த வித்தக ரற்றைநா ஸிரவே
போதவாம் பரியா யினவெலா நரியாய்ப் போதர நினைத்தனர் மன்னே.

(சக)

அரையிராப் பொழுது நண்ணலும் பரியா யினவெலா நரிகளாய்க் குழுமி
விகாதரச் சூழ மென்னமா மாய மிடைகுறுங் காட்டிடைப் பயிலியா
முனாபரி யாகி மனித்தாச் சுமந்தா மொருசிறைப் புகுந்துங்கட்ட உண்டாம்
புலாபடு கடலை முந்கங்கொள் ஞஞ்டாம் புகர்படு மேங்குசா திக்கே.

(ச2)

கொத்தைநா கந்தோ நினைக்கவா யூறுங் கோதிலா நக்கென்று பெறுவோ
மித்தையன் றியுதென் டிலைகொலோ வென்று மிழவெனப் பின்றுகர் பெருஞ்சம்
பத்தையென் றைடைவோம் பண்ணிய தவத்தாற் பண்டிருப் பெற்றனம் வள்ளி
யத்தைசேய் வழிக்கோன் றமர்தெரி தருமு னகறலே கருமமென் ரெழுந்து. (சக)

ஒடின சில்ல தாவின சில்ல மூனையிட் ரேறின சில்ல
நாடின வாய்முற் குதினையன் டத்து நக்கடித் திமுத்தன சில்ல
கூடின குட்டாப் பறித்தன சில்ல குருதியை நக்கின சில்ல
வீடின முனமுள் னவைகளு மெனவி டாதா ருபிந்தன சில்ல.

(சச)

தெருவெலா மிகலன் சதுக்கத்து மூனன் சிறுமுடிக் கரும்பல வொண்டன்
மருவிய மாட மனைத்துங்கோ மாடு வாவியன் கணையெலா மேரி
பெருமுழ வதிரு மரங்கத்துஞ் சம்பு பேசுமெங் கணுஞ்சிறு காலன்
கருதமுற் பகலிற் பரியென மலிந்த கருதிராப் பொழுதிடை நரியே.

(சடு)

நகராளார் விழித்தா ரலக்கண்மிக் குற்று கடிக்கினு ரனையருட் சில்லோ
நிகல்வலி மாறன் கண்படை கொள்ளு மிடம்புகுங் தனர்முறை யிட்டார்
பகல்வரு பரியெ லாங்கி யாகிப் பரவியூ றிமைத்திடு மென்ப
தகறர வுணர்ந்தான் மிகத்துடி துடித்தா னமைச்சர்மே லடினாங் கொண்டான். ()

வஞ்சமிக் கியற்று மமைச்சைப் பற்றி வண்ணைப் படுத்தியா வோரு
மஞ்சமிக் கொறுத்தெம் பொருவெலாங் கவர்மி னெண்றன னவரது செய்தார்
நெஞ்சநெக் குருகிக் குருந்தடி யிருந்த நிமலை நினைந்தன ரிருந்தார்
தஞ்சமுற் றவர்க்காப் பெருந்துறை வையைத் தடந்தி பெருக்கிட நினைந்தார். (சஎ)

மதுராயையடைந்து விடைபெற்றபடலம். கஞ்ச

புடவிமுற் றகழ்ந்து பாதலம் புகுத்தப் போங்கள் ரெனவையை பெருகித் தடவியன் கணக்கன் முழுமையு முடைத்துச் சார்ந்தது வெள்ளமா நகரு ஸிடவிய வீதி யெங்கனும் வெள்ள மிரும்பொன்மா ஸிகையெலாம் வெள்ள மடவியர் பயிலு மரங்கெலாம் வெள்ள மற்றங்கும் வெள்ளமா கியதால். (சஷ)

மகவினை யெடுப்பார் மாடமே விவர்வார் மற்றித்து சாயிமே யென்பார் தகவினை யமைந்த மன்னவ னீதி தவறின ஒலைனப் புகல்வார் நகவினை நடாத்து மமைச்சா யொறுக்க நயந்ததால் வினைத்தி தென்பார் பகவினை யொறுக்குஞ் சொக்கா யகர்க்கும் பாங்குகொ வித்திற மென்பார். (சக)

ளூமலி கூட விண்ணன மறுக வாதது ரமைச்சாச் சிறைவைத் தளவற விருந்தார் தங்தமர்க் காப்பா ராய்ந்துகை விட்டன ரகண்ரூர் களமினைஞ் செங்க எடிகளா நிதுவுங் கண்ணுத ஸாரரு ளான்றே யுனமுறக் குறித்தா ரும்பர்கோன் கோயி அற்றன ரியோகமுற் றிருந்தார். (டுக)

தினகர னுதிக்கு முன்னரே செழியன் செழுமணி முகப்பிடை வந்து கனமிகு மமைச்ச ராதிய ராய காரியம் பார்ப்பவர்க் கூவி வனமலை பெயர்த்து வருபுனல் வையை வன்களா முழுவது முயச் சனமுழு மைக்கு மாந்துவிட் டடைக்குஞ் தகுதிசெய் வீரெனப் பணித்தான். (துக)

புத்தியென் றமைச்ச ராதிய ரெமுந்து பொருக்கெனக் குடிமுழு தெழுதி யொத்தியல் குடிகட் கொவ்வொரு கோலென் றறவளாங் தடைக்குமா விடுத்தார் பத்தியிற் பலாலம் பரப்புவார் சில்லோர் பரிநிறத் துபுதை பரப்பிப் பொத்திய மண்ணைச் சொரிகுவார் சில்லோர் போக்கற மகிழுவார் சில்லோர். ()

வெட்டுவர் சில்லோர் வெட்டுமண் கூடை மிதப்புறக் கொண்டுபோ யுடைப்பிற் கொட்டுவர் சில்லோர் கொட்டிய மண்ணுற் குறியுடைப் பொழுதரத் தின்டோ டட்டுவர் சில்லோர் தடைக்ப்பரு முனிவை தலைக்கொள லன்னையென் றிறைஞ்சிக் கிட்டுவர் சில்லோர் பாம்புக ஞருட்டிக் கிடத்திடீர் நிறுத்துவர் சில்லோர். (டுக)

இவ்விதங் கணமுற் றடைப்புஞ் காலை யிலங்குமம் மதுராமா நகர்வாழ் செவ்விய ளாருத்தி நொத்தமு தாட்டி திங்களா மிரந்தொழு துள்ளா னவ்விய மின்றிப் பிட்டுவிற் றுண்பா னடுகவைப் பிட்டினை முன்னே கவ்விய வன்பிற் கண்ணுதற் கருத்திக் கரிசறப் பின்புவிற் றிமுவாள். (துக)

வந்தியென் றுகைக்கும் பெயரினு டனக்கு வணக்கே ஸளவடைத் திமோன் முந்தியெங் கணுகா டியும்பெறு கில்லாண் முனியுமே யரசனென் றஞ்சி நந்திய துயரத் தழுந்துவா டினமு நகப்படைப் பதுநிவே தனங்கொ னங்கியென் னிறத்தேம் பிரானடி சிந்தித் தாவலித் திரங்கிடு காலை. (துது)

பழங்கலை யுணரார் பழங்கலை யொன்று பற்றுப் திருவணாச் சூழ்ந்து குழங்கலை யின்டை நகர்க்குமை யடைமேற் கூடையொன் றுறும்படி கவிழ்த்துச் சழங்கலை யுருமற் சமைத்தமன் வெட்டி தாரணி தோண்மிசைக் கிடத்தி முழங்கலை வையைக் கணாயடை யாளாய் முந்தினர் முந்தரா யுள்ளார். (துக)

கடு இ

திருப்பெருந்துறைப்புராணம்.

அடியவன் மனைமுன் புகுங்கள் கூலி யமைதாக் கொடுத்தொரு வேலை தழதாரா தென்பாற் கொள்ளுஞ் ரூரோ சாற்றிட லாமென வினாவு வழதாராக் கவலை யழுங்குவா ஸிந்த வார்த்தைகேட் டல்லுவங் தெழுங்காள் படியவாம் வையைக் கணாயெனக் களங்க பங்க்கடைப் பாய்கொலோ வென்றாள்.)

என்றலுங் கூலி யாதுஞ் தருவா யென்றனர் வெங்கததா ஸிடிவே எனுன்றமற் றதனை யேற்றுஞ் வேலை யொருங்குசெய் திடுகென வுரைத்தாள் பின்றவில் கூலி யதுவெனி லின் னே பெரும்பசி தீர்தாக் கொடுத்தா னன்றமை தரவன் டினோப்பொர்டி வேலை நவிற்றிடு வேவெனான நின்றார். (துஅ)

தெள்ளிய பொழுதி னட்டசிற் றுண்டி சிக்கடை பெர்த்தப வுடையா வள்ளிமற் றதனிற் கலப்பவுங் கலங்தே யருங்கப்பா வெனக்கொண்ட திட்டாள் வெள்ளிவெள் விடையார் துகில்வரித் தேற்று விரைவா வெடுத்துவாய்ப் பெய்து நள்ளிய வினையா னன்பொடு சேர்த்து நயந்தன ரமுதுசெய் திடுவார். (துகு)

சுடுதலிற் கதுப்பி எனுதுக்குவா ரென்ன சுவையதிப் பிட்டெனப் பகர்வார் விடுதலி விள்ளிட் டவட்குநா மியற்றும் வேலைமற் றிதுகொலோ வென்பா ராடுதலிற் பொலிமற் றிதுபரா சிவனுக் கர்ப்பண மாமெனப் புகழ்வார் தடுவரி விருப்பி னமுதுண்டு வேலைத் தலைப்புகு வேவெனாப் போந்தார். (குஒ)

சென்றவர் யானே வந்தியா னென்று தெரிதாக் கணக்கிடைக் குறிப்பித் தொன்றமற் றவஞுக் களங்கபங் கெதுவென் றுறவினை யிதுவெனத் தெரிந்து நின்றவர் வியப்ப வெட்டுவார் வெட்டி ந்றம்பிய கூடைமன் கொடுபோ யன்றவின் வேற்றுப் பங்கிடைக் கொட்டி யடைப்படக் கண்டுவங் திடுவார். (குக)

விரைவார் வந்தி பங்கினுங் கொட்டி. வெள்ளீர் காாத்திடக் கண்டு புரையற நைகப்பார் மீளவுஞ் சுமங்கு போகட்டுப் போகட்டுப் பார்ப்பார் கணாபட வின்றிக் கணாபட லுணர்க்கு கையுறக் கொட்டுபு குதிப்பார் புரையற வேற்றுப் பங்க்கடை கணாயும் பொருக்கெனக் கணாதல்கண் டுவப்பார். ()

வேலையித் திறஞ்செய் தினைத்தவர் போன்று மீளவும் வந்திபாற் சென்று மாலையெம் மன்னுய் நினக்களங் திட்ட வண்களை யடைப்படி கின்ற தாலைய மின்றே னனிபசித் தடைந்தே னட்டபிட் டுகென்றா ஸினிய பாலையிக் கடைந்தான் மறுவலு மிடமுன் பான்மையி னேற்றனர் நடந்தார். (குகு)

தகையுரு வேலைத் தலைமரீஇ யாங்கோர் சாரிருஞ் தமுதுசெய் திடுவார் நைகபுரிங் தெதிர்ப்பட்ட டவர்க்குஙன் கருளி நாடவர் வேலையுஞ் தவிர்ப்பார் பகையுரு தவரு மிவர்வழிச் சேறல் பார்த்தகி காரிகள் புடைப்ப வகையுரு தொருங்கு மகிழுவா ரிவ்வா ரூடியங் குறப்பயில் காலை. (குசு)

வந்தியான் வந்தி யாளெனக் கணக்கில் வளைவித்தான் கூலியுங் கொண்டான் சிந்தியான் வேலைத் திறமனுத் துணையுஞ் செப்புகம் வார்த்தையு மேலான் புந்தியா னனத்தற் கரியவ னென்னப் பொலிதுவா ஸியாவனே வினைய னந்தியா மெவனசெய் குவதென மருண்டார் நாடுமெவ் வினைத்தலை நின்றார். (குகு)

மதுரையையடைந்து விவடபெற்றபடலம். கடுகு

அதுபொழுது தரிமர்த் தனத்திற்கு வழுதி யடைக்கா நோக்குவா னன்று
முழுமதி யமைச்ச ராதிய ரோடு முன்னினு னடைபட்ட துணர்ந்து
குதுகல முற்று னுடைப்புமா ரூத கொள்கையோ ரிடத்திடைக் கண்டே
யிதுக்கா படாத தென்னென வெகுண்டா னிதற்குரி யவனெவ னென்றான். (ககு)

மழுதிதன் சினங்கண் டஞ்சின ரெவரும் வந்திதன் பங்கது வடைப்பா
னெழுதுவித் தொருவ னடைந்தனென் வேலை யியற்றில னிசைப்பதுங் கொள்ளான்
பழுதின்மற் றவன்றன் வடிவினை நோக்கிப் பயந்தன மடிக்கவு மடிகேன்
முழுதுமுன் மத்த னெனநின்றூ னென்று மொழிந்தன னெருவனேர் வணக்கி. ()

அன்னவ னியாவ னெனவயன் மாலா கருமறை யாலன் தறியா
முன்னவன் றனைக்கை தொட்டிழுத் தரசன் முன்னுற னிறுத்தினர் சில்லோர்
பின்னவன் றஃனப்பார்த் தேடநிற் காந்த பெருங்க்கா யடைத்திலை யென்றம்
மன்னவன் வினவப் பராமுகஞ் செய்து வள்ளலார் னிற்பது கண்டு. (ககு)

ஒருக்கயிற் பிரம்பு வாங்கின னேங்கி யொய்யென வெரிசிடைப் புடைத்தான்
மருவுமப் பிரம்பி னடியழத் தவனும் வழுதிதன் முதுகிடைப் பட்ட
திருமைமற் றவன்பன் னியர்க்கெலாம் பட்ட தின்னுகிறூர் தமக்கெலாம் பட்ட
தருமதி யமைச்சர் தமக்கெலாம் பட்ட பட்டதாங் குள்ளவர் பலர்க்கும். (ககு)

அரியயன் மகவா னமரப்பன் முனிவ ரவனைரி ராக்கதர் சித்தர்
கரிசில்கிம் புருடர் வித்தியா தரமெரான் கருடர்ச்சா ரண்ரூர கேசர்
விர்மருத் துவரெண் வசக்கன்மயற் றியார்க்கும் விலங்குபுன் முதலிய வுயிர்க்குங்
தரிகரு வுயிர்க்கும் பட்டதெவ் வீட்த்துங் தாம்வியா பித்துளார் தழும்பு. (எ)

பொருக்கென வாங்கோர் கூடைமண் னெடுத்துப் போகட்டுக் கணாயுடைப் பொழி
திருக்குங் னுதலின் மறைத்தவர் மறைந்தார் செழியர்கோ னுயிரங் கூடை [த்துத்
நெருக்கிமே விடினு னிரம்புரு வுடைப்போர் கூடையா னிரம்பிய திறனுங்.
சருக்க்கா யளாம்பிட் டனித்தவள் விமாங்க தழிலுமிசை யுலகுபோக் திறனும். ()

தான்தி பட்ட திறனுமாங் குள்ள தன்றம் ராயினார் பலரும்
யான்தி பட்டே னியான்தி பட்டே னெனப்பதை பதைத்திடு திறனு
மேன்தி பட்டா மேன்தி பட்டா மெனஙக ரிரங்கிடு திறனுங்
கான்தி பட்ட நிம்பமா விகையான் கருதினன் மயங்கிடு காலை. (எ)

வள்ளலா காய வரணியால் வழுதி மன்னவ வாதலு ரமைச்ச
ரெள்ளலா காங்கின் பொருளெலா கமக்கே மீங்தன ராஃதுண ராயா
யுள்ளலா காத வினைசெய்தாய் நரியை யுறுபரி யாக்கிமாற் றினம்பின்
கொள்ளலாத் தீங்கு பினுஞ்செய்தா யங்தோ குறிக்கொளா வதுபொறுக் கலாஙாம்.

வள்ளாந் பெருக்கி யலக்கணுற் றுபுமேல் விவிப்பா வன்புநம் பாலே
யுள்ளவள் பொருட்டா னாகிமண் சமங்கே யுனதுகைப் பிரம்படி யேற்கேரும்
பள்ளாந் ருக்கில் வாதலு ரமைச்சன் பரிந்துனக் குறுதியே செய்தான்
கள்ளமி லவனிச் சையின்வழி யியங்கக் கைகுவித் தியக்குதி யென்றார். (எ)

கடுசு

திருப்பெருந்துறைப்புராணம்.

என்றசொற் செவியி னேறலும் பிழைத்தே னென்செய்தே னென்றழு திரங்கி நன்றமை வழுதி யடிக்கடி தொழுது நாயனார் பேரரு னிலைந்து கன்றலி லமைச்சர் முன்புபோய்ப் பணிந்து கைகுவித் தெழுந்துளின் றடிகேள் புன்றத் தடியேன் செய்பிழை யனைத்தும் பொறுத்திடி னுய்வனென் றிரங்தான்.

மன்னவர் மன்ன கேண்மதி நின்னை மற்றுகான் சார்ந்தகா ரணத்தான் முன்னவ ரூர்ஸ்பெற் றுங்தன ளீயென் பிழைத்தினை மொழிதியா லென்றத் தென்னவர் கோழும் கோவணங் கிளிற் செறிதரப் புனைந்தன ரெழுந்தா ரென்னவர் களுங்கண் டிரங்கங்ல லமைச்ச ரினையவன் பணிந்தனன் விடுத்தான்.()

வாதலூ ரினைவர் மதுாயை யடைந்து வழுதியர் பிரான்விடை பெற்றுப் போதமேற் பொலியத் துறவபூண டெழுந்த புண்ணீயக் கதைதொகுத் துாத்தாஞ் சிதீர்ப் பழனப் பெருந்துறை முதலாத் திருத்தல மினைத்துங்கண் டிறைஞ்சி யோதவாங் தில்லை புகுந்துபுத் தாாவென் லேங்கொளி கலந்தவா றுஸாப்பாம். ()

மதுாயையடைந்து விடைபேற்றபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கங்க.

தில்வில்ஷயயடைந்தபடலம்.

ஆரருள் வடிவ மாய வன்னையார் திருக்கண் சாத்தச் சீரரு எம்ப லத்திற் றிருநட நவிது வா ர பேரரு சொடுகை யேடு பிடித்திதழு திடப்ப ணித்தார் நாரரு ஓடியா ரோடு நமையெழு தவும்ப ணிப்பார்.

(ங)

யாவருங் காலூ மாறே துறவுகொண் டெழுந்த வையர் தாவருஞ் சுந்த ரேசர் சங்கிதி முன்னாங் தாழ்ந்து மேவரும் பெருந்து நைப்பான மேவினர் குருந்த மீழ லோவருங் சூரவற் கானை ரெரங்யெனப் பதைத்து வீழ்ந்தார்.

(ங)

அழுதழு தரற்றி யேங்கி யையகோ வையூகோவிப் பழுதுறு பாவி யேனைத் தனிவிட்டுப் பாதம் பற்றித் தொழுதுய மடியா ரோடு மெங்கொளித் தலையோ சோரு விழுதையேற் கிரங்கா வண்ண மென்னையென் பிழைத்தே னென்பார்.

(ங)

பிறைழுடிக் கணித்த வேணிப் பிஞ்ஞக ரன்பு சாலாக் குறையுடை யாரும் பாடிற் கொண்டருள் சுரத்த லென்னி மறைபுகழ் நமச்சி வாய வாழ்கவென் ரெடுத்துக் கொண்டி முறைபெரு கண்பு பொங்க வாசக மொழிய லுற்றூர்.

(ங)

தில்லையையடைந்தபடலம்.

கருடி

அண்ணல்வந் தருளை நல்கு மற்புத மறியே னென்று
மென்னரு மதிச யங்கண் டாமென்று மெனது நெஞ்சந்
திண்ணறக் குழுத்தா யென்றுஞ் சென்னிமன் னுந்தா ளென்று
மொண்ணல னின்னைக் காண்ட ஒறவாசைப் பட்டே னென்றும்.

(ட)

உய்த்ரேன் வாழே னென்று முன்னடைக் கலமே யென்றுஞ்
செய்வதொன் றறியே னையேன் செத்திலே னோவா வென்றும்
பொய்யமை யாத நின்றுஞ் புணருநா ளெங்நா ளென்று
மெய்துமா நழுழக்கி ளீய தெந்துவென் றருளா யென்றும்.

(ஈ)

திகழ்திரு வார்த்தை யெண்ணங் திருப்பள்ளி யெழுச்சி யாதி
ஷிகழிவை பலவும் பாடி நெஞ்சகெங்கு குருகி நிற்கப்
புகழ்பர னடியார் சூழ்ந்து போற்றவெள் விடைமேற் ரேண்றி
யிகழ்வரு மழனீர் நாப்ப னழலெழு வெண்ணி னுரால்.

(ஏ)

மந்றதி வியாரு மூழ்கு மாகடைக் கணித்தா ரண்னர்
சொற்றவா முழுசி யன்பிற் சூழ்கண நாத ராகிப்
பொற்றமே ஹலகிற் புக்கார் வாதனூர்ப் புனிதர் தம்மை
யுற்றதில் லையின் வாவென் றுளாத்தனர் மறைந்தா ரண்டே..

(அ)

தில்லைவா வென்று ரெஸ்னே திருவுள மென்றி ரங்கி
யொல்லைதாந்த் தெழுங்து மெய்தா னரும்பியென் றுறவெ டுத்து
வல்லையோர் சதகம் பாடி விடைபெற்று வணங்கிப் போந்தார்
கொல்லையா னுகைப்பார் மேய வுத்தர கோச மங்கை.

(க)

விருப்புற வாங்கு நீத்தல் விண்ணப்ப மருளிச் செய்யக்
குருப்பொவி சடையா ராண்ட குருந்தமர் வழிவங் காட்ட
வருப்புயர் காதல் பொங்க வடிப்பனிக் தாங்கு நின்று
மருப்பயின் மலர்நீர்ப் பாண்டி மருஉந்தல மெலாஞ்சே வீத்து.

(கா)

சென்னிநன் னுடு புக்குத் திருவிடை மருதூர் தாழ்ந்து
மன்னியம் பிகையோர் பாகர் மகிழ்ந்தம ராளு ரெய்தி
யின்னியற் புலம்ப லோதி யிருங்கழு மலத்தைச் சார்ந்து
பன்னிய புகழ்ப்பி டித்த பத்தரு ளிச்செய் தாரால்..

(கக்)

அணிகிளர் சென்னி நாட்டி லாவடு துறையா னெக்கா
மனிகிள ரீங்கோப் வெற்பு வாஞ்சிய மறைக்கா டாதிக்
கணிகிளர் தலங்க ளெல்லாங் கணுக்கண டினைறஞ்சிப் போற்றித்
துணிகிளர் பெண்ணை குழு நடுநாடு தொழுப்புக் காரால்..

(கல்)

முதுகிரி வெண்ணெய் நல்லூர் மொய்புக முதிகை நாஞ்சும்
பதுமமே விருப்பான் போற்றும் பாதிரிப் புலியு ராதிக்
கதுமெனக் கணுடு போற்றிக் கைகுவித் திறைஞ்சிச் சென்றூர்
புதுமதி முடித்தா ரேயாய்ப் பொவியண்ண மலையின் மாதோ.

(கங்)

கருசு

திருப்பெருந்துறைப்புராணம்.

ஆவயிற் திருவெம் பாவை யம்மாளை யருளிச் செய்து
தாவயிற் குலத் தார்முற் ஞேற்றிய கோலங் காட்ட
நாவயிற் புகழ்ந்து போற்றி நலமலி தொண்டை நாட்டிற்
சேவயிற் பொலிவார் மன்னுங் திருவேகாம் பரம்ப ணிந்து. ■

(கஷ)

காமரு மங்காட் ஓன்ள காளத்தி யாதி யாய
தேமருங் கொன்றை யார்தங் தலமெலாஞ் சென்று போற்றிப்
பூமருங் கழுக்குன் றத்திற் புகுந்தருட் குரவன் கோலங்
தாமரும் பமநேர் கண்டு தண்டமிழ் மணக்கப் பாடி.

(கடு)

ஆண்டவர் தில்லை வாவென் ராருளிய துறனி னைந்து
பூண்டபல் கானுங் குன்றும் பொருபுன னதியு டீத்துச்
சேண்டபல் பொலியா நிற்குன் திருக்கிறம் பலம்பு குந்து
காண்டல்பெற் றடங்கா வண்டிற் கண்டபத் தருளிச் செய்து. ■

(கள)

திருக்குலாப் பத்துங் கோயிற் ரிருப்பதி கம்மி ரண்டு
மருக்குலா மகவன் மூன்றும் வண்பொற்கண் னந்தென் னேண்
மிருக்குலா ஏந்தி யாப்தோ ஞேங்கம்பு வல்வி யின்னுங்
குருக்குலாங் திருப்பொன் ஹாசல் கோத்தும்பி யன்னெப் பத்து.

(கள)

கூவிய குயிற்பத் தச்சப் பத்துக்கோ தறத சாங்க
மேவிய விவைகன் பாடி விடாதங் னடனம் போற்றிப்
பாவிய பலரும் போற்றப் பண்புசா லத்த லத்தே
பூவியல் பன்ன சாலை யொற்றுதிற் பேந்தி ருப்பார்.

(கஅ)

ஆயவக் காலைத் தில்லை யம்பல னின்றும் போந்த
தூயவ ரொருவர் சொல்லாற் றண்ணென்னுங் கலக முற்றுப்
பயவீல் முத்தி அள்ள பவுத்தர்கள் பல்லோ ரோடு
மேயவா சிரியன் வந்தான் வேந்தனுங் கூட மேவ.

(கக)

வந்தவன் புலியூர் நாப்பண் மலர்செறி பள்ளி யுள்ளான்
முந்தவெங் கழாக்கால் வைத்த முறையென வமர்க்கு கொண்டே
யிந்தவைம் பலத்தி னுள்ளா விருத்துவேன் போதி மேய
வந்தமிலாங்க தேவை யென்றறைந் துறக்கு காப்பான்.

(கா)

பொங்குவண் டில்லை மேய பூசா ரதுபொ றுரா
யங்கவ னெதிர்போய்க் சேற்றி னமையவிட டெறிகற் போலத்
தங்குபல் வாய்மை சொற்றுந் தகாவுரை வருத ஞேக்கி
யிங்குநாய்க் கெதிர்கு காப்பா ஸிலையென விலகி னரால்.

(கக)

விலகிய வந்த னுளர் வெவ்விய பவுத்தர் செய்யங்
சலகமு மவர்சார் புள்ள காவலன் வரவுஞ் தீட்டி
யலர்புகழ் மன்னு நீயிங் கணைத்தரி னன்று மென்று
சிலரோடு முடங்க லுய்த்தார் செண்ணிமேற் கொண்டு செண்ணி.

(கா)

தில்லையையடைந்தபடலம்.

கடுள்

மறுதின மாங்கு மேவி மறையவர் தம்மைப் போற்றிக்
குறுமுய லக்கவெங் சின்று குயிற்றுஞ் ணடழும் போற்றி
வெறுவிய பவுத்தர் செய்யுங் கலகழும் விளங்கக் கேட்டுத்
தெறுமகா தேவ ருள்ளார் செவ்வியீர் கவலீ ரென்றுன்.

(உங்)

ஆயவு விரவே செம்பொ னம்பலத் தாடு மையர்
தூயமு வாயி ரர்க்குஞ் தனித்தனி கணவிற் ரேன்றி
மாயமி லாமா ணிக்க வாசகர் சார்பு கொண்டாற்
றீயவிப் பவுத்தர் தட்டமை வெல்வீரென் றருளிச் செய்தார்.

(உச்)

அந்தண ரொருங்கு கூடி யையர்தா மருளிச் செய்த
நங்தவின் மொழியுட் கொண்டு நயக்திறை வனுக்குங் கூறி
முந்தவங் கடைந்தார் ஞான முதல்வரைக் கண்டார் நீவிர்
கொந்தயர்ந் தடைந்த தென்னே நுவலுவீர் கடிதி னென்றுர்.

(உடு)

நெறிதவ மீழ் தேய நின்றும்பல் பவுத்தர் தங்கள்
குறியர சோமே போந்து குலவுகம் புலிழுந்த் தங்கி
யறிவரு நம்பி ராஜை யகற்றியம் பலத்திற் போதி
செறிபவன் றைந்ததா பித்தல் செப்பின ருழலு கிண்றுர்.

(உசு)

அன்னவர் கலக மெம்மா ஸ்ரிந்துநீர் நன்னு டாஞ்
மன்னனு மிங்கு வந்து மருவினு ணையைர் முன் போய்
நெண்ணதே முரைத்தோஞ் சில்ல நேரல ரெறிந்து சொற்றூர்
பின்னரியா மென்செய் வோநம் பிரானையே யென்னி கொந்தோம்.

(உன்)

ஆடுதல் வல்ல வைய ராளினெங் கணவிற் ரேன்றி
வாடுத லொழியி னீவீர் மாணிக்க வாச கப்பேர்
நீடுத லுள்ளார் சார்பு கேங்பெறி னவரால் வெற்றி
கூடுதல் ரெறுவீ ரென்று ரவ்வுகை கூற வங்தோம்.

(உடு)

என்றன ரிவர்மா ணிக்க வாசக ரெண்ப தோரா
ரண்தெமை யாண்டா ரன்றி யாரறிந் தன்ரென் றுய்ந்து
நன்தெமை யவரோ யிந்த நான்மறை யவரெ லாமென்
கெறுன்றவன் ணினைந்தெ ஞுங்தா ரவரொடு மொப்பி லாதார்.

(உங்)

வங்துபொன் னம்ப லத்தை வலஞ்செய்து தொழுதட் புக்கு
நங்துபல் லுலகு மேத்த கடஞ்செய்வா ரனுனை பெற்று
முந்துதாழ்ச் தெழுசோ னுட்டு முதுபுகழ் மன்ன ஞேடு
முந்துமோர் மன்ட பம்புக் குறைந்தனர் வாத னுரர்.

(ஙு)

புண்ணிய நீறு பூசாப் புலையை நேர்பா ரோமென்
தெண்ணிய வாத ஓர ரெழினியு லினித மர்ந்து
திண்ணிய பவுத்த ரெல்லாஞ் சேரவின் கழுழியி னெண்ன
நன்னிய சிலர்போய் வாதஞ் செய்யங்ன் னூதிர்நீ ரென்றுர்.

(ஙக)

கடுஅ

திருப்பெருந்துறைப்புராணம்.

சிலரல்லோடு சீவரப் போர்வை யாளர்
பலருமற் றவருண் மேலாப் பகர்தரு குரவ ஞேடு
மலர்கண்மண் டபத்து வங்தா ரவர்வழி யினையும் போந்தா
னஸர்புகழ் வாத ஞூர் வாதமே ணடாத்த இற்றார்.

(க.ஒ)

தெரிகலைப் புதக ரேநே சிறுகரி யரியோ டேற்கும்
பரிசெனச் சைவர் தம்பால் வாதஞ்செய் பயணமேற் கொண்டா
யரியதுங் கடவு ஓவா ஜெனையன்மற் றடையா னின்ற
விரிதரு மின்ப முத்தி யென்து மேல் விளம்பு கென்றார்.

(க.ஏ)

தருமமாம் பிடக மோதிச் சாற்றுபல் யோனி தோறு
மருவிய பிறப்பும் ரெல்லா வியர்க்குமாண் புறுதி செய்து
பருவர லெங்கு மோவப் பரதுக்க துக்கி யாகி
வருகோலை யொழிந்து போதி வாழ்பவன் கடவு ஓவான்.

(க.ஏ)

உருவம்வே தனைகு நிப்புப் பாவஜை யொடுவிஞ் சூன
மருவுமைங் கந்தங் கூடி யுணர்வுண்டாய் மாய்தல் பந்தங்
கருதுமக் கந்தம் பொன்றன் முத்தியிக் காமர் சூனம்
வெருவருங் தவத்த ரல்லாற் பெறுவரோ வின் ரென்றான்.

(க.ஏ)

அறமுள தென்று கன்னு லைறந்தன னிறைவ னென்று
யுறவுற வுனர்வு தோன்றிக் கணத்திடை யொழியு மென்றுய்
திறமிகு பொருளுஞ் சொல்லுங் தேடிமு னுணர்வு மாயும்
பெறலரு நன்னால் சொற்ற பெற்றியெத் திறத்திற் சொற்றி.

(க.ஏ)

இதுபல் யோனி தோறு முதித்தெங்க னிறைவன் ரூனே
தீதுசா ராது யிர்க்குச் செறிவிப்ப னுறுதி யென்றுய்
போதுபல் லுயிர்க்கு மாலைப் போக்குற னினைந்தோர் தாமே
மீதுபன் மாலை யேற்ற லொத்தது மிகவு நன்றே.

(க.ஏ)

இறைபர துக்க துக்கி யென்றைன் கணவர்த் தீர்த்த
பிறைத வியர்தங் துக்கம் பேசருங் கண்ணி குத்திக்
குறைகொள்வார் துக்க னின்பே ரிறைதுக்க மென்று கோடி
யறையொரு கரமுன் கூடி யருளிய தழுகிற ரூமே.

(க.ஏ)

கொலையிலா னிறைவ னென்று கூறினை பிறக்கும் போதே
மலைவிருய் வயிறு கிண்டு வந்தவ னிறைவ னன்றே
புலையொழித் துணர்தி யின்னும் புலிமுத லாய காலை
நிலைதரு புல்லோ வுண்டா னிறைவபல புத்த ரேநே.

(க.ஏ)

திருக்துமைங் கந்தத் தோடு தேகமுங் கெட்ட காலைப்
பொருந்துநன் முத்தி யென்று புகன்றது பிடக மென்றுய்
வருந்தலி விறைவ னுக்கு வடிவமின் றரசி னீழு
விருந்தவோர் வடிவம் பந்தத் தேய்ந்ததோ மதியி லாதாய்.

(க.ஏ)

தில்லையையடைந்தபடலம்.

கருகூ

அழிதரிற் கங்த மைக்து முத்தியென் ரஹரந்தா யைக்து
மழிதரின் முத்தி பெற்று ராரெனக் கடாவுங் காலை
யழிதரு மைக்தி னுண்டா முணர்வென வறையி இன்து
மழிதர விலையா முத்தி யாவது மிலையே யென்றுர்.

(சுத)

இவையுளாத் திகொற் திறி யெரிசினங் கொண்டெல் லாரு
நவைசொல் முயன்றூர் நூன நாதர்நா மகனை ஞோக்குச்
செவையிலார் வாக்குஞ் சேர்வாய் தீரிய திதுவே யாழுப்
குவையென வன்னு ஸீங்கக் கொன்கைந்த தாம ராஞ்சுர்.

(சுப)

பரியவர் சார்பி னின்ற பார்த்திப ஸீன்ற செல்வப்
புரிகுழி ஹற்ற மூகை போக்கிய சமய மேயோர்
திரிபிலாச் சமய மந்தத் தெய்வமே தெய்வ மியானு
முரியன்மற் றதற்கே யென்று ஞூய்யெனப் புத்த ரெல்லாம்.

(சுக)

கிழையவன் கைவி டாகை யென்னிமக் திரங்க ளெல்லா
மறைதப வுரைத்துப் புத்தா காரெனா வணங்கிப் பார்த்தார்
கிழைகொளிம் மூகை செவ்வாய் திறப்பதிங் கில்லை யிந்தத்
தறையில்லச் சமய மும்போ யிற்றெனச் சவித்தி ருந்தார்.

(சுச)

அதுபொழு தார்த்தார் வேங்த னஞ்றதிச் சமய வாற்றல்
கதுமென மூகை யிந்தக் கண்ணிகை யொழிவு னாயி
தெதுபுரி தண்ட நுங்கட் கென்றனன் செக்கி விட்டுக்
குதுகல நுமக்குண் டாகத் திரியென்றூர் கொன்கை தீர்ந்தார்.

(சுடு)

வாதலு ரிறைவர் முன்போய் வணங்கியிம் மூகை தீர்த்துச்
சாதமாஞ் கைவ மேன்மை சாதிக்க வேண்டு மென்னப்
போதநா யகரு மந்தப் பொற்கொடி வதன ஞோக்கி
யேதமே வாத ஸீறு கொடுத்திலை வினாவு ஹற்றூர்.

(சுக)

அறிவிலாப் புத்தர் முன்ன மறைவில ஸிந்தை யெல்லாஞ்
செறிதர வினாவு வந்தச் செழுங்கொடி விடைகொ டுத்தான்
மறிதர மூகை தீர்ந்த வாதெரீ மகிழ்ந்தா ஸியாரு
முறிவிலாச் சாழ லாவல் வினாவிலை மொழிந்தா னாயர்.*

(சுக)

வரய்தடி மாறி யந்த மட்டமையர் சொற்ற வாடே
பாய்பெருஞ் கெக்கி விட்டுத் திரித்தனன் பல்லோர் தம்மைத்
தோய்புனற் பொன்னி நாடன் சூஞூருப் புத்த ரெல்லாங்
தீயத னப்பன் மேவச் சீவரப் போர்வை வீசி.

(சுந)

வெண்டுகில் புலைந்தப் போதே வெண்ணீறு மணிந்து கைவ
வண்டுறை புகுந்தா ரீழ மண்ணனுஞ் கைவ ஞானன்
மண்டுமன் போங்க வாத ஞூராகா வணங்கி யப்பாற்
கென்டுகொண் டாடி மையர் சேவடி துதிக்க ஹற்றூன்.

(சுக)

வே வ யு.

மணிவள ரொளியே மலர்வளர் மணமே வான்வளர் வாயுவே யென்னத் துணிவள ரத்து விதம்பொலி சுடரே தூயவா னந்தவான் பெருக்கே கணிவளர் கடுக்கை மதிநதி சடையிற் கலப்புறக் கொண்டவோன் பொருளே யணிவள ரமுதே யம்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

மண்ணிய மணியே மாசிலா முத்தே வான்பெருஞ் சுடையடைக் கணியே கண்ணிய முக்கட் காமரு கரும்பே கற்பளை கடந்தமா முதலே யென்னிய வெண்ணி யாங்கடி யவரே யெய்தகன் கருளருட் கடலே யண்ணிய திருச்சிற் றம்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

தலைவரு முதலே தற்பரப் பொருளே சம்புசங் கரமகா தேவ நிலைவரு தேவே ஞாதுரு ஞான ஞேயம்வே ரெணப்பகுப் பாரு மலைவரு மலையில் வென்றுலைப் பாரு மருவுதற் கரியசெஞ் சோதி யலைவரு மருதே யம்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

மருளறத் துமித்து வழுத்துமெய் யடியார் வாழ்தர வாழ்விக்கு முதலே யிருண்மலத் தழுங்து மலருக்கப் பரிசே யெய்துறக் கரந்தமா மணியே தெருளிடத் தொளியே செழுஞ்சலைக் கணியே தெய்வவான் கற்பக தருவே யருஞ்சுருப் பெரியா யம்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

செம்மையொன் றின்றிச் சிறியரோ டினங்குஞ் சித்தைய ரென்றுங்கா னரியாய் கொம்மைவள் விடையாய் கொண்டதேரோ லுடையாய் கூரிய மூலிலைப் படையாய் முக்கைமா வலகு மேத்திடப் பொலிவாய் முக்கைய முக்கையாங் களிப்பா யம்மைகன் காண வட்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

இடையரு வன்பு செம்பவ ருள்ளத் தெற்றைக்கு மொளிர்மணி விளக்கே முடையரு வுடம்பு பொருளேன் மதியா முத்தர்தஞ் சித்தத்துட் டேனே கடையரு மறையின் முடியமர் பொருளேன நாமலு பாதியில் ஸாதா யடையருப் பொழில்கு ழும்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

உறத்திரு வருளா விறுகுறப் பற்றி யுள்ளுவா ருள்ளொளிர் விளக்கீ நறப்பயில் கடுக்கை நடிமதி யரவு நகுதலை மாலையென் பணிந்தாய் சிறப்பொடு பூசை செய்துய வெங்குஞ் திருச்தல மாதிலுன் ருளு சுறப்பெருங் கடலே யம்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

பொழிச்வைக் கணியே பொங்குமா ரமுதே போதவா னந்தமெய்ப் பொருளே வழிவழி யழிமை செய்பவ ரெய்ப்பில் ஷைப்புமா நிதியெனு மலையே கழிவனப் புடைய வுமையொரு பாகக் கடவுளே கடவுள ரேறே யழிவிலாச் சோதி யம்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

இருவினை சிமிழ்க்க யாத்தலுண் டுலா தினியரை யாண்டருண் முதலே பொருவருஞ் சுடரே புண்ணியப் பொருளே பொங்கொளி ஞாயிறே மலருண் மருவெனப் பொலிவாய் மாணிக்கக் கூத்தா மதினில வெறிக்குஞ்செஞ் சுடையா யருள்பழுத் தொழுகு மம்பலத் தாடு மையனே யும்யுமா றருளே. (இது)

தில்லையையடைந்தபடலம்.

கசுக

குணங்கள் கடலே கோமளக் கொழுந்தே கொண்டன்மே னியனயன் முதலோர் வணங்குபொற் பாத மாணிக்க மலையே வரும்பவ மாற்றமோர் மருந்தே யினங்குதின் கனியே யெய்தரும் பொருளே யெற்றைக்கு மினியதிம் பாகே யணங்குகண் காண வம்பலத் தாடு மையனே யும்யுமா ரகுளே. (குக)

வே யு.

இவ்வண்ணாந் துதித்தல் செய்த வீழா டாளு மன்னன் செவ்வண்ண மருவுஞ் சைவ சிகூமணி யாகி வாழ்ந்தா னல்வண்ண முதல்வன் பொற்று எடைந்தமற் றையடோல் லாரு யிவ்வண்ண மேயும் வண்ண மென்றுணிந் துயந்தா ரண்றே. (குக)

அவரவ ரிருக்கை மேவ வவரவர் தம்மைப் போக்கித் துவரிதழ்க் கண்ணி காணச் சுந்தர நடன மாடும் பவர்படு சகையான் முன்போய்ப் பணிந்தருள் பெற்றுத் தாமே யிவர்செழும் பன்ன சாலை யிருந்தனர் வாத ஓரர். (குக)

ஆயவந் நாளிற் செம்பொ னம்பலத் தாடு மைய ரேயமா மறையோ ராகி யேடெழுத் தாணி கொண்டு பாயமற் றவர்முன் சென்றூர் பனவரே நீரியா ரென்ன மாயமில் பாஸ்டி நாட்டுப் பெருந்துறை வதிவோ மென்றார். (குக)

வந்தகா ரியமென் னெண்ண வாதழு ரிறைவ ரேக்கி பக்தநீத் துலக முய்யும் படியினி தருளிச் செய்த சந்தவா சகம்வ காந்து போதற்குச் சமைந்து வந்தே னந்தயா நிதியே யின்றே நயந்தருள் செய்வீ ரென்றார். (குக)

என்றலு கூச்சி வாய முதலினி தமையக் கூறி நன்றமை படையெழுச்சி குபுபடை யாட்சி யக்ஶோ வெளான்றலின் றலாவு றும்பத் தொத்தயாத் திகைப்பத் தோதிப் பொன்றவி லெலாமு டித்தார் பூசுரர் பின்னுஞ் சொல்வார். (குக)

இயம்பிய வலைந்து மைய ரேயினி தெழுதிக் கொண்டே னயம்படு கோவை யொன்று நவின்றிட வேண்டு மென்ன வயம்படு மறை முன்ஸ மகிழ்ந்தனர் பாடப் பாடச் சயம்படு மறையோர் தாழும் வலாந்தனர் சலித்த வின்றி. (குடு)

மற்றிய பின்மா னிக்க வாசகர் மொழிந்த வாறே பற்றிய வெறுதி னேனம் பலவாணன் கையெழுத்தென் ரெற்றிய தனது பேரு மூலகறி தாவ காந்து மற்றிய லேடு காப்புச் செய்துகைக் கொடும கைறந்தார். (குக)

மறைந்தவர் போத வாத ஓரருன் மயங்கி மன்று னீறைறந்தவர் கொல்லோ வென்று நெஞ்சுநெக் குருக வெங்கு முறைந்தவர் மன்றுண் மேவி யுவங்தய னரிமுன் னேர்க்கூ யறைந்தனர் நம்பா லன்பன் பாடிய தறிதி ரென்று. (குக)

கசூ-

திருப்பெருந்துறைப்புராணம்.

பின்னர்மைக் காப்புச் செய்து பிறங்குபுத் தகன்சே மித்து
நன்னார் தெழுத்தி னுமப் படிமிசை நயக்க வைத்தா
ரன்னதை மறுநான் மூவா யிரருமாங் கமையக் கண்மை
தென்னவற் புதமென் றங்கை யேங்கினார் தலைமேற் கொண்டார்.

(குட)

திருமுறை யதைய விழ்த்துச் சிறப்புற வாதி யந்த
மொருமுறை நோக்கி னார்க் ஞாலகெலா முய்ய வாடும்
பெருமுறை யவர்தி ருக்கை யெழுத்தெனல் பிறங்கக் கண்டா
ரருமுறை யனையா ருற்ற மகிழ்ச்சியா ரளக்க வல்லார்.

(குக)

ஒங்குபொற் சிவிகை மேலா லொய்யென முறையை யேற்றித்
தேங்குபல் வியபு முங்கத் திருவாத ஔரர் முன்போ
யீங்கிது நுமது பாட லெழுதினார் நம்மா னேரன்
ரூங்குவைத் தஞ்ச வித்தா ரழுதழு தவருங் கண்டார்.

(எ०)

முறையிதன் பொருளை யாங்க எறியுமா மொழிலீ ரென்ன
விறைவளர் சைபமுன் சொல்வா மென்றவ ரோடுமாங் கெய்தி
நிறைபெரு நடஞ்செய் வாரே நிகழ்பொரு ளன்னக் காட்டி
முறைமுடி பெனுமுட் புக்கு மறைந்தனர் வாத ஔரர்.

(எக)

- ஒளியிய மாகத் தோன்ற வம்பர்பு மாரி பெய்தா
ரளிவள ரந்த னாள் ரணைவரு மஞ்ச வித்தார்
வளிவள ருலகி லானி மகஞ்சிறப் புற்ற தெங்குங்
தெளிவளர் சைவ மோங்கிச் சிறப்புற்ற வாழ்ந்த தன்றே.

(எ१)

வாதலு ரினைவர் தில்லை மாங்க ரடைந்த கைந்த
போதவா னந்தஞ் சொற்றும் புருவ மன்ன ரேறே
வோதவாம் பெருந்து றைக்க னுற்றுனம் நாத னாத்தாழ்ந்
தீதமை தரவுட் கோடி யெனமுனி விடைகொ டத்தான்.

(எக)

தீல்லையையடைந்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கங்கா.

புரூரவன் பெருந்துறையடைந்து திருவிழாச் செய்தபடலம்.

தூய மனிவா சகரெனலிற் சுத்த மாயா காரியமுன்
நேய வசத்த மாயாகா ரியமு மாக வணமந்ததனு
னேய மருவ தொண்டர்முன னிகழு நேய மருவாத
தீய வெளையுஞ் சேர்த்துவப்பார் திகழு மைனய பெயர்ப்படைத்தார்.

(க)

புரூரவன் திருவிழாச்செய்தபடலம்.

கசாங்

சாங்த குணத்துத் தவமியனார் விடைபெற் றெழுங்து தண்பொதியில்
வேந்தன் புராக்கு நனஞ்சு மேவி வாவிப் பெருந்துகைறயுட்
சார்ந்து நகர வளமுழுதுங் தன்கண் விடுத்து நனினோக்கி
யார்ந்து தினைக்க முடியாதென் றடங்கா மகிழ்ச்சி தலைக்கொண்டான். (ஒ)

மேய குரவன் சொற்றினும் விசேட மாக விருந்தஃதித்
தூய தலமென் றுவப்புற்றுச் சுகுண புரூர வாமனன்
அய தளிக்குப் புறத்தேழு மகத்தோ ரிரண்டு மாயமைந்த
பாய பெருந்தீர்த் தம்படிந்து பாங்கார் திருவெண் ணீறனிந்து. (ஒ)

கண்ணின் மணிமா விகைபுணைந்து கருதைந் தெழுத்து முளங்கணித்து
மண்ணி னிழலொன் றுவவாத மத்மால களிற்றி னடிபோற்றிப்
பண்ணின் மொழியேய காம்பிகைத்தாய் பாகங் கொண்ட பெருவாழ்வை
நண்ணி னகலா தொளிரான்ம நாத நாம வருட்கடலே. (ஒ)

கண்டு தொழுது சிவகீயாகக் கண்ணி திருமுன் சென்றிறைஞ்சி
வண்டு படியு மலர்க்குருந்த மாழு லமுங்கண் டினிதேத்தித்
தொண்டு புரிவார்க் கேயருஞ்சு தாய ரூருவ முள்ளிருத்தி
விண்டு நிகர்மன் னவன்றனக்கோ ரிடமுன் டாக்கி வீற்றிருந்தான். (ஒ)

இருந்த மன்ன னித்தலந்தா னெண்ணி லாமான் மியத்ததாற்
பொருந்த விதற்குத் திருவிழாப் பொலிவி லாத திறமென்டே
திருந்த வடைந்த ஹொருநாமே செய்வித் திறைஞ்சு வேலாமென்று
வருந்த வாச்சிர்ப் புரூரவா துயின்றுன் மற்றை யவன்கனவில். (ஒ)

குருந்த நிழலா ரொருமைறயோர் கோலங் கொண்டு கேர்தோன்றிப்
பொருந்த நமக்கு வீழாச்செய்தல் புங்கி கொண்டா யதுதவிர்தி
பருந்த வாவ வேணமன்னு பரிவி னம்மைப் பாடிவையங்
திருந்த கூவத்த வாதலூர்க் செம்ம லார்க்கல் தியற்றுவாய். (ஒ)

உற்ற யோக நாயக்த னெளிசால் கோயிற் கெதிர்முகமாச்
சொற்ற சொக்க விநாயகர்தங் கீழ்பாற் றுலங்கு வடமுகமாப்
பொற்ற கோயி லொன்றமைத்துப் பொலிய வைன்யர் திருவருவ
மற்ற மறக்கண் டதிற்றுபித் தாண்டிற் கிருகால் விழாச்செய்தி. (ஒ)

விடைவே தண்ட முதலாநாம் விரும்பு மூர்தி யெலாஞ்செய்வித்
தடைவே யவர்க்காக குதியினுக்தண் ஏச பதமின் கருவினுங்
தொடையார் புயத்தா யிதுவேமற் றெமக்குஞ் சொலுமியோ காம்பிகைக்குங்
கடையா காத வுவப்புறுத்து மறியென் றுகொத்துக் கரந்தனரால். (ஒ)

என்ற கருணைப் பெருமானை ரியம்பி மறைய வுடன்விழித்து
நன்று சிறியே னினைத்ததுவு நம்மான் கருணை யிருந்ததுமென்
றென்று பலகாற் பாராட்டி யினியார் பலர்க்கு மெடுத்தியம்பிக்
குன்று குழமுத்தா ரியம்பியவா றுற்றுக் துணியே குழிக்கொண்டான். (ஒ)

கசுசு

திருப்பெருந்துறைப்புராணம்.

கினவின் மேரு வகையாகச் செய்த பெருமான் கருணையினாற்
கனவில் ஹுஸாத்த தானத்தே கனக மயத்தோர் தளியாக்கி
நனவி லெமக்கு வந்தருஞ் நல்லார் தமது திருவருவங்
தனவில் விளங்கும் படிசமைத்தத் தளியிற் ஸுபித் தனஞ்சில்.

(கக)

ஆய்ந்த கருணை பொழிவிழியு மழகு பொலியுந் திருமுகமூ
மேய்ந்த முறவற் செவ்வாயு மியையயப் பொலீயுங் குழுக்காதும்
வாய்ந்த வகைசெய் தடங்தோனும் மார்பு மலர்க்கை கஞ்செம்முட்
டோய்ந்த துணைத்தான் கஞ்சகண்டு தொழுது தொழுதுய்ந் தல்துலகம்.

(கட)

வாத ஹூர் வாசகமே வையத் தவர்த்து செவிகவரு
மேத மருவா மலரடியே யெந்த சூன்று மனங்கவருஞ்
சீத மருவு செயலோன்றே தெளியிச் செயலெல் லாங்கவரும்
போத மருவுங் திருமேளிப் பொற்பே விழியெ லாங்கவரும்.

(கக)

உதிக்குங் குணபா வீளங்கதிரு மொவ்வா வென்னு மணிமகுட
மதிக்கும் வயிரங் காவியாத்த வாகு வலய மணிசெய்குழை
பதிக்கு மதாணி வெண்டரள மாலை வயிரம் பயில்கடகங்
திதிக்குங் தண்டை சிலம்புமுதற் றிருவா பரணம் பலசமைத்து.

(கச)

குடையுங் கொடியு மொவியல்களுங் கோனைத் தண்டங் கஞ்சேனை
லைடையுங் தண்டங் கஞ்சுஞ்சிவிறி யால் வட்டங் கவரிகளு
மிடையு மகர தோரணமும் விருதா வளிமற் றுளபலவு
மிடையு முதலு மீறுமிலா விறைவ னுவப்ப நளிசெய்து.

(கடு)

பரியுங் கனக சிவிகையுங்செம் பங்கிக் குறங்தாட் பூதமும்வெங்
கரியு மிமிலேற் றிடபழுமொன் காமர் பழுத்த கயிலாய
கிரியுங் கனக மணித்தேருங் கிணக்கு மிவைமுன் ஊர்தியெலாங்
தெரியும் பிரபை கொழுந்துவிடச் செய்து செய்து முடித்தனஞ்சு.

(கசு)

பலவா நிறத்த நேத்திரமும் பைம்பொ னிழைசா லம்பரமு
நலமார் முத்த மணிகோத்து காகுமா றியற்று சுவிங்கமும்பன
னிலமார் பரிவட் டம்பவலு நீடு பிறவும் வருவித்துப்
புலமார் பல்லே யங்களுக்கும் பொருந்த முடங்கல் போக்குவான்.

(கங)

திருந்து குருந்தப் பெருந்துறையிற் றிகழ்மா ணிக்க வாசகர்க்குப்
பொருந்து மிதன மதியமைந்து போந்து திகழுத் திரங்களில்
வருந்து தவிர்க்குந் தரிசனமா மற்றங் நான்முற் பத்தாங்காள்
விருந்து விழிக்காம் விழாவினுபக் கிரம மிதனை விழைந்துணர்க.

(கஷ)

வந்து தரிசித் தண்ணியவை யைனத்தும் பெறலா மெனவகாந்து
முந்து முடங்க லொடுதாது போக்க முனிவின் றரசரெலா
நந்து மகிஞ்சி யொடுமேற்று நண்ணு பரிச னங்களோடு
மிங்து தவழிற் பெருந்துறைவங் தெய்தி னர்க ணனியீண்டி.

(கக)

புரூரவன் திருவிழாச்செய்தபடலம்.

ககுஞ்

வந்த வரசர் புரூரவா மன்னன் றஜைக்கண் டடி-பணிங்கு
சந்த மருவும் பெருங்காத ரழைத்து நிற்பப் புரூரவனு
மந்த மில்லாப் பேருவகை யமைய முகமன் பலகூறி
மூந்த மருவு மவரவர்க்குத் தக்க விருக்கை முறைகொடுத்தான்.

(2.0)

தெளிமா ணீக்க வாசகர்தங் திருநா ஸின்று முதலென்று
களிக்கர் வளமைப் பெருந்துறையில் வாணர் பலருங் கடைப்பிடியின்
வளிசான் மறுகு மணிமாட மாதி வயங்க வலங்கரிமி
ஞெளிசார் தரவென் றவிலித்தா னுரிபோர்த் தியமா முரசத்தால்.

(2.1)

வாத ஔரர் பெருமாற்கு வயங்கு திருநா ளெனக்கேட்டுச்
தீத வயல்குழ் பெருந்துறையிற் றிருந்த வாழு மவரெல்லா
மோத முடியாப் பேருவகை யற்றுப் பலவுஞ் சேகரித்துக்
காதன் மருவ வலங்கார முழுதுங் கவின வாற்றுவார்.

(2.2)

வான மறைக்குங் காவணமிட் டதன்கீழ் வயங்குஞ் செம்பட்டா
ஸான விதானம் பொருந்துறயாத் ததுகுழ் தரக்கொய் துகிறுக்கிக்
கான மென்செங் கழுக்கரும்பு கதலி கழுகு கால்யாத்து
மான விளார்க் குலைபலவா வயங்கத் தூக்கி யலங்கரித்தார்.

(2.3)

வேதி யனைத்து நறும்பனினீர் விராய சாந்தவ் கொடுமெழுகி
யோதி முடியா முத்தமிடித் துற்ற பொடிக்கோ லம்புனையாச்
சோதி மணிப்பொற் சுடரமைத்துத் தூநீர் னிறைபொற் கும்பனிறீவிப்
போதி யலுமா தொடுத்தநறும் பொற்பு மாலை கொடுபுனைந்தார்.

(2.4)

முன்ன மணிந்த கலன்வெறுப்பார் முனிவில் புதிய கலன்பொறுப்பார்
மன்ன நவவன் கலையுடிப்பார் மலர்கள் கொய்து தொடைதொடுப்பா
ரன்ன நடையார் தமைச்சிறப்பித் தழுகு பார்த்து நயந்தெரிவார்
சோன்ன மகளிர் நடம்புரிய நோக்கி மகிழ்விற் றனைதருவார்.

(2.5)

தெருவிற் புழுதி முழுதடங்கத் திருந்து பனிநீ றிறத்திடுவார்
பொருவிற் காமன் சமழிப்பெய்தத் தம்மைப் புனைந்து வெளிபயில்வார்
திருவிற் கொடுபோய் விருந்தினைக் கிறப்ப வூட்டி யுபசரிப்பார்
மருவிற் பொலியுங் தொடைட்டுனைந்து வன்பா கிலையு எல்கிடுவார்.

(2.6)

தங்க ஞறவா யுள்ளாகைத் தரிசித் திடுமா வரவழைப்பா
ரெங்க டவங்தா மிகப்பெரிதா விழாநோக் குதுமென்பா
ருங்க டவத்துக் கொப்பிலையென் றற்றூர் நகரத் தலைப்புக்குவார்
திங்க டவழு மாடுமெலாங் திகழிப் பலகொண் டலங்கரிப்பார்.

(2.7)

கரிய குழல்யோ காம்பிகைக்குங் கருணை யான்ம நாதருக்குங்
தெரிய விழாச்செய் வதுகுறித்தான் செங்கோன் மன்ன னவன்கனவில்
விரிய மலர்செய் குருந்தநிழன் மேவி யவரே யெழுந்தருளிப்
பிரியம் வாத ஔருக்குப் பிறங்கச் செயலென் றூரென்பார்.

(2.8)

க காகா

திருப்பெருந்துறைப்புராணம்.

செய்ய தமிழ்நாட்டு ஓன்றார்க் கியாருஞ் செறிந்தார் திருநாண்முன் கைவய முழுதுஞ் செறியுமினி வைகற் கூட்டபோ தாதென்பார் வெய்ய நகரின் புறமேனத்து மிடைந்த படமா டங்களென்பார் மைய வாவு சோலையெலாம் வகுக்க வேண்டு மிடமென்பார்.

(கு)

இந்த வண்ண நகர்வாழ்வா ஸியாருஞ் திருநா ளெதிர்பார்த்துச் சந்த மலியும் பேருவகை தழையப் பொலிந்து பயில்காலை யந்த மருவா விழாக்கொள்கா ளனிய தாக வதுமனங்கொண் பெந்த ரெச னுபக்கிரமஞ் செய்வீர். மறையீ ருஹவென்றான்.

(கு)

வேவு.

அறைகழி ரெச னுகாத்தசோல் லுளங்கொண் டாதிசை வருமறை யோரு நறைகழி கமல மலப்புளை யிடக்கை ஞானபோ தகமொரு வலக்கை முறைதெரி ஞான முத்திகை பதித்து முழுப்பிர சன்னமாய் ந்த்து மிறைதிரு விழாவை கடாத்துத றுணிந்தா ரெதுபுரி குவதோ வாய்ந்தார். (கு)

ஓவிகெழு கழற்கான் மன்னவ ரேறே யொள்ளிய வாதஞ் ரடிகள் வலிகெழு விழாவை நடத்துக வென்றும் வயங்குமுற் சவம்பல விதமாம் பலிகெழு மற்று ளெதனையாக் துணிந்து பண்ணுத லுகாத்தினீ யென்றார் கலிகெழு கடல்குழ் புடவியாள் பவனுங் கருத்துற விருத்தியஃ துணர்வான். (கு)

மறையவர் வினாவுக் கெவ்விடை கொடுப்போம் வயங்குற முன்னொட்ட டவத்தா னினைறதவு மியன்பா விஃதுன ராதே ளினைப்பதி னுவதென் னென்று கறைதப வெண்ணி யிருக்குமக காலைக் கருதிலம் மன்னவ னெகிணாட் குறையறப் புரிந்த பெருந்தவ முருவங் கொண்டைனை திடுதிறம் போன்று. (கு)

தாயமா னிக்க வாசகர் திருநான் சூழ்கட லுலகெலா முய்தற் காயகா ரணமா கடத்துகின் ரூரென் றறைமொழி யஞ்செவி யேற்று கேயமோ டதுகண் டிடுதிற நிரம்ப னினைந்துமா ணவர்குழாஞ் சூழத் தாயனு னெங்க டமிழ்முனி யாங்குச் சார்ந்தன னரசது கண்டான். (கு)

பதைபதைத் தெழுங்து விலாங்துமுன் சென்று பாததா மராமிசைப் பணிந்தான் புதையிருள் கிழிக்குங் கதிர்வர வெதிரம் போருகங் தகழுக மலர்ந்தான் சுதைநிக் ராசி மொழிந்துநீ றளிக்கத் துமலர்க ஷகவிரித் தேலா வதைநுத னென்க டமிழ்முனி பணிந்தா னலங்குதன் னிருக்கைகொண் டைனந்தான்.

தாயவீட் டரமிட் டிருத்தினன் பூசை தொடங்குபு செய்துமுற் றியபின் மேயவம் முனிவ னிருக்கென விருங்து வின்னப்ப மொன்றுள தென்று னுயமற் றப்பெதன் னென்றதவு மியர்பே ரருளினு லட்யனித் தலததுப் பாயபல் சிறப்பு முனர்ந்தன னேங்குப் படர்ந்தனன் றரிசனஞ் செய்தேன். (கு)

விழாவது கடத்தற் கெண்ணேன் வேத வித்தகர் கணவிடைத் தோன்றிக் கழாமணி யனைய வாதலு ராகுக்கே கருதிய தாற்றென்று கரந்தார் தொழாவடி யேனு கமஞ்சொலும் பலவுட் னேநித்தெது செய்வென மதித்தேன் வழாநிலை முனிவா னின்வர வெநிர்க்கேன் மற்றுக் கார்த்து செய்வீட் யென்றான். (கு)

புரூரவன் திருவிழாச்செய்தபடலம்.

கசூன

புண்ணிய மளாவும் புரூரவா மன்னன் புகன்றிது கேட்டிட வளவாத்
திண்ணிய புழுசால் செந்தமிழ் மணக்குஞ் செய்யவாய்க் குறுமுனி யுரைப்பான்
கண்ணிய பரம னுயிரெலா முய்யக் கரிசில்லே தாகமம் வகுத்தா
னெண்ணிய வவற்றுற் புரிசிரி யையுமோ ரிருவகை யென்மனுர் புலவோர். (ஈஅ)

வேதமார்க் கமெனும் வைதிகக் கிரியை மினிர்ச்சவர்க் காதியாம் போகம்
போதால் சூபின் சனனுமூன் டாக்கும் பொருங்திய வாகம மார்க்கத்
தாதரச் சைவக் கிரியைதா னிட்ட சித்தியு மழையுமோக் கழுந்தங்
தேதவெம் பிறவி யுருவகை செய்ய மாதலா விளிதொன்றே விசேடம். (ஈக)

பரசிவ னுளைத்த வாகமப் படியே பன்னுதீக் கையும்பல விதமாம்
விரவநோக் காதி யவுத்திரி மீரூ விளம்புவ ரீறிரு வகையாம்
வரமிகு குண்ட மண்டல மாதி வகுத்துமா னுக்கன்வெம் பாசத்
தூர்னந் வெழுத்தைந் துணர்த்திட தீக்கைக் குரைப்பராற் கிரியையென் ரூருபேர்.

ஆறைதரு குண்ட மண்டல மாதி யஜைத்தையும் வெளிப்படை யின்றி
முறைமையிற் குரவன் மானத மாக முடித்துமா னுக்கன்வெம் பாசப்
பொறைதலிர் தீக்கை ஞானமென் றுகாப்பர் போற்றிய விப்பெருங் தீக்கை
நிறைதரு விசேட மிலவயடைந் தவர்க னிமலன்று டகவடைந் திடுவார். (ஈக)

ஆயவித் தீக்கைக் கருகரல் லாதா ரபக்குவர் விடரிழி குலத்து
மேயவர் சைலா சாரநிக் தித்து விட்டவெம் பாதகக் கொடியேர்
தீயமற் றிவரும் பறவைபல் விலங்கு செறிதரு முதலிய வுயிருங்
தூயநற் கதியிற் புகும்வகை யியற்றுஞ் சுந்தரத் தீக்கையொன் றுளதால். (ஈஎ)

எண்ணுமற் றதன்பேர் சாம்பவ தீக்கை யெனப்படு மண்டலம் வன்னி
ங்கன்னுவண் பலிநா யகர்மகேச் சராரே நகுகட மத்திர தேவ
ரெராண்ணுமற் றிவ்வா ரென்னுபு செயலா மொளிரிதே யுற்சவ மாகுங்
கண்ணுமற் றதுவமங் கிருத்தியப் பெயராற் கவின்பெறுங் காவல ரேறே. (ஈங)

தலைபுக மழுகு யங்குரம் வாத்து சாந்திவெள் ஸிடபயா கஞ்சிரக்
க்கொதரு பேரி தாடன மாதி காமரு கிருட்டியே யாகும்
புரையிறே வதாவா கனம்யாத்தி ராதா னம்புகல் வாக்கேனுற் சவுமே
வலாதுவ சாரோ கணஞ்சங்தி யாவா கனமுதற் றிதியென வகுப்பார். (ஈச)

பலிபுன லாட லத்திர யாகம் பகர்யாகாங் குரங்கன யாக
மெலிவில்காப் பணித லாதிசங் காரம் விழைபுனற் கருமங்கா அராக
நலிவிலா வலரோ கணமுதன் மறைப்பா நாடுபெ தேசங்கெங் தமிழாற்
பொல்மறைப் பூசை குரவனுற் சவுமுற் புகலனுக் கிரகமென் றுகாப்பார். (ஈடு)

சொற்றவில் விதத்தா ஹற்சவ மைந்து தொழிலெனப் புலவு துணர்தி
கற்றமன் வைவில் வற்சவங் தீக்கை கைக்கொளா ராதியர் பொருட்டென்
றற்றமின் றுமுன் னுளைத்தன மெனினு யவுத்திரி யாதியெற் றுரும்
பொற்றமெய்ஞ் ஞான யோகருங் கண்டு போற்றிடப் புடுவதென் றுணர்வாய். (ஈஈ)

கசுஅ

திருப்பெருந்துறைப்புராணம்.

ஆயவித் தகைய வற்சவ சேவை யன்புறச் செய்பவர் பரம
னேயமிக் கவரா யிகம்பர மோக்க நிலவறப் பெற்றவாழ் தருவார்
மாயவ னுதித் தேவரும் வந்து வந்து சே விப்பர்யா மிங்கு
மேயது மிதற்கே திருவிழாச் சேவை விழைதரார் பிறப்புமெப் பிறப்பே. (சஅ)

மருவசா கலியம் பாவனஞ் சாந்த மாங்கவி யம்மென நாங்காம்
பொருவிலும் சவந்து வசமுயர்த் துதன்முற் புனற்கொடை யளவுஞ்செய் திடுதல்
வெருவில்சா கலியங் துவசமேற் றுமல் விழைபுனற் கொடைவகை யியற்ற
லொருவில்பா வனவுற் சவமென வுகைப்ப ருமாபதி யாகம முணர்க்தார். (சஆ)

விழைதரு துவசா ரோகணங் காலை விழுவுமில் லாமலே மாலைத்
தழைவிழா மட்டு நடத்துதல் சாந்தங் தரணிவங் துதயமாங் காலைக்
குழைவிழா மட்டு நடத்தல்மாங் கலியங் குநிக்கொள் முதற்சொல்சா கலிய[தோர்.
மழைமதம் பொழியுங் களிற்றினு யொன்பான் வகைப்படு மென்பகற் றுணர்க்
சுவரஞ்சாங் திரஞ்சா வித்திரங் குவுமா ரங்கைதலீ கந்தழை பவநம்
பவுதிகங் கணஞ்சை வம்மென முறையே யிருபத்தேழ் பதினேழு பதினைங் [ஹுக்
துவமையில் பதின்மூன் ரெண்பதே மைஞ்தா மொருமூன்ரெண் நிற்றுஙா னளன்
தவமூளார் புகழு மாகமஞ் சிறந்த தவம்ய முனிவன்மா னுக்கா. (கு) 10

பன்னிய விவைவன் கொடி மிகை யேற்றிப் பலியிட்டு நடத்துவ தொன்று
துண்ணிய விரண்டு மின்றியாற் துதலு மொன்றுசொல் கொடிமரம் பதியா
மன்னிய பட்டமே பகவளை கயிறு வளைதரு பாசமா தலினு
லுண்ணிய திரிப தார்த்தமாங் துவசா ரோகணத் தொடுசெயுற் சவமே. (குக)

உத்தம மாகு முரைத்தபல் வகையு னோங்குதை வீகவற் சவத்தை
வித்தகக் கொடி யேற ரெண்பவி மிட்டு விழைதரப் புரிதியென் றுரைத்தான்
முத்தமிழ் முனிவன் புரூவா வெழுங்து முன்பணிங் தனனுளங் கொண்டு
சத்தமை முறையோர் தமக்கெலா முரைத்தான் ரக்கதென் ரேற்றிது செய்வார். ()

பின்னரு மலை முனிவர ஹுஸப்பான் பிறங்குதை விக்கமெனுங் திருநாட்
கென்னரு மொன்பா னுளௌன வைத்தா ரெணினும்பத் தும்பதி னென்று
முன்னரு நாஞ் மாமென வமைத்தார் மொழிந்தமற் றிதுகண்டப் பிடித்துத்
துண்ணரும் விழாவை நடத்தலா மென்றூன் சொற்றுத் தமமெனத் துணிங்தார்.()

எழுபரித் தேரோன் மிதுனபா சியிற்செ லேற்றமா மதிமுத னுளின்
முழுதுண ராதி சைவனுங் கொருவன் முந்துகா லையின்மயிர் களைங்து
கெழுதகு கழுவா யேனவு மாற்றிக் கிளக்குமா லையினுந் ராடி
வழுவறு னியமம் பற்றுபு சங்கி வந்தனை யாற்றிந் றணிங்து. (குக)

பூதசுத் தியினை டங்கரி யாக பூசைசெய் துறப்பவித் திருஞய்
மேதகு சிரத்தை மீவிசைப் பொங்க மேதினி வளம்படு னிமித்த
மாதரங் தருசா றுபக்கிர மஞ்செய் ததுநிறை வேறுமா றனுகை
காதரங் தபப்பெற் ரெண்மணி வார்த்தைக் கடவுளா ணாப்படி யிறக்கி. (குக)

புரூரவன் திருவிழாச்செய்தபடலம்.

கக்கை

அந்தமில் கருணைக் கணேசனைப் போற்றி யான்மா யகர்சிவ யோகச் சந்தமா தேவி குருந்தழி யமரா சாரியர் திருநட நவில்வார் கந்தவே எனுள்ளு யொருங்குபெற் தெழுங்கு கடையனேன் மனமுநெக் குருக முந்தவா சகநன் கருளினு ரமரு மொய்யெளி யாலய மதைந்து. (குக)

மன்னிய துவார வானவர் பூஸை வணகருப் பாவர ணத்திற் பன்னிய பூஸை யியற்றுப் புஞ்சா தனம்புஞ்சா வரணநாப் பூஸை கன்னிய மத்தி னியற்றுப் பியாசா திகணயங் தாகமப் படி செய் துன்னிய வாத்து சாந்தியப் பாறசெய் துறவிருத் திகைகவர்க் ததன்மேல். (குஎ)

மேயவங் குரமாம் படிபல வித்தும் வித்திய பின்புது ஆணர்ந்த தூயவா ரியன்றன் முன்வலக் கரத்துச் சுடர்ந்தபொற் காப்புநா ணனீந்தா னுயபின் மறநாட் பரணியிற் காலை யான்மா ய.ஏ.ஏ.குரு முன்னரப் பாயக்க் தரபான் டியனியற் றியதாய்ப் பராவிய மணிசெய்மண் டபத்தில். (குஅ)

மன்னிய சாந்தி செய்துக் கொறுமான் மாணிக்க வாசக வள்ளல் பன்னிய சிறப்பி னாங்கெழுக் கருளாப் பண்ணினு னுயதோர் காலைத் துன்னிய மலரோன் மாயவன் முதலாஞ் சரர்க்கு மகத்தியன் முதலா முன்னிய முனிவ ரியாவரு மற்ற யாவரு மாங்கு மொய்த் தனரால். (குக)

ஆயகா ரணரா மான்மா யகா யாங்கொரு வைதிக மறையோன் பாயபேரன்பி னேத்திராஞ் சாத்திப் பாங்குசால் பூசைன செய்து தூயசாந் தலர்மா விகைபரி கலமுற் சொல்பரி வட்டத்தோட்டைடங்கு நாயனார் கொள்செய் துடன்கருப் பூர் நகுசுடர் விளக்கமேக் தியபின். (குஒ)

முந்திருக் காதி யாவையு மெழுதார் மொழிந்தரு எம்பல வாணர் தங்கிருக் கையா வெழுதிய வருமை சாறிருக் கோவையார் மறையை நங்கிருக் காதி யாவையு மொழிய நக்கபொற் பீடமே லேற்றி யங்கிருக் கார யாவருங் கான வழகிய பூஸைசெய் ததன்பின். (குக)

பெருந்துறைக் குருந்த நீலல்வீஸ் றிருக்கும் பெருங்கரு ணாநிதி யார்நன் முருந்துற்றி மூரல் யோகநா யகிசேர் மூலகா ரண்ணொனு முத்த ராந்தமிழ் வாத ஸுரகை கோக்கிய மருளினு காயவா ணீயினுற் றிருந்தவீ தூணப்பா ராவயிற் செறித் தேவர்மு னியாவருங் கேட்ப. (குஒ)

வேதவே தாந்தம் விளம்புமித் தலத்து மேயயா மூலவ ராவேம் போதமே யுருவாய்ப் போந்தாந் ரெவரும் புகழ்தரு முற்சவ ராவீ ரோதவாஞ் சோமாக் கந்தாமுன் னுக வற்றந மங்கிச மெல்லாஞ் தீதமார் குணீ ரொருவரே யடையத் திருவருள் புரிந்தன மதனால். (குக)

நாமினி துகைக்கு மூர்த்தி ளைத்து நகவுமக் குதவின நுமக்குத் தாமினி தாகப் புரியபி டேக னிவேதனாஞ் சாத்தபு மாலை யாமினி பகலாம் படியணி மணிப்பூ ணிவைமுதற் சிறப்பிப்பர் பவத்தோம் போமினி யவர்பா னுமிடப் பாகம் பொருந்தினு னொடினை மகிழ் வேம். (குச)

ஆயிர நமக்ஞச் செய்வ தின்யா லண்புசெய் நுமக்கொன்று செய்வார் பாயிர மறையு மளப்பதற் கரிதாம் பயன்பெற நானனி கொடுப்போ மேயமற் றுமக்குச் செய்பனி யெமக்கு விழைந்துசெய் பணியினும் விசேட மாயதென் னன்னிநித் புதலவர்மாட் டியற்று மனபுதந் தையர்க்குவப் பாமால். (கை)

மன்னிய நுமக்கு நிகழுமூற் சுவத்தில் வயங்குறச் சத்திர மனமத்துப் பன்னிய வன்ன தானஞ்செய் தோர்க்கும் பருக்கீர் வாக்கிட வோர்க்குந் துன்னிய மற்றைத் தானஞ்செய் வோர்க்குந் சராதிபன் பதமுத லாக மின்னிய வெவையு நல்குவோ மீற்று விளங்கும் பதங்களுங் கொடுப்போம். (கூ)

உம்மைநா மாக வளங்கொடு வழிபா ஞூற்றுவா ரொருபொழு தினுநா மம்மையோ டகலா தமர்திருக் காசி யாதியில் வசித்திட பேறுஞ் செம்மைசேர் கங்கை முதனதித் தீரஞ் செம்தகோ தானமூற் பேறும் [மே. வெம்மைதீர் தரப்பெற் றுவப்பரோன் றனந்தம் விரும்புதும் விழாக்செய்புன் னர்ய

தும்மைஏந் தமக்கு வேறென நினைக்கு நுவலொணக் கொடிபா தகத்தோ ஸிம்மையெவ் வளவு திருவிலிருங் தாலு மிழங்குதி பிரப்புக்கேட் பட்டுச் செம்மைரான் றின்றி மறுமையில் வெய்ய திநர கெலாந்துளொங் திடுவா ரம்மைசா லுள்ளக் கயவர்தா மிருந்த ஔரினுவ கதியிரா தகலும். (கூ)

என்னருஞ் சனன மிருஞ்சிவ தீக்கை யெய்தியு மாகம புராண சன்னரும் பொருளை நனியுளத் துணர்ந்து நவிலருட் குறிப்புலச செய்துங் கண்ணரு நம்பா ஸன்புமிக் காற்றிக் கைவந்த ஏஃபோத் தமரே பண்ணருஞ் தவஞ்சா னுமக்கன்பு செய்யும் பாண்மையர் மற்றையோர்க் கரிதால். ()

அகளமா யமரித் தலத்தடி யேஜை யாட்டகொளப் பெருங்கரு ஜெமினுற் சுகளமாய் வங்கி ரெஜைத்தரி சித்தோர் தாம்பெற லென்னென வினுவி னிகளமாம் விருத்தி யெனப்புக விம்மை நிகழ்ச்சிசான் மறுமையென் ரேது முகளமாம் பேரின் புறவனு பவித்திற் ரெருவினம் மதிக்கலப் புறவார். (எ)

ஆண்டினுக் கிருகான் மிதுனமா மதியுத் தமந்தனின் மிதுனலக் கினத்திற் பூண்டிய றனுமா மதியிலா தினையிற் போங்கனு லக்கின மதனி லீண்டியா நும்மை யாண்ட்ருள் காட்சி யாவர்க்குங் காட்டுவோங் காண்போர் வேண்டியா தரிக்கு நமதழக் கலப்பின் மேவுவா ரென்றரு னினரால். (க)

அதிசயம் பயப்ப வான்மா யகர்பே ராஸினு லருளிய வரத்தை மதினலம் பொலியும் வானவர் முனிவர் மாணிடர் விருப்புறக் கேட்டுத் துதிகெழு மினைய திருவிழாக் சேவை துண்புறச் செய்தலே யெளிதிற் கதியடை யுபாய மெனக்கடைப் பிடித்துக் கழிமசீழ் பூத்தனர் மாதோ. (க)

அதிசயம் பயப்ப விவைநடந் ததன்பி னன்னென்மா னிக்கவா சகலாப் பதிகொடி மரஞ்சா ரிடத்தெழுங் தருளப் பண்ணிப்பி னிடபயா கஞ்சீர் மதிகொள்பே னிகைதா டணந்தேவ தாவா கனந்துவ சப்பிர திட்டை துதிதரு கணேச ரொடுபடப் பிரதக் கணமிவை சூழ்ந்துசெய் ததன்பின். (க)

புரூரவன் திருவிழாச்செய்தபடலம்.

களக

கருதியாத் திராதா னந்துவ சாரோ கணமாசீர் வாதமுற் பலவுன்
சுருதியா கமச்சொற் பழமுடி ச் ததன்பின் றுயவா ராதனஞ் செய்து
பொருவருங் தட்ட சுற்றுப் துசம் பொலிதரு வகைப்பிர கார
மருவற வலஞ்செய் தாயவாத் தான மண்டபஞ் சேர்த்துப்பூ சித்தே.

(எசு)

அன்றிய வக்ம்யா காங்குரம் யாக மலங்கொளி வாதலூர்ப் பெருமான்
றன்றிரு வலமுன் கையிற்பொன் செய்து தயங்குநா னெடுத்தினி தனித
ஹன்றிய யாக மத்திர தேவர் சூழ்பவி நாயக ராகச்
சென்றியை வாத ஓரர்தம் மோடுந் திக்குபங் தனமுறச் செய்து.

(எகு)

குடைகொடி யாதி விருதுக னெருங்கக் கொண்டல்வென் குறப்பைனே முழங்க
மிடைதரு மலங்கா ரம்பல வாங்கு விராயினர் கட்புலன் கவர
வகைபலவா னவரும் பூமழை பொழிய வரகர வென்றுபன் முனிவர்
புடையற நெடுங்கச் சென்றுலாப் போதும் பொலிவினைத் தனித்தனி வகுப்பாம்.()

ஆதிநா ஸினைய பெருங்துறை யடைபோ தனைந்தது சிவிகையா தவினாற்
சோதிசா லைனை சிவிகைக்கோர் முதன்னை தோன்றவூர் வதுகுறித் தாங்குப்
பாதிமா மதியஞ் சூடினு ரகுள்'ற பயில்வீழாப் பரணிநா ஸிரவி
லோதிசான் முனிவர் மூதலியோ ருவப்ப வொளிருமற் றதினுலாப் போந்தார். ()

திரிபவ னமுஞ்சொல் பெருங்துறை மேய செல்வர்தா மருளிய வரத்தா
ஸரியமற் றவர்கவ கிடங்தமக் குரிமை யாமெனல் விளக்குதல் போலக்
கரிசில்கார்த் திகைநாட்ட காலையில் வெம்ய கதிர்செய்கு ஸியவிருத் தத்தில்
விரியுமா லையினி னிலாச்செயு மதிய விருத்தத்தின் மேயுலாப் போந்தார். (எஅ)

ஒன்ஸிய தாய வரோதினி நன்னு னுயர்குண வழுதிமங் திரியாய்
வள்ளிய போகங் துய்த்தசற் கேற்ப வண்கதி ருதயஞ்செய் காலைத்
தெள்ளிய செம்பொன் மஞ்சமு மாலைச் செய்யகோ விரதமு மிவர்க்கே
யுள்ளிய வழிஞர் கண்கென் களிப்ப வுங்துலாப் போந்தனர் மன்னே. (எக)

மான்றலை நன்னாட்ட காலையிற் கல்வி வளத்தினுக் குடைந்ததன் றன்மை
கோன்றலை யரான் சுமந்தறி விக்கு றுமக்கெனச் சேடவா கனத்து
மேன்றலை விலாத கயிலையி னிருப்ப மெமக்குள தென்றெரித் தாங்கு
வான்றலை வணக்கு கயிலைவா கணதது மாலையி னிவந்துலாப் போந்தார். (அ஽)

சேவைசெய் பவர்மன் கண்டுசே விக்கத் திகழுமா திகைநன்னாட்ட காலைக்
கோவைசெய் தரள வடம்பல செறியக் குழிறறபொற் றன்டிகை மீதுங்
காலைவைத் துயர்வின் கண்டுசே விக்கக கருகிறுன் மாலைவெம் பியலா
மாவயி னமையப் பூதத்தின் மீது மமர்ந்துலாப் போந்தன கொயர். (அக)

ஓருபுனர் பூசக் காலையிற் றெய்வ வுத்தர கோசமங் கைக்கண்
ஸிருமல ராகுள்கா விக்கிர திருவ நேருறத் தெரிந்ததற் கிணங்க
மருமலர் செறியுங் கற்பகத் தடியின் மாலைநாற் கோட்டுப முடியிற்
றிருவளர் வாத ஓரர்தா மருவித் திருவுலாப் போந்தனர் மாதோ. (அஏ)

களை

திருப்பெருந்துறைப்புராணம்.

பூசநாட் காலை மறையுணர் விதியன் புலமைதோற் ரெழித்திறம் விளக்க வாசநான் மலாவா முனத்தினைக் கொடுக்க மற்றது கவாஞ்ஜைகான் டதன்மே லீசனு ராருளா விவர்ந்தென விவர்ந்து மெய்திய மாலையிற் நருர வாசரென் றுரைத்தற் கிணங்கவென் விடைமேல் வைகியுக் திருவுலாப் போந்தார்.()

புத்தனு யிருந்து மூகக்கீர்த் திலமியாம் புவனங்கான் வரவது கீர்த்த வத்தார் தணமத்தாங் குதல்விதி யெனினு மபச்சுவத் சாலது கொள்ளா ரெத்தனுப் பிறங்தோ மென்றுமால் கவல ஷய்துமா யிலியநாட் காலைச் சுத்தவா ளரியு மாலைவாம் பரியுஞ் தூணைபு திருவுலாப் போந்தார். (அ.ச)

நகுமகத் திருகாட் காலையி ளாஸ்ம நாயக ரேயிவ ரெங்னு மிகுமொழிக் கிணங்கத் தேவர்யா ஏருமாம் வியண்மணித் தேரூலாப் போந்து தொகுகழு வாய்நீ ராடியாட இறுவார் தோற்றறுஞ் தாமென மாலைத் தகுநட நவில்வார் திருவுருக் கொண்டு தழைமறு கிடையுலாப் போந்தார். (அ.இ)

ழூரநாட் காலை யாண்மநா யகர்மூற் புன்னியர் தாஞ்செல வுங்த்து நாரவா மவர்க்குப் பட்டணி சாத்தி நாடுற விவேதனஞ் செய்து பாரவாங் தீபா ராதனம் புரிந்தப் பட்டுமா விகைகழுதற் பலவுஞ் சேரநம் வாத ஒராகுக் காக்கித் தீர்த்தத்துக் கலைருபெற் தெழுந்து. (அ.ஈ)

நித்திய பலியிட் நெஞ்சவர் திருபு னிகழ்த்தரு பேரிகை யடித்தல் சத்தமை தருதே வதாவாக னவிசர்ச் சனங்கீர்த்தாங் குரமிகவ யாற்றி யுத்தமச் சூர ஞேந்தசுவம் புரிந்தே யுதுமுளை வசர்ச்சன மாற்றி வித்தக மருவு நடாத்துபு தமிழாம் வேதபூ காவிசர்ச் சனாரும். (அ.ஏ)

சாரமென் றலோகா யத்தற லெனக்குத் தவிர்க்கவென் நிக்திர இய்ப்பச் சேரவங் தொளிரு மிக்திர விமானஞ் செறி றுலாப் போந்துறு தீர்த்த சாரமென் றுரைக்குஞ் தேவதிர்த் தத்தைச் சார்ந்துதீர்த் தங்கொடுத் தப்பாற் சேரவிட் டி-மைக்கு மணித்தளி புகுந்து திருமக விசர்ச்சனஞ் செய்து. (அ.அ)

வாதனு ருதித்தலூவார் தமக்கு மகஞும்ப நும்புன ளாட்டிப் போதவா சீர்வா தம்புரிந் ததற்பின் பொருங்கிய மாலையி லெங்று மேதமே வாத சத்துவத் துள்ளா ரெனறெறித் தாங்குவெண பொன்செய் தீமா ஸிரத மிவருபு சூழ்ந்து திருக்குபக் தனமொழித் ததன்பின். (அ.க)

கொடிமரத் தருகுற் றுயர்கொடி யிறக்கிக் குருந்தங்ன் னிழலமர் கின்ற நெடியவ ரானம் நாதர்சங்கிதியி னிலவுஉண் டபத்தெம் தனஞ்சே ரடியடை வாத ஒராகோச் செலுத்தி யரகர வென்றுகை கூப்பிப் படியவர் வானக் குடியவ ரெவரும் பணிக்கெழுஞ் தனர்மகிழ் சிறந்தார். (க.ங)

ஏற்சா றுவசா ரோகண முதலா வியம்ப வ ரோகண மளவங் கூறுமோ ஸிரன்டு காலத்தும் விசேஷங் குலவபி டேகமே யுணவே வேறுவே றுகத் தட்டிசுற் றதலே விசாரணைச் சைவமா முனிவர் பேறுசெய் திருக்கை தொபெரி வட்டம் பிறக்கிய திருமலர் மாலை. (க.க)

புரூரவன் திருவிழாச்செய்தபடலம். களங்

கனவைதெங் கங்காய் சொன்னப்பூ வாதித் தொகைகொடு மிகச்சிறப் பித்தல் குவைகொளும் பூநெற் பொரிவெண் பொன் மலரே குலவிய பொண்ணினு மலரே யிலவையுறக் கலங்தே விருகையி னலு மெடுத்தெடுத் திறைத்தல்கண் னேற்றி னவையறத் துகில்சூழ்ந் தெறிதல்கோ கனக நகுமல ரடியுறை வைத்தல். (க.உ)

பகவிர வோவாப் பலியிட வின்னும் பரமனு கமத்தினிற் புகன்ற தகல்விதி யெவள வலவனு மொருங்கு தகப்புரிந் தனர்வழு வாதே யிகல்பவுப் பகைக்கு மருங்தென நானு மியறரி சனத்திரு விழாவும் புகல்வதற் குரிய ஞுயினே னியானும் பொவிதவ மிக்குளே னன்றே. (க.க)

இராப்பதி னெட்டு நாழிலக யளவி லெங்கடே வான்மநா யர்க்குங் குராப்புனே கூங்தல் யோகநா யகிக்குங் குறிக்கொளு மற்றைவா னவர்க்கு மராக்சமை யுலக முய்யவங் துதித்த வண்ணலர் வாதனு ராகுக்கு மொராத்திர வியம்பல் கொண்டபி டேக முறுநிவே தனம்புரிந் ததன்பின். (க.ச)

கோலமா ணிக்க வாசகப் பிரானார் குறிக்கொளு மான்மநா யகர்தஞ் ஜலவே காந்த தரிசனம் பெற்றுத் தீபவா ராத்தே கணடு ஞாலமெய் தரிய மாவிய மேற்று நகுகருப் பூதி பழுமேற் றேலவங் நின்று மெம்மையாள் பொருட்டே யெழுந்தரு னினர்மறை முழங்க. (க.டு)

விழையருட் சொக்க விளாயக ரகோர் வீரபத் திரருல கீண்ற தழையருட் செல்வி குருந்தமர் பரமா சாரியர் திருமுனம் புரியும் பிழையக றீப நோக்குப் குருந்தப் பெருந்தகை யெதிர்முக மாய வுழைவட முகமா யிருகரங் கூப்பி யும்பரா ரேத்திட வமர்ந்தார். (க.கு)

ஆயதோர் காலை யிவர்புரி வதுபோ லாங்கொரு வைதிக மறையோ னேயமார் பரமா சாரியன் பூசை நிரப்புப் பட்டினேன் மறைத்துத் தொயதா முபடே சக்குறிப் புணர்த்தித் தொக்கமா வியமெலா முதவி மேயவா ரியரோ ரிருவர்க்குஞ் சமமா விளங்குமா ராதனஞ் செய்தான். (க.ஏ)

அரகர சிவவென் ரகத்தியன் முதலா மருந்தவ முனிவரர் துதித்தார் பரமவற் புதமீ தென்றய னிருமுற் பண்ணவ ரியாவரும் பணிந்தார் கரதலங் குவித்துக் கண்பனி சோரக் காமரு புரூரவா வாதிப் புரவலர் பலருங் கண்டுகண் வெகைப் புணரிலீழ்ந் தன்ரெழுங் திலரால். (க.அ)

சிவகண மணத்து மித்தரி சனமே திப்பிய மென்றுவப் புற்ற பலமெனும் புணரி சுவற்றினே மென்று பாருளாள் பலருமுட் குழந்தா ரவமென லொழிந்த தினியென வெவரு மறைதர வாங்குனின் மெழுந்து சிவமணங் கமழுங் தனிவிலஞ் குழ்ந்து சிறக்குமாத் தானத்தை யடைந்தார். (க.க)

யாவுமாங் கழுவா யெனுமயி டேக மியைதரப் பெற்றுஙன் னுளின் மேவுமா ணிக்க வாசகப் பிரானார் விரும்புதஞ் சேர்க்கைபுக் கமர்ந்தார் பாவுசீர் மிகுத்த மிதிலைவாழ் சனகன் பரவுப் முத்திபெற் றதை நாவுமெம் மனமுங் களித்திட வினிது நவிற்றிட லுற்றன மாதோ. (க.ா)

புரூரவன் பெருந்துறையடைந்து திருவிழாச்செய்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிழுத்தம் கசங்க.

கச

திருப்பெருந்துறைப்புராணம்.

சனகராசன்முத்திபெற்றபடலம்.

வாத மூர்த்தம்
பாத தாமஸாப்
போத வாமன
மேத நிங்குமே.

(க)

சேவு.

வாவிபயி ரகட்டகட்டி வாளைவெடி கொண்டுவிழிக்
காவியரம் பையர்வெருவக் கற்பகத்தின் கழுத்தொடிக்கும்
ழுவியலும் பெருவளஞ்சால் விதேகமெனப் பொவிகாட்டின்
மேவியபொன் மதிலுடுத்த மிதிலைமா நகர்வாழ்வோன்.

(எ)

கலைபலவங் கற்றுணர்ந்தான் கந்பகமுஞ் சமழ்ப்படைய
வலைவில்காடைத் தொழில்பயின்று னரசரெலாம் பணிகழலைன்
மலைபொருவ திண்டோளான் மாண்புசா ரத்துவங்தேர்
தலையறிவின் ரலையமைந்தான் சனகனென்று மியற்பெயரான்.

(ஏ)

அனையவன்றத் துவமுணர்ந்த வாசிரியன் ரனையடையும்
வினையமுளத் தொன்றுகொடு விசேஷவிலக் கணம்படைத்துப்
புனையவளு குடச்செருத்தற் புனிற்றூக்க னோரிலக்க
நனையமினிர் தரத்தொகுத்து நகர்ப்புறத்தோர் சார்ந்துவி.

(ஏ)

புரவபுரி பவர்களையும் போதுமா றங்கமைத்துப்
பரவுமிலை தத்துவங்தேர் பணவர்கொளக் கடவுரைன
வரவுமூர சறைவித்தே யுங்கிருந்தா னக்காலை
விரவுவள வங்காட்டு வேதியரியா வருமுணர்வார்.

(ஏ)

பொன்னினலங் கரித்து மினிர் புனிற்றூக்கன் கவர்வதற்கு
நன்னிலைமுத் தத்துவங்தேர் நலஞ்சிறிது மிலமானே
மென்னினர சனுமதியா னிருக்கும்விருத் தியுந்தவிர்ப்பான்
பன்னினெவு வைதெனப் படருமுந்தா ரஜைவோரும்

(ஏ)

அன்னபொழு தியாக்கியவர்க் கியனையடைஇப் பணிக்கெழுந்து
மன்னவன்செய் திறமுனாத்து மறையவர்கு னாமணியே
பன்னிய பராபவமாம் பரவையழுந் தினாநீயே
மன்னவொரு புனையாகி வாழ்விப்பா யென்றிரந்தார்.

(ஏ)

அரசர்திர வியங்கவர்த லடாததளி னுந்தானம்
பரசமையா தேற்பதனாற் பசுத்தானம் வாங்குதலோ
விரசவத னிலூங்கொடிதா மெனத்தரும் நூல்விளம்புங்
கரசரண மேற்கவியங் கக்குலையு மானுலும்.

(ஏ)

சனகராசன்முத்திபெற்றபடலம்.

கள (ஞ)

இரங்தமறை யவர்னியித்த மிரப்பாமென் ரூருப்பட்டுச்
சுரங்தகரு ஐணயனுகித் தொக்கவல ரொடுமெழுந்து
வரங்தழையுங் திருமிதிலை மாங்கரின் புறம்வஞ்சு
பரங்தபசுக் களையேற்றேரும் பனவர்நீர் கவர்மினென

(க)

மறையவர்த முத்தரியம் வாங்கிய்யை யுறயாத்து
நிறைசிகழி யவிழ்த்துதநி கெருங்கமுடிந் தனரொருப்பட்
டை ரகுடஞ்சுட் டொவலவான்று கவர்ந்தகம்புக் கனரப்பாற்
குறைவின்முனி வரன்சனகன் கோங்கரத் துட்புகுந்தான்.

(கா)

இனியபசுப் புந்தவர்க் ணடந்ததனை யிறைக்கியம்ப
முனிவரவு தெரிந்தவனு மெதிர்கொண்டு முன்பணிந்து
நனியமையு முகமனுகைத் தழைத்துநடந் தனனலஞ்சார்
தனியமைதன் னிருக்கைபுகூடத் தழைவுமா தனத்திருத்தி.

(கக)

அருக்கியமுன் ணையுபரிந் தஞ்சலித்து நின்றிடலு
மிருக்கெனவல் முனியுணைப்ப விருந்துவின வுதல்செய்வான்
மிருக்கிளர்மா தவரேரே செவ்வியத்த துவஞ்சான
மிருக்கிண்முடி புணாத்தபடி யெனக்கியம்ப வேண்டுமென.

(கக)

மன்னவபக் குவர்க்குரைப்ப தல்லாது மற்றையர்க்குச்
சொன்னவர்க் ளவரோடுந் துளையநர கழுந்திடுவா
ரின்னலற நினக்குரைத்தற் கிமுக்கிலையா வினிதுநைப்பேன்
பின்னமறக் கேளௌன்று பேசுவா னம்முனிவன்.

(கங)

அத்திபா திப்பிரிய மாரிடத்து விளங்குவதே
வொத்தியின்மற் றவருணர்வா ருணர்வரோ மறையர்கள்
சத்தியமாய்ச் சகத்தாய்ச் சகத்திற்குக் காரணமாய்ப்
பத்தியுளா யதின்விளங்கு பற்பலப தார்த்தமாய்.

(கச)

அப்பதார்த் தத்தினுக்குக் கருத்தாவா யமைசான்று
யொப்பவெலாங் தானுய்த்தா னல்லாதா யுறுமனுவாய்ச்
செப்புமகத் தாய்ருவ மருவமொடு சேரவத்தை
பப்புமைங்கோ சங்களின்தி ரியங்குணங்கள் பாறியதாய்.

(கடு)

வாக்குமனு தீத்கோ சரமாய்மற் றுண்பெண்டு
போக்குமலி யல்லாதாய்ப் பொல்கின்ற தேபிரம
நீக்குதலின் முதலதிது நிகழ்குரவ னுபதேசங்
தேக்குதலா லெலாம்பிரம மெனத்தெரித லேவித்தை.

(கசு)

ஆடுத்ததிது நானென்ப தவித்தைமுன் றுவதிதே
யெடுத்தசக லழும்பரித்தி யாகஞ்செய் தின்பதன்பம்
படுத்தசம மாப்பெரியர் பயிற்கியொடும் பிரமநிட்டை
தொடுத்ததிறத் தொடூடிடத் துணிவுபெற விருப்பதுவும்.

(கவ)

கள்கு திருப்பெருந்துறைப்புராணம்.

ஆன்றசக லமும்பிரம மாகச்சிங் திப்பதுவ
மேன்றதன்செய் கையளைத்து மிரும்பிரமச் செய்கையென
லுன்றவுட்பா விப்பதுவ முயர்ஞான மாமிதுவே
சான்றநா லாவதெனச் சாற்றுவார் ஞானியரே.

(க.ஏ)

ஒப்பிலதாய் வியாபகமா யுறுசகத்தைக் கொடுப்பதாய்த்
தப்பில்பர மாய்வாசா மகோசரமாய்த் தழைவதுவே
செப்பரிய தேயமிட்டைத் தாவதுதி யானமெனில்
வெப்பிலரு வருவிரண்டாம் வீளம்பிள்தா ஒவதுவே.

(க.க)

சாக்கிராஞ்சொப் பனஞ்சுமுத்தி துரியமது தலைக்கடத்த
ஞீக்கமிலா விளைவயவுத்தை நிகழிவையே மூவதாம்
போக்கருஞ்சத் துவமிரா சதம்புகர்த்தா மதமென்னத்
தேக்குகுண மொருமுன்று மத்திறமுஞ் செப்புவாம்.

(க.ஒ)

வெள்ளியது பெருங்கருணை மேவியது சத்துவகே
யொள்ளியசெம் மையதார வாரமுன திராசதமே
உள்ளியகார் நிறமவித்தை நயந்ததுதா மதகுணமே
வள்ளியவெட்ட டாவதிலை யென்றுகொப்பார் மாண்புடையோர்.

(க.க)

பூதகா ரியமாகிப் பொருங்துமிரு வினைக்கேற்ப
வேதமொடு சுகதுகர்தற் கேதுவா யதுதால்
மாதசவிந் தியம்பஞ்சப் பிராண்ஸ்மனம் புத்தியொடு
குதமையா யோகசா தனமாகுஞ் சூக்குமமே.

(க.ஒ)

அருவாகி யறிவினுட னறியாமை யுடையதுவாய்க்
கருங்கத ஞானம்யோ காதிகட்டுக் காரணமாம்
பொருவாத காரணமிம் மூவகையாய்ப் புணருடம்பே
வெருவான்வொன் பதாவதென விரித்துகொப்பார் மேலோரே.

(க.ஒ)

ஶாலத்தே யுபாதிடெலாக் தொகப்பொருங்து மன்னமய
மேலக்கன் மேந்தியமைம் பிராண்வென்டாம் பிராண்மயஞ்
சாலஞ்சு ணெந்திரியங் தழுவியது மனேமயமே
கோலவவற் ரெடுபுத்தி கூடுதல்விஞ் ஞானமயம்.

(க.க)

மாற்றரிய மனேமயம்விஞ் ஞானமய மாமிரண்டிற்
கேற்றியவான் மாவறிவே சொல்லுமா னந்தமய
மேற்றமிகு மிலவபஞ்ச கோசமென வியம்பிடுதால்
சாற்றரிய பத்தாவ திலையென்றே தகக்கோடி.

(க.ஒ)

நால்வகைத்தோற் றத்தினுமாய் நக்கசரீ ரங்கடெருஞ்
சாலவியா பித்தலைத்து நடத்துவதே தகுவே
னேலுமுஞ்சி மேற்களக்கீ புியைகமலத் தகரவெளி
போலுமத ணிடம்பன்னென் றுவதிது வெனப்புகல்வார்.

(க.க)

சனாகராசன்முத்திப்றபடலம்.

களெ

கருமஞா னேந்திரிய சொருபதங்கக் கரணான்
கொருவரிய வாயுகவங்கில் அனாதருபத் தொன்பதொடும்
வெருவரிய மாயையொடு மிக்கூடிடப் புசிப்பதுவே
தருபோத்தா விதுபனிரண் டாவதெனச் சாற்றுவார்.

(உ.ஏ)

மருவடம்பி லபிமானம் வயங்கியெழு விராட்டேயா
யொருவிலிர ணியகருப்ப மாயுவக்கு மீச்சரமாய்ப்
பொருவறமே யதுகருத்தா புகல்பதின்மூன் ரூவதிது
வருபவியில் வங்வருணுக் சிரமங்க ஞக்கேற்ப.

(உ.ஏ)

ஆற்றுநிட்கா யியகரும மிதுபதினுண் காவதுவே
தோற்றுகுர வண்சேவை தாயவான் மவிசாரம்
போற்றுபெரி யவரினங்கம் புகழும்வே தாந்தநடை
மாற்றரிய காரியமாம் வருபதினெங் தாவதிது.

(உ.கு)

என்றவா தனத்திருந்தே யியங்குமிரு வளியடக்கித்
தோன்றவா யுலையெழுப்பிச் சொலும்பிரம ரந்தரஞ்சேர்ந்
தான்றவா னந்தரச மாயசமுத் திரத்தமுந்தன
மான்றவிலா யோகமிதே வருபதினு ரூவதுகான.

(உ.கு)

எலவிரு தயகமலத் தெழின்மாயை விராய்ச் சகத்தைப்
பாலன்ஞ்செய் பவண்புருடன் பகர்பதினே ழாவதிது
சாலவெலா மழிந்துமழிய யாததாய்க் கரணமாய்
ஞாலஙவி வல்வியத்த நகுபதினெட் டாவதிது.

(உ.க)

அவ்வியத்த முதித்தொடுங்கி நாமமா திகளாடைந்த
செவ்வியவா னவர்வியததர் செப்புபத்தொண் பதாவதிது
கல்வியமெய் கோசந்தத் துவமீன்த்துங் கடந்துமிளிர
திவ்வியமேன் மையதான்மா செறியிருப தாவதிது.

(உ.ஏ)

அழிபவஞ்ச மநித்தியமென் றைடமற சினைப்பதுவே
கொழியஙான் மாவிருபத் தொன்றுவ திதுகுறிக்கொள்
செழிசருவ மும்பிரம மென்ததரித லத்துவித
மொழியிருபத் தீரண்டாவ திதுவெவரே முன்னுதியால்.

(உ.க)

நால்பலதே றுபுபவஞ்ச மித்தையென சோக்குபதா
னேல்பிரம மென்மைவன மிருபதின்மூன் ரூவதிது
சாலவித்தை தபப்பிரமந் தனைத்தெரிக்கு கொளன்மோக்கங்
கோவியிரு பத்துஙான் காவதெனக் கூறுவார்.

(உ.க)

தூக்கமெலா னிவர்த்தியாய்ச் சுகம்பெறலே யானந்த
மிக்கவிளிஂ திருப்த்தைந் தாவதென விளம்பிவொர்
தக்கவிலை யெலாமுனர்தி சனகனே யென்றுரைத்தான்
கெருக்கபசக் கவர்த்தமுனி யிறைதொழுது சொல்லுவான்.

(உ.க)

கன அ

திருப்பெருந்துறைப்புராணம்.

இவையீனத்துக் திடப்படுத்த குபாயமெவ ஜெனக்கேட்ப
நெவையிறவு மியன்பாற்போய்ப் பெருந்துறை ரமான் மியங்குஞ்சு
செவையுறக்கே ஜெனவிடத்துத் தீர்ந்தான்ச் சனகஜும்போ
யவைவியக்குஞ் தவுமியனை யடைந்தனத்துஞ் தெரிவித்தான்.

(கூகு)

சொன்னவெலாஞ் செவியேற்றுத் தூயதவு மியழுளிவன்
மன்னவநிற் கம்முனிவன் மாயாவா தம்புகன்று
னன்னதுணர்ச் தவர்க்கென்று மையர்பெருந் துறைப்பெருமை
பன்னல்பழு தென்றதன்ரேஞ் சிறிதுபகர் தரச்துணிந்தான்.

(கூகு)

சத்தியமே யாழுகாப்பாஞ் சனகபுர வலகேண் மோ
சத்தியமா கியபிரமஞ் சகத்தாயிற் தென்றுரைக்கிற
சத்தியமென் பதுதீர்ந் தசத்தியஞ்சார்ந் ததுகண்டாய்
சத்தியநூ லதுவென்றே சாற்றுவரோ தக்கோரே.

(கூகு)

காரணமாம் பரஞ்சகத்தாங் காரியமா கியதென்னிற்
காரணத்துள் எதுசகத்தாங் காரியத்து முன்தாமே
காரணஞ்சித் தாஞ்சகத்தாங் காரியமுஞ் சித்தெனச்சொல்
காரணத்தான் மாயையெனக் கணாந்தாலெக் குற்றமுறும்.

(கூகு)

அருவமிலை யுருவமிலை பிரமத்திற் கென்றறைந்து
மருவவறு தியானமிரு வகையைவநிட் களஞ்சகள்
மொருவரிய தெண்ப்புகவி னுகாத்தவிவை மார்க்குரிய;
வெருவுமைய முன்னெடுபின் விரோதமுற வெந்தாலே.

(கூகு)

துக்கமற வொழிதலாடு சகப்பேறே முத்தியெனின்
மிக்கதுயி லோருயிர்க்கு விளைதலுமற் றதவாகுஞ்
தக்கதலா மாயாவா தத்தளாகுற் றங்காற
லுக்கமணற் சோற்றிடைக்கல் லாய்திறத்தை யொக்குமால்,

(கூகு)

முதுமுனிவ னுளைமருட்ட மொழிந்திற முணராதே
விதபொருளென் றளங்கொண்டா யென்றுதவு மியனியம்பக்
கதுமெனவம் மிதிலையர்கோ னெழுந்துகான் மிகைக்கீழ்க்குஞ்சு
பதுமனுமொல் வாயடியேற் குண்ணமெறி பகரென்றான்.

(கூகு)

என்றமொழி செவியேற்றே யிருங்கருளை தலைகிறப்ப
வன்றவிலாச் சிவதீக்கை யாற்றியடி முடிஞ்சுடி
நன்றமைய முப்பொருஞும் புரூவற்கு நவின்றபடி.
யொன்றவுகாத் தவண்மயக்க மனைத்துமொழித் தருளினுள்.

(கூகு)

பெருந்துறை ரமான் மியமைனத்துக்கு சிந்திக்கும் படிபேசிக்
குருந்துறையும் பெருமானைக் குலவயோ காம்பிகையை
யிருந்துறை ரபோங் திருவாத னுஷடிக ஸிழையாடியை
வருந்துறையா வையுமாற்றி வணங்குதிபோ வெனவிடத்தால்.

(கூகு)

அதர்மனும் இலக்குமியும் முத்தியடைந்தபடலம். கங்கை

ஒரோருகா ரணம்பற்றி யுதித்தால் களைவிலக்கிச்
சீரொருவாத் திருவருளே காரணமாக் சென்னித்தழுந்த
பாரோருவா வாகமநூற் படியொழுகுக் திறம்பூண்டு
பேரொருவா மகத்துவஞ்சால் பெருங்துறையை வந்தடைந்தான். (ப/ர)

ஏந்தமுறி கடாயானைக் காவலன்பு குரவன்றான்
முந்துவழி படிமுறைமை முழுவதுந்த ஞானங்கொண்டான்
இந்துதலி லாத்தரங்கத் தீர்த்தமெலாம் போய்ப்படிந்து
நந்துபுகழ் வெண்ணோருங் கண்மளியு கெயந்தனிந்து. (கங்கை)

மனுவரசா மைக்தெழுத்து மாணதமச கஷ்கணித்துப்
பனுவன்மறை முழுங்குதிருத் தளிபுகுந்து பணிக்தேத்தித்
தனுமதியின் மிதுனமதித் தனிச்சாறு சேவித்தே
யினுமவட்செய் வனவனைத்து மியற்றியுவப் புறவமர்ந்தான். (கங்கை)

ஆயுபுகழ்ப் பெருந்துறையெம் மாண்மா யகர்தோன்றி
நேயமிக மாநூன் சனகனென ஸிலவிடுவாய்
தூயலவின் ஒதியென வருள்புரிந்து துணையடிக்கீழ்
மேயகலப் பின்புருளி விண்ணவர்வாழ்த் திடமறைந்தார். (கங்கை)

மன்னுபுகழ் மிகுசனகன் மாயாவா தத்தையெரீஇப்
பன்னுசிவா கமப்பரவை படிந்துமுத்தி பெற்றதிற
முன்னுமுப புராணத்துட் பார்க்கவழு மொழிதசுமா
வின்னுமது கொள்ளெனிவா மிதுகோடற் பொருட்டன்றே. (கங்கை)

நேயமிகு முனிவரர்கா ணீபுகழ் மிகுசனகன்
பாயத்திரு வடிக்கலப்புப் பற்றியவா நெடுத்துநாத்தாங்
தூயகுணஞ் சிறிதுமிலாத் துட்டமறை யோசெனாகுபென்
மேயபெருந் துறைமேவிப் பெற்றதிறம் விளம்புவாம். (துரை)

சனகராசன்முத்திபேற்றபடலமுற்றிற்ற.

ஆத்திருவிருத்தம் கடுஉங்.

அதர்மனும் இலக்குமியும் முத்தியடைந்தபடலம்.

வாத ஓரெம் வள்ளல்பொற்
பாத தாம காப்பிக
போத வோத வோதமா
மேத மோவு மின்பமே.

(6)

நன்மை மேய நருமதை
வன்மை மேய மாக்கலை
வின்மை மேய வேதியர்
பன்மை மேய தூருபதி.

(2)

வே. வ. ஸு.

அன்னபதி வேதபுரி யெனும்பெயர தழில்வாழ்வோன்
பன்னருநா ஹனர்திரியம் பகனைச்சொ வியற்பெயரா
னன்னர்மறை யவன்முன்னு ணவின்றதி விணப்பயத்தா
லென்னகொடு மையுமுருவொன் நெடுத்தனவோர் மகற்பெற்றுன்.

(ஏ)

அந்தமகன் செய்னேக்கி யதர்மனைப் பெயரிட்டார்
ஏந்தமிகு மங்கரா சப்பெயர்தாங் கியகொடு யோன்
கந்தமிவெங் களியானே கடங்கொண்டு திரிவதென
வெந்தவிட னுந்திரிவா னெந்தவிட னும்போருவான்.

(ஏ)

மறைமாழிவிந் தலைசங்கி வந்தலைநிந் தலைசிறி துங்
குறையடையாப் பெரியவர்கிங் தலையாருங் குறிக்கொள்ளா
குறைமலர்ப்பூங் கொன்றையணி நாயஞர் சிந்தலைமற்
மறைபலனிந் தலைகளுஞ்செய் தகவிடத்தே யுதிதருவான்.

(ஏ)

ஒருதினஞ்சில் விடர்குமும் வொருகானத் துட்புகுக்தான்
பொருவரும்பல் குறும்புசெய்து போதருங்கா லாங்கொருஶார்
மருவுசிவ முனியோகன் கொடுவதிய வண்மீசம்
பெருகுறமேன் மூடியதாய்ப் பிறங்கலது கண்டுளைந்தான்.

(ஏ)

இல்லிவழி கோக்குதலு மிருக்தவத்தோன் விழிதோன்றப்
புல்லியலி தென்னெயெனப் பொருக்கெனவோர் வளார்கொண்டு
சொல்லியவல் விழிகுன்றுன் றுனையயோ கந்தவிர்ந்து
கல்லியதிங் கின்னவன்மீ கஞ்சிதைத்து வெளிவந்தான்.

(ஏ)

அடுசினங்கொ எம்முனிவ னதர்மன்முக மெதிர்கோக்கிப்
படுகொடிய மாபாவி யென்செய்தா யெனப்பதைப்பக்
கொடுமையெவன் செய்தனன்கா கோதரங்கான் மணியென்றே
முடிகீயிது செய்தனனின் செங்கணை முன்னுதேன்.

(ஏ)

என்றுசொல மிகச்சீறி யெழுநாவோ னினுங்கொதிக்துக்
கன்றுகொலை முதற்பாத கங்களுக்கோர் குழிசியா
யன்றுபுலைச் சார்புற்றே யலைதினி யெனச்சபித்து
வென்றுமிலிர் சிவமுனிவன் வேறிடம்பார்த் தெய்தினுன்.

(ஏ)

விடரொடுமேவ் வனந்திர்ந்து விடங்மடனு கியவதர்மன்
சூடர்பொருவ தந்தையுறை தொன்மஜையி ழுட்புகுந்தா
னிடர்கெடமற் றவன்புகலு மிதமஜைத்துங் கொள்ளானுயப்
படர்செயலோர்க் தவன்றுறவு பற்றியொரு வனம்புகுந்தான்.

(ஏ)

அதர்மனும் இலக்குமியும் முத்தியடைந்தபடலம் காக

ஆவயினேர் மரச்சுழி லகம்புகுஞ்து பனிதவிரப்பான்
மேவவொரு புலித்தோலை மெம்ப்போர்த்தி யோகிருந்தா
னேவவிய வாவதர்ம னிச்சைவழி யொருக்கைதகொண்
டாவவெனப் பயில்வானவ் வனத்துமொரு காளைடங்தான்.

(கக)

செறிமரத்துண் மாலைவாய்ச் சென்றுபுலி யிருந்ததென
வறியதர்மன் பிண்புறம்போ யங்கைத்தண் டறவோங்கி
முறியவொரு புடைபுடைப்ப முடிந்தானப் பிதாமறையோன்
நெறிகொள்பிதா வென்றிந்து னினவிலனும் நீங்கினுன்.

(கக)

நீங்கியவன் கொலைப்பாவ நிழல்போலத் தொடர்ந்துவர
வேங்கிமிகு பசிதாக மிரியாது நனிவருத்த
வாங்கியலுங் கொடும்பாவி யணித்தாகக் கண்ணுற்றுன்
வாங்கியவெஞ் சிலைமறவர் வழியலைத்து வாழ்சேரி.

(கக)

அந்தமறச் சேரியிற்போ யலகினேன் பசியாலென்
றந்தவனாத் தழுதானம் மறவருமுள் ஸிரக்கழுற்றே
யிந்தமறப் பன்றியினு னெடுத்துநுக ரெனவனித்தார்
நந்தவது நுகரந்துபசி தவிர்ந்தானீர் நகையிக்கான்.

(கக)

எண்ணீரு மன்புடையா ரிறத்தனினைத் தழுதாலுங்
கண்ணீரோர் துளியும்வெளி காட்டாவிக் காட்டகத்தே
தண்ணீரெங் ககப்படுமென் றனங்கந்து தடுமாறும்
புண்ணீர்கை மனத்தானுங் கொருகுழல் போய்ப்புக்கான்.

(கடு)

அதுபழையர் வாழ்சேரி யாவயிற்பன் மிடாவீங்கின்
முதுகணியைத் திருப்பதுகண் வெந்தாலும் முன்னேறு
யிதுவிலைசெய் பவராரென் றண்ணுனும் மோரென் றே
கதுமெனமொக் கையின்மொன்று கடக்கெனக் குழத்தனானுல்.

(ககு)

குழத்துநனி தேக்கெறிந்து கொண்டீர் நகைதவிர்ந்து
வெழத்துவரா லெழுவாவி மென்பலைநன் னிலம்புக்கா
நெஷுத்துமதி யினைவெறிமே ஞேக்கலா ஷயர்பிழிபு
மழுத்துநர குய்த்திகொ மத்தாகக் குழத்தநால்.

(கக)

முன்செய்த வினைப்பயனை மோகிக்க வல்லவரியார்
தன்செய்கை யத்தனையுங் தவறெறன்ற கருதானு
யென்செய்கை யிதற்கென்றே யென்னியென்னி மாழாக்கும்
புன்செய்கை யானுங்கோர் புலைச்சிதனைக் கண்ணுற்றுன்.

(கஅ)

கண்டவுடன் மாரவேள் கடுங்களைகட் கிலக்காகி
யண்டமுழு வதும்பரவு மரியபழி காளானுன்
கொண்டவுவப் பொடுமைவேணர் குறுகியொழி வருங்காம
மண்டவவள் கைப்பிழத்தான் மற்றவனு முடன்பட்டான்.

(கக)

கசுஉ

திருப்பெருந்துறைப்புராணம்-

அழுக்குடைகா வதாாற வருவருப்பொன் றில்லானுய்
முழுக்கவமு தாயமைந்த முற்றினழே யென்னவியாங்
திழுக்கமைவா சூறலுமூண் டேந்தல்குற் றட்படிந்து
விழுக்கவின்மே ஏற்துய்த்துப் பெருங்காம விடாய்த்தர்ந்தான். (2-0)

அழில்புலர லெடுத்தவளே யருத்தவினி துவந்துண்டு
கொடியன வயிற்பினேட் கொடுக்கள்வார் வாய்க்கணைத்துர்
தடி யெடுத்து வெரிக்புடைத்து முடிக்குதலுக் தளர்ந்தோடி.
முடிவில்புகழ்ச் சாபாலி முனியுறையுட் கருகானுன். (2-1)

புலையரகன் நனரன்னான் புண்ணியவம் முனிமேய
நிலையராச் சிரமஞ்சார் நெடிவனத்தை யகலானு
யளைதருநா ஜெப்பவததோ வவன்செய்த எல்வினையாற்
கலையுனரம் முனியவனைக் கணவெதும்பக் கண்ணூற்றுண் (2-2)

ஒதியா வலன்றன்மை புள்ளவெலா முணர்ந்தானு
யாதினா யகனேயென் றைந்துலகும் புகன்முனிவ
வேதியா மிவற்கியற்ற வெனக்கருதிக் கமண்டலார்
மாதியா ணம்புரித்து வாரியிறைத் தனனவன்மேல். (2-3)

அண்ணகிர் தோய்தலுங்க் கறிவசிறி துதித்தெழுந்த
தெண்ணாஞ் செய்தோமென் நிரங்கியவ னடிவீழ்ந்தான்
முன்னயியா வரும்புரியாப் பாவமுயன் றைனபுரிந்தாய்
சொன்னதீங் கொழிக்கும்வகை யென்றுணித்தாய் சொல்லென்றுண். (2-4)

அழியனே னதனறி யேனெல்லா மறியும்வித
முடிபுடி புறியென முன்பனிக்கு வேண்டுதலுஞ்
செடியவாங் கானகத்தே சென்றுசிவ முனிவிழியற்
கொடியவளார் கொடுகிண்டிக் கொடுஞ்சாப மேற்றனையால். (2-5)

நெடியகங்கை கொடுபுடைத்து கிக்கதங்கை யுயிருண்டாய்
கொடியமற வர்களனுத்துங் கொலைப்பன்றி யூனுகர்ந்தாய்
வடியமையக் குடித்துவந்தாய் வள்புலைச்சி முலைதோய்ந்தாய்
கடியவணல் குணவயின்றுய் கடையைநி யெனப்புகன்றுன். (2-6)

சொற்றமுழு வதுங்கேட்டுத் துண்ணென்று கடிசுங்கி
முற்றவளம் பலதபங்கத்து மூர்க்கனே னுய்யும்வகை
யற்றவழி யருளென்று னேங்குதவச் சாபாலி
பொற்றதிற முளங்குறித்து ணின்றுணப் பொழுதின்கண். (2-7)

குலவுகாம் டீவிவளர் கோபால சாமியெனு
நிலவுவயி ணாவமறயோ ணீகழுமவன் மைனக்குரியா
நிலவுபுனா செவ்வாயா ணிலக்குமியென் ரெருபெயராள
கலவுகொடுங் குணம்பூண்டாள் கணவன்மன மழிந்திருந்தான். (2-8)

அதர்மனும் இலக்குமியும் முத்தியடைந்தபடலம்.காரை

அயலார்தோன் கலப்புறம்பே ராசையுளாண் மனவாள
னியலார்நன் நயமொழிக் களன்னவுட் கொள்ளாளாய்
வியலார்தன் புன்றூழிலே மேற்கொண்டா எதுகண்டு
மயலார்மற் றவட்சினந்தான் வைணவனு மக்கொழுஙன்.

(கூ)

ஊருக நியிருந்தா வெளன்றுமுற்று தெனக்கென்று
மாரூக நஞ்சூட்டி மடித்தாளக் கணவளைப்பின்
வேரூகத் தன்செயலே மேற்கொட்டிலங் தொழிந்ததற்குப்
பேரூகக் கொள்ளிவாய்ப் பேயாகி யழிதருவான்.

(கூ)

அந்தவனத் தகருஞார்ந்தா எந்தணன்முன் பணிந்துநிற்கும்
பந்தமிகு மதர்மன்முகம் பார்த்தணன்பற் றநினைந்து
முந்தவழல் வாய்திறங்து முடுகுதலு மவனுஇங்கச்
சங்தமுனி யுங்காரஞ் செய்துதடைப் படுத்தினுன்.

(கூ)

ஆயவன்மற் றம்முனிவ னடிபணிந்து குணுங்கிணுக்கு
மேயதியற் றிடனினங்தேன் விலக்கியதெ னிவ்வருவம்
போயதெனப் புரியிலையேற் புன்மையனைக் கொடுவென்று
ஆயகவம் முனிவரா உகைத்திதுகூ றுவதானுன்.

(கூ)

புருடனைக்கொன் மாபாவி போற்றியென மொழிந்தார்க்கு
மருடனைக்கொல் யோகாம்பா வெனப்புகனின் வாயார
வருடனைக்கொ வதர்மாந் யான்மா தாவெனச்சொ
விருடனைக்கொ விருவ்ரூ மெப்துவீர் பெருந்துறைக்கே.

(கூ)

பெருந்துறையென் பதுபாண்ம நாட்டகத்தே பிறங்கிடுமாங்
கருந்துறைற்தீர்த் தங்களொலா மண்டத்துநா டொறுந்தோய்மின்
குருந்துறையும் பெருவாழ்வைக் கோமளயோ காம்பிகையை
மருந்துறைநோய்க் கெனத்தொழுது வழிபடுமி னினுஞ்சொல்வாம்.

(கூ)

அருளான்ம நாயருக் கண்ணயோ காம்பிகைக்குத்
தெருளாள்வோ ராட்டியீர் தேங்குதொட்டிக் கணாயடைந்து
வெருள்சாரா விதமொன்டு மொண்டாடி வெண்ணீரே
பொருளாக நினைந்துடம்பெ லாம்புணைமி னினும்புகல்வாம்.

(கூ)

அன்னாந் ருடற்பினையு மனையாத பலப்பினையு
மென்னபா தகமுங்டீர்த் திடுவதுசத் தியங்கண்ஹர்
சொன்னமார் திருவீதி வலஞ்சூழ்மின் றதித்திடுமின்
பன்னமே காக்கிறப்புப் படைத்துய்வீர் போமென்றுன்.

(கூ)

அந்தமுனி வரன்பாத மன்புகொடு துதித்தினைறஞ்சிச்
சங்தமிகு பெருந்துறையாங் தலஞ்சாரும் வழிக்கொண்டு
முந்தவவ னுன்மா தாவென்று மொழிதருவான்
பின்தவிவள் யோகாம்பா வெஸ்துபே கடுடப்பாள்.

(கூ)

காசு

திருப்பெருந்துறைப்புராணம்.

ஓயாம விருவோரு முணாக்குமா மந்திரத்தாற்
சாயாம லோங்கியபா தகமீனத்துங் தலைசாய்ந்த
மாயாம ஸன்போங்க வந்துபெருந் துறையடைந்தா
ராயாமன் முன்னொ எடுகொடும்பா தகம்புரிந்தோர்.

(கா)

தாயபெருந் துறையடையப் பேயுருவங் தொலேந்ததவுட்
காயவதர் மனும்பிரம தேசமீரி யவனுனுன்
பாயுகழ்ச் சாபாவி முனிவரன்பன் னியபடியே
கேயமுற விருவோரு நிதழுஞ்செய் தேத்தெபிப்பார்.

(கக)

மிடைகொடுமை பலசெய்து வெங்விளைக்கே யாளாகிக்
கடையரினுக் கடையேனும் நரகமெலாங் கைக்கோடற்
குடையலு யடைந்தழலில் வொருத்தனையு மாட்காண்டா
யடைசெறிபைங் குருந்தவனத் தண்ணுவோ வண்ணுவோ.

(கா)

பொல்லாத பாவமெலாம் புரிவதற்கே யுடம்பெடுத்தே
ஞெல்லாத நரகமெலா மொருங்குதுனோ வதற்கமைந்தேன்
கல்லாத கடையேனைக் கைகொடுத்தா டலுந்தகுமோ
வெல்லாத வளக்குருந்த வனத்தமரும் வ்த்தகவோ.

(கக)

பஞ்சமா பாதகமும் பண்ணுஞ்சு செய்துழன் ற
வஞ்சனே னித்தலத்து வருவதற்கும் யோக்கியனே
தஞ்சநி யென்றடையுந் தண்ணளிசெய் தாட்காண்டா
யஞ்சமார் துறைக்குருந்த வனத்தமரு மண்ணுவோ.

(கா)

அருவருக்கு மெனையுனின தடியருஞ்சு சேஸ்தாண்டாய்
பெருநெங்குப்புக் கீரமிலை யெனப்பேசல் விளக்கிடவோ
திருவிலிக்கோர் கதியில்லை யெனத்தேர்ந்த திருவளமோ
மருமலர்ப்பைங் குருந்தவன வள்ளாவீ யருளென்றுன்.

(கா)

புருடைனைக்கொல் பாவியான் புண்ணியீர் பெறப்படுகின்
னஞ்சனைக்கொன் வதற்கடைந்தே னழகிறே யழகிற்றே
வெருடைனைக்கொன் றடியானா மேன் மேலு மூயர்த்திமிது
தெருடைனைத்தந் தருள்கருளைச் சிவமோகாம் பிகைத்தாயே.

(கா)

விதவையெனற் கிருபொருஞ் மேவவழி விவ்விழிகாய்
கதவயிர நமனமுத்துங் கருகாகப் பெருங்கடற்கோர்
விதவையென னின்னஞ்சுநடங் தாட்காண்டாய் வியப்பிதுவே
சிதவயிரக் கலன்பூண்ட சிவமோகாம் பிகைத்தாயே.

(கா)

காயுருவிற் கடையாகி நரகுழக்கப் போமெனது
பேயுருவங் தவிர்த்தாய்கின் பெருங்கருளைத் திறமென்னே
சேயுருவிற் கிரங்காரியார் சிவமோகாம் பிகைத்தாயே
வேயுருவத் தோளாயென் றிலக்குமியு மிகத்துதித்தாள்.

(கா)

வேடன்முதலியநால்வர்கள் அருள்பெற்றபடலம். கஅடு

அதர்மனைன்போன் நன்பெயர்முன் னகன்றவொரு பெயர்புணித்தான்
பதமருவு மிலக்குமியு மிலக்குமியே யெனப்பட்டா
ளிதமருவுங் தலூமதியி னெய்துபெருங் தரிசனத்தின்
சுதமிலிரு முதுகுரவர் களுமிவர்க்குத் துளைந்தருள்வார்.

(சஞ)

மறையேரினக் கணாத னுக்கிவளர் திருக்கைகளை
யுறைவாயென் றுய்தனரா லாட்கொண்ட வுமாபதியார்
கழைத்திரு மவ்வாங்ம் பணிசெய்யுங் காதலியாய்க்
குழைத்திர வுறையென்று ஸிலக்குமியைக் கோமஜையே.

(சஞ)

வாளுடையப் பொலியும்விழி யிலக்குமியை மறைக்குலத்துத்
தாளுடையப் பிறந்தானே யாளுடைய தன்மைகண்டே
வேளுடைய விழித்திருத் பெருந்துறைவாழ் வித்தகரே
யாளுடையா ராளுடையா ரென்றிலை மெடுத்தேத்தும்.

(சக)

மிக்கதவச் சாபாலி யருள்வழிமே விருவோரு
மிக்கபுகழ்க் கைலாய மேயதிற மெடுத்துராத்தா
மிக்கவளப் பெருந்துறையுண் மேவியமற் ரெருகால்வர்
மிக்கவருட் டிறம் பெற்று விளக்கியகா நையும்விரிப்பாம்.

(கு)

அதர்மனும் இலக்குமியும் முத்தியடைந்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கடுங்க.

வேடன் முதலியநால்வர்கள் அருள்பெற்றபடலம்.

புத்தியெய் துங்கனும் பொலிசு வர்க்கமுற்
சித்கியெய் துங்கனுக் தீரத் தீர்த்துயர்
முத்தியெய் துங்கன முனிவர் வாதனுர்
நித்தியர் திருஷ்டி சேசித் தார்களே.

(ச)

கேவ டு.

ஒங்குமல யாசலத்தி தென்ரூசாருள் எதுங்கையை
தேங்குதிற மருவாத சிலைவேடர் செறிசேரி
யாங்கெறிகுத் தடிபறிகொல் லெனுமார வாரமலாற்
பாங்குபெறு மிரக்கமொழி யெங்கானும் படுதலிலை.

(எ)

அனையகுறச் சேரியனட யாழிகு மிலங்கையிடை
வினையங்சா சரர்க்குலத்துன் வீடனன்போ லொருவலுளன்
புனையவொளிர் சிவலிங்க மாலைபுனை தருமுடியா
னினையவினித் திடிபெருமா ணடிக்கண்பு சீங்காதான்.

(ஏ)

காடு சு

திருப்பெருந் துறைப்புராணம்.

அன்னவதூக் குரியமலை யாளிரதி யெனப்பொலிவாள்
பன்னருங்கற் பினிற்கிறந்தாண் மணவாளன் பணிபுரிவா
ளின்னமுத ந்கரவளோ டியல்குறவு னிறநி.விளைத்
தென்னகிழுங் குங்கவரா வினிதுண்டு வாழ்த்தருநாள்.

(ஏ)

ஆயகிரா தச்சேரிக் கதிபனு மொருகொடி யோன்
மேயவிலவன் மலைவியழில் விழைந்தொருநாட்கன்றுற்றுங்
பாயமத வேள்விடுக்கும் பல்கலையாற் புண்ணுற்று
னேயவினிச் செயலாவ தில்தென்றே யென்றுற்றுங்.

(ஒ)

தன்னுடைய கணவதூயிர் தபச்சாடி வூலன்றி
மின்னுடையப் பொலிமருங்குல் விரும்பெனக்கு வசமாகான்
முன்னுடைய கல்வினையான் முடி ப்பதற்காம் வலியுள்ளேன்
கொன்னுடைய விக்காலங் குறித்தபடி செயல்வேண்டும்.

(ஏ)

என்றுகரு தியதுணர்ந்தா னொல்செய்வேன் சிவனேயென்
மற்றுமலை வியுந்தொடர வங்கின்றும் வெளிப்பட்டுத்
துன்றுமிரா வழிகட்டுது துட்டன்விழி காணுமே
மன்றுண்ட நவில்பெருமான் பெருந்துறைய வந்தடைந்தான்.

(ஏ)

கேட்டில்பெருந் துறையடைந்த கிராதனரு மலைவியொடு
நாடியவா னவதீர்த்த நயந்தாடி நிறணிக்கு
கூடியபே ரருளான்ம காயகர்சங் நிதிகுறுகிச்
சாடியவா தளையுடைய்மா ஞுந்தாழ்க்கு தாழ்ந்தெழுவான்.

(ஏ)

இராமுமூதுங் துயிலானு யியல்வீதி வலஞ்சுழிவான்
பராபரனே யடியேஜைப் பாதுகாத் தருளைன்பான்
விராயபகை வன்வலியோன் வெங்கொலைசெய் திடல்குறித்தா
னராவணிவா யடியேழு னடைக்கலங்கா ஜெனப்புகல்வான்.

(க)

அற்புமிக விவளிவ்வா றறைதரமற் றவண்மலைவி
வெற்பாய னினிதீன்ற விளக்கிழையோ காம்பிகையே
பொற்பமையுங் தாயேநின் புத்திரியா னென்றுஷ்டைய
கந்தார் கேடுமென முற்றியசில் வேடரெழுங்
தெந்தலூ ருந்துருவிப் பெருந்துறைவங் தெய்தினார்.

(க)

இந்தவா றமர்தருநா ஸிறவுளர்தங் குலத்தலைமை
யந்தமா பாவியிவ னணங்கிடை மெங்கொளித்தான்
முந்தார் கேடுமென முற்றியசில் வேடரெழுங்
தெந்தலூ ருந்துருவிப் பெருந்துறைவங் தெய்தினார்.

(க)

மலைவியொடுக்கு சிவப்பிரியம் வாய்ந்தமர்வே டைனக்கலங்டு
துளையவிறை யவன்பாற்போய்ச் சொற்றுரப் பொழுதத்தே
களையிருண்மால் களிற்றுமதன் கடிஞ்சமருக் காற்றுஞ்சுப்
புணையிழையா சையினெழுந்தான் போர்குறித்துப் படைஞ்சொடும்.

(க)

வேடன்முதலியநால்வர்கள் அருள்பெற்றபடலம். கஅன

உந்துபெருங் துறைபுகுந்தான் மாதேவன் சங்கிதியிற்
கொந்துமலர் புணங்தகுழுற் குறக்கோஷத யுடன்பணிந்து
உந்துவிருப் பொடிலிந்கு நல்லவே டைனக்கண்டான்
உந்துசெறி வரைக்குறவர் தமக்கிழையோ னங்கொடியோன்.

(கக)

உடன் யெனைத்தப்பி யிங்குற்று யுத்திகொஸா
தேடவரும் பொருளிறைவற் சேர்வதென வணராயோ
கடமைன வியைக்கொடித்தி கொடாயேலுன் னுயிர்வீப்பன்
மூடவிடுத் தொழிலியென மொய்ப்பட்டாரு ரொடுவளைத்தான்.

(கச)

அதுதெரிபு நடுநடிந்கி யருளான்ம தாயகவோ
முதுவிடமுன் இலக்கித்த முழுமூல காரணவோ
கதுமெனவங் தெனைவளைத்தான் கடும்பாவி யானினிச்செய்
வதுதெரியே ஏபயமென வாய்திறந்து முறையிட்டான்.

(கடு)

ஆலமெழு நடுநடிந்கி யன்றயன்மா ஹள்ளிட்டார்
சாலவும்வந் தபயமெனத் தளராது புந்தலைவெங்
காலனைக்கண் டபயமெனக் கைகுவித்தல் செய்தசிறு
பாலனைக்காத் தவற்கொன்ற பண்ணவனு டீயலையோ.

(கக)

வெங்காள மெடுத்தயின்ற விமலவோ போகமயில்
பங்காள வோமலரோன் படிதலையிற் பலிகொண்ட
கங்காள வோகொடியோன் கடியேனைக் கடியாம
விங்காள வேண்டுமொக் கென்றமைடக் கலமென்றுன்.

(கள)

புவிவளையப் பதைக்குமான் போற்பதைக்குங் குறக்கொடியு
மெலிவமையின் மகட்கிரங்க வேண்டும்யோ காம்பிகையே
வலிவவன்பன் மூர்க்கரொடும் வளைத்தனனியா னென்செய்கேன்
கவிபொருமற் றவற்றுரங்தென் கற்புளிலை காவென்றுன்.

(கசு)

வருந்தாமே யுலகளைத்து மீன்றெறுத்த மாதாவே
பொருந்தா னெனைத்திண்டிற் போவதொழி யாதெனுயிர
ராந்தாங்கு சயின்றவர்பா லமர்ந்தருள்யோ காம்பிகையே
கருந்தார்வன் டமர்குழலாய் காபபதுநின் கட்டென்றுள்.

(கக)

அம்மையருள் கூர்ந்தெங்க என்னமநா யகற்பாராச்
செம்மையடி கேள்பரா முகஞ்செய்கை தகாதென்னக்
கொம்மைவிடை யுடையானுங் குறமுறுவல் கொண்டருளி
வெம்மையொரா யுதமவன்கை மேவவிடுத் தருள்செய்தான்.

(க.ஒ)

அந்தவான் கையுறல்கண் டையரரு னென்றெரிந்து
சந்தமார் வரைக்குறவன் றய்ப்புவிப்போத் தெனப்பாய்ந்து
வந்தயா வருந்சிதைய மாட்டியிறை வினைத்தள்ளி
யுந்தமார் பாயுதங்கொன் ஸ்றிமிதித் னுயிர்குடித்தான்.

(க.ஏ)

கசுஅ

திருப்பெருந்துறைப்புராணம்.

யாவருங்கண் டதிசயித்தா ராண்மா யகர்புரிந்த
மேவரும்பே ராணி வீஞ்து விடாதபெரு விருப்பினெடும்
யாவருங்கண் மனைவியொடும் பரம்பரான லயத்துள்ளா
லோவருங்கே வாய்நின்றூண் மற்றிருவர் திறமுனாப்பாம்.

(2-2)

மாதங்க எனதுமொருவன் மனைவிமா தங்கியொடும்
பாதங்க மரியைனு லறியாதார் பதம்பணிவா
ஞதங்க மொழிந்தானுய்க் கோடுகுறிப் பதினாமெந்தா
ஞதங்க வலன்றுதியே கவித்துமொரு திறம்பூண்டான்.

(2-3)

இந்தவிதம் பற்பலான் மனைவியொடு மிவனியங்கச்
சந்தமறைப் பொருளானே ரவற்கிரங்கித் தாரணீயி
லெங்கவிடத் தினுமுனபுன் நெய்வமெலாங் கோடுதே
ஞந்தமகிக்கி தரும்பறைக்கு மல்வாறே மகிழ்முயங்கும்.

(2-4)

பறையடித்துக் கோடுதெப் பிரசன்னைப் படுமென்றே
ரறைவரங்கந் தனையீடு மனையவரைக் குறவுக் போன
முறையினிலை நிற்றியென முன்னவன்பே ராண்புரிந்தா
னிறைமனைவி யொகிளின்றூ னிகழுமொரு மாதங்கன்.

(2-5)

குறவன்முத ஞல்வருங்குங் கோமான்பே ராண்புரிந்த
வறமலிகா ஷதயையுகாத்தா மருந்துவஞ்செய் கைமிசத்துத்
திறமலிமா முனிவரெலாம் பெருந்துறைசேர்ந் தருங்கித்து
நிறமலியுங் திருவருள்பெற்ற நமரங்ததிற சிகழுத்துவாம்.

(2-6)

வேடன்முதலியநால்வர்கள் அருள்பெற்றபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கடுகுக.

நைமிசமுனிவர் பெருந்துறையடைந்து பூசித்தபடலம்.

சேல்காட்டி மினிர்வயல்குழ் தில்லைவா முந்தணர்தம்
பால்காட்டி வாசகவாச் சியம்பகர வேண்டுமென
மால்காட்டி பிடாச்சபையிற் கைகாட்டி வழிவிட்டார்
கால்காட்டி யெமையானுங் கருளையுடையலரானுர்.

(க)

தாதநெறி முதலைந்துந் தகப்பயின்ற சுவனகண்முன்
மாதவமா முனிவரெலாம் பெருந்துறைமான் மியம்பகரங்த
குதமுனி வரன்பாதந் தொழுதெழுந்து முன்னிருந்து
நாதவொரு விண்ணப்ப நாஞ்செய்வ துண்டன்றூர்.

(2)

நெமிசமுனிவர் பூசித்தபடலம்.

காசு

அன்னதெவ னெனவீனவ வருமனையா கமழுதலா
வெண்ணபல நூலுமெதித் தியம்புதலம் பெருந்துறையென்
றுன்னருளி னாலுணர்ந்தே மூங்கடைந்து தரிசிக்கத்
தன்னமிலா வேணவாத் தலைக்கொடுஇன் றனமென்றூர்.

(ஷ)

என்றவூர செவியுறலு மிருந்தவத்துச் சூதமுனி
நன்றமையு மிவ்வாசை நமக்குமுன மேயுளதா
லன்றவிலா நீவிரெலாம் புறப்படுமி னியாமுமுடன்
றுன்றவரு வேமென்றூன் மகமுடித்துத் தொழுதெழுந்தார்.

(ச)

அந்தநா னன்னுளே யாகநனி மனமகிழ்ந்து
நந்தவான் வழிக்கொன்டு நடக்கின்றோ ரக்காலை
முந்தனே யெலுஞ்ஞுத முனிசவுன காதியாச்
சந்தமார் தரநோக்கத் தலமைனத்துந் தெரித்திடுவான்.

(ந)

தன்கண்ணடந் திறந்திடுவா ரினியிறவாத் தணகயருளிப்
புன்கடனைழித் திட்டலமிப் பொழினுட்டதோன் றிடல்காண்மி
னன்களியன் மாருகப் பொதாமாஞ் சிறப்பாக்கி
வன்கண்மல மாற்றியமர் வணாயிதுகன் டிறைஞ்சிடுமின்.

(க)

வெள்ளியமா மலைபெயர்த்தான் மிகமுயன்றும் பெயர்க்கரிய
வொள்ளியமா பலவிலிங்க முறைதான மதுகாண்மி
னுள்ளியசீர் வடவெழுத்தச் சுட்குறிநீர் நெடி லுன்முதல்
புள்ளியகல் வேறமுதற் புணர்தார மிதுகாண்மின்.

(ஏ)

சராக மொருமுன்றுட்ட டாராக மல்லாத
வரஞ்சுக விரோதித்துத் தொழுவகைமற் றதுகாண்மின்
கரவார்பால் வஞ்சமிலார் வஞ்சங்குல் காதவித்து
விரவாஙன் கமர்தான மெய்த்தவத்தீ ரிதுகாண்மின்.

(ஏ)

புண்ணியகா வலர்கோகலவச் சங்கிலியார் பொருட்டவர்பே
ரண்ணியமெல் லொற்றைவல்லொற் றுக்கியலு ரிதுகாண்மிய
னென்னியவோர் தாதுவைக்கொன் டெழுதாதஞ் சன்னபைர்கோ
னன்னியமுன் ஸிரப்பவொளி நற்றலமற் றதுதொழுயின்.

(க)

பேயுருவ முறவடைந்தும் பிஞ்ஞுகனே யிவ்வுருவங்
தாயுருவ மெனப்பட்டார் தொழுந்தலமற் றதுகாண்மின்
ஆயுருவ மறைமாவார் மறைமாவி னடியமர
வேயுருவத் தோளிதொழு மெய்த்தலமற் றதுகாண்மின்.

(கா)

ஒருக்கு காணுத வொன்முடியா ரருணேக்கி
யிருக்கு தொழுமவர்சொல் லெனும்விலங்க விதுகாண்மின்
மருவுபல தூன்மொழிக்கு மாருக வயங்கழலாயப்
பொருமிருவ ரகத்தினிருள் போக்குமலை யதுகாண்மின்.

(கக)

கூ. ஞீகாசி.	க. திருக்காளத்தி.	கா. திருவாலங்காடு.
,, ஞீசைலம்.	,, திருப்பாகுர்.	,, திருக்கச்சியேகபம்.
க. திருக்கோகர்ணம்.	க. திருவொற்றியூர்.	கக. திருக்கழுக்குன்றம்.
,, திருக்கேதாரம்.	,, திருமயிலாப்பூர்.	,, திருவண்ணமலை.

ககூ

திருப்பெருந்துறைப்புராணம்.

புராணத் தொகையாற் பொடித்தல மிதுகாணமி
னுரமார்ந்த வாந்தகளை யுருட்டிதல மதுகாணமின்
பரவான்ற மாணிவழி பட்டகுழி யுதுகாணமின்
சிரமேந்தி சிலைப்புனத்துற் பவித்ததே மிதுகாணமின்.

(க.2)

கீர்செலுத்தல் போற்குளத்து நிதிசெலுத்து மணிமுத்தப்
பேர்செலுத்து நதிகுழும் பெரும்பதிமற் றிதுகாணமின்
ஞர்செலுத்து மொருவாக்கல் லொடுஞ்சமந்து நனிரைப்
பேர்செலுத்து புனல்செலுத்தப் பிறங்குபதி யதுகாணமின்.

(க.3)

ஆக்கறம் ருக்மியற் ற வளித்தலப யம்புரியப்
போக்கலழுற் சிகையாக்க மறைத்தலொரு காள்புரிய
நீக்கலொரு குஞ்சித்ததா ணிச்சுத்தமறை முதலின்பாந்
தேக்கலுயி ருநஷ்க்குந் திப்பியத்தே மிதுகாணமின்.

(க.4)

கைத்தோணி கரவாது கடல்கிடந்த படிகாப்பக்
கைத்தோணி விடுத்தனைத்துங் சாத்தார்க ணிதுகாணமின்
னெய்த்தோவென் றனைந்தார்தம் பினியனைத்து மிரியவெல்லா
மெய்த்தோதஞ் சூழுமருங் திவார்தே மதுகாணமின்.

(க.5)

வழுவாத மலர்க்கிணையான் மாண்மில்சே ரூடம்பையழு
வெழுநாவுஞ் சுவைகாண விட்டதல மிதுகாணமின்
கழுதாடு காட்டாடு கால்கால்கா வெனக்கடுகும்
பொழுதேவன் மாஸ்பழுறப் பொருத்துதல மதுகாணமின்.

(க.6)

ஞடைவார்த மொருகுளக்கட் கண்மலரொன் றறக்கொடுக்கு
மடைவார்கண் மலர்பலவா முக்குளக்கண் ணதுகாணமின்
ஞடையார்நெஞ் சொருவாத வுகீன்ற வலைமஞ்ஜூ
விடைவார்கே தனற்போற்றி விழைந்தல மிதுகாணமின்.

(க.7)

புரகரன்வெங் கரியுரித்துப் போர்த்தியதே மிதுகாணமின்
வரமிகுமா துலன்வேங்வி மதித்தவிட மதுகாணமின்
றரமிகுவெஞ் சலந்தரனேச் சாழியதே முதுகாணமின்
பரவரிகண் ணிடந்துவளை பெற்றபதி யிதுகாணமின்.

(க.8)

உன்பதுகோ டியரித்த ரொருங்குதொழுக் கற்பத்தும்
வன்பதுசார்ந் தரசுநிலை மாத்தலமற் றிதுகாணமின்
னன்பதும மாதிரொடு நலங்கொள்பதி ஞெருகோடி
யன்பதுவா யுருத்திரரேத் தெடுத்தல மதுகாணமின்.

(க.9)

க.2. திருவகிணை.

,, திருக்கோவாறுர்.

,, திருமாணிகுழி.

,, திருக்கிணைகர்.

க.3. திருமுதுகுன்றம்.

,, திருப்புராதிரிப்புவி

முர்.

க.4. சிதம்பரம்.

க.5. சிகாழி.

,, புன்ளிருக்குவேஞ்ர.

க.6. திருக்குறக்கை.

,, திருக்கடலூர்.

க.7. திருவெண்காடு.

,, திருமயிலாடுதுறை.

க.8. திருவழுவுர்.

,, திருப்பற்யார்.

,, திருவிற்குடி.

,, திருவீழிமிழலை.

க.9. திருவாவடுதுறை.

,, திருவிழைடமரு

நார்.

நமிசமுணிவர் பூசித்தபடலம்.

கக்க

பரவுபெரு நதியனைத்தும் பன்னிரண்டாண் டிற்கொருகால்
விரவுதிற மணைந்தாட விழைபுனற்றே மிதுகாண்மின்
கரவுதவிர் திருங்கி காதவித்துத் தவஞ்செப்தே
யுரவுமிக நினைத்தவெல்லா முற்றதல மதுகாண்மின்.

(2.0)

கோழியர்கோ ஞுளங்களிப்பக் காலிரிசீர் கொஞ்சமாரம்
வாழியீர் ரொடுங்கொண்டான் வாழிடமற் றிதுகாண்மின்
வீழியவா யொருத்திக்காத் தாயுமாய் வியக்கவரு
ளாழியங்கு சண்டப்பிரா னமர்வாமற் றதுகாண்மின்.

(2.1)

அரதனமா விலங்கவென வறைவிலங்க விதுகாண்மின்
மரக்தமா மலையென்ன வழங்குமலை யதுகாண்மின்
ஆரவியம னதிகாரம் பெற்றதல முதுகாண்மின்
பரஞ்சுமையோ ரூருவாகிப் பரிந்தமர்தே மதுகாண்மின்.

(2.2)

கட்டாகைக் காயாரோ கணரளித்த பரியுகைக்கு
மடலார்குஞ் சரமுகைக்க வருளியதே மிதுகாண்மின்
கெட்டலாரா வரச்சைப் பெழுமிழுனி வரர்காண
மடலார்கெரன் றயர்கடஞ்செய் மாத்தலமற் றதுகாண்மின்.

(2.3)

கொழுவாயின் சாரமறக் குடித்தவர்தே மிதுகாண்மின்
பொழுதினுற விகள்பூசை புரிந்தல மதுகாண்மின்
செழுமலரோன் சிரங்கொய்த் திப்பியத்தே முதுகாண்மின்
முழுவலிமா நலைவினுனி முருக்கியதே மிதுகாண்மின்.

(2.4)

புண்டரிக முனிவளையா ரோகணஞ்செய் புரப்பெருமா
னண்டர்தொழி வீற்றிருத்தற் காயதல மதுகாண்மின்
பண்டரிய மறையனைத்தும் பூசித்துப் பயன்பெற்ற
வண்டரிக வாப்பொழில்குழ் வளம்பதிமற் றதுகாண்மின்.

(2.5)

பாண்டுசை முகற்செகுத்த பழிதீர விராகவன்முன்
மன்டுபெருஞ் காதலொடு வழிபடுதே மிதுகாண்மின்
விண்டுவெனத் திடைப்பிற்த வெண்முத்தே யெனக்கணாஞ்து
தொண்டுபடு வார்க்கருஞ்ஞு சந்தர்வைப் பதுகாண்மின்.

(2.6)

வனமணக்கு முருவமெனன் மாறிநறுங் கொன்றைதும்பை
யினமணக்கு மருவருவ மியைந்ததே மிதுகாண்மின்
கணமணக்கு முடிமுதலாக கைகொழுன்னுன் றிடங்கொண்டெடம்
மனமணக்கும் படியமரு மால்வாமற் றதுகாண்மின்.

(2.7)

2.0. திருக்குடங்கத்.

,, திருவெய்யாறு.

2.1. திருவாளைக்கா.

,, திருச்சிராப்பள்ளி.

2.2. இரத்தினகிரி.

,, திருவிங்கோய்மலை.

,, _____

2.2. திருச்செங்கோடு.

2.3. திருவஞ்சைக்களம்.

2.4. திருப்பேரூர்.

2.5. திருக்கற்குடிமாமலை.

2.6. திருவெறும்பியுர்.

2.7. திருக்கண்டியூர்.

,, திருவாறூர்.

2.8. திருநானைக்கா ரோ

ணம்.

2.9. வெதாரணியம்.

2.10. இராமேச்சரம்.

2.11. திருநெல்வேலி.

2.12. திருக்குற்றுலம்.

,, கொடுங்குண்றம்.

ககு.

திருப்பெருந்துறைப்புராணம்.

எம்மறையு மொழிந்தார்கை யேட்டெழுத மொழிபெயர்த்தே
யம்மறைஷொற் றவருதித்த வருஞ்சலமற் றதுகாண்மின்
மும்மறையும் புழுங்கைவத் திறமுழங்கு நீருநெருப்
பும்மறையா வெளிப்படுத்தப் பொலிதலமற் றதுகாண்மின்.

(2-அ)

தானாக ரத்தினாடு சம்பந்தஞ் செய்தவரை
யானதிது கண்டிடுமி னழகியபி ராணேயென்
றீனமிலாள் கபோலத்திற் கிள்ளிமுத்த மிடப்பெற்ற
வானவர்கா யகருறையு மாத்தான மதுகாண்மின்.

(2-ஆ)

ஆயவச கசப்பெயரா லலங்குதல மதுகாண்மின்
மேயடுகழிச் தெளிசேர் மெய்த்தலமற் றதுகாண்மின்
ஹயதுலை மாலைபுனர் தோளார்தே முதுகாண்மின்
மாயவிடைக் காளைபயில் வண்கான மதுகாண்மின்.

(கு0)

மாலமையாப் பாசுரந்தங் கியவாய்மற் றதுகாண்மின்
கிலமெனும் பெயர்பூண்டு கிளர்தான மிதுகாண்மின்
சாலவிருத் தேசுரப்பேர் தரித்தார்கண் ஊதுகாண்மின்
கோலமிகுத் தரமுதற்கார் கோசமங்கை யதுகாண்மின்.

(கு1)

இன்னமுள தலங்களெல்லா மெடுத்தியம்ப முற்றுவதோ
நன்னருள நாங்கருதிற் றணித்தாக நன்னியதா
வன்னதலத் தினையின் னே யடைந்துதொழு துய்வாமென்
றுன்னரிய பெருந்துறைரே ருற்றூர்தால் கற்றுரே.

(கு2)

தூயபெருந் துறைவஸமாச் சூழ்ந்துவிலத் திறங்கினார்
பாயவளன் கண்விடுத்துப் பார்த்தனர்தம் மனங்கிகைத்தார்
மேயவிதற் குயர்வொப்பில் விளம்பலா மிதநக்துவென்
ரூயமகிழ்ச் சியர்முனிவ ரஜைவரும்வீ தியிற்பணிந்தார்.

(கு3)

கோருநா ஞங்சலவருஞ் கோபுரமு னடைந்திறைஞ்சி
யானுநா யகர்கோயி ஒட்டபுகுங்கத் கிணிதீர்த்த
முஞமா கமலிதியாற் படிந்தெழுங்து முனகர்கொளா
நா ஞமா னந்தமருள் வெண்ணீறு கயந்தணிந்தார்.

(கு4)

கண்மணிமா விகைபுனைந்தே யஞ்செசமுத்துங் கணித்தாராய்
வின்மணியால் விடலுவக்கு மழுகனிற்றின் முனமேவி
யெண்மணியே யொருகோட்டுக் கற்பகமே யெனுமழுயார்
வண்மணியே யென்துதித்து யலரடி போற் றுபுசென்றார்.

(கு5)

உ-அ. திருவாதனூர்.

உ-ஒ. திருவாடானே.

உ-க. திருவேடகம்.

,, திருவாலவாய்.

,, திருப்புத்தார்.

,, திருவாப்பனார்.

உ-க. திருப்பரங்குன்று.

,, திருச்சூழியல்.

,, திருப்புனவாயில்.[கை.

,, திருப்புவணம்.

,, காளையார்கோயில்.

,, திருவுத்தரகோசமங்

தைமிசமுனிவர் பூசித்தபடலம்.

கசுந்

ஆன்டைய பெருமானை யரவுமெலா மெடுத்தணியெண்
டோன்டைய சுந்தரனேச் சுடர்மூன்று நனிவட்கும்
வான்டைய மெய்யானை வருமறவி யியிர்குடி.தத்
தான்டைய வான்மா தனைக்காண்பா னுட்புகுந்தார்.

(ஈ.க)

சொக்கலிங்க யகர்பாதங் தொழுதுகுருந் தடி.நீண்
மிக்கபொன்னை லாஞ்சபைபழுன் விளாங்தேகிக் கண்ணூற்று
ரக்கரவா ரணியான்ம் நாயக்கா யப்போதத்
தக்கவர்மே வியமகிழ்ச்சி யாமேயோ சாற்றவல்லேம்.

(ஈ.ஏ)

இருசணோக் குறவிடத்தா ரிருகைதலை மேற்குவித்தா
ரருகலிலா வரவோமென் ரடித்தடித்து வாய்கவின்றார்
பெருகுமுரோ மஞ்சிலிர்த்தார் விழிப்புன்றும் பெருக்கினார்
வெருவழல்சான் மெழுகென்ன மிகவுடைந்துள் ஞருகினார்.

(ஈ.அ)

இங்கானே பிரந்தபய னெய்தியா னெனப்புகல்வா
ரிங்கானே சுகபோத மிரித்துயர்ந்த நாளென்பா
ரிங்கானே கண்படைத்த பேறெற்து நாளென்பா
ரிங்கானே யின்பழுத்தி யெய்தியநன் ஞாளென்பார்.

(ஈ.க)

அழுவாரு மழுதழுதாங் கண்பினாற் பரவசமாய்
விழுவாரு முடனெனழுந்து மேனியுரோ மஞ்சிலிர்ப்பத்
தொழுவரீரு நாக்குறிறத் துதிப்பாரும் பலக்கடனின்
தெழுவாரு நாமேயென் நிலசப்பாரு மாயினார்.

(ஈ.ஏ)

இந்தவிதம் பரவுபுடி ரேற்றுதுத னசத்தரித்துப்
பந்தமிலா ரொருவாறு வெளிவந்து பணாதனிகுழிந்
தந்தயிலாக் குருந்தடியா சாரியனா யடிவணங்கிச்
நந்தநட ராசர்முத வியாவணாயு முறத்தாழ்ந்து.

(ஈ.க)

படைத்தளித்துத் துடைத்துமறைத் தருளைனப் பக்காந்து
முடைத்தலையிற் பலிசொண்டார்க் குடனிருந்து முடித்தருளி
யடைத்தவுல கத்தனைக்கு மாதார மாயைல்லா
முடைத்தளியோ காம்பிகைதன் றிருமுனமுற் றூருவோர்.

(ஈ.ஏ)

ஆங்குமுன முரைத்தபடி யகநெக்கும் பிட்டைனைந்து
வீங்குபுகழ்த் திருவாத னூர்முன மேவினார்
நீங்குதவின் மகிழ்ச்சியராய் கெஞ்சருக நனிதொழுது
தேங்குபெருஞ் சிவமேயோகச் செழூங்தேறல் வாய்முடித்தார்.

(ஈ.க)

அரிதுபறம் போந்தொருசா ராக்சிரமஞ் செய்தமர்ந்து
பிரியமிகக் காலங்க டெராறும்பேணிப் பேரெய்ததொழுவார்
விரிதிகாத்திர்த் தங்களெலாம் விருப்பினெடு படி.தருவார்
தெரியமகிழ் வனத்தமருஞ் சிவக்கொழுங்கை யுங்தொழுவார்.

(ஈ.க)

கக்க

திருப்பெருந்துறைப்புராணம்.

இயாத முயற்சியரா யிவ்வன்ன முறைதருநான்
மாயாத பெருங்கீர்த்தி மாணிக்க வாசகர்க்குச்
சாயாத வண்புடையார் தனுமாத விழாவெடுத்தா
ரேயாத வதுதரிசித் திடவாள்ஷ யுடையவராய்.

(சுடு)

ஆயவா ரோகணமுன் னலங்கவரோ கணமளவு
மேயவுலா விருபோதும் விளங்குறக்கண் டினிதேத்தி
நாயனார் குருந்தழியி னகவருளுந் தரிசனமும்
பாயவிருப் புறப்பெற்றார் பெறப்படுவ தினியெண்ணே.

(சுக)

எல்லாரு மிந்தவித மேத்தியர னந்தமுற்றுச்
சொல்லாருங் குருந்தவன்ச் சோதிபால் விடைபெற்றுச்
செல்லாரு கைமிசமாங் தம்மிருக்கை யுறச்சேர்க்கார்
வில்லாரும் புகழ்ச்சுத முனிப்புகை மேற்கொன்வார்.

(சுள)

அரியபுரா ணந்தாங்க னிபாக்கு விரித்துகூத்த
பெரியபுச்சு முனிவரணப் பிறங்குமா சுதைதேந்றி
யுரியமலர் கந்தமுத இபகரணம் பலகொண்டு
விரியவருக் கியமாதி விசேடமுறத் தாபித்து.

(சுஅ)

பரசிவனே யிவனென்னப் பாவித்துப் பூசித்து
வரசன்மா னமுங்கொடுத்து முகமனுரை வழங்கியபின்
விரவுமவன் மாணுக்க ரஜைவருக்கு மேதகவிற்
கரவிறுகி லாதிகொடைத் தொழினிரம்பக் கண்டதற்பின்.

(சுக)

ஏற்றமிகு சூதமுனி மிருக்கைசெல வுய்த்ததற்பி
ஞந்தவை னருளியவா ருங்மா தலைக்கருளை
மாற்றருக்மோ காம்பிகையை வாதலூர்ப் பெருமானைத்
தேற்றமுறச் சிந்தித்துத் தெளிந்துவாழ்ந் திருந்தனரால்.

(டுஞ)

இத்தகைய புராணத்தை யெழுதுவோ ரெழுதுவிப்போ
ருத்தமமே வெப்படிப்போ ருண்மையறப் படிப்பிப்போர்
வித்தகமாம் பொருள்கேட்போர் கேட்பிப்போர் விளம்பிவர்கட
கத்தமெடுத் துதவிடுவோ ராகியமற் றனைவோரும்.

(டுங)

இம்மையிலே பெருஞ்செல்ல மிகையமைன மக்களொடுஞ்
செம்மைபெற வாழ்ந்திருந்தின் திரன்முதலோர் பதங்களெல்லாம்
வெம்மையற வனுபவித்து முற்றியபின் மேலாய
வம்மையெயாரு பாலான் பொன் னடிமலர்சார்க் தின்புறுவார்.

(டுங)

நோயடையார் மிடியடையார் நு ன்னியர்மே வியசனபையின்
வாயடையார் தீயகுண மஜையடையார் மாண்பில்லாச்
சேயடையா ரினும்பலவாங் தீங்கடையார் செறிதளிர்பூக்
காயடையார் குருந்தவனப் புராணமது கற்போரே.

(டுங)

நெமிசமுனிவர் பூசித்தபடலம்.

கக்ஞி

புண்ணியமார் பெருங்குறைப்பு ராணத்தோர் கவிகற்றேர்
தின்னியவான் பெருஞ்சைவ சித்தாந்தச் செல்வரா
யன்னியசித் தாந்தசைவ மடைந்தின்ப நலைபெறுவார்
நன்னியமுற் றங்கதரிவார் நலமுனைக்க வல்லவரியார்.

(இச)

தூயவள மோங்குபெருங் துறைப்புரா ணம்பொறித்த
நேயமலி புத்தகமோர் சிறுமனைவாய் நிலைபெறினு
மாயமனை பெருமனையா யளப்பரிய திருவகைடயு
மேயபுன்றே வழ்மனையு ரெல்லையினு முருதன்றே.

(இடு)

கேவறு.

வாதலூ ரட்டகளுக்குப் புரூரவனேற் படித்தியவா வளஞ்சால் சாறு
பேதமிலா கமப்படி யே நடந்ததுமுன் வைதிகத்தாற் பின்னுண் மாறிற்
ரேருதவமை யாவதுதெய் வீகத்தா ஹணர்ந்திந்நா ஞுறத்தா பித்த
போதமலி துறைகையெஞ்சுப் பிரமணிய முனிவர்பிரான் புகழ்மேல் வாழ்க. (நுக)

தூயதிரு வெண்ணீறுங் கண்மணியு மைந்தெழுத்துஞ் சுரங்து வாழ்க
வாயபெருங் துறைவாழ்க வான்மாநா யகர்வாழ்க வருங்குற் கொண்டு
மேயசிவ யோகபரா பலாவாழ்க வாதலூர் விமலர் வாழ்க
நேயமலி யம்பலத்து நடநவிலுங் குஞ்சிதத்தா ணீடு வாழ்க.

(நுக)

நெமிசமுனிவர் பேருங்குறையடைந்து பூசித்தபடலமுற்றிற்று.

ஆகத்திருவிருத்தம் கக்ஞி.

திருப்பெருங் துறைப்புராணம் முற்றிற்று.

தி நு சி சி ற் ற ம் பலம்.

எ வை டு திருத்தம்.

பக்கம்.	பாடல்.	வரி.	பிழை.	திருத்தம்.
க2	சுடி	க	புனிஞ்	புனிஞ்
ஷே	நுங்	ஏ	னீத்த	தனீத்த
ங2	—	கக	நிகா	நியா
ங்அ	உஅ	க	த்தி	அத்தி
ஷே	ங0	உ	முறக	முற்க
நுஸ	உ	ங	பியம்	மியம்
நுகூ	கூ	ங	கையிலை	கயிலை
ஷே	க2	உ	பறைவை	பறவை
ங0	உக	ங	கையிலை	கயிலை
எள	கூ	உ	பத்திர	புத்திர
எஅ	ககூ	ஏ	ன்னு	பன்னு
கூ0	ஏடி	ங	மொழியினு	மொழியினு
குகூ	கூ	ஏ	மெஞ்சூ	மெய்ஞ்சூ
குக	கங்	ங	உணர்வி	உணவி
கக2	க	ங	ரினப	ரின்ப
ககஹ	கங்	ஏ	யந்த	பந்த
க2டி	நுடி	ங	காற்	கால்
க2ஙூ	ங0	உ	புணர்த	யுணர்த
கடு0	ஙங்	உ	மர்றன்	மாறன்
கடுங்	ஙங்	உ	முழுமதி	முதுமதி
ககுஸ	குஅ	உ	முத்திர	முத்தர
கஙக	ஙங்	ஏ	நெடுங்க	நெருங்க
கஙல	அடி	ஏ	போந்தாா	போந்தார்
கஅச	ங0	உ	யரினுக்	யரினுங்
கக்க	உங்	உ	காண்மின்	காண்மின்
